



සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව

වාර්ෂික වාර්තාව
2021-2022

පටුන

දැක්ම, මෙහෙවර සහ ආයතනික අරමුණු.....04

අරමුණු, කර්තව්‍යයන්, සේවාවන් සහ වසර තුළ ප්‍රගතිය.....05

සංස්ථාපිත තොරතුරු..... 06

සභාපතිතුමාගේ පණිවිඩය..... 07

ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරිත්වය සහ අංශ ප්‍රධානීන්.....08 - 09

හිඹිපාදන කළමනාකරු.....10 - 12

ව්‍යාපාර සමාලෝචනය.....13

රැකියා උත්පාදනය.....14

ආයතනික පාලනය.....15

විශේෂ මූල්‍ය සිදුවීම්.....16

විශේෂ මූල්‍ය සිදුවීම්වල ප්‍රස්ථාරික නිරූපණය.....17 - 18

සංස්ථාවේ අංශයන්හි කාර්යසාධනය.....19 - 20

විගණකාධිපති වාර්තාව.....21 - 23

විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශනය.....24

මූල්‍ය තත්ත්වය පිළිබඳ වාර්තාව..... 25

ස්කන්ධය වෙනස්වීම පිළිබඳ ප්‍රකාශනය.....26

මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය.....27 - 28

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන්.....29 - 46

දැක්ම, මෙහෙවර සහ ආයතනික අරමුණු

අපගේ දැක්ම

දේශීය ව්‍යාපාර ක්ෂේත්‍රයේ ප්‍රමුඛයා වීම

අපගේ මෙහෙවර

ශ්‍රී ලංකාවට ආසියාවේ වාණිජ කේන්ද්‍රස්ථානය වීමට සහාය වීමේ අරමුණින් පාර්ශවකාර අතිලාභ පවත්වා ගනිමින් අනෙකුත් සියලු අංශවල අවශ්‍යතා සපුරාලන අතර මූලිකවම රාජ්‍ය අංශයේ මෙහෙයුම් කාර්යක්ෂමතාව ඉහළ නැංවීම පිණිස ඊට අවශ්‍ය සියලු නිෂ්පාදන හා සේවා සැපයීම.

ආයතනික අරමුණු

සාධාරණ ඉපැයුම් ඉපැයීම, පුද්ගල හා වෘත්තීය සංවර්ධනයට දායකවීම සහ විශේෂිත සන්නාම හරහා නිෂ්පාදන නායකත්වය ස්ථාපිත කිරීම.

අරමුණු, කාර්යව්‍යය, සේවාවන් සහ වසර තුළ ප්‍රගතිය

මෙහෙයුම් අරමුණු

- ▣ විවිධත්වයෙන් යුතු භාණ්ඩ හා සේවා විකුණුම තුළින් වෙළඳපොළ ස්ථාවර කිරීම.
- ▣ කිරිතිමත් සහ විශ්වසනීය ජාත්‍යන්තර සන්නාම අප රට තුළ නියෝජනය කිරීම.
- ▣ ආයතනයේ ආදායම සහ ලාභය වර්ධනය කිරීම මගින් එහි කාර්යක්ෂමය ස්ථාපිත කිරීම.
- ▣ රාජ්‍ය අංශයේ අවශ්‍යතා ඵලදායීව සැපයීම මගින් සංවර්ධන ඉලක්ක සපුරා ගැනීම.
- ▣ ආයතනයේ ප්‍රධාන නිෂ්පාදන හරහා පාරිභෝගික අවශ්‍යතා සපුරාලීම පිණිස ක්‍රියාමාර්ග ආරම්භ කිරීම.
- ▣ රාජ්‍ය ප්‍රතිපත්ති, පාරිභෝගිකයන් සහ කාර්යමණ්ඩලය කෙරෙහි නිරන්තර අවධානය යොමුකිරීම මගින් නිෂ්පාදනය වැඩි දියුණු කිරීම.

මෙහෙයුම් උපායමාර්ග

- ▣ පාරිභෝගික පදනම සහ ප්‍රවේශ්‍යභාවය පුළුල් කිරීම.
- ▣ පාරිභෝගික අවශ්‍යතාවය අනුව නිෂ්පාදන කළඹ ඉහළ නැංවීම.
- ▣ මෙහෙයුම් සම්පත් කළමනාකරණය තුළින් වෙබ් සබල ව්‍යාපාරික කළමනාකරණය සහ දත්ත කළමනාකරණය සහ ප්‍රසම්පාදන අනුමතිය.
- ▣ ප්‍රධාන නිෂ්පාදන කාර්යක්ෂමතාව සක්‍රීය සහ සඵල සහකාරත්වය.

වසර තුළ ප්‍රගතිය

මෙම වසරේ ආයතනයේ ව්‍යාපාරික ආදායම රු. මිලියන 8,750ක් ලෙස වාර්තා විය. සමාලෝචිත වර්ෂය තුළ අනෙකුත් මෙහෙයුම් ආදායම රු. මිලියන 68.5කි. බදු පූර්ව ශුද්ධ ලාභය රු. මිලියන 481.9ක් ලෙස පෙන්නුම් කළ අතර මුළු ස්කන්ධ ප්‍රමාණය වසර තුළ රු. මිලියන 1131 දක්වා වැඩි වුණි.

2022 මාර්තු අවසන් වන විට සංස්ථාවේ සේවක සංඛ්‍යාව 392 ක් විය.

නිෂ්පාදන ආයතන සමග හවුල්කාරිත්වයෙන් අපගේම STC සන්නාමය සහිත නිෂ්පාදන ස්ථාපිත කිරීමට අප සැලසුම් කර ඇති අතර නිෂ්පාදන මාලාවක් සැලසුම් කරමින් පවතී.

සංස්ථාපිත තොරතුරු

සමාගමේ නම : සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව

තෙතික තත්ත්වය : 2007 අංක 07 දරණ සමාගම් පනත යටතේ එස්.ටී.සී. ජෙනරල් ට්‍රේඩිං සමාගම වශයෙන් පැවැති නම 2010.10.01 දින ශ්‍රී ලංකා රජයේ වාණිජ විවිධ නීතිගත සංස්ථාව ලෙස වෙනස් කරන ලදී. පූර්වයෙන්, 1982 අංක 17 දරන රාජ්‍ය සමාගම් පනත යටතේ සීමාසහිත ලංකා ජෙනරල් ට්‍රේඩිං සමාගම ලෙස ස්ථාපිත කරනු ලැබූ එය ඊට පෙර 1970 අංක 33 දරණ ශ්‍රී ලංකා රාජ්‍ය වාණිජ පනත යටතේ ශ්‍රී ලංකා රාජ්‍ය වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව ලෙසින් හඳුන්වනු ලැබීය. සමාගම වෙළඳ වාණිජ හා ආහාර සුරක්ෂිතතා අමාත්‍යාංශයට අනුබද්ධව පවතී.

සභාපති/කළමනාකරණ අධ්‍යක්ෂක : යෝගා පෙරේරා මහතා - (2022.09.05 දින ඉල්ලා අස්විය)
ආසිරි චන්ද්‍රසේන මහතා - (2022.09.05 සම්බන්ධ විය)

අධ්‍යක්ෂක මණ්ඩලය : ඩී. ඩී. ඊ. රුද්‍රික මහතා - (2020.01.20 දින සම්බන්ධ විය)
ඩී. ඩී. හෙට්ටිආරච්චි මහතා - (2020.01.20 දින සම්බන්ධ විය)
යූ. දිසානායක මහතා - (2020.01.20 දින සම්බන්ධ විය)
ඩී. ජේ. විදානච්චි මහතා - (2020.01.21 දින සම්බන්ධ විය)
ජී. දහනායක මහත්මිය - (2020.02.05 දින සම්බන්ධ විය)
ටී. ඩී. ඩී. රංජිත් මහතා - (2020.02.14 දින සම්බන්ධ විය)

සමාගම් ලේකම් : ඩී. ඩබ්ලිව්. මැනේජ්මන්ට් කන්සල්ටන්ට්ස් (පුද්) සමාගම

විගණක : විගණකාධිපති
ජාතික විගණන කාර්යාලය,
අංක. 306/72,
පොල්දූව පාර,
බත්තරමුල්ල.

බැංකුකරුවන් : මහජන බැංකුව
ජාතික සංවර්ධන බැංකුව
සම්පත් බැංකුව
ලංකා බැංකුව

ලියාපදිංචි කාර්යාලය : 100, නවමි මාවත,
කොළඹ - 02,
ශ්‍රී ලංකාව.
දුරකථනය : +94 112 422341-4, +94 112 440880
ෆැක්ස් : +94 112 447970
විද්‍යුත් තැපෑල : lankagen@slt.net.lk
වෙබ් අඩවිය : www.stc.lk

සමාගම් ලියාපදිංචි අංකය : PB 863

සේවක සංඛ්‍යාව : අවසන් වූ වර්ෂය තුළ සමාගම විසින් සේවකයන් 392 දෙනෙකු සේවයේ යොදවන ලදී.

සහාජනිතූමාගේ පණිවිඩය

2021/2022 වර්ෂය සඳහා වූ ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාවේ වාර්ෂික වාර්තාව ඉදිරිපත් කිරීමට මම කැමැත්තෙමි.

බාහිර ව්‍යාපාරික පරිසර බිහිදැක්වීම

2020 වර්ෂයේ කොවිඩ්-19 වසංගතය තත්ත්වයන් සමගින් රටේ විදේශ විනිමය සංචිත සීමිත වීම හේතුවෙන් රට ආර්ථික අවපාතයක් අත් විඳින ලදී. එහි ප්‍රතිඵලයක් ලෙස 2021 වසරේ පසු භාගයේදී ආර්ථිකයේ ක්‍රියාකාරීත්වය මුළුමණින්ම පාහේ ඇණ හිටී අතර ආනයන දැඩි ලෙස සීමා කෙරුණි. එසේම ඉන්ධන මිල ක්ෂණිකව ඉහළ යාම ප්‍රවාහන අංශය කෙරෙහි සැලකිය යුතු බලපෑමක් ඇති කළ අතර සමස්තයක් ලෙස සියලුම පාරිභෝගික භාණ්ඩ හා ප්‍රාග්ධන භාණ්ඩවල මිල ගණන් ඉහළ යන ලදී. මෙම කාල සීමාව තුළ ආදායම පහත වැටීම හේතුවෙන් බොහෝ දෙනෙකුට රැකියා අහිමිවූ අතර ව්‍යාපාරික අංශයේ පිරිවැය අවම කිරීමේ ක්‍රියාමාර්ගයක් ලෙස රටේ බොහෝ ව්‍යාපාරික අංශ වැටුප් කප්පාදු කිරීමක් අත් විඳිනු ලැබීය. මෙම තත්ත්වයට ප්‍රතිචාර දක්වමින් රජය සිය විශදම් අවම කිරීම පිණිස මෙන්ම පුනරාවර්තන විශදම් සහ ප්‍රාග්ධන විශදම් සීමා කිරීම පිණිස ක්‍රියාමාර්ග ගනනාවක් ගනු ලැබීය. පුද්ගලික අංශයේ මෙන්ම රාජ්‍ය අංශයේ ද ව්‍යාපාර කෙරෙහි බල පෑ අහිතකර තත්ත්වය තවදුරටත් වර්ධනය කරමින් ණය පොළී අනුපාත විශාල ලෙස ඉහළ නංවන ලදී.

2020 වසර අවසානයේදී ශ්‍රී ලංකාවේ දළ දේශීය නිෂ්පාදිතයේ වර්ධන වේගය -3.7% ක් වූ අතර 2021 වසරේදී එය 3.5% ක් ලෙස වර්ධනය වී තිබුණි. 2020 පළමු කාර්තුවේ අවසානයේ සියළු ආර්ථික කටයුතු වල මන්දගාමීත්වයක් ඇති වූ අතර එය රාජ්‍ය වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාවේ ව්‍යාපාර කටයුතු කෙරෙහි සෘජුවම බලපෑ අතර, 2021/2022 වර්ෂයේ දී ඇති වූ ආර්ථික අවපාතය සඳහා ද එම තත්ත්වය හේතු විය. කෙසේ වෙතත්, එකී සියලු තර්ජන අභියෝග කර ගනිමින් මෙම දුෂ්කර තත්ත්වය උපායමාර්ගිකව කළමනාකරණය කර ගැනීමට සංස්ථාව සමත් වූ අතර 2021-2022 වසර අවසානයේදී ඒවා අතික්‍රමණය කරමින් අවසානයේදී ධනාත්මක වර්ධනයක් සාක්ෂාත් කර ගැනීමට අප ආයතනයට හැකි විය.

කාර්යසාධන සමාලෝචනය

රටේ ආර්ථික තත්ත්වයේ පසුබෑම මධ්‍යයේ වුවද, පෙර වසරේ වාර්තා කළ රු. මිලියන 50 ක ශුද්ධ ලාභය හා සැසඳීමේදී 2021/2022 මූල්‍ය වර්ෂයේදී අප සංස්ථාව රුපියල් මිලියන 430ක බදු පසු ශුද්ධ ලාභයක් වාර්තා කළ බව මා වාර්තා කරනුයේ හද පිරි සතුටිනි. 2021/2022 දී 10% ක දළ ලාභ ආන්තිකයක් සහිතව සංස්ථාවේ වාර්ෂික පිරිවැදුම රුපියල් මිලියන 8750ක් විය. පූර්ව වසර හා සැසඳීමේදී, සංස්ථාවේ පිරිවැදුම සහ දළ ලාභය පිළිවෙලින් 227% කින් හා 75% කින් ඉහළ යන ලදී. සහාජනිවරයා, අධ්‍යක්ෂ මණ්ඩලය සහ සංස්ථාවේ කළමනාකාරීත්වය ගනු ලැබූ නිවැරදි හා කාලෝචිත තීරණ ඒ සඳහා දායක විය. මතු වෙමින් පවතින වෙළඳපොළ අවස්ථා හා අනුගත වෙමින් අපගේ නිෂ්පාදන කළඹ අභිවර්ධනය කළ අතර සාධාරණ මිලකට පාරිභෝගික ද්‍රව්‍ය අලෙවි කිරීම පිණිස STC සන්නාමය යටතේ දේශීයව නිෂ්පාදනය කළ නිෂ්පාදන හඳුන්වා දීම මගින් සීඝ්‍රයෙන් අලෙවි වන පාරිභෝගික භාණ්ඩ අලෙවිය ඉහළ නංවන ලදී.

තොග රැඳවුම් පිරිවැය හා ණයගැති රැඳවුම් පිරිවැය මෙන්ම අනෙකුත් පරිපාලන විශදම් අඩුකර ගැනීමට සංස්ථාව ගනු ලැබූ ක්‍රියාමාර්ග හේතුවෙන් පූර්ව වර්ෂය හා සැසඳීමේදී මූල්‍ය විශදම් 45% කින් අඩුකර ගැනීමට අපට හැකි විය. අගුලු දැමීමේ තත්ත්වය හේතුවෙන් කාර්ය මණ්ඩල පිරිවැය සහ පරිපාලන විශදම් ද අඩු කර ගැනීමට හැකි විය. අනාවරිත සහ සෙමින් අලෙවි වන ද්‍රව්‍ය අපහරණය කිරීමට පියවර ගත් අතර ණයගැතියන්ට අදාළව, ණය කාලසීමාව අඩු කිරීම පිණිස වූ නව ණය ප්‍රතිපත්තිය අප දැඩිව අනුගමනය කළ අතර එය මුදල් ප්‍රවාහය ශක්තිමත් කිරීමට හේතු විය.

තවද ඇතැම් වෙළඳ අංශ සහ සංස්ථා ප්‍රදර්ශනාගාරවල ව්‍යුහාත්මක වෙනස්කම් සිදුකරන ලදී. අඛණ්ඩ අධීක්ෂණ පද්ධතියක් ක්‍රියාත්මක කිරීම මගින් සියලුම අංශවල සහ ප්‍රදර්ශනාගාරවල ලාභදායීතාව සැලකිය යුතු ලෙස වර්ධනය කළ අතර එහි ප්‍රතිඵලය වූයේ වාර්ෂික ලාභයේ ධනාත්මක වර්ධනයයි.

2022 මාර්තු 31 දිනට සමාගමේ මුළු සේවක සංඛ්‍යාව 392ක් විය.

සමාජ වගකීම්

පාරිභෝජන ද්‍රව්‍යවල මිල ස්ථාවර කිරීම සඳහා රජය විසින් ක්‍රියාත්මක කරනු ලබන පාලන මිල පවත්වා ගැනීම සහතික කිරීම වෙනුවෙන්, රජයේ ප්‍රධාන වෙළඳ ආයතනය ලෙස රාජ්‍ය වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව සක්‍රීයව සහභාගි විය. තවද, ආර්ථික අවපාතයක් මධ්‍යයේ පවා සංස්ථාව පාරිභෝගික අවශ්‍යතා සාර්ථක අයුරින් උපරිම මට්ටමින් සපුරාලන ලදී.

අනාගත සැලසුම්

- පවතින නිෂ්පාදන කළඹට නව නිෂ්පාදන හඳුන්වා දීම මගින් අමතර අලෙවි අතිරේක වර්ධනයක් සපුරා ගැනීම.
- තව තවත් රාජ්‍ය අංශයේ ආයතන සහ පුද්ගලික අංශයේ ආයතන දක්වා පාරිභෝගික පිරිවැදුම ව්‍යාප්ත කිරීම මගින් පිරිවැදුම ඉහළ නංවා ගැනීම.
- වෙළඳපොළ මිල ගණන් ස්ථාවරව පවත්වා ගැනීම පිණිස අත්‍යවශ්‍ය ආහාර ද්‍රව්‍ය ආනයනය හා බෙදා හැරීම හා වෙළඳපොළ සැපයුම සුසංවිධිත කිරීම. එහි මූලික පියවරක් ලෙස, සහල් ආනයනය කර රජයේ සිල්ලර වෙළඳ ආයතනය හරහා බෙදා හරින ලදී.
- ශ්‍රී ලංකාවේ විදේශ විනිමය සංචිත ඉහළ නංවා ගැනීමට රජයට සහාය වීමේ අපේක්ෂාවෙන් අපනයන වෙළඳපොළට ප්‍රවිශ්ඨ වීමේ අවස්ථා සොයා බැලීම.

ආයතනයේ අභිවෘද්ධිය වෙනුවෙන් ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරීත්වයේ සහ කාර්ය මණ්ඩල සාමාජිකයන්ගෙන් ලත් සහයෝගය තවදුරටත් අපේක්ෂා කරමින්, ගරු වෙළඳ, වාණිජ හා ආහාර සුරක්ෂිතතා අමාත්‍යතුමන් සහ අධ්‍යක්ෂ මණ්ඩලයේ මගේ සහෝදර සාමාජිකයන් ලබා දුන් දුර දුර්ඪ මග පෙන්වීම වෙනුවෙන් මාගේ කෘතඥ පූර්වක ඇගයීම පළ කිරීමට කැමැත්තෙමි. එසේම අපගේ බැංකුකරුවන් සහ මූල්‍ය වර්ෂය තුළ අපගේ සාර්ථකත්වය සඳහා දායකවූ සියලු පාර්ශවකරුවන්ට ස්තූතිය පිරිනැමීමට මම මෙය අවස්ථාවක් කර ගන්නා අතර ඔවුන්ගේ අඛණ්ඩ සහයෝගය තව දුරටත් අපේක්ෂා කරන්නෙමි.


ආසිරි වමුසුන්දර
 සහාජනි/කළමනාකරණ අධ්‍යක්ෂ

ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරිත්වය සහ අංශ ප්‍රධානීන්

ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරිත්වය

සභාපති/කළමනාකරණ අධ්‍යක්ෂ
සාමාන්‍යාධිකාරී
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී - අලඪ
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී - මූල්‍ය
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී - පාලන

නම

යෝගා පෙරේරා මහතා
චම්ලා ඉද්දමල්ගොඩ මිය
එම්. එන්. මහේෂ් මෙන්ඩිස් මහතා
අයි. එම්. ඩී. කේ. ඉලංගසිංහ මිය
ජේ. සී. කේ. මඩවල මහතා

අංශ ප්‍රධානීන්

රසායන ද්‍රව්‍ය හා ආශ්‍රිත නිෂ්පාදන අංශය

සහකාර කළමනාකරු

කේ. එච්. ගුණවර්ධන මහතා

කාර්යාල උපකරණ සැපයුම් අංශය

සහකාර කළමනාකරු

එම්. එල්. රත්නේ පද්මලාල් මහතා

ගෘහ උපකරණ අංශය

සහකාර කළමනාකරු

එන්. පී. රණසිංහ මෙනවිය

තොරතුරු සන්නිවේදන තාක්ෂණ අංශය

සහකාර කළමනාකරු - විකුණුම්

එම්. ටී. ඩණ්ඩාර මහතා

විදුලි හා විද්‍යුත් උපකරණ අංශය

කළමනාකරු

කේ. ජී. සී. ජනක මහතා

කෘෂිකාර්මික යන්ත්‍රෝපකරණ හා උපකරණ අංශය

සහකාර කළමනාකරු

මධුශානි අකුරුගොඩ මිය

ඉදිකිරීම්, ලෝහ භාණ්ඩ සහ කාර්යාල ගෘහභාණ්ඩ අංශය

සහකාර කළමනාකරු

අනුරුද්ධ මහේෂ් මහතා

වාහන නිපැයුම් අංශය

වැඩිමලන සහකාර කළමනාකරු

ටී. එච්. සුනේත්‍රා චන්ද්‍රකාන්ති මිය

පාරිභෝගික භාණ්ඩ අංශය

කණිෂ්ඨ විධායක නිලධාරී

ඩී. පී. කුමාර මහතා

ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරිත්වය සහ අංශ ප්‍රධානීන්

අංශ ප්‍රධානීන්

විශේෂ ව්‍යාපෘති සහ අලෙවි

සහකාර කළමනාකරු

නම

මිහිරි හේරත් මිය

ප්‍රදර්ශනාගාර මෙහෙයුම්

කළමනාකරු

කේ. එල්. පතිරණ මහතා

හිරු බදු රහිත වෙළඳ අංශය

සහකාර කළමනාකරු

කේ. ජී. සී. ජනක මහතා

ප්‍රසම්පාදන අංශය

වැඩ බලන ජ්‍යෙෂ්ඨ කළමනාකරු

නිරෝෂ් බණ්ඩාර මහතා

කළමනාකරු

ඩී. කේ. ජයසූරිය මිය

මූල්‍ය අංශය

මූල්‍ය කළමනාකරු

අයි. කේ. පී. පී. පෙරේරා මිය

සහකාර කළමනාකරු

එන්. යූ. ඩී. අල්විස් මෙනෙවිය

සහකාර කළමනාකරු

පී. ආර්. ඩී. පීරිස් මිය

සහකාර කළමනාකරු

එම්. ඊ. ඉලිපත්ගමුව මෙනෙවිය

තොරතුරු තාක්ෂණ අංශය

වැඩ බලන ජ්‍යෙෂ්ඨ කළමනාකරු

නිරෝෂ් බණ්ඩාර මහතා

සේවා සහ සැපයුම් අංශය

සහකාර කළමනාකරු

කේ. එච්. අනුපමා පීරිස් මිය

ප්‍රවාහන අංශය

සහකාර කළමනාකරු

ඒ. ආර්. මොහොමඩ් ෆස්තුන් මහතා

විගණන අංශය

සහකාර අභ්‍යන්තර විගණක

එම්. මදුෂා අමාලි ඩයස් මිය

මානව සම්පත් හා නීති අංශය

නීති නිලධාරීන්

එස්. ජී. ඒ. ගුණසේකර මිය

සහකාර කළමනාකරු - මානව සම්පත්

අනුරාධා දසනායක මිය

ශාඛා සහ ප්‍රදර්ශනාගාර

01. නවමි මාවත ප්‍රදර්ශනාගාරය

අංක 100, නවමි මාවත, කොළඹ 02.

02. කුරුණෑගල ප්‍රදර්ශනාගාරය

අංක 243/3/1, පුත්තලම් පාර, කුරුණෑගල.

03. මහනුවර ප්‍රදර්ශනාගාරය

අංක 449, විලියම් ගොපල්ලව මාවත, නුවර.

04. මාතර ප්‍රදර්ශනාගාරය

අංක 11, YMCA ගොඩනැගිල්ල, දුම්රියපල පාර, මාතර.

05. අනුරාධපුර ප්‍රදර්ශනාගාරය

අංක 561-B, 38 4වෙනි පටුමග, අනුරාධපුර.

06. යාපනය ප්‍රදර්ශනාගාරය

අංක 127, MPCSC ගොඩනැගිල්ල, කන්කසන්තුරේ පාර, යාපනය.

07. සෙයිලන්සිටි සාප්පු සංකීර්ණය

ආර්ථික මධ්‍යස්ථානය, නාරාහේන්පිට.

08. මඩකලපුව ප්‍රදර්ශනාගාරය

අංක 32A සහ 32B, නව කල්මුනේ පාර, මඩකලපුව.

09. Q Shop වෙළඳ ජාලය

අපේ නිෂ්පාදන කළමනාකරණ



කාර්යාල සැපයුම් හා උපකරණ

ඩබල් A සහ අනෙකුත් ජායා පිටපත් කඩදාසි, පුවරු, කඩදාසි වර්ග, පොත්, ෆයිල් කවර හා ෆෝල්ඩර, ලියුම් කවර, කාර්යාල බෑග් සහ ක්‍රීම්කේස්, පෑන් සහ පෑන්සල්, වයිට් බෝඩ්, සලකුණු කිරීමේ පෑන්, කතුරු, කඩදාසි කැපීමේ පිහි සහ කඩදාසි තිරු කිරීමේ යන්ත්‍ර, කැල්කියුලේටර, ස්ටේප්ලර් සහ සිදුරුකරන, සිඩ් තැටි සහ ඩිවිඩ් තැටි, යුච්ස්බී ඩ්‍රයිව් සහ අනෙකුත් ලිපි ද්‍රව්‍ය.

ගෘහ උපකරණ

ඇළුම්නියම් භාණ්ඩ, පෝසිලේන් නිෂ්පාදන, නන්ස්ටික් මුළුතැන්ගෙයි භාණ්ඩ, සියලු ආකාරයේ පිරිසිදු කිරීමේ නිෂ්පාදන, ක්‍රීඩා භාණ්ඩ, සියලු ආකාරයේ ප්ලාස්ටික් නිෂ්පාදන, කෝප්ප සහ පිරිසි, හැඳි ගෑරුප්පු පිහි ආදිය සහ පිඟන් බඩු, කේතල සහ පෝග්ගු, රාක්ක සහ බන්දේසි, උණු වතුර බෝතල්, පල පෙරණ සහ පිරිසිදුකාරක, කොට්ට, මෙට්ට සහ ඇඳ ඇතිරලී, රබර් සහ කොහු පාපිසි, කිරුම් උපකරණ, වැහි කඩා සහ කුඩා, අත්පිස්නා, කඩදාසි අත්පිස්නා, අනෙකුත් කඩදාසි නිෂ්පාදන සහ බිත්ති ඔරලෝසු.



තොරතුරු තාක්ෂණ සහ සන්නිවේදන උපාංග

ලැප්ටොප් පරිගණක, ඩෙස්ක්ටොප් පරිගණක, මුද්‍රණ යන්ත්‍ර, ෆැක්ස් යන්ත්‍ර, ස්කෑන් යන්ත්‍ර, යුපීඑස්, ජායා පිටපත් යන්ත්‍ර, අනෙකුත් පරිගණක උපාංග.



විදුලි සහ විද්‍යුත් උපාංග

වායු සම්කරණ යන්ත්‍ර, KDK විදුලි පංකා, ඩීපීටල් කැමරා (නිශ්චල,වීඩියෝ) සහ ජීප්තිමත් ආලෝක බල්බ, බහුමාධ්‍ය ප්‍රක්ෂේපණ යන්ත්‍ර සහ තිර, ගෘහස්ථ හා වළමහන් ස්පීකර, ඕඩියෝ ඇම්ප්ලිෆයර, මික්සර් සහ මයික්‍රොෆෝන, විදුලි උත්පාදක යන්ත්‍ර, ප්‍රවේශ පාලන පද්ධති, CCTV පද්ධති, ඇඟිලි සලකුණු යන්ත්‍ර, විදුලි පහන් (CFL, ෆ්ලොරොසන්ට්) සහ හදිසි අවස්ථා ලාම්පු, දුරකථන, විදුලි රැහැන් ඇඳීමේ උපාංග, අනෙකුත් විදුලි උපාංග.



අපේ නිෂ්පාදන කළඹ



වේගයෙන් අලෙවි වන පාරිභෝගික භාණ්ඩ

ගෙදර දොර සෞඛ්‍ය පවත්වා ගැනීමට අවශ්‍ය නිෂ්පාදන, පුද්ගල සනීපාරක්ෂක භාණ්ඩ සහ ආහාර වර්ග.

ටයර් සහ වාහන බැටරි



කෘෂිකර්ම උපකරණ, යන්ත්‍රෝපකරණ මෙවලම් සහ ලෝහ භාණ්ඩ



කටු කම්බි, පඳුරු කපන යන්ත්‍ර, තණකොළ කපන යන්ත්‍ර, වෘද්දුම් ට්‍රැක්ටර්, කැනි සහ පිනි, සියලු වර්ගයේ බල මෙවලම්, සියලු වර්ගයේ අත් මෙවලම්, පල පොම්ප, ආරක්ෂිත උපකරණ (හිස් ආවරණ, අත්වැසුම් සහ බුට් වර්ග), මුල්ලු, අලවංග, සවල් සහ රේක්ක, පොලිතින් සීලර්, ධූමන යන්ත්‍ර.

අපේ නිෂ්පාදන කළඹ



අභ්‍යන්තර සැලසුම් නිර්මාණ සහ කාර්යාල ගෘහ භාණ්ඩ

වානේ ගෘහ භාණ්ඩ, (පුටු, මේස, කබඩි, කැබිනට්, පොත් රාක්ක) දැව ගෘහ භාණ්ඩ (පුටු, මේස, කබඩි, කැබිනට්, පොත් රාක්ක) මෙලමයින් ගෘහ භාණ්ඩ (පුටු, මේස, කබඩි, කැබිනට්, පොත් රාක්ක)

රසායන ද්‍රව්‍ය

කර්මාන්ත රසායන ද්‍රව්‍ය, පරීක්ෂණාගාර රසායන ද්‍රව්‍ය, විශේෂ රසායන ද්‍රව්‍ය, තෝරා ගත් පුපුරණ රසායන ද්‍රව්‍ය




නිරූ බදු රහිත සාප්පුව


විදේශකයින් සඳහා අවශ්‍ය පහසුකම් සපයයි.

ව්‍යාපාර සමාලෝචනය

විකුණුම් වර්ධනය (රු. මිලියන)



ආදායම් බදුවලට පසු ශුද්ධ ලාභය (රු. මිලියන)




රැකියා උත්පාදනය


2017 - 2022

2017/2018 සිට 2021/2022 දක්වා රැකියා උත්පාදනය


2017 - 2018




2018 - 2019




2019 - 2020



2020 - 2021



2021 - 2022





ආයතනික පාලනය

පාලන ව්‍යුහය සහ යහපත් ව්‍යාපාරික පරිචයන් යළි පණගැන්වීමට පසුගිය වසර තුළ කළමනාකාරිත්වය ප්‍රයත්න දරන ලදී. ඊට අමතරව, සංස්ථාව සතුව වෙනම විගණන අංශයක් ඇති අතර මනා පාලන පරිසරයක් සහතික කිරීම පිණිස අත්‍යන්තර පාලන ස්ථාපිත කර තිබේ. තවද, අධ්‍යක්ෂ මණ්ඩලය වෙත වාර්තා කරන වෙනම විගණන හා කළමනාකරණ කමිටුවක් තිබේ. රජයේ ප්‍රසම්පාදන පටිපාටි අනුව ප්‍රසම්පාදන යාන්ත්‍රණය අධීක්ෂණය සහ පාලනය පිණිස ටෙන්ඩර් මණ්ඩලයක් ස්ථාපිත කොට ඇත..

අධ්‍යක්ෂ මණ්ඩල සාමාජිකයෝ

විගණන කමිටු සාමාජිකයෝ



ව්‍යාපාර කළමනාකරණ මෙවලම් පැවැත්ම



- 1) ආයතනික සැලැස්ම 2022/2027
- 2) වාර්ෂික වාර්තාව 2020/2021
- 3) STC ප්‍රසම්පාදන පටිපාටි
- 4) STC ක්‍රියාකාරී සැලැස්ම
- 5) STC නිෂ්පාදන කළඹ
- 6) STC පැතිකඩ
- 7) STC ණයට විකුණුම් ප්‍රතිපත්තිය
- 8) STC අනුමත සේවක සංඛ්‍යාව


විශේෂ මූල්‍ය සිදුවීම්

| | 2021/2022 (රු. 000) | 2020/2021 (රු. 000) | වෙනස% ↑ / ↓ |
|---|------------------------|------------------------|----------------|
| මෙහෙයුම් | | | |
| පිරිවැදුම | 8,750,243 | 2,676,667 | 227% |
| පොළී සහ බදුවලට පෙර ඉපැයුම් | 487,963 | 87,588 | 457% |
| බදු පෙර ලාභය | 481,892 | 46,924 | 927% |
| බදු පසු ලාභය | 429,731 | 50,776 | 746% |
| ශේෂ පත්‍රය | | | |
| ජංගම නොවන වත්කම් | 491,822 | 482,498 | 2% |
| ජංගම වත්කම් | 5,425,506 | 2,032,038 | 167% |
| ජංගම වගකීම් | 4,595,780 | 1,626,047 | 183% |
| ජංගම නොවන වගකීම් | 190,328 | 187,000 | 2% |
| ප්‍රකාශිත ප්‍රාග්ධනය සහ සංචිත | 1,131,220 | 701,489 | 61% |
| මුදල් ප්‍රවාහය | | | |
| මෙහෙයුම් ක්‍රියාකාරකම් වලින් උත්පාදිත ශුද්ධ මුදල් | 1,359,770 | 448,530 | 203% |
| මෙහෙයුම් ක්‍රියාකාරකම් සඳහා භාවිතා කළ ශුද්ධ මුදල් | 1,354,036 | 440,363 | 207% |
| ආයෝජන ක්‍රියාකාරකම් වලින් උත්පාදිත ශුද්ධ මුදල් | -1,619 | -26,303 | -94% |
| මූල්‍ය ක්‍රියාකාරකම් වලින් උත්පාදිත ශුද්ධ මුදල් | -711,059 | -336,044 | 112% |
| කොටසක් සඳහා දත්ත | | | |
| කොටසක ඉපැයුම් | 42 | 7 | 500% |
| කොටසක ශුද්ධ වත්කම් | 113.12 | 70.15 | 61% |
| හිමිකම් මත ඵලය (ROE) | 0.38 | 0.07 | 425% |
| වත්කම් මත ඵලය (ROA) | 0.10 | 0.02 | 403% |
| වැදගත් අනුපාත | | | |
| දළ ලාභ අනුපාතය | 10% | 20% | -10% |
| ශුද්ධ ලාභ අනුපාතය | 5% | 2% | 3% |
| ක්ෂණික අනුපාතය | 0.85 | 0.98 | -13% |
| ජංගම අනුපාතය | 1.18 | 1.25 | -6% |
| තෝලන අනුපාතය | 0.14 | 1.21 | -88% |

විශේෂ මූල්‍ය සිදුවීම් ප්‍රස්ථාරික නිරූපණය


පිරිවැදුම

| වර්ෂය | (රු. මිලියන) |
|-------|--------------|
| 12/13 | 2269 |
| 13/14 | 3052 |
| 14/15 | 3862 |
| 15/16 | 2949 |
| 16/17 | 3749 |
| 17/18 | 4334 |
| 18/19 | 3474 |
| 19/20 | 2454 |
| 20/21 | 2677 |
| 21/22 | 8750 |




බදු පූර්ව ශුද්ධ ලාභය

| වර්ෂය | (රු. මිලියන) |
|-------|--------------|
| 12/13 | 97 |
| 13/14 | 74 |
| 14/15 | 11 |
| 15/16 | 31 |
| 16/17 | 61 |
| 17/18 | 82 |
| 18/19 | -32 |
| 19/20 | -125 |
| 20/21 | 47 |
| 21/22 | 482 |




මුළු වත්කම

| වර්ෂය | (රු. මිලියන) |
|-------|--------------|
| 12/13 | 2059 |
| 13/14 | 2275 |
| 14/15 | 3051 |
| 15/16 | 2694 |
| 16/17 | 2650 |
| 17/18 | 2994 |
| 18/19 | 2796 |
| 19/20 | 2493 |
| 20/21 | 2515 |
| 21/22 | 5917 |




ශුද්ධ වත්කම


| වර්ෂය | (රු. මිලියන) |
|-------|--------------|
| 12/13 | 640 |
| 13/14 | 686 |
| 14/15 | 695 |
| 15/16 | 707 |
| 16/17 | 759 |
| 17/18 | 820 |
| 18/19 | 786 |
| 19/20 | 651 |
| 20/21 | 701 |
| 21/22 | 1131 |



කොටසක ඉපයුම් (රු.)




නිමිකම් මත වලය (රු.)



සංස්ථාවේ අංශයන්හි කාර්යසාධනය

ආදායම් උත්පාදකයන් 2021 - 2022



ආදායම් උත්පාදකයන්ගේ කාර්යසාධනය 2021/2022


| අංශය | ආදායම | දළ ලාභය | දළ ලාභය% |
|----------------------------|----------------------|--------------------|------------|
| රසායන ද්‍රව්‍ය | 1,017,779,819 | 239,853,555 | 24% |
| තො.ස.තා. | 809,072,989 | 83,291,124 | 10% |
| කාර්යාලීය සැපයුම් | 310,308,658 | 74,368,095 | 24% |
| මෝටර් රථ අංශය | 247,936,198 | 34,286,188 | 14% |
| තීරු බදු රහිත සාප්පුව | 47,311,627 | 20,346,487 | 43% |
| විද්‍යුත් සහ විදුලි උපකරණ | 188,930,383 | 30,964,040 | 16% |
| විශේෂ ව්‍යාපෘති අංශය | 383,931,252 | 51,982,586 | 14% |
| ගෘහ උපකරණ | 641,478,998 | 71,182,448 | 11% |
| ඉදිකිරීම් ද්‍රව්‍ය | 308,887,197 | 38,357,992 | 12% |
| කෘෂි යන්ත්‍රෝපකරණ හා උපකරණ | 400,136,509 | 57,018,170 | 14% |
| බැංකු අංශය | 65,075,722 | 10,738,532 | 17% |
| අත්‍යවශ්‍ය ආහාර | 4,329,393,636 | 200,730,099 | 5% |
| එකතුව | 8,750,242,988 | 913,119,316 | 10% |

වෙළඳ අංශ කාර්යසාධනය සංසන්දනය (2020-2021 / 2021-2022)


| අංශය | 2020/2021 (රු.) | | දළ ලාභය% | 2021/2022 (රු.) | | දළ ලාභය% | % ↑ / ↓ | | |
|----------------------|----------------------|--------------------|------------|----------------------|--------------------|------------|-------------|------------|------------|
| | විකුණුම් | දළ ලාභය | | විකුණුම් | දළ ලාභය | | විකුණුම් | ද.ල | ද.ල% |
| | | | විකුණුම් | | | ද.ල | | | |
| ර.ද | 707,639,942 | 227,575,716 | 32% | 1,017,779,819 | 239,853,555 | 24% | 44% | 5% | -9% |
| තො.ස.කා | 422,694,685 | 53,083,563 | 13% | 809,072,989 | 83,291,124 | 10% | 91% | 57% | -2% |
| කා.සැ. | 269,930,142 | 55,258,010 | 20% | 310,308,658 | 74,368,095 | 24% | 15% | 35% | 3% |
| මෝටර් රථ | 174,607,133 | 22,138,786 | 13% | 247,936,198 | 34,286,188 | 14% | 42% | 55% | 1% |
| හී.බ.ර. සාප්පුව | 19,500,636 | 5,667,377 | 29% | 47,311,627 | 20,346,487 | 43% | 143% | 259% | 14% |
| වී.වී. උපකරණ | 173,558,668 | 30,872,105 | 18% | 188,930,383 | 30,964,040 | 16% | 9% | 0% | -1% |
| වී.ව.අ. | 340,321,776 | 45,235,745 | 13% | 383,931,252 | 51,982,586 | 14% | 13% | 15% | 0% |
| ශා.උ | 136,380,824 | 20,018,821 | 15% | 641,478,998 | 71,182,448 | 11% | 370% | 256% | -4% |
| ඉ.ද | 195,816,466 | 23,865,860 | 12% | 308,887,197 | 38,357,992 | 12% | 58% | 61% | 0% |
| කෘෂි. යන්ත්‍ර හා උප. | 141,611,771 | 26,653,450 | 19% | 400,136,509 | 57,018,170 | 14% | 183% | 114% | -5% |
| බැටරි අංශය | 77,757,387 | 10,006,610 | 13% | 65,075,722 | 10,738,532 | 17% | -16% | 7% | 4% |
| අත්‍යවශ්‍ය ආහාර | 16,526,407 | 2,276,436 | 14% | 4,329,393,636 | 200,730,099 | 5% | 26097% | 8718% | 9% |
| වෙන් නොකළ | 321,523 | 54,243 | 17% | - | - | - | - | - | - |
| එකතුව | 2,676,667,360 | 522,706,722 | 20% | 8,750,242,988 | 913,119,316 | 10% | 227% | 75% | -9% |

2021/2022 දී සහල් ආනයනය කර බෙදා හැරීම ආරම්භ කරන ලද අතර එම මෙහෙයුම් 2021/2022 වසර සඳහා ඉහත විග්‍රහණ අත්‍යවශ්‍ය ආහාර අංශය තුළ ඇතුළත් කර ඇත

වෙළඳ අංශයන්හි ආදායම් සංසන්දනය



වෙළඳ අංශයන්හි දළ ලාභ සංසන්දනය



මගේ අංකය: TAC/D/STC/FA/2021/22/76

මගේ අංකය:

දිනය: 24 මාර්තු 2023

සභාපති
ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව

ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාවේ 2022 මාර්තු 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන සහ වෙනත් නෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 වන වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති වාර්තාව

1. මූල්‍ය ප්‍රකාශන
1.1 තත්ත්වගණනය කළ මතය

ශ්‍රී ලංකා රාජ්‍ය වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාවේ ("සමාගම") 2022 මාර්තු 31 දිනට මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශනය, හිමිකම් වෙනස්වීමේ ප්‍රකාශනය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය සහ මූල්‍ය ප්‍රකාශන වලට අදාළ සටහන්, සාරාංශගත වැදගත් ගිණුම්කරණ ප්‍රතිපත්ති වලින් සමන්විත 2022 මාර්තු 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(1) ව්‍යවස්ථාව සමඟ සංයෝජිතව කියවිය යුතු 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ විධිවිධාන ප්‍රකාර මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(6) ව්‍යවස්ථාව ප්‍රකාරව මාගේ වාර්තාව යථා කාලයේදී පාර්ලිමේන්තුවේ සභාගත කරනු ලැබේ.

මාගේ වාර්තාවේ තත්ත්වගණනය කළ මතය සඳහා පදනම කොටසේ විස්තර කර ඇති කරුණු වලින් වන බලපෑම හැර, සමාගමේ 2022 මාර්තු 31 දිනට මූල්‍ය තත්ත්වය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා එහි මූල්‍ය ක්‍රියාකාරීත්වය හා මුදල් ප්‍රවාහ ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රතිවිචලට අනුකූලව සත්‍ය හා සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කරන බව මා දරන්නා වූ මතය වේ.

1.2 තත්ත්වගණනය කළ මතය සඳහා පදනම

- (අ) ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රති 16 හි- දේපළ, පිරිසත හා උපකරණ, 50වන ඡේදය ප්‍රකාරව ක්ෂයවීම ගණනය කිරීමේදී, සමාගම වත්කම්වල ප්‍රයෝජනවත් ආයු කාලය සලකා බලා නොමැත. එබැවින් සමාලෝචිත වර්ෂය සඳහා ක්ෂයවීමෙහි රු. 1,398,067 ක අධිගණනය වීමක් සහ එම ප්‍රමාණයෙන්ම ලාබය අඩුවෙන් ප්‍රකාශ කිරීමක් සිදුව ඇත.
- (ආ) දේපළ, පිරිසත හා උපකරණ පිළිබඳ ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රති 16 හි 51 ඡේදයට අනුව, අවම වශයෙන් සෑම මූල්‍ය වර්ෂයකදීම වත්කම්වල එලදායි ජීවිත කාලය සමාලෝචනය කළ යුතු අතර එය පෙර ඇස්තමේන්තුවලට වඩා වෙනස් නම් එම වෙනස්කම් ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රති 8 ට අනුකූලව ගිණුම්ගත කළ යුතුය. කෙසේ වෙතත්, දැනටමත් භාවිතයේ පවතින රු. 161,699,007ක් වූ සම්පූර්ණයෙන් ක්ෂය වූ වත්කම්වල එලදායි ජීවිත කාලය සමාලෝචනය කර ඒ අනුව ගිණුම්ගත කර නොතිබුණි.
- (ඇ) මධ්‍යමප්‍රදේශ රජවාස ගබඩාවෙහි 2021 සැප්තැම්බර් සිට 2022 මාර්තු දක්වා රු. 1,200,000 ක් වූ හිඟ කුලී මුදල් සඳහා ප්‍රතිපාදන සලසා නොතිබූ අතර එහිසා ලාබය එම ප්‍රමාණයෙන් වැඩියෙන් ද ජංගම බැරකම් එම ප්‍රමාණයෙන් අඩුවෙන් ද සඳහන් කර තිබුණි.
- (ඈ) වෙළඳ අමාත්‍යාංශයෙන් ලැබිය යුතුව තිබූ රු. 3,146,639 ක් වූ මුදල සමාලෝචිත වර්ෂය සඳහා ගිණුම් ගත කර නොතිබුණි.

ශ්‍රී ලංකා විගණන ප්‍රතිවිචලට (ශ්‍රී.ලං.වි.ප්‍ර) අනුකූලව මා විගණනය සිදු කරන ලදී. මෙම විගණන ප්‍රතිවිචල යටතේ වූ මාගේ වගකීම, මෙම වාර්තාවේ මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම යන කොටසේ තවදුරටත් විස්තර කර ඇත. මාගේ තත්ත්වගණනය කළ මතය සඳහා පදනමක් සැපයීම උදෙසා මා විසින් ලබාගෙන ඇති විගණන සාක්ෂි ප්‍රමාණවත් සහ උචිත බව මාගේ විශ්වාසයයි.

1.3 සමාගමේ 2021/2022 වාර්ෂික වාර්තාවේ ඇතුළත් අනෙකුත් තොරතුරු

මෙම විගණන වාර්තාවේ දිනට පසුව ලබා දීමට බලාපොරොත්තු වන සමාගමේ 2021/2022 වාර්ෂික වාර්තාවේ ඇතුළත් කර ඇති නමුත් මූල්‍ය ප්‍රකාශන සහ ඒ පිළිබඳ වූ මගේ විගණන වාර්තාවේ ඇතුළත් නොවන තොරතුරු අනෙකුත් තොරතුරු යන්නෙන් අදහස් වේ. මෙම අනෙකුත් තොරතුරු සඳහා කළමනාකරණය වගකිව යුතුය.

මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් වූ මගේ මතයන් අනෙකුත් තොරතුරු ආවරණය නොකරන අතර මම ඒ පිළිබඳ කිසිදු ආකාරයක සහතිකවීමක් හෝ මතයක් ප්‍රකාශ නොකරමි.

මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ මගේ විගණනයට අදාළව, මගේ වගකීම වන්නේ ඉහත හඳුනාගත් අනෙකුත් තොරතුරු ලබා ගත හැකි වූ විට කියවීම සහ එසේ කිරීමේදී අනෙකුත් තොරතුරු මූල්‍ය ප්‍රකාශන සමඟ හෝ විගණනයේදී හෝ වෙනත් ආකාරයකින් ලබාගත් මගේ දැනුම අනුව හෝ ප්‍රමාණාත්මකව සාවද්‍යව ප්‍රකාශ කර ඇතැයි පෙනෙන කරුණු සමඟ ප්‍රමාණාත්මකව අනනුකූල ද යන්න සලකා බැලීමයි.

මෙම විගණකාධිපති වාර්තාවේ දිනයට පෙර මා ලබා ගත් අනෙකුත් තොරතුරු පිළිබඳ මා සිදු කළ කටයුතු මත පදනම්ව, අනෙකුත් තොරතුරුවල ප්‍රමාණාත්මක වරදවා දැක්වීම් ඇති බව මම නිගමනය කළහොත්, එම කරුණ මා විසින් වාර්තා කරනු ලැබීම අවශ්‍ය වේ. ඒ සම්බන්ධයෙන් වාර්තා කිරීමට මට කිසිවක් නොමැත.

1.4 මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කළමනාකරණයේ සහ පාලනය කරන පාර්ශවයන්ගේ වගකීම්

මෙම මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රතිවිචලට අනුකූලව පිළියෙල කිරීම හා සාධාරණ ලෙස ඉදිරිපත් කිරීම සහ වංචා හෝ වැරදි හේතුවෙන් ඇතිවිය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොරව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවනු පිණිස අවශ්‍ය වන අන්‍යන්තර පාලනයන් තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීම වේ.

මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමේදී, සමාගම අධිණ්ඩව පවත්වාගෙන යාමේ හැකියාව තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීමක් වන අතර,

කළමනාකාරිත්වය සමාගම අවර කිරීමට අදහස් කරන්නේ නම් හෝ වෙනත් විකල්පයක් නොමැති විටදී මෙහෙයුම් නැවැත්වීමට කටයුතු කරන්නේ නම් හැර අධිකාරී පැවැත්මේ පදනම මත ගිණුම් තැබීම හා සමාගමේ අධිකාරී පැවැත්මට අදාළ කරුණු අනාවරණය කිරීමද කළමනාකරණයේ වගකීමකි.

සමාගමේ මූල්‍ය වාර්තාකරණ ක්‍රියාවලිය සම්බන්ධ වගකීම, පාලනය කරන පාර්ශවයන් විසින් දරනු ලබයි.

2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 16 (1) උප වගන්තිය ප්‍රකාරව, සමාගමේ වාර්ෂික සහ කාලීන මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවන පරිදි ස්වකීය ආදායම්, වියදම්, වත්කම් හා බැරකම් පිළිබඳ නිසි පරිදි පොත්පත් හා වාර්තා පවත්වාගෙන යා යුතුය.

1.5 මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම

සමස්තයක් ලෙස මූල්‍ය ප්‍රකාශන, වට්ටා සහ වැරදි නිසා ඇතිවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොර බවට සාධාරණ තහවුරුවක් ලබාදීම සහ මාගේ මතය ඇතුළත් විගණකගේ වාර්තාව නිකුත් කිරීම මාගේ අරමුණ වේ. සාධාරණ සහතිකවීම උසස් මට්ටමේ සහතිකවීමක් වන නමුත්, ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනය සිදු කිරීමේදී විය සැමවිටම ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් අනාවරණය කරගන්නා බවට වන තහවුරු කිරීමක් නොවනු ඇත. වට්ටා සහ වැරදි තනි හෝ සාමූහික ලෙස බලපෑම නිසා ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් ඇතිවිය හැකි අතර, මෙම මූල්‍ය ප්‍රකාශන පදනම් කරගනිමින් පරිශීලකයන් විසින් ගනු ලබන ආර්ථික තීරණ කෙරෙහි බලපෑමක් විය හැකි බවට අපේක්ෂා කෙරේ.

මා විසින් වෘත්තීය විනිශ්චය සහ වෘත්තීය සැකමුසු බවින් යුතුව ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනය කරන ලදී. තවද,

- වට්ටා හෝ වැරදි හේතුවෙන් මූල්‍ය ප්‍රකාශනවල ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගේ අවදානම් හඳුනාගැනීමේදී හා තක්සේරු කිරීමේදී අවස්ථාවෝචිතව උචිත විගණන පටිපාටි සැලසුම් කිරීමෙන් වට්ටා හෝ වැරදි හේතුවෙන් ඇතිවන්නා වූ අවදානම් මඟහරවා ගැනීමට, ප්‍රමාණවත් සහ සුදුසු විගණන සාක්ෂි ලබා ගැනීම මාගේ මතයට පදනම් වේ. ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් සිදුවන බලපෑමට වඩා වට්ටාවකින් සිදු වන්නා වූ බලපෑම ප්‍රබල වන අතර, දුස්සන්ධානය, ව්‍යාජ ලේඛන සැකසීම, වේතනාන්විත මඟහැරීම හෝ අභ්‍යන්තර පාලනයන් මඟහැරීම වට්ටාවක් ඇතිවීමට හේතුවේ.
- අවස්ථාවෝචිතව උචිත විගණන පටිපාටි සැලසුම් කිරීම පිණිස සංස්ථාවේ අභ්‍යන්තර පාලනය සම්බන්ධයෙන් අවබෝධයක් ලබා ගන්නා ලද නමුත්, අභ්‍යන්තර පාලනයේ සවලදායීත්වය පිළිබඳ මතයක් ප්‍රකාශ කිරීමට අදහස් නොකරයි.
- කළමනාකරණය විසින් අනුගමනය කරන ලද ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවල උචිතභාවය සහ යොදාගන්නා ලද ගිණුම්කරණ අස්තමේන්තුවල හා සම්බන්ධිත හෙළිදරව් කිරීම්වල සාධාරණත්වය ඇගයීම..
- සිද්ධීන් හෝ තත්ත්වයන් හේතුවෙන් සංස්ථාවේ අධිකාරී පැවැත්ම පිළිබඳ ප්‍රමාණාත්මක අවිනිශ්චිතතාවයක් තිබේද යන්න සම්බන්ධයෙන් ලබාගත් විගණන සාක්ෂි මත පදනම්ව ගිණුම්කරණය සඳහා ආයතනයේ අධිකාරී පැවැත්ම පිළිබඳ පදනම යොදා ගැනීමේ අදාලත්වය තීරණය කරන ලදී. ප්‍රමාණවත් අවිනිශ්චිතතාවයක් ඇති බවට මා නිගමනය කරන්නේ නම් මූල්‍ය ප්‍රකාශනවල ඒ සම්බන්ධයෙන් වූ හෙළිදරව්කිරීම් වලට මාගේ විගණන වාර්තාවේ අවධානය යොමු කළ යුතු අතර, එම හෙළිදරව්කිරීම් ප්‍රමාණවත් නොවන්නේ නම් මාගේ මතය විකර්ණය කළ යුතුය. කෙසේ වුවද, අනාගත සිද්ධීන් හෝ තත්ත්වයන් මත අධිකාරී පැවැත්ම අවසන් වීමට හැකිය.
- හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල ඉදිරිපත් කිරීම, ව්‍යුහය සහ අන්තර්ගතය ඇගයීමට ලක්කල අතර ඒ සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණ අයුරින් මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත් බව ඇගයීම.

මාගේ විගණනය තුළදී හඳුනාගත් වැදගත් විගණන සොයාගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුර්වලතා හා අනෙකුත් කරුණු පිළිබඳව පාලනය කරනු ලබන පාර්ශවයන් දැනුවත් කරන ලදී.

2 වෙනත් නෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

- 2.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ සහ 2007 අංක 7 දරන සමාගම් පනතේ පහත සඳහන් අවශ්‍යතාවයන් සම්බන්ධයෙන් විශේෂ ප්‍රතිපාදන ඇතුළත් වේ .
 - 2.1.1 2007 අංක 7 දරන සමාගම් පනතේ 163(2) වගන්තිය සහ 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 (අ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවන් අනුව, මාගේ වාර්තාවේ තත්ත්වගණනය කල මතය සඳහා පදනම් කොටසේ විස්තර කර ඇති කරුණු වලින් වන බලපෑම හැර, විගණනය සඳහා අවශ්‍ය සියලු තොරතුරු සහ පැහැදිලි කිරීම් මා විසින් ලබාගන්නා ලද අතර, මාගේ පරීක්ෂණයෙන් පෙනී යන ආකාරයට නිසි මූල්‍ය වාර්තා සමාගම පවත්වාගෙන ගොස් තිබුණි.
 - 2.1.2 ඉදිරිපත් කරන ලද මූල්‍ය ප්‍රකාශන 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6(1)(අ)(iii) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාව අනුව පෙර වසර සමග අනුකූල වේ.
 - 2.1.3 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6(1)(අ)(iv) වගන්තියේ අවශ්‍යතාව අනුව මාගේ වාර්තාවේ තත්ත්වගණනය කළ මතය සඳහා පදනම කොටසේ විස්තර කර ඇති 1.2 ඡේදයේ (අ) සහ (අ) ඡේදයේ සඳහන් විගණන කරුණු හැර ඉකුත් වර්ෂයේදී මා විසින් සිදුකරන ලද නිර්දේශයන් ඉදිරිපත් කරන ලද මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත්ව ඇත.
- 2.2 අනුගමනය කරන ලද ක්‍රියාමාර්ග සහ ලබා ගන්නා ලද සාක්ෂි මත හා ප්‍රමාණාත්මක කරුණුවලට සීමා කිරීම තුළ, පහත සඳහන් නිරීක්ෂණ හැර ප්‍රකාශ කිරීමට තරම් කිසිවක් මාගේ අවධානයට ලක් නොවීය.

- 2.2.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12(අ) වගන්තියේ අවශ්‍යතාවය අනුව සමාගමේ පාලක මණ්ඩලයේ යම් සාමාජිකයෙකුට සමාගම සම්බන්ධව යම් ගිවිසුමක් සම්බන්ධයෙන් සෘජුව හෝ අන්‍යාකාරයකින් සාමාන්‍ය ව්‍යාපාරික තත්වයෙන් බැහැරව සම්බන්ධයක් ඇති බව.
- 2.2.2 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 (ඊ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව පහත සඳහන් නිරීක්ෂණ හැර යම් අදාළ ලිඛිත නීතියකට හෝ සමාගමේ පාලක මණ්ඩලය විසින් නිකුත් කරන ලද වෙනත් පොදු හෝ විශේෂ විධානවලට අනුකූල නොවන ලෙස ක්‍රියා කර ඇති බව.

නීති/විධානවලට යොමුව

විස්තරය

- (අ) අංක පීඊඩී 12 දරන 2003 ජුනි 02 දිනැති රාජ්‍ය ව්‍යාපාර චක්‍රලේඛයේ 6.5 ඡේදය මුදල් වර්ෂය අවසන් වී දින 60 ක් ඇතුළත මූල්‍ය ප්‍රකාශන විගණකාධිපති වෙත ඉදිරිපත් කළ යුතුය. කෙසේ වෙතත්, සමාගම මූල්‍ය ප්‍රකාශන විගණනයට ඉදිරිපත් කර තිබුණේ මුදල් වර්ෂය අවසන් වී මාස 6කට පසුවය.
- (ආ) අංක පීඊඩී 1/2015 (i) දරන 2016 ඔක්තෝබර් 27 දිනැති රාජ්‍ය ව්‍යාපාර චක්‍රලේඛය වක්‍රලේඛ විධිවිධානවලට පටහැණිව සමාලෝචිත වර්ෂය සඳහා නිල වාහන භාවිතයට නිමකම් නොලබන නිලධාරීන් 43 දෙනෙකු සඳහා එකතුව රු. 3,099,000 ක ප්‍රවාහන දීමනා ගෙවා තිබුණි.
- (ඇ) 2003 ජුනි 12 රාජ්‍ය ව්‍යාපාර චක්‍රලේඛ අංක පීඊඩී 12
 - (i) 7.4.5 ඡේදය රු. 914,186,176 ක වටිනාකමකින් යුතු දේපළ, පිරිසත හා උපකරණ සම්බන්ධයෙන් භෞතික සත්‍යාපනයක් කර නොතිබුණි.
 - (ii) 9.8.2 ඡේදය මහා භාණ්ඩාගාරයේ අනුමතිය ලබා ගැනීමෙන් තොරව සමාලෝචිත වර්ෂයේදී කාර්ය මණ්ඩල දිරි දීමනා ලෙස රු. 9,978,207 ක මුදලක් ගෙවා තිබුණි.
 - (iii) 9.10 ඡේදය සමාලෝචිත වර්ෂයේදී ණය එකතු කරන්නන් දෙදෙනෙකු බඳවාගෙන අනුමතිය ලබාගැනීමෙන් තොරව ණය එකතු කිරීමේ කොමිස් මුදල් ලෙස රු. 609,727 ක් ගෙවා තිබුණි. තවද, අනුමතිය ලබාගැනීමෙන් තොරව ණය එකතු කිරීම් මත විකුණුම් දිරි දීමනා ලෙස රු. 26.972,927 ක් ගෙවා තිබුණි.
- 2.2.3 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 (උ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව සමාගමේ බලතල, කර්තව්‍ය සහ කාර්යයන්ට අනුකූල නොවන ලෙස කටයුතු කර ඇති බව.
- 2.2.4 පහත අවස්ථා හැර, 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 (ඌ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව සමාගමේ සම්පත් සකසුරුවීම් ලෙස, කාර්යක්ෂම ලෙස සහ ඵලදායී ලෙස කාලසීමාවන් තුළ අදාළ නීතිරීති වලට අනුකූලව ප්‍රසම්පාදනය කර භාවිතා කර නොමැති බව.
 - (අ) ප්‍රසම්පාදන මාර්ගෝපදේශවල අංක 2.7.4, 2.7.7, 2.8.1 (අ), 5.3.10 (අ) සහ 9.1.2 (අ) හි විධිවිධාන අනුගමනය කිරීමකින් තොරව සමාලෝචිත වර්ෂයේදී රු. 280,732,185 ක් වටිනා පරිගණක උපාංග මිලයට ගෙන තිබුණි.
 - (ආ) රජවාස ලංකා සතොස මෙගා අලෙවිහලක් ඉදිකිරීම සඳහා සමාගම රු. 47,725,462 ක ඇස්තමේන්තුගත මුදලකට සතොස ඉදිකිරීම් හා ඉංජිනේරු පුද්ගලික සමාගම සමග ගිවිසුමකට එළඹී තිබුණි. ප්‍රසම්පාදන මාර්ගෝපදේශ 4.3.1 සහ 4.3.2 ප්‍රකාරව මෙම කොන්ත්‍රාත්තුව සඳහා පිරිවැය ඇස්තමේන්තුවක් සකස් කර අනුමතිය ලබා ගෙන නොතිබුණි. තවද, ප්‍රසම්පාදන මාර්ගෝපදේශවල 5.4.9 වගන්තිය ප්‍රකාරව කාර්යසාධන බැඳුම්කරයක් ලබා ගෙන නොතිබූ අතර 8.12.1 අනුව කටයුතු කර නොතිබුණි.

2.3 වෙනත් කරුණු

- අ) ණයහිමි ගිණුම්වල ඇතුලත් කර තිබූ ආපසු ධාරදුන් භාණ්ඩවලට අදාළ රු. 16,603,289 ක් වූ හර ශේෂයක් වසර 5කට වැඩි කාලයක් ගලපා නොතිබුණි.
- ආ) රු. 995,268,964 ක් වූ ණයගැති ශේෂය අතුරින්, වසර 5 ක සහ වසර 5 කට වැඩි නොපියවූ ණයගැති ශේෂ පිළිවෙලින් රු. 35,965,830 ක් සහ රු. 138,313,142 ක් විය.
- ඇ) සමාලෝචිත වර්ෂය තුළ, 2022 මාර්තු 31 දිනට තොග සත්‍යාපනය මත පදනම්ව සමාගම විසින් රු. 8,968,178ක තොග විවලනයක් වාර්තා කර තිබුණි. ඒ සඳහා වගකිව යුතු නිලධාරීන්ගෙන් තොග උභ්‍යතාව අයකර ගැනීමට කටයුතු කර නොතිබුණි.
- ඈ) 2022 මාර්තු 31 දිනට රු. 23,868,673 ක් වූ භාවිතයට ගත නොහැකි තොගයක් තිබූ අතර ඒවා අපහරණය කිරීමට අවශ්‍ය ක්‍රියාමාර්ග සමාගම ගෙන නොතිබුණි. ඉහත වටිනාකමෙන් සියයට 93.6 ක් වසර 01 කට වැඩි කාලයක් ගබඩාවල රඳවා ගෙන තිබුණි.
- ඉ) 2023 පෙබරවාරි 15 වන විටත් සේවක සෞඛ්‍ය ප්‍රතිලාභ සඳහා අනුමත රක්ෂණ යෝජනා ක්‍රමයක් හඳුන්වා දී නොතිබූ බැවින්, සමාලෝචිත වසරේ වෛද්‍ය දීමනා, උත්සව අත්තිකාරම් සහ මරණ පාරිතෝෂිකය වෙනුවෙන් පිළිවෙලින් රු. 2,833,385 රු. 16,905,960 සහ රු. 1,000,000 ක මුදල් සේවකයන්ට ගෙවා තිබුණි.
- ඊ) බොරැල්ල බස් නැවතුමේ Q-Shop අලෙවිහලේ මෙහෙයුම් ආරම්භ කර නොතිබූණ ද, 2022 පෙබරවාරි 09 සිට 2022 දෙසැම්බර් 09 දක්වා රු. 300,000 ක කුලී මුදලක් ගෙවා තිබුණි.

ඩබ්ලිව්. පී. සී. වික්‍රමරත්න
විගණකාධිපති

විස්තීරණ ආදායම් ප්‍රකාශනය

2022 මාර්තු 31න් අවසන් වසර සඳහා

| | සටහන් | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|--|-------|--------------------|---------------------|
| ආදායම | 03 | 8,750,242,988 | 2,676,667,360 |
| විකුණුම් පිරිවැය | | (7,837,123,672) | (2,153,960,638) |
| දළ ලාභය | | 913,119,316 | 522,706,722 |
| අනෙකුත් මෙහෙයුම් ආදායම / (වියදම) | 04 | 68,551,847 | 24,082,805 |
| | | 981,671,163 | 546,789,527 |
| බෙදා හැරීමේ වියදම් | 05 | 83,825,722 | 57,043,238 |
| පරිපාලන වියදම් | 06 | 419,056,526 | 388,699,840 |
| | | 502,882,248 | 445,743,078 |
| පොළී සහ බදු වලට පෙර ඉපැයුම් | | 478,788,916 | 101,046,449 |
| ශුද්ධ මූල්‍ය ආදායම / (වියදම) | 07 | (6,071,005) | (40,664,640) |
| බදුකරණයට පෙර ලාභය/(අලාභය) | | 472,717,911 | 60,381,809 |
| බදුකරණය | 08 | (49,959,186) | 7,082,130 |
| වර්ෂය සඳහා ශුද්ධ ලාභය/(අලාභය) | | 422,758,725 | 67,463,939 |
| අනෙකුත් විස්තීරණ ආදායම | | | |
| සේවක ප්‍රතිලාභ මත ලාභ/(අලාභ) | | 9,174,235 | (13,458,113) |
| අනෙකුත් විස්තීරණ ආදායම මත බදු | | (2,201,817) | (3,229,947) |
| අනෙකුත් විස්තීරණ ආදායම (අලාභ) - බදු අයකළ පසු | | 6,972,419 | (16,688,061) |
| වර්ෂය සඳහා සමස්ත විස්තීරණ ආදායම (අලාභ) - බදු අයකළ පසු | | 429,731,144 | 50,775,878 |
| කොටසක් සඳහා මූලික ඉපැයුම | 09 | 42 | 7 |

විකුණුම්කරණ ප්‍රතිපත්ති සහ පැහැදිලි කිරීමේ සටහන් මෙම මූල්‍ය ප්‍රකාශනයන්හි අත්‍යවශ්‍ය කොටසක් සම්පාදනය කරයි.
(වර්ෂයේ අලු දැක්වා ඇති සංඛ්‍යා අඩුකිරීම් පෙන්නුම් කරයි)

මූල්‍ය තත්ත්වය පිළිබඳ වාර්තාව

2022 මාර්තු 31න් අවසන් වසර සඳහා

| වත්කම් | සටහන් | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|---|-------|----------------------------|----------------------------|
| ජංගම නොවන වත්කම් | | | |
| දේපළ, පිරිසත හා උපකරණ | 10 | 466,200,401 | 454,518,102 |
| අස්පාශ්‍ය වත්කම් | 10a | 1 | 1 |
| කොටස් වල ආයෝජන | 11 | 20 | 20 |
| සේවකයන්ට ලබා දුන් ණය | 12A | 11,971,618 | 12,258,615 |
| පහසු ගෙවීමේ ණය යෝජනා ක්‍රමය - ජංගම නොවන | 12B | - | 9,228 |
| ඉදිකළ විලම්බිත බදු වත්කම | 17 | 13,649,744 | 15,711,660 |
| මුළු ජංගම නොවන වත්කම් | | 491,821,785 | 482,497,625 |
| ජංගම වත්කම් | | | |
| තොග | 13 | 1,497,967,033 | 433,059,829 |
| වෙළඳ හා අනෙකුත් ලැබිය යුතු දෑ | 14 | 2,358,849,700 | 635,904,213 |
| සේවකයන්ට ලබා දුන් ණය - වත්මන් කල් පිරිම | 12A | 5,875,877 | 5,964,270 |
| පහසු ගෙවීමේ ණය යෝජනා ක්‍රමය | 12B | 9,229 | 786,777 |
| ස්ථාවර තැන්පතු වල කෙටිකාලීන ආයෝජන | | 626,565,159 | 589,853,940 |
| කෙටිකාලීන ආයෝජන - ගොඩ නැගූ ලාභාන්තිකය - මහජන බැංකුව | | 364,276,347 | 323,119,498 |
| කෙටිකාලීන ආයෝජන - ගොඩ නැගූ ලාභාන්තිකය - ජා.ස. බැංකුව | | 2,473,211 | 614,543 |
| මුදල් හා මුදලට සමාන දෑ | 15 | 569,489,844 | 42,734,983 |
| මුළු ජංගම වත්කම් | | 5,425,506,400 | 2,032,038,053 |
| මුළු වත්කම් | | 5,917,328,166 | 2,514,535,678 |
| ස්කන්ධය සහ වගකීම් | | | |
| | | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
| ප්‍රාග්ධන සහ සංචිත | | | |
| ප්‍රකාශිත ප්‍රාග්ධනය (රු.10 සාමාන්‍ය කොටස් මිලියන 10) | | 100,000,000 | 100,000,000 |
| පොදු සංචිත | | 45,607,646 | 45,607,646 |
| ප්‍රත්‍යාග්‍ය සංචිත | | 241,108,234 | 241,108,234 |
| අනෙකුත් සංචිත | | (27,220,257) | (34,192,676) |
| රඳවාගත් ඉපැයුම් | | 771,724,662 | 348,965,936 |
| මුළු ස්කන්ධ | | 1,131,220,285 | 701,489,140 |
| ජංගම නොවන වගකීම් | | | |
| විශ්‍රාම ප්‍රතිලාභ බැඳීම් | 16 | 39,164,924 | 46,296,906 |
| රජයේ ප්‍රදාන සහ විලම්බිත ආදායම් ගිණුම් | 21 | 151,163,223 | 139,392,638 |
| දිගුකාලීන ණය ගැනුම් | 18 | - | 1,310,000 |
| මුළු ජංගම නොවන වගකීම් | | 190,328,148 | 186,999,544 |
| ජංගම වගකීම් | | | |
| කෙටිකාලීන ණය ගැනුම් | 18 | - | 571,149,623 |
| වෙළඳ සහ අනෙකුත් ගෙවිය යුතු දෑ | 19 | 4,436,757,832 | 781,272,588 |
| බැංකු අයිරා | 20 | 159,021,901 | 273,624,781 |
| මුළු ජංගම වගකීම් | | 4,595,779,734 | 1,626,046,992 |
| මුළු ස්කන්ධ සහ වගකීම් | | 5,917,328,166 | 2,514,535,678 |

ගිණුම්කරණ ප්‍රතිපත්ති සහ පැහැදිලි කිරීමේ සටහන් මෙම මූල්‍ය ප්‍රකාශනයන්හි මූලික කොටස් බව සලකන්න. (වර්තමාන තුළ දැක්වූ ඇති සංඛ්‍යා අඩුකිරීම් පෙන්නුම් කරයි) මෙම මූල්‍ය ප්‍රකාශන 2007 අංක 07 දරණ සමාගම් පනතේ අවශ්‍යතා සමග අනුකූල වේ.

.....
 නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී - මූල්‍ය

මෙම මූල්‍ය ප්‍රකාශන සකස් කිරීම හා ඉදිරිපත් කිරීම සඳහා අධ්‍යක්ෂ මණ්ඩලය වගකිව යුතු වේ.
 සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාවේ අධ්‍යක්ෂ මණ්ඩලය සඳහා සහ වෙනුවෙන් අනුමත කොට අත්සන් තබන ලදී.

.....
 සභාපති

.....
 අධ්‍යක්ෂ

06.12.2022.

 දිනය

ස්කන්ධය වෙනස්වීම පිළිබඳ ප්‍රකාශනය

2022 මාර්තු 31න් අවසන් වසර සඳහා

| | ප්‍රකාශිත ප්‍රාග්ධනය රු. | ප්‍රත්‍යාගණන සංචිත රු. | පොදු සංචිත රු. | අනෙකුත් සංචිත රු. | රඳවාගත් ලාභය/අලාභය රු. | එකතුව රු. |
|--|--------------------------|------------------------|-------------------|---------------------|------------------------|----------------------|
| 2020 අප්‍රේල් 1 වැනි දිනට ශේෂය | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (17,504,616) | 281,501,998 | 650,713,263 |
| වසර සඳහා ඉද්ධි ලාභය/(අලාභය) | - | - | - | - | 67,463,939 | 67,463,939 |
| විශ්‍රාම ප්‍රතිලාභ මත ආයුගණක ලාභ/(අලාභ) | - | - | - | (16,688,061) | - | (16,688,061) |
| 2021 මාර්තු 31 දිනට ශේෂය | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (34,192,676) | 348,965,937 | 701,489,142 |
| 2021 අප්‍රේල් 01 දිනට ශේෂය | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (34,192,676) | 348,965,937 | 701,489,142 |
| වර්ෂය සඳහා ඉද්ධි ලාභය/(අලාභය) | - | - | - | - | 422,758,725 | 422,758,725 |
| විශ්‍රාම ප්‍රතිලාභ බැඳීම් මත ආයුගණක ඉද්ධි ලාභ/(අලාභ) | - | - | - | 6,972,419 | - | 6,972,419 |
| 2022 මාර්තු 31 දිනට ශේෂය | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (27,220,257) | 771,724,662 | 1,131,220,284 |

ගිණුම්කරණ ප්‍රතිපත්ති සහ පැහැදිලි කිරීමේ සටහන් මෙම මූල්‍ය ප්‍රකාශනයන්හි මූලික කොටස් බව සලකන්න. (වරහන් තුළ දක්වා ඇති සංඛ්‍යා අඩුකිරීම් පෙන්නුම් කරයි)

මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය

2022 මාර්තු 31න් අවසන් වසර සඳහා

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|---|----------------------|----------------------|
| මෙහෙයුම් ක්‍රියාකාරකම්වලින් මුදල් ප්‍රවාහය | | |
| බදුකරණයට පෙර ශුද්ධ ලාභය | 472,717,911 | 60,381,809 |
| ගැලපීම් | | |
| ක්ෂය වීම/ක්‍රමක්ෂය | 43,781,182 | 38,436,869 |
| පොළී ආදායම | (52,801,540) | (61,340,768) |
| කෙටිකාලීන ණය සහ අයිරා පොළිය | 58,872,545 | 102,005,408 |
| දේපළ, පිරිසහ සහ උපකරණ බැහැර කිරීමේ ලාභය/(අලාභය) | (54,939) | (39,101) |
| විගණන ගාස්තු සඳහා ප්‍රතිපාදන | 1,308,000 | 1,296,000 |
| ලියා හළ තොග සහ ණය | - | 538,017 |
| ණයගැති භාතිය | 1,211,418 | (165,563) |
| තොග භාතිය | (9,730,290) | 6,160,722 |
| විශ්‍රාම ප්‍රතිලාභ බැඳීම් සඳහා ප්‍රතිපාදන | 7,979,707 | 5,848,964 |
| කාරක ප්‍රාග්ධන වෙනස්කම්වලට පෙර මෙහෙයුම් ලාභය | 523,283,993 | 153,122,357 |
| තොග භාණ්ඩ (වැඩිවීම)/ අඩුවීම | (1,055,176,914) | 109,515,818 |
| වෙළඳ ණයගැතියන් (වැඩිවීම)/අඩුවීම | (1,735,736,778) | 11,783,737 |
| රජයේ ප්‍රදාන විලම්භිත ආදායම (වැඩිවීම)/ අඩුවීම | 11,770,585 | 88,448,261 |
| පහසු ගෙවීම් ණය යෝජනා ක්‍රමයේ (වැඩිවීම)/ අඩුවීම | 541,161 | 2,738,888 |
| වෙළඳ සහ අනෙකුත් ගෙවිය යුතු දෑ වැඩිවීම/(අඩුවීම) | 3,615,088,211 | 82,920,729 |
| මෙහෙයුම්වලින් උත්පාදිත මුදල් | 1,359,770,258 | 448,529,792 |
| ගෙවනු ලැබූ පාරිභෝගික | (5,734,470) | (8,167,116) |
| මෙහෙයුම් ක්‍රියාකාරකම්වලදී යොදා ගත් ශුද්ධ මුදල් | 1,354,035,788 | 440,362,676 |
| ආයෝජන ක්‍රියාකාරකම්වලින් මුදල් ප්‍රවාහ | | |
| දේපළ, පිරිසහ හා උපකරණ අත්කර ගැනීම | (55,615,946) | (90,861,676) |
| බැහැර කිරීම්වලින් ලත් මුදල් | 70,067 | 74,400 |
| කෙටිකාලීන ආයෝජනවලින් ලැබුණු පොළිය | 53,926,735 | 64,484,605 |
| ආයෝජන ක්‍රියාකාරකම්වලින් ශුද්ධ මුදල් | (1,619,144) | (26,302,671) |
| මූල්‍ය ක්‍රියාකාරකම්වලින් මුදල් ප්‍රවාහ | | |
| ස්ථාවර තැන්පතු වල ආයෝජන | (36,711,218) | (46,949,509) |
| කෙටිකාලීන ආයෝජන - ගොඩ නැගූ ලාභාන්තිකය - මහජන බැංකුව | (41,156,849) | (41,278,676) |
| කෙටිකාලීන ආයෝජන - ගොඩ නැගූ ලාභාන්තිකය - ජා.ස. බැංකුව | (1,858,668) | 7,441,045 |
| ශුද්ධ ණය ආපසු ගෙවීම් සහ උත්පාදන | (572,459,623) | (153,251,263) |
| ගෙවන ලද කෙටිකාලීන ණය සහ අයිරා පොළිය | (58,872,545) | (102,005,408) |
| මූල්‍ය ක්‍රියාකාරකම්වලින් මුදල් ප්‍රවාහ | (711,058,903) | (336,043,811) |
| මුදල් හා මුදලට සමාන දෑ ශුද්ධ වැඩිවීම/(අඩුවීම) | 641,357,741 | 78,016,194 |
| වසර ආරම්භයේ දී මුදල් හා මුදලට සමාන දෑ | (230,889,798) | (308,905,992) |
| වසර අවසානයේ දී මුදල් හා මුදලට සමාන දෑ - (සටහන අ) | 410,467,943 | (230,889,798) |

ගිණුම්කරණ ප්‍රතිපත්ති සහ පැහැදිලි කිරීම් සටහන් මෙම මූල්‍ය ප්‍රකාශනයන්හි අතරවශය කොටසක් සම්පාදනය කරයි. (වරහන් තුළ දක්වා ඇති සංඛන අඩුකිරීම් පෙන්නුම් කරයි)

| සටහන අ - මුදල් හා මුදලට සමාන දෑ විශ්ලේෂණය | 31.03.2022 දිනට රු. | 31.03.2021 දිනට රු. |
|--|---------------------|----------------------|
| බැංකුවේ ඇති මුදල් | | |
| ලංකා බැංකුව (ගිණුම් අංක 8859546) | 270,158 | 270,158 |
| සම්පත් බැංකුව (ගිණුම් අංක 000930000337) | 4,245,877 | 1,527,530 |
| ලංකා බැංකුව (ගිණුම් අංක 1060) | 73,940,432 | 20,097 |
| මහජන බැංකුව - කුරුණෑගල | - | 1,645,122 |
| මහජන බැංකුව - මාතර | 1,043,286 | 1,453,042 |
| මහජන බැංකුව - මහනුවර | 1,277,555 | 889,238 |
| මහජන බැංකුව - පොළොන්නරුව | 382 | 974,132 |
| මහජන බැංකුව - කල්මුණේ | 872,305 | 1,068,091 |
| ජා.ස.බැ. (ගිණුම් අංකය - 101000160408) | 505,927 | - |
| මහජන බැංකුව - සහල් | 467,503,401 | - |
| අතැති මුදල් | | |
| සුළු මුදල් අභිමය | 624,779 | 657,273 |
| අතැති මුදල් | 19,205,743 | 34,230,299 |
| බැංකු අයිරා | | |
| සම්පත් බැංකුව - DFS (ගිණුම් අංකය - 002930006974) | (23,721,292) | (17,471,340) |
| මහජන බැංකුව - (ගිණුම් අංකය 004100120210918) | (135,154,900) | (235,770,839) |
| මහජන බැංකුව - කුරුණෑගල | (145,709) | - |
| ජා.ස.බැ. (ගිණුම් අංකය - 101000160408) | - | (20,382,602) |
| | 410,467,943 | (230,889,798) |

ගිණුම්කරණ ප්‍රතිපත්ති සහ පැහැදිලි කිරීමේ සටහන් මෙම මූලික ප්‍රකාශනයන්හි අතරවශය කොටසක් සම්පාදනය කරයි. (වරහන් තුළ දක්වා ඇති සංඛ්‍යා අඩුකිරීම් පෙන්නුම් කරයි)

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

1. පොදු විස්තරය

සී/ස ශ්‍රී ලංකා රාජ්‍ය වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව සමාගම් රෙජිස්ටාර් දෙපාර්තමේන්තුව යටතේ ලියාපදිංචි කොට ඇත.

මෙහි ලියාපදිංචි ප්‍රධාන කාර්යාලය අංක 100, නවම් මාවත, කොළඹ 02 යන ස්ථානයේ සිය ව්‍යාපාර කටයුතු පවත්වාගෙන යනු ලබයි.

ආයතනයේ ප්‍රධාන කර්තව්‍ය මෙහෙයුම් වෙළඳාම හා ප්‍රතිසම්පාදන කටයුතු වන අතර රාජ්‍ය අංශයේ ප්‍රධාන සැපයුම්කරුවෙකු ලෙස ද ආයතනය ක්‍රියා කරනු ලබයි.

2022 මාර්තු 31 වන දිනට ආයතනික ශ්‍රම බලකාය 392 කි. (2020/2021 - 374)

2. වැදගත් ගිණුම්කරණ ප්‍රතිපත්තීන්හි සාරාංශය

2.1 පිළියෙළ කිරීමේ පදනම

2.1.1 අනුගතවීමේ ප්‍රකාශනය

මෙම මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා වරලත් ගණකාධිකාර ආයතනයේ නව ප්‍රමිතීන්ට අනුකූලව සහ 2007 අංක 07 දරණ සමාගම් පනතේ නියාමයන්ට අනුකූල වන අයුරින් සකස් කොට ඉදිරිපත් කර ඇත.

2.1.2 ඉදිරිපත් කිරීමේ පදනම

පහත දැක්වෙන අයිතමයන් හැර අනෙකුත් සියළුම අයිතම ගෙනහැර දැක්වා ඇත්තේ "වේගිකාසික පිරිවැය පදනම" පදනම් කර ගනිමිනි.

(අ) ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත අංක 19 ට අනුව, විශ්‍රාමික ප්‍රතිලාභ වගකීම වර්ධමාන අගයට පෙන්වා ඇත්තේ ප්‍රක්ෂිප්ත ඒකක ණය ක්‍රමය පදනම් කර ගනිමිනි.

ආයතනයේ අධ්‍යක්ෂක මණ්ඩලය සමාගම් කටයුතු අධීක්ෂණයෙන් පසුව ආයතනයේ කටයුතු අනාගත කාල පරිච්ඡේදයක් සඳහා කරගෙන යාමට අවශ්‍ය සම්පත් සමාගම සතු බව තහවුරු කර ඇත. එම නිසා අඛණ්ඩ පැවැත්ම නැමති සංකල්පය මූල්‍ය ප්‍රකාශන ප්‍රකාශයට පත් කිරීමේදී සැලකිල්ලට ගෙන ඇත.

2.1.3 සංසන්දනාත්මක විශ්ලේෂණය

පසුගිය වසර වල මූල්‍ය ප්‍රකාශන වල අදාල ශේෂයන් ජංගම වර්ෂයේ ඉදිරිපත් කිරීම් වලින් සනාථ කිරීම සඳහා අවශ්‍ය විටදී නැවත විර්ගීකරණය කොට දැක්වා ඇත.

2.1.4 ඇස්තමේන්තු සහ තීරණාත්මක ගිණුම්කරණ විනිශ්චයන් භාවිතය

මූල්‍ය ප්‍රකාශන අදාල ගිණුම්කරණ ප්‍රතිපත්තීන් අනුව පිළියෙල කිරීමේදී කළමණාකාරිත්වය විනිශ්චයන්, ඇස්තමේන්තු සහ උපකල්පන භාවිතයට ගෙන ඇති අතර මෙමගින් වත්කම්, වගකීම්, ආදායම් සහ වියදම් කෙරෙහි සෘජු බලපෑමක් ඇති අවස්ථාවන්හි දී ප්‍රකාශයට පත් කරන ප්‍රකාශන සැබෑ තත්වයට වෙනස් විය හැකිය.

මෙම ඇස්තමේන්තු සහ උපකල්පන වාර්ෂිකව කළමණාකාරිත්වයේ සමාලෝචනයට පත්වන අතර එම අවස්ථාවන්හි දී ගිණුම්කරණ ඇස්තමේන්තු වලට සිදුකරන ලද ප්‍රතිශෝධන අදාල ගිණුම් වර්ෂයේ හඳුනා ගැනීම සහ එම ඇස්තමේන්තු ප්‍රතිශෝධනය කිරීම සහ ඉදිරි ගිණුම් වර්ෂවල මූල්‍ය ප්‍රකාශනවලට ගනු ලබයි. සටහන් අංක 16 - ගිණුම් කිරීමේ නිශ්චිත විශ්‍රාමික ප්‍රතිලාභ වගකීම.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා බලපාන උද්ධමනකාරී සාධක වලට ගැලපීම් සිදු කර නොමැත. වැදගත් සහ සුදුසු ප්‍රතිපත්තීන් ඉදිරි සටහන්වල ඉදිරිපත් කර ඇත.

2.1.5 විදේශීය මුදල් ගණුදෙනු පරිවර්තනය

(අ) ඉදිරිපත් කොට භාවිතයේ ඇති සහ ක්‍රියාකාරී මුදල් ඒකකය

විදේශ මුදල් ගණුදෙනු ගිණුම්ගත කිරීමේ දී අදාල ගණුදෙනුව සිදු වූ දිනට පැවති විදේශීය හුවමාරු අනුපාතය පදනම් කර ගනු ලබයි. අදාල ගණුදෙනු පියවීමේ දී ඇති වූ ලාභ හෝ අලාභ පරිවර්තනය කර ඇත්තේ වසර අවසානයේ පැවති හුවමාරු අනුපාතයන්ට අනුවයි. ආයතනයේ ගිණුම් පිළියෙල කර ඇත්තේ ශ්‍රී ලංකා රුපියල් වලිනි. මෙය ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාකාරිත්වය දරණ මුදල් ඒකකය වේ.

(ආ) ගණුදෙනු සහ ශේෂයන්

විදේශ මුදල් ගණුදෙනු ශ්‍රී ලංකා රුපියල්වලට පරිවර්තනය කිරීමේ දී අදාල දිනට පැවති විනිමය අනුපාතය අනුව ගලපා ගිණුම්වල දැක්වා ඇත.

2.2 වත්කම් සහ ඒවායේ වටිනාකම තක්සේරු කිරීමේ පදනම

2.2.1 දේපල, පිරිසත සහ උපකරණ

2.2.2 හඳුනා ගැනීම සහ මිනුම් කිරීම

ආයතනය විසින් ගොඩනගා ගත් වත්කම්වල අගය පෙන්වා ඇත්තේ ඒ වෙනුවෙන් දරන ලද අමු ද්‍රව්‍ය පිරිවැය, සෘජු ශ්‍රමය සහ දරන ලද අනෙකුත් සෘජු වියදම් ද ඇතුළත්ව එම වත්කම් භාවිතයට ගත හැකි වන ආකාරයට පත් කර ගැනීමට දැරූ සියලු පිරිවැය ඇතුළත් අගයට වේ.

කිසියම් දේපල, පිරිසත හා උපකරණ වර්ෂ කිහිපයක දී මිලට ගත් වත්කම් නම් එහි එලදායි ජිව කාලය බෙදා දැක්වීම කළ යුත්තේ ප්‍රධාන සංසිටකවල පැවැත්ම පදනම් කර ගනිමිනි.

දේපල, පිරිසත හා උපකරණවල සමුච්චිත ක්ෂය අගය අඩුකළ පසු අගය වාර්ෂික සමාලෝචනයට ලක්වන අතර කිසියම් වෙනස්කමක් සිදු වුවහොත් එම වෙනස්කමට අදාල පිරිවැය මත වූ ක්ෂය අගය අඩු කිරීමෙන් අනතුරුව එය ගෙනහැර දැක්වේ. එම ක්ෂය කල අගය අඩු කර නොහැකි අවස්ථාවල දී එම වත්කම මත වූ ක්ෂය ලියා හැර ඉන්පසු ඉතිරි වන අගය එම දේපල, එසේ නැත්නම් පිරිසත, උපකරණ පොත් අගය ලෙස ගෙන හැර දැක්වනු ලැබේ.

ඉඩම් හා ගොඩනැගිලි 2006 දී සිදු කළ ප්‍රත්‍යාගණන පදනම මත ගිණුම් ගත කර ඇත. කෙසේ වෙතත් ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතීන් අනුව නැවත ප්‍රත්‍යාගණනය කලයුතු වූවත් එසේ කිරීමෙන් ධනාත්මක ප්‍රතිලාභ සිදු නොවේ නම් එසේ නොකිරීමෙන් මූල්‍ය ප්‍රමිතීන්ට කිසිදු අහිතකර බලපෑමක් සිදු නොවේ.

දේපල, පිරිසත හා උපකරණවල සමුච්චිත ක්ෂය අගය අඩු කළ පසු අගය වාර්ෂික සමාලෝචනයට ලක්වන අතර කිසියම් වෙනස්කමක් සිදු වුවහොත් එම වෙනස්කමට අදාල පිරිවැය මත වූ ක්ෂය අගය අඩු කිරීමෙන් අනතුරුව එය ගෙනහැර දැක්වේ. එම ක්ෂය කළ අගය අඩු කළ නොහැකි අවස්ථාවල දී එම වත්කම මත වූ ක්ෂය ලියා හැර ඉන්පසු ඉතිරි වන අගය එම දේපල එසේ නැත්නම් පිරිසත උපකරණ පොත් අගය ලෙස ගෙනහැර දැක්වනු ලැබේ.

ආයතනය සතු ඉඩම් සාධාරණ අගය අනුව ගෙනහැර දැක්වනු ලබන අතර ඒ සඳහා වාර්ෂිකව සමුච්චිත ක්ෂය අගයක් සටහන් කරනු නොලැබේ. ඉඩම් හා ගොඩනැගිලි නැවත තක්සේරු කිරීමේ දී එහි අගයේ වැඩි වීමක් සිදු වී නම් ආදායම් ප්‍රකාශයේ දැක්වනු ලබන අතර එය හිමිකම් වෙනස්වීමේ ප්‍රකාශයේ ප්‍රත්‍යාගණන සංවිච්චයෙහි දැක්වේ. අගය අඩු වීම ද මෙයට ප්‍රතිවිරුද්ධ අයුරින් මෙලෙස සටහන් කරනු ලබයි.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

2.2.3 පසුව සිදුවූ පිරිවැය

දේපල, පිරිසත හා උපකරණයන් ප්‍රතිස්ථාපනය කිරීම සඳහා දරන ලද පිරිවැය හේතුවෙන් එහි ඵලදායී ජීව කාලය වැඩි වන්නේ නම්, එහි අගය ගණනය කළ හැකි නම් එවැනිවත් ගිණුම්ගත කරනු ලබන අතර එය ප්‍රාග්ධන වියදමක් ලෙස ගෙනහැර දැක්වේ. දේපල, පිරිසත හා උපකරණ දෛනික භාවිතයේ දී සිදුවන වියදම් ගෙන දක්වනු ලබන්නේ ආයතනයේ ආදායම් ප්‍රකාශයෙහි වේ.

2.2.4 නොහඳුනා ගැනීම

දේපල, පිරිසත හා උපකරණයන්හි ධාරණ පිරිවැය හඳුනා ගන්නා අතර එම වත්කම සඳහා ආර්ථික වටිනාකමක් නොමැති අවස්ථාවන්හි දී හෝ භාවිතයෙන් ඉවත් කර ඇති විට දී එය ආයතනය විසින් බැහැර කෙරේ. එහි දී ඇතිවන ලාභය හෝ අලාභය ආදායම් ප්‍රකාශයෙහි දැක්වේ.

2.2.5 ක්ෂය

ආයතනයේ දේපල, පිරිසත හා උපකරණ ක්ෂය කිරීමේ දී එය ආදායම් ප්‍රකාශයෙහි හඳුනා ගනු ලබන්නේ, "සරල මාර්ග ක්‍රමය" යටතේ පිරිවැය හෝ ප්‍රත්‍යක්ෂිත වටිනාකමෙන් සුන්බුන් අගය අඩු කර ඵලදායී ජීව කාලය පුරාවට බෙදා හැරීමෙනි. ලිපිං පහසුකම් යටතේ ඇති වත්කම් ක්ෂය කරනු ලබන්නේ ලිපිං පහසුකම් සලසනු ලබන හෝ එම වත්කමේ ජීව කාලය යන අයිතම දෙකෙන් අඩු කාල සීමාවටයි. ඉඩම් ක්ෂය කරනු නොලැබේ.

වත්මන් සහ සංසන්දනාත්මක කාල සීමාවන් සඳහා ඇස්තමේන්තුගත ඵලදායී ජීව කාලය සහ ක්ෂය අනුපාත පහත දැක්වෙන පරිදි වේ.

| | |
|------------------------------|---|
| ගොඩනැගිලි | 7.5% |
| රථවාහන | 20% |
| කාර්යාල උපකරණ | 10% |
| ගෘහ භාණ්ඩ/සවිකිරීම් | 10% |
| පරිගණක මෙවලම් | 33.33% |
| බදුකර වත්කම් මත වියදම් දැරීම | කල්බදු කාල සීමාව හෝ ගොඩනැගිලි ක්ෂය කළ හැකි කාල සීමාව යන දෙකින් වඩා අඩු කාල සීමාව. |

සෑම වසරකම ක්ෂය කරනු ලබන ක්‍රමය සහ අයිතමයන්ගේ ජීව කාලය සමාලෝචනය කර කළමනාකාරිත්වය විසින් මූල්‍ය වාර්තාවල ගෙනහැර දක්වනු ලබයි.

2.2.6 මූල්‍යමය ව්‍යුත්පන්න වත්කම් වර්ගීකරණය

ආයතනය මූල්‍යමය වත්කම් මෙසේ ගෙනහැර දක්වනු ලබයි. සාධාරණ අගය මත ලැබිය යුතු දෑ ලෙස සහ විකිණීම සඳහා කල්පිරුණු පසුව යන අයුරින් මෙම ඉදිරිපත් කිරීම සිදුවේ. කළමනාකාරිත්වය එම වත්කම් ප්‍රථමයෙන් ඉහත ලෙස වර්ගීකරණය කරනු ලබන අතර ආයතනය තුළ මෙම වර්ෂය තුළ දී කිසිදු මූල්‍යමය වත්කමක් නොවිය.

2.2.7 ණය සහ ලැබිය යුතු දෑ

ණය සහ ලැබිය යුතු දෑ මූල්‍යමය වත්කම් ලෙස දැක්වෙන අතර මෙම අයිතමවල වටිනාකම නිශ්චය කිරීමට වෙළඳපොල වටිනාකම් ගත නොහැක්කේ එය ක්‍රියාකාරී වෙළඳපොල තුළ සංසරණය නොවන බැවිනි. මෙම වත්කම් ජංගම වත්කම් වන අතර මාස 12 ට වැඩි කාලයකින් පසු කල් පිරෙන්නේ නම් ජංගම නොවන වත්කම් ගණයට අයත් වේ. ආයතනයේ ණය සහ ලැබිය යුතු දෑ, "වෙළඳ සහ අනෙකුත් ලැබිය යුතු දෑ" ගෙන්ද සමන්විතයි. තවද මුදල් හා මුදල් වලට සමාන දෑ ද මෙහි පිළිබිඹු වේ.

2.2.8 මූල්‍ය මෙවලම් නිලවී කිරීම

මූල්‍යමය වත්කම් හා මූල්‍යමය වගකීම් නිලවී කොට මූල්‍ය ප්‍රකාශනවල හඳුනා ගනු ලබන්නේ එහි ශුද්ධ වටිනාකම අනුව වන අතර මෙසේ සිදු කිරීමේ අරමුණ වන්නේ මූල්‍යමය වත්කම් හා මූල්‍යමය වගකීම් අගයන් එකට නිලවී කිරීමයි.

2.2.9 මූල්‍ය වත්කම් හානිකරණය

ක්‍රමක්ෂය පිරිවැය මත වත්කම්

ගිණුම්කරණ වර්ෂ අවසානයේ දී ආයතනයේ මූල්‍ය වත්කම්හි අගයේ හානිකරණයක් වීද යන වග සමාලෝචනය කරනු ලබයි. මෙහි දී හානිකරණය වීමට යම්කිසි හේතුදාමයක් සිදුවිය යුතු අතර අවක්ෂේපිත සාධකද මේ සඳහා තිබිය හැකිය. මෙමගින් ආයතනයේ මූල්‍ය වත්කම්වලට හෝ මූල්‍ය වත්කම් කාණ්ඩයේ මුදල් ප්‍රවාහයන්හට බලපෑමක් සිදුවිය හැකි වේ.

මෙයට හේතු ලෙස ණයගැතිකරණ නැතිවීම හෝ නොහැකියාව, වස්තු හංගන්වය හෝ මූල්‍ය ප්‍රතිසංවිධාන කටයුතු දැක්විය හැකිය. තවද, ආර්ථික වාතාවරණය, මූල්‍ය ප්‍රවාහයන් අඩු වීම කෙරෙහි බලපෑ හැකි මුද්‍රිත සාධකයක් වේ. ණය හා අනෙකුත් ලැබිය යුතු දෑ හි අලාභයන් මනිනු ලබන්නේ වත්කමේ දැන් පවත්නා අගය සහ අනාගත මුදල් ප්‍රවාහවල අගය වට්ටම් කිරීමෙන් ලැබෙන අගය ගැනීමෙනි. වත්කම් අගය අඩු වන්නේ නම් එය ආදායම් ප්‍රකාශයේ ගෙනහැර දැක්වේ.

2.2.10 අපහායනය මූල්‍ය නොවන වත්කම්

කාල නිර්ණයන් නොමැති වත්කම් ක්‍රමක්ෂය සිදු කරනු නොලබයි. හමුත් වාර්ෂිකව අපහායනය සඳහා පරික්ෂා කෙරේ. ඉහත සඳහන් වත්කම් හැර අනෙකුත් වත්කම් වාර්ෂිකව අපහායනය සඳහා පරික්ෂා කරනු ලබයි. එහි දී වටිනාකමේ ඇතිවන වෙනස් වීම් මූල්‍ය ප්‍රකාශනවල දක්වනු ලබයි.

2.2.11 තොග

- I තොග අගය කරන්නේ පිරිවැය හෝ උපලබ්ධි අගය යන දෙකෙන් අඩු අගයටයි. ශුද්ධ උපලබ්ධි අගය ගණනය කරන්නේ සාමාන්‍ය වනාන්තර තත්ත්වයන් යටතේ තොගය විකිණිය හැකි අගයෙන් පිරිවැය හා විකුණුම් වියදම් අඩු කිරීමෙන් පසුවය. මූල්‍ය වර්ෂය සඳහා තොග සත්‍යාපනය වර්ෂ අවසානයේ සිදු කර ඇති අතර හානි වූ තොගයන් හඳුනා ගෙන ඇත. ශුද්ධ ලැබිය හැකි වටිනාකම ගිණුම්ගත කර
- II තොගයේ වටිනාකමෙන් විකුණුම් පිරිවැය ලෙස රු. 7,837,123,672 මෙම වර්ෂයේ ආදායම් ප්‍රකාශයට ගෙන දක්වා ඇත.
- III වෙළඳ තොගය සඳහා 5% ක අපහායන අලාභ ලෙස ප්‍රතිපාදන වෙන් කර ඇති අතර වෙළඳ තොගයේ මුල් වටිනාකම ලබා ගැනීමට ආයතනයට නොහැකි බවට සාධනීය සාක්ෂි ඇති විට වසරකට වඩා වැඩි තොගයන් සහ හානියට පත් තොගය සඳහා 5% අපහායන වෙන් කිරීමක් ප්‍රතිපාදනය කර ඇත.
- IV පහත සඳහන් මූල්‍ය ආයතනවලට තොග අගයන් ඇපකරණයන් වශයෙන් උකස් කර ඇත.

| මූල්‍ය ආයතනයේ නම | උකස් වටිනාකම (රු.) |
|----------------------|--------------------|
| මහජන බැංකුව | 220,490,000 |
| සම්පත් බැංකුව | 115,000,000 |
| ජාතික සංවර්ධන බැංකුව | 200,000,000 |

2.2.12 වෙළඳ ලැබිය යුතු දෑ

මෙම ලැබිය යුතු දෑ ආයතනය විසින් මූල්‍යමය වත්කමක් ලෙස ශේෂ පත්‍රයේ දක්වනු ලබන අතර ගිවිසුම් ප්‍රකාර බැඳීමක දී මුදල් හැර වෙනත් වත්කම් මගින් එය ලබා ගැනීම සඳහා ආයතනයට අයිතියක් ඇත. තවද, වසරකට වඩා වැඩි කාලයක් ගතවන විටදී වෙළඳ ලැබිය යුතු දෑ ජංගම නොවන වත්කම් ලෙස මූල්‍ය ප්‍රකාශවලට ඇතුළත් කර ඇත. තවද, බොල් ණය අදාල වර්ෂය තුළ ආදායම් ප්‍රකාශයේ සටහන් කෙරේ. තවද, අඩමාණ ණය සඳහා වෙන් කිරීමක්ද මූල්‍ය ප්‍රකාශනවල කරනු ලබන්නේ නිශ්චිත සාධක යම් අයුරකින් ඇත්නම් පමණි. මේ සඳහා ආයතනය විසින් ප්‍රමාණාත්මක වෙන් කිරීමක් සිදු කර ඇත.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

2.2.13 ආයෝජන

(අ) දීර්ඝ කාලීන ආයෝජන

දිගුකාලීන ආයෝජන ජංගම නොවන ආයෝජන ලෙස වර්ග කර ඇති අතර ඒවායේ අගය පිරිවැය වෙයි. ආයෝජන අත්පත් කර ගැනීමේ පිරිවැය (මිලදී ගැනීමේ පිරිවැය, තැරැව් ගාස්තු, හුවමාරු ගාස්තු) ද ඇතුළත්ව මුළු පිරිවැය ගණනය කරනු ලැබේ.

(ආ) කෙටිකාලීන ආයෝජන

කෙටි කාලීන ආයෝජන ශේෂ පත්‍ර දිනට පැවති වෙළඳ අගයට හඳුනා ගනු ලබයි. කෙටිකාලීන ආයෝජනයන් හි ලාභ අලාභ ආදායම් ප්‍රකාශයට ගනු ලැබේ.

2.2.14 මුදල් හා මුදල් සමාන දෑ

මුදල් හා මුදල් සමාන දෑ වලින් ගමන් වන්නේ අතැති මුදල්, ඉල්ලුම් තැන්පතු, ඉහල දුර්වලතාවයකින් යුතු ආයෝජන වේ. මෙහි දී මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය පිළියෙල කිරීමේ දී යොදා ගනු ලබන්නේ බැංකු අයිතිවාසිකම් අතැති මුදල් හා ඉල්ලුම් තැන්පතු පමණි.

2.2.15 ප්‍රකාශිත ප්‍රාග්ධනය

ආයතනයේ සියළුම කොටස් වල එකතුව එහි නාමික අගයෙන් වැඩි කිරීමෙන් ප්‍රකාශිත ප්‍රාග්ධනය ගණනය කොට ඇත.

මෙම ප්‍රකාශිත ප්‍රාග්ධනය පිළිබඳ හිමිකම්, වගකීම් දරනු ලබන්නේ ශ්‍රී ලංකා රජය සහ වෙළඳ අමාත්‍යාංශය මගින් වේ.

2.2.16 වෙළඳ ගෙවිය යුතු දෑ

සමාගම වෙළඳ ගෙවිය යුතු මූල්‍ය වගකීම් සේ සලකනු ලබන අතර එය ශේෂ පත්‍රයේ ගෙවිය යුතු දෑ යටතේ සටහන් කරයි. මෙය සැපයුම්කරුවන් හා ඇති වූ ගනුදෙනු වල ප්‍රතිඵලයක් ලෙස ඇති වන්නා වූ මූල්‍ය වගකීම් සි. සැපයුම්කරුවන්ගෙන් ලබාගත් භාණ්ඩ හා සේවා වෙනුවෙන් මුදල් හෝ තවත් විවෘත වත්කම් වලින් ආයතනය ගෙවිය යුතුය. වර්ෂයකට අඩු කාලයක දී ගෙවිය යුතු නම් ඒවා ජංගම වගකීම් වන අතර වර්ෂයකට වඩා වැඩි කාලයක් ගත වේ නම් ඒවා ජංගම නොවන වගකීම් ගණයට අයත් වේ. වෙළඳ ණයහිමියෝ සාධාරණ අගය මත හඳුනා ගෙන ඇත.

2.2.17 ණය

ආයතනය ගනු ලබන ණය ප්‍රතිපාදන ප්‍රථමයෙන් සාධාරණ අගය මත හඳුනා ගනු ලබයි. පසුව මෙය ක්‍රමයෙන් පිරිවැය මත හඳුනා ගැනේ. තවද, වාර්ෂිකව සිදුකරනු ලබන ගෙවීම්, ආදායම් ප්‍රකාශයේ සටහන් වන අතර එහි වගකීම් වසරකට වැඩි නම් ජංගම නොවන වගකීම් ලෙසත් වසරකට අඩු නම් ජංගම වගකීම් ලෙසත් ශේෂ පත්‍රයේ දැක්වේ.

2.2.18 ආදායම් බදු

(අ) වර්තමාන බදු

වර්තමාන ආදායම් බදු ගණනය කර වෙන් කොට ඇත්තේ ව්‍යාපාරයේ මෙහෙයුම් අනුව 2017 අංක 24 දරණ ආදායම් බදු පනතේ නියමයන්ට අනුකූලවය.

(ආ) විලම්භිත බදු

විලම්භිත බදු තීරණය කරනු ලැබුවේ මූල්‍ය වාර්තාකරණ කාර්යයන් සඳහා සැලකිල්ලට ගනු ලබන වත්කම් හා බැරකම් වල ප්‍රමාණය, බදු වාර්තාකරණය සඳහා සැලකිල්ලට ගනු ලබන ප්‍රමාණය අතර තාවකාලිකව වෙනස මත ගණනය කිරීමෙනි. විලම්භිත බදු ගණනයේදී බදු ගාස්තු හා වියට අදාල නීති භාවිතයට ගෙන ඇත.

විලම්භිත බදු වත්කම් මත හඳුනා ගනු ලබන අතර එය ඉදිරි ගිණුම් වර්ෂවල දී ඇති විය හැකි ආයතනයේ ලාභය සමඟ හිලවී කොට දැක්වීම සඳහා භාවිත කරනු ලැබේ.

විලම්භිත බදු, බදු වත්කම් සහ වගකීම් හිලවී කිරීමේ දී නිත්‍යානුකූල බලාත්මක වන අයුරින් බදු වත්කම් බදු වගකීම් සමඟ හිලවී කෙරේ.

පමාකරන ලද බදු වත්කම් සෑදී ඇත්තේ ආයතනයේ ඉදිරියට ගෙනෙන ලද බදු අලාභය හේතුවෙනි. මෙය ආයතනයේ ගිණුම් ප්‍රකාශවලට ගෙන නැක්කේ එය අය කරවා ගැනීමට සාමාන්‍ය බදු කාලසීමාවට වඩා කාලයක් ගතවන බැවිනි. මෙය සටහන්වල දක්වා ඇත.

(ඇ) පිරිවැටුම මත පදනම් වූ බදු

පිරිවැටුම මත පදනම් වූ බදුවලට එකතු කළ අගය මත බදු ඇතුළත් වේ.

2.2.19 සේවක ප්‍රතිලාභ මත වූ පිරිවැය

(අ) නිශ්චිත ප්‍රතිලාභ සැලැස්ම

නිශ්චිත ප්‍රතිලාභ සැලැස්ම ලෙස හඳුන්වනු ලබන්නේ වෘත්තීය සේවා කාලය නිම වීමෙන් පසු ක්‍රියාත්මක වන නිශ්චිත දායකත්ව සැලසුම හැර අනෙකුත් පශ්චාත් සේවා ප්‍රතිලාභ සැලැස්මකි. ශේෂ පත්‍රයේ ආයතනික වගකීම් නිශ්චිත ප්‍රතිලාභ සැලැස්ම මගින් ගණනය කොට ඇත්තේ 1983 අංක 12 දරණ පාරිභෝගික දීමනා ගෙවීම් පිළිබඳ පනතට අනුව වේ. සේවකයෙකු වෙත විශ්‍රාම දීමනා ගෙවීමේ වගකීම පැන නගිනුයේ වසර 5 ක පූර්ණ සේවා කාලයක් සම්පූර්ණ කිරීමෙන් පසුවය. මෙම වගකීම ගිණුම් ප්‍රකාශනවල හඳුනා ගෙන ඇත. නිශ්චිත ප්‍රතිලාභ සැලසුමේ හිඟය හෝ අතිරික්තය වර්ෂය සඳහා ගණනය කරනුයේ ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිති අංක 19 ට ප්‍රකාරව වන අතර යොදා ගත් උපකල්පන සටහන් අංක 17හි හෙළිදරව් කොට ඇත.

(ආ) සේවක අර්ථසාධක අරමුදල සහ සේවා නියුක්තිකයන්ගේ තාරකාර අරමුදල

සියලුම සේවක, සේවිකාවන් අර්ථසාධක අරමුදල යටතේ සහ සේවා නියුක්තිකයන්ගේ තාරකාර අරමුදල යටතේ ලියාපදිංචි කොට ඇති අතර අදාළ වර්ෂයේ දී එම සේවක සේවිකාවන් සඳහා ගෙවිය යුතු දායක මුදල රෙගුලාසිවලට අනුව සම්පාදනය කොට ඇත.

සියලුම සේවකයින් සඳහා වූ අර්ථසාධක අරමුදලට හා සේවක තාරකාර අරමුදලට සම්බන්ධ දායකත්වය වියදම් සිදු වූ ආකාරයට ලාභ අලාභ සැකසීමේ දී හඳුනා ගත හැක.

2.2.20 ආදායම් හඳුනා ගැනීම

(අ) භාණ්ඩ විකුණුම් ආදායම

භාණ්ඩයක් විකුණුම් ලෙස හඳුනා ගනු ලබන්නේ පාරිභෝගිකයා වෙත භාණ්ඩයේ අවධානම සහ අයිතිය හුවමාරු වන අවස්ථාවේ දීය.

(ආ) සේවා සැපයුම් ආදායම

සේවා විකුණුම්වලින් ලත් ආදායම හඳුනා ගනු ලබන්නේ සේවාවේ ප්‍රතිලාභ හුවමාරු වූ අවස්ථාවේ දී වන අතර එම ආදායම අදාළ ගිණුම් වර්ෂයේ දී හඳුනා ගැනේ.

(ඇ) පොළී ආදායම

පොළී ආදායම හඳුනා ගනු ලබන්නේ උපචිත පදනම මත වේ.

(ඈ) වෙනත් ආදායම්

වෙනත් ආදායම් ද උපචිත පදනම මත හඳුනා ගනු ලබයි.

(ඉ) දේපල, පිරිසහ හා උපකරණ බැහැර කිරීමේ ලාභ

දේපල, පිරිසහ හා උපකරණ බැහැර කිරීමේ ලාභ/අලාභ හඳුනා ගනු ලබන්නේ එය බැහැර කළ වර්ෂය තුලයි.

2.2.21 වියදම් හඳුනා ගැනීම

(අ) අයහාර වියදම්

සවිස්තරාත්මක ආදායම් ප්‍රකාශයේ දී වියදම් හඳුනා ගනු ලබන්නේ ආදායම් ඉපැයීම සඳහා දැරූ පිරිවැය සහ විය මත සෘජු සම්බන්ධතාවය පදනම් කර ගැනීමෙනි.

විදිනොදා ව්‍යාපාර කටයුතු පවත්වා ගෙන යාම සඳහා දරනු ලබන පිරිවැය, ප්‍රාග්ධන නඩත්තු වියදම් ආදිය මෙහෙය වීමේ වියදම්, ආයතනික වියදම් ආදී කටයුතුවල ඵලදායිතාවය ඉහල නංවමින් ආදායම් ඉපැයීම සඳහා සිදු කළ වියදම් අයහාර වියදම් ලෙස දැක්වේ. වර්ෂ අවසානයේ මෙහි ලාභය හෝ අලාභය ආදායම් ප්‍රකාශයට ගනු ලබයි.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

(ආ) ප්‍රාග්ධන වියදම්

ප්‍රාග්ධන වියදම් දරනු ලබන්නේ වත්කම් ස්වභාවය වැඩිදියුණු කිරීමටයි. එනම් එලදායිතාවය වැඩි කිරීම සඳහා දරන වියදම් වේ. එසේම ව්‍යාපාරය ඉදිරියට පවත්වා ගෙන යාමට හෝ එහි පරිමාණය වර්ධනය කිරීමට සහ ව්‍යාපාරයේ පැවැත්ම සඳහා ප්‍රාග්ධන වියදම් දරනු ලැබේ.

(ඇ) ණය ගැනුම්

ආයතනය ප්‍රධාන ලෙස ණය මුදල් යොදා ඇත්තේ ආයතනයේ ප්‍රාග්ධන වත්කම් වැඩි කර ගැනීමට, ප්‍රතිග්‍රහනය සඳහා සහ ඉදිකිරීම් කටයුතු සිදු කිරීමටයි. මෙහි දී ප්‍රාග්ධන වත්කම් වෙනුවෙන් යොදා ඇති වටිනාකම / තක්සේරු අගය අදාල වත්කම් කාණ්ඩය යටතේ දක්වා ඇති අතර අනෙකුත් සියලුම ණය ගැනුම් ආදායම් ප්‍රකාශයේ ගලපා දක්වා ඇත. ණය ගැනුම් යටතේ පොළී සහ ණය සම්බන්ධ අනෙකුත් වියදම් ද දක්වා ඇත.

(ඈ) ශුද්ධ මූල්‍යමය ආදායම්/වියදම්

මූල්‍යමය ආදායම් ලෙස බැංකු තැන්පතු ආයෝජන සඳහා පොලිය, සේවක ණය නැවත ගෙවීම් සහ මූල්‍යමය වත්කම් වල සාධාරණ අගය වෙනස්වීම් ආදායම් ප්‍රකාශයන්හි සටහන් කරනු ලැබේ. පොළී ආදායම් සංචිත පදනම මත සාධනීය පොළී ක්‍රමය මත හඳුනා ගෙන ඇත.

මූල්‍යමය වියදම් ලෙස පොළී වියදම්/ගෙවීම්, මූල්‍යමය වත්කම් සාධාරණ අගය වෙනස් වීම්, (අපහයන අලාභ) සහ ආයතනයේ ප්‍රාග්ධන වත්කම් කෙරෙහි ඉදිකිරීම් ප්‍රතිග්‍රහනයට අයත් නොවන වත්කම් ආදායම් ප්‍රකාශයෙහි සාධනීය පොළී ක්‍රමය යටතේ හඳුනා ගෙන ඇත.

(ඉ) බොල් ණය සඳහා වෙන් කිරීම්

මෙම වෙන් කිරීම් හඳුනා ගනු ලබන්නේ වර්තමාන නීතිමය වගකීමක් හෝ අතීතයේ ඇති වූ සමහර ගනුදෙනු පදනම් කර ගනිමිනි. මෙම ගනුදෙනු නිරවුල් කිරීමේ දී මුදල් ප්‍රවාහ ආයතනයෙන් පිටතට ගලායන අතර මේ සඳහා යොදා ගන්නා වූ උපක්‍රමයක් ලෙස ඇස්තමේන්තුවක් ඇති කිරීම සාමාන්‍යයෙන් සිදු කරයි. තනි තනි ශේෂ සියුම් ලෙස පරීක්ෂා කර බොල් ණය වියදම් හඳුනාගත යුතුය. එසේ හඳුනා ගන්නා පිරිවැය ආවරණය කර ගැනීම උදෙසා ආයතනය විසින් ප්‍රමාණාත්මක ඇස්තමේන්තුවක් ඇති කර ගත යුතුයි.

2.2.22 සම්බන්ධිත පාර්ශව ගනුදෙනු

ආයතනයේ හෝ වෙනත් පරිබාහිර තුන්වන පාර්ශවයක් විසින් කරන්නා වූ ක්‍රියාකාරකම් හේතු කොට ගෙන ආයතනයේ මූල්‍ය ප්‍රතිපත්ති හා තීරණවලට සැලකිය යුතු අන්දමේ බලපෑමක් කල හැකි නම් හා එසේ සිදු වී ඇති නම් ඒ පිළිබඳ මූල්‍ය ප්‍රකාශනවලින් අනාවරණය කළ යුතුය. අදාල තොරතුරු මූල්‍ය ප්‍රකාශනවල සටහන් අංක 22 මගින් හෙලිදරව් කරනු ලබයි.

ආස්ථිත්වයේ සම්බන්ධිත පාර්ශව

සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාවේ ක්‍රියාකාරී සම්බන්ධිත ඒකකයන් කිසිවක් නොමැත.

2.2.23 මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය

මෙම ආයතනයේ මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය වකු ක්‍රමය අනුව සකස් කර ඇත.

2.2.24 අංශ තොරතුරු

ආයතනය නියැලී සිටින ව්‍යාපාරික ක්‍රියාකාරකම් සහ එහි ව්‍යාපාරික ක්‍රියාකාරකම් තුළින් උපයන ආදායම, දරන ලද වියදම මෙහෙයුම් අංශ තුළ ඇතුළත් වේ. ආයතනයේ අනෙකුත් අංශවලින් සිදුවන ගනුදෙනු සමඟ මෙහෙයුම් අංශ ආදායම සහ වියදම හඳුනා ගනු ලබයි. අංශවල සම්පත් බෙදා හැරීම සම්බන්ධයෙන් තීරණ ගැනීම සහ කාර්යසාධන තක්සේරු කිරීම සඳහා සියළුම මෙහෙයුම් අංශවල මෙහෙයුම් ප්‍රතිඵල ක්‍රමවත් ලෙස ආයතනයේ කළමනාකාරිත්වය විසින් සමාලෝචනයට ලක් කරනු ලබයි.

මේ සඳහා වෙන් වෙන්ව පවතින මූල්‍ය තොරතුරු ලබාගත හැකිය. මේ තොරතුරු මූල්‍ය ප්‍රකාශන තුළ සටහන් මගින් හෙලිදරව් කර ඇත.

2.2.25 කොටසක ඉපැයුම

සාමාන්‍ය කොටසක් වෙනුවෙන් හිමි ලාභාංශ ආයතනයේ වර්ෂය තුළ ඇති බර තැබූ සාමාන්‍ය කොටස් ගණනින් බෙදූ කල කොටසක ඉපැයුම ලැබේ.

2.2.26 ශේෂ පත්‍ර දිනට පසු සිදු වීම්

ගිණුම් කාල පරිච්ඡේදයේ අවසන් දිනයත් මූල්‍ය ප්‍රකාශන අධිකාරී බලයෙන් යුතුව නිකුත් කරන දිනයත් අතර කාලසීමාවේ දී මූල්‍ය ප්‍රකාශන වලට බලපෑ හැකි සතුටුදායක හෝ අසතුටුදායක සිද්ධි ඇති විය හැකිය. මේවා ශේෂ පත්‍ර දිනට පසු සිදුවීම් ලෙස හැඳින්වේ.

මෙම සිද්ධි සලකා බලා මූල්‍ය ප්‍රකාශනවල යම් සංශෝධනයන් අවශ්‍ය නම් ඒ සඳහා ප්‍රමාණාත්මක හෙලිදරව් කිරීමක් හෝ ගැලපීමක් අවශ්‍ය නම් ඒ අනුව මූල්‍ය ප්‍රකාශන සංශෝධනය කල යුතුය. එලෙස සිදුවීම් හට ගෙන නොමැති නම් ඒ අවස්ථාවල දී ගැලපීමක් අවශ්‍ය නොවේ. තවද අදාල කාලය තුළ ආයතනයේ ගැලපිය යුතු හෝ සටහන් විය යුතු මූල්‍ය ප්‍රකාශන වලට බලපෑ කිසිදු හේතුවක් නොවීය.

2.2.27 වගකීම් සහ අවිනිශ්චිත සිදුවීම්

වාර්තාකරණ දිනට පැවති වගකීම් සහ අවිනිශ්චිත සිදුවීම් මූල්‍ය ප්‍රකාශනවල සටහන් අංක 23 මගින් හෙලිදරව් කරයි.

2.2.28 මූල්‍ය ප්‍රකාශන සඳහා වගකීම්

ශ්‍රී ලංකා මූල්‍ය වාර්තාකරණ ප්‍රමිතීන්වලට අනුකූලව මූල්‍ය ප්‍රකාශන සකස හා සාධාරණ ලෙස සකස් කිරීම හා ඉදිරිපත් කිරීම සඳහා වූ වගකීම ආයතනයේ අධ්‍යක්ෂක මණ්ඩලය සතුය.

මූල්‍ය ප්‍රකාශන වල හෝ ආයතනයේ වංචා හා වැරදි ඇත්නම් ඒවා සොයා ගෙන ඒවාට පිළියම් යෙදීම, අවශ්‍ය අවස්ථාවල දී නව ගිණුම්කරණ ප්‍රතිපත්ති හා ප්‍රමාණාත්මක ඇස්තමේන්තු ඇති කිරීම, තෝරා ගැනීම, භාවිතය සහ සමාලෝචනය කර අවශ්‍ය විටක සංශෝධනය කිරීමේ වගකීම අධ්‍යක්ෂක මණ්ඩලය සතුය.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

| සටහන 03 - ආදායම | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|------------------------------------|----------------------|----------------------|
| දළ විකුණුම් | 8,754,121,795 | 2,677,860,191 |
| අඩු කළා : ආපසු ව්‍යුහ | (3,878,807) | (1,192,831) |
| ශුද්ධ විකුණුම් (සටහන 03.01) | 8,750,242,988 | 2,676,667,360 |

| සටහන 03.01 - වෙළඳ අංශ (ශුද්ධ විකුණුම්) | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|--|----------------------|----------------------|
| රසායනික ද්‍රව්‍ය හා ඒ ආශ්‍රිත නිෂ්පාදන | 1,017,779,819 | 707,639,942 |
| තො.ස.තා. නිපැයුම් | 809,072,989 | 422,694,685 |
| කාර්යාල සැපයුම් | 310,308,658 | 269,930,142 |
| රථ වාහන ටයර් අංශය | 247,936,198 | 174,607,133 |
| තීරු බදු නිදහස් ප්‍රදර්ශනාගාරය | 47,311,627 | 19,500,636 |
| විදුලි සහ විද්‍යුත් උපකරණ | 188,930,383 | 173,558,668 |
| විශේෂ ව්‍යාපෘති ඒකකය | 383,931,252 | 340,321,776 |
| ගෘහස්ථ උපකරණ හා මෙවලම් | 641,478,998 | 136,380,824 |
| ඉදිකිරීම්, ලෝහ උපකරණ හා මෙවලම් | 308,887,197 | 195,816,466 |
| කෘෂි උපකරණ හා යාන්ත්‍රික උපකරණ | 400,136,509 | 141,611,771 |
| ස්වභක්ති | 65,075,722 | 77,757,387 |
| අත්‍යවශ්‍ය ආහාර | 4,329,393,636 | 16,526,407 |
| වෙන් නොකළ (අනෙකුත්) | - | 321,523 |
| | 8,750,242,988 | 2,676,667,360 |

| සටහන 03.02 - අංශ ගත මෙහෙයුම් ප්‍රතිඵල (දළ ලාභ) | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|--|--------------------|--------------------|
| රසායනික ද්‍රව්‍ය හා ඒ ආශ්‍රිත නිෂ්පාදන | 239,853,555 | 227,575,716 |
| තො.ස.තා. නිපැයුම් | 83,291,124 | 53,083,563 |
| කාර්යාල සැපයුම් | 74,368,095 | 55,258,010 |
| රථ වාහන ටයර් අංශය | 34,286,188 | 22,138,786 |
| තීරු බදු නිදහස් ප්‍රදර්ශනාගාරය | 20,346,487 | 5,667,377 |
| විදුලි සහ විද්‍යුත් උපකරණ | 30,964,040 | 30,872,105 |
| විශේෂ ව්‍යාපෘති ඒකකය | 51,982,586 | 45,235,745 |
| ගෘහස්ථ උපකරණ හා මෙවලම් | 71,182,448 | 20,018,821 |
| ඉදිකිරීම්, ලෝහ උපකරණ හා මෙවලම් | 38,357,992 | 23,865,860 |
| කෘෂි උපකරණ හා යාන්ත්‍රික උපකරණ | 57,018,170 | 26,653,450 |
| ස්වභක්ති | 10,738,532 | 10,006,610 |
| අත්‍යවශ්‍ය ආහාර | 200,730,099 | 2,276,436 |
| වෙන් නොකළ (අනෙකුත්) | - | 54,243 |
| | 913,119,316 | 522,706,722 |

| සටහන 04 - අනෙකුත් මෙහෙයුම් ආදායම් | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|--|--------------------|--------------------|
| විනිමය මත ලාභ (අලාභ) | 94,335 | (7,818) |
| විවිධ ආදායම් (සටහන 04.01) | 14,197 | 4,183,401 |
| ශ්‍රී.ල. පොලිස් දෙපාර්තමේන්තුව - කොමිස් ආදායම | 5,621,132 | - |
| ලිභා හළ තොග/ණය/අනෙකුත් | 24,291,260 | - |
| ශ්‍රී.ල. නාවික හමුදාව - කොමිස් ආදායම | 1,754,428 | - |
| ශ්‍රී.ල. යුධ හමුදාව - කොමිස් ආදායම | 3,349,255 | - |
| ඉපැයූ ආදායම සහ අනෙකුත් ආදායම් - ණය/කුලී පිට ගැනුම් | 56,883 | 368,121 |
| ස්ථාවර වත්කම් විකිණීම | 54,939 | 39,101 |
| කුලී ආදායම - රජවාස | 12,915,417 | - |
| කුලී ආදායම - රාජගිරිය පරිශ්‍රය | 20,400,000 | 19,500,000 |
| | 68,551,847 | 24,082,805 |

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

| (සටහන 04.01) - විවිධ ආදායම | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|----------------------------|--------------------|--------------------|
| හානි වූ අයිතම විකිණීම | 8,750 | 1,070,182 |
| හිල ඇඳුම් ද්‍රව්‍ය විකිණීම | - | 3,111,888 |
| වෙනත් | 5,447 | 1,332 |
| | 14,197 | 4,183,401 |

| සටහන 05 - බෙදාහැරීමේ වියදම් | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|--|--------------------|--------------------|
| වෙළඳ සාම්පල් පරීක්ෂාව සහ සාම්පල් වියදම් | 1,633,710 | 2,546,668 |
| ටෙන්ඩර් පත්‍රිකා | 450,424 | 538,859 |
| සැපයුම්කරුවන් ලියාපදිංචි කිරීමේ වියදම් | 2,109,290 | 3,028,400 |
| ගබඩා සහ ප්‍රදර්ශනාගාර කුලිය | 27,238,845 | 24,372,995 |
| ලොරි රථ කුලී/ප්‍රවාහන | 5,843,386 | 1,392,818 |
| සේවා කිරීම් ගාස්තු | 2,971,995 | 1,242,629 |
| විකුණුම් නියෝජිත කොමිස් | 26,972,927 | 13,453,665 |
| ණය වනතුකිරීම වෙනුවෙන් කොමිස් | 609,727 | 770,930 |
| කාර්ය මණ්ඩල දිරිගැන්වීම් | 9,978,207 | - |
| බලපත්‍ර ගාස්තු - විකිණීම | 1,198 | 208,793 |
| විදේශ ගමන් | 759,683 | - |
| වෙළඳ ප්‍රවර්ධන වියදම් | 3,438,110 | 615,099 |
| දැන්වීම් ප්‍රචාරණය | 2,147,158 | 2,213,606 |
| භාණ්ඩ පැටවුම් සහ බැඳීමේ වියදම් | 28,400 | 63,800 |
| අය කළ නොහැකි වකතු කළ අගය මත බදු | (16,255) | 42,402 |
| සහල් ආනයන / අපනයන වියදම් | 1,978,144 | - |
| බොල් සහ අඩමාන ණය | - | 570,787 |
| ලියා හරින ලද තොග හෝ අනෙකුත් දෑ | - | (32,770) |
| ආයතනික ගනුදෙනුකරුවන්හට විකුණුම් ප්‍රවර්ධනය | 199,646 | 19,400 |
| වෙළඳ වට්ටම් | 6,000,000 | - |
| තොග හානි අලාභ | (9,730,290) | 6,160,722 |
| ණයගැනියන්ගේ හානි අලාභ | 1,211,418 | (165,563) |
| | 83,825,722 | 57,043,238 |

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

සටහන 06 - පරිපාලන වියදම්

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|---|--------------------|--------------------|
| වැටුප් | 135,727,393 | 132,369,778 |
| සේ. අ. අ. | 23,824,061 | 23,653,847 |
| සේ. භා. අ. | 4,764,834 | 4,730,749 |
| අතිකාල සහ විශේෂ දීමනා | 34,342,811 | 27,030,969 |
| අලුත් අවරුදු උත්සව අත්තිකාරම් | 16,905,960 | 11,310,000 |
| කොන්ත්‍රාත් සහ අනියම් සේවක වැටුප් | 43,028,618 | 40,699,090 |
| කාර්යමණ්ඩල ප්‍රතිලාභ පිරිවැය | 887,114 | 944,747 |
| කාර්යමණ්ඩල සුභසාධනය | 7,429,446 | 9,602,724 |
| කාර්යමණ්ඩල වෛද්‍ය වියදම් | 2,833,385 | 3,621,933 |
| කාර්යමණ්ඩල වාහන ඉන්ධන, ප්‍රවාහන, වෘත්තීය හා අනෙකුත් දීමනා | 10,249,978 | 11,007,860 |
| නිල ඇඳුම් | 723,061 | 706,082 |
| ශ්‍රම වියදම් | 99,600 | 13,500 |
| මරණ පාරිභෝගිකය | 1,000,000 | 200,000 |
| ලබා නොගත් නිවාඩු සඳහා මුදල් | 9,317,765 | 9,451,075 |
| පාරිභෝගික ප්‍රතිපාදනය | 7,979,707 | 5,848,964 |
| ගමන් සහ යැපීම් දීමනා | 4,460,647 | 4,427,801 |
| විගණන ගාස්තු | 1,308,000 | 1,296,000 |
| වෘත්තීය සහ උපදේශන සේවා ගාස්තු | 120,000 | 59,000 |
| නෛතික ගාස්තු | 655,845 | 745,155 |
| ලේකම් කටයුතු සහ අනෙකුත් වියදම් | 458,745 | 1,080,882 |
| අධ්‍යක්ෂවරුන්ගේ වැටුප් | 960,000 | 960,000 |
| අධ්‍යක්ෂවරුන්ගේ දීමනා | 750,000 | 583,000 |
| අධ්‍යක්ෂ මණ්ඩල රැස්වීම් වියදම් | 66,628 | 47,720 |
| රක්ෂණ - සාමාන්‍ය | 1,581,809 | 1,067,184 |
| වර්පනම් සහ බදු | 2,585,567 | 3,110,117 |
| බලපත්‍ර ගාස්තු | 17,660 | 360,426 |
| දුරකථන ගාස්තු | 9,363,845 | 9,436,940 |
| විදුලි ගාස්තු | 20,154,680 | 16,666,292 |
| තැපැල් ගාස්තු | 821,879 | 871,467 |
| ජල ගාස්තු | 1,533,063 | 1,707,197 |
| පුවත්පත් සහ වාර ප්‍රකාශන | 18,420 | 29,070 |
| මුද්‍රණ සහ ලිපිද්‍රව්‍ය | 7,969,986 | 8,250,478 |
| නඩත්තුව - ගොඩනැගිලි | 899,660 | 113,194 |
| නඩත්තුව - කාර්යාල උපකරණ | 6,086,354 | 8,251,338 |
| නඩත්තුව - ගබඩා උපකරණ | 1,969,235 | 2,484,459 |
| නඩත්තුව - ප්‍රදර්ශනාගාර | 8,756,817 | 9,695,083 |
| නඩත්තුව සහ අනෙකුත් වියදම් - රජවාස | 5,929,330 | 1,352,922 |
| නඩත්තුව සහ අනෙකුත් වියදම් - Q Shop | 4,106,924 | 1,232,428 |
| නඩත්තුව - රථ වාහන | 6,654,997 | 3,785,695 |
| මෝටර් රථ වාහන ලියාපදිංචිය සහ රක්ෂණය | 111,615 | 104,054 |
| ඉන්ධන සහ ලිහිසි තෙල් | 4,777,334 | 3,779,590 |
| පරිගණක කළමනාකරණ ගාස්තු | 608,000 | 80,400 |
| පරිගණක නඩත්තුව | 1,058,042 | 1,344,368 |
| ක්ෂය කිරීම් - ගොඩනැගිලි | - | 1,109,867 |
| ක්ෂය කිරීම් - රථ වාහන | 3,218 | 642,356 |
| ක්ෂය කිරීම් - පිරිසහ හා උපකරණ | 7,372,189 | 6,858,369 |
| ක්ෂය කිරීම් - ලී බඩු | 7,905,805 | 7,786,136 |
| ක්ෂය කිරීම් - මෙවලම් හා උපකරණ | 424,212 | 390,250 |
| ක්ෂය කිරීම් - ප්‍රදර්ශනාගාර උපකරණ | 1,082,614 | - |
| බදුකරයට ලබාගත් පරිශ්‍රයන් මත ඉදිකළ කාර්යාල/ප්‍රදර්ශනාගාර | - | - |
| ක්ෂයවීම, රාජවාස ව්‍යාපෘතිය සහ Q-Shop ඉදිකිරීම් | 7,485,207 | 7,285,925 |
| වාහන කුලියට ගැනීම | - | 502,553 |
| කාර්යමණ්ඩල සංවර්ධන සහ පුහුණු වියදම් | 1,884,468 | 5,000 |
| අධිකාර | - | 5,805 |
| එකතුව | 419,056,526 | 388,699,840 |

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

| සටහන 07 - ශුද්ධ මූල්‍ය ආදායම / (වියදම) | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|---|--------------------|---------------------|
| පොළී ආදායම | | |
| කෙටිකාලීන තැන්පතු මත පොළී ආදායම | 50,462,107 | 58,993,224 |
| කාර්ය මණ්ඩල ණය මත පොළිය | 1,452,319 | 1,402,797 |
| පෙර ගෙවූ කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ ප්‍රතිවර්තනය | 887,114 | 944,747 |
| | 52,801,540 | 61,340,768 |
| මූල්‍ය වියදම | | |
| අයිරා පොළිය | 14,669,008 | 26,688,521 |
| කෙටිකාලීන භාර ණය පොළිය | 34,908,953 | 68,856,117 |
| උත්සව ණය පොළිය | 118,795 | 60,592 |
| බැංකු පොළිය | 9,175,789 | 6,400,179 |
| | 58,872,545 | 102,005,408 |
| | (6,071,005) | (40,664,640) |

| සටහන 08 - ආදායම් බදු වියදම | සටහන් | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|--|-------|--------------------|--------------------|
| වර්ෂය සඳහා ලාභය මත ආදායම් බද්ද - 2021/2022 | 08.01 | 50,099,087 | - |
| විලම්බිත බදු වියදම / (ප්‍රතක්ෂවර්තනය) | 08.02 | (139,901) | (7,082,130) |
| | | 49,959,186 | (7,082,130) |

(සටහන 8.1) ගිණුම්ගත ලාභය සහ ආදායම් බද්ද අතර සැසඳීම

| මාර්තු 31න් අවසන් වසර සඳහා | 2022 රු. | 2021 රු. |
|---|--------------------|---------------------|
| බදුකරණයට පෙර ගිණුම්කරණ ලාභය | 472,717,948 | 60,381,809 |
| ආයෝජන ආදායම | (83,777,524) | (78,493,224) |
| නොඉඩුන් අයිතම එකතුව | 14,890,511 | 50,296,428 |
| ඉඩුන් අයිතම එකතුව | (20,729,499) | (47,760,241) |
| ඉදිරියට ගෙනා බදු අලාභ උපයෝජනය | (256,326,493) | - |
| ගලපන ලද ව්‍යාපාරික ලාභය | 126,774,943 | (15,575,229) |
| ආයෝජන ආදායම | 83,777,524 | 78,493,224 |
| ඉදිරියට ගෙනා බදු අලාභ උපයෝජනය | - | (78,493,224) |
| බදු අය කළ හැකි ආදායම | 210,552,467 | - |
| 24% බැගින් වර්ෂය සඳහා ලාභ මත ආදායම් බද්ද | 50,532,592 | - |

(සටහන 8.2) විලම්බිත බදු වියදම / (ප්‍රතක්ෂවර්තනය)

| විලම්බිත බදු වියදම / (ප්‍රතක්ෂවර්තනය) පැන නැගුණේ : | 2021/ 2022 රු. | 2020 / 2021 රු. |
|--|-------------------|--------------------|
| විලම්බිත බදු වත්කම් සඳහා වසර තුළ අය කිරීම/(ප්‍රතක්ෂවර්තනය) | 350,240 | (1,178,592) |
| විලම්බිත බදු වගකීම් සඳහා වසර තුළ අය කිරීම/(ප්‍රතක්ෂවර්තනය) | 1,711,676 | (2,673,591) |
| ආයුගණක අලාභ සඳහා වසර තුළ අය කිරීම/(ප්‍රතක්ෂවර්තනය) | (2,201,817) | (3,229,947) |
| | (139,901) | (7,082,130) |

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

සටහන 09 - කොටසක් සඳහා ඉපයුම්

කොටසක් සඳහා මූලික ඉපයුම්

කොටසක් සඳහා මූලික ඉපයුම් ගණනය කරනු ලබන්නේ කොටස් හිමියන්ට ආරෝපණීය ශුද්ධ ලාභය වසර තුළ නිකුත් කළ සාමාන්‍ය කොටස්වල හරිත සාමාන්‍ය සංඛ්‍යාවෙන් බෙදීම මගිනි.

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|---|--------------------|--------------------|
| කොටස් හිමියන්ට ආරෝපණීය ශුද්ධ ලාභය (රු. ගත) | 422,758,725 | 67,463,939 |
| නිකුත් කර ඇති සාමාන්‍ය කොටස්වල හරිත සාමාන්‍ය සංඛ්‍යාව | 10,000,000 | 10,000,000 |
| කොටසක් සඳහා මූලික ඉපයුම්/(අලාභ) රු. ගත | 42 | 7 |

කොටසක් සඳහා තනුක ඉපයුම්

2022 මාර්තු 31න් අවසන් වූ වසර තුළ කිසිදු අවස්ථාවක නොපිය වූ තනුක භව්‍ය සාමාන්‍ය කොටස් නොතිබුණි. එබැවින් කොටසක් සඳහා තනුක ඉපයුම් ඉහත වාර්තා කරන ලද කොටසක් සඳහා මූලික ඉපයුම්වලට සමාන වේ.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

සටහන 10 - දේපළ, පිරිසහ හා උපකරණ

| පිරිවැය / ප්‍රත්‍යාගණනය | ඉඩම් ගොඩනැගිලි රු. | මදු පදනම් මත ලබාගෙන ඇති ගොඩනැගිලි රු. | පුද්ගලිකව ප්‍රදර්ශණය කර ඇති උපකරණ රු. | මේටර් රට වාහන රට රු. | කාර්යාල උපකරණ රු. | පරිගණක උපකරණ රු. | මෙවලම් සහ උපකරණ රු. | ගෘහ භාණ්ඩ හා සවිකිරීම් රු. | එකතුව රු. |
|---|--------------------|---------------------------------------|---------------------------------------|----------------------|-------------------|-------------------|---------------------|----------------------------|--------------------|
| 2021 අප්‍රේල් 01 දිනට | 226,240,000 | 52,123,790 | 326,052,785 | 86,209,348 | 38,335,095 | 62,579,382 | 3,902,500 | 77,861,358 | 873,304,257 |
| මිලදී ගැනීම් | - | - | 13,938,863 | - | 7,396,649 | 4,021,036 | 329,733 | 1,377,232 | 55,615,946 |
| ඉවත් කිරීම් | - | - | 3,979,928 | - | - | 14,491,580 | - | - | 18,471,508 |
| එකතුව/සාධන | - | - | 3,979,928 | - | - | 105,100 | - | 137,348 | 3,979,928 |
| ස්ථාවර වත්කම් ව්‍යයර කිරීමේ පිරිවැය | - | - | - | - | - | - | - | - | - |
| 2022 මාර්තු 31 දිනට ශේෂය | 226,240,000 | 52,123,790 | 336,011,720 | 86,209,348 | 45,731,743 | 52,003,737 | 4,232,233 | 79,101,242 | 914,186,176 |
| ක්ෂයවීම/හානිවීම | | | | | | | | | |
| 2021 අප්‍රේල් 01 දිනට | - | 52,123,787 | 147,430,019 | - | 86,206,083 | 19,684,181 | 60,227,233 | 2,005,098 | 51,109,741 |
| වසර සඳහා ක්ෂය ගාස්තුව | - | - | 21,569,285 | 3,218 | 4,572,069 | 2,800,119 | 424,212 | 7,905,805 | 43,781,182 |
| ස්ථාවර වත්කම් ඉවත් කිරීම් වල සමුච්ඡාදන ක්ෂය | - | - | 795,986 | - | - | 14,491,579 | - | - | 15,287,565 |
| ස්ථාවර වත්කම් ව්‍යයර කිරීමේ වල සමුච්ඡාදන ක්ෂය | - | - | 795,986 | - | - | - | - | - | 795,986 |
| ස්ථාවර වත්කම් ව්‍යයර කිරීමේ වල සමුච්ඡාදන ක්ෂය | - | - | 795,986 | - | - | - | - | - | 795,986 |
| 2022 මාර්තු 31 දිනට ශේෂය | - | 52,123,787 | 168,203,319 | 86,209,313 | 24,256,251 | 48,500,741 | 2,429,310 | 58,960,607 | 447,985,774 |
| 2021 අප්‍රේල් 01 දිනට ශේෂය | 226,240,000 | 3 | 178,622,766 | 3,265 | 18,650,913 | 2,352,148 | 1,897,402 | 26,751,617 | 454,518,113 |
| 2022 මාර්තු 31 දිනට ශේෂය | 226,240,000 | 3 | 167,808,400 | 35 | 21,475,493 | 3,502,996 | 1,802,923 | 20,140,635 | 466,200,401 |

සටහන 10අ - අස්පාශය වත්කම්

| පිරිවැය / ප්‍රත්‍යාගණනය | පරිගණක මෘදුකාංග රු. | එකතුව රු. |
|---|---------------------|-------------------|
| 2021 අප්‍රේල් 01 දිනට ශේෂය | 14,491,580 | 14,491,580 |
| 2022 මාර්තු 31 දිනට ශේෂය | 14,491,580 | 14,491,580 |
| ක්ෂයවීම/හානිවීම | | |
| 2021 අප්‍රේල් 01 දිනට ශේෂය | 14,491,579 | 14,491,579 |
| 2022 මාර්තු 31 දිනට ශේෂය | 14,491,579 | 14,491,579 |
| 2021 අප්‍රේල් 01 දිනට වටිනාකම රැගෙන ගම | 1 | 1 |
| 2022 මාර්තු 31 දිනට වටිනාකම රැගෙන ගම | 1 | 1 |

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

සටහන 11 - කොටස්වල ආයෝජන

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|--|--------------------|--------------------|
| එස් ඊ සී මෙඩිකල් ලිමිටඩ් | 49,990 | 49,990 |
| අඩු කළා : එස් ඊ සී මෙඩිකල් ලිමිටඩ් කොටස්වල ආයෝජනයේ අගය කපා හැරීම | (49,990) | (49,990) |
| | - | - |
| ලංකා නැව් සමාගම | 20 | 20 |
| | 20 | 20 |

සටහන 12 අ - කාර්ය මණ්ඩලයට ලබා දුන් ණය

| | සටහන් | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|----------------------------------|-------|--------------------|--------------------|
| ජංගම නොවන | | | |
| කාර්ය මණ්ඩල ණය | 12.1 | 11,140,493 | 11,433,857 |
| පෙර ගෙවුම් කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ | 12.2 | 831,125 | 824,758 |
| | | 11,971,618 | 12,258,615 |
| ජංගම | | | |
| කාර්ය මණ්ඩල ණය | 12.1 | 5,216,060 | 5,317,287 |
| පෙර ගෙවුම් කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ | 12.2 | 659,817 | 646,983 |
| | | 5,875,877 | 5,964,270 |
| | | 17,847,495 | 18,222,885 |

සටහන 12.1 - කාර්ය මණ්ඩල ණය

| | | |
|---|-------------------|-------------------|
| වර්ෂය ආරම්භයේ දී ශේෂය | 18,222,887 | 18,922,278 |
| වර්ෂය තුළ ප්‍රදානය කළ ණය | 7,793,500 | 8,260,500 |
| ආපසු අය කර ගත් ණය | (8,168,892) | (8,959,891) |
| | 17,847,495 | 18,222,887 |
| පෙර ගෙවූ කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ වෙත පැවරුම | (1,490,942) | (1,471,743) |
| වසර අවසානයේ දී ශේෂය | 16,356,553 | 16,751,144 |
| ජංගම නොවන | | |
| ජංගම | 11,140,493 | 11,433,857 |
| ජංගම | 5,216,060 | 5,317,287 |
| | 16,356,553 | 16,751,144 |

සටහන 12.2 - පෙර ගෙවූ කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ

| | | |
|----------------------------|------------------|------------------|
| වසර ආරම්භයේ දී ශේෂය | 1,472,567 | 1,570,455 |
| වසර තුළ එකතු කිරීම් | 905,489 | 842,030 |
| ක්‍රමක්ෂය | (887,114) | (944,747) |
| වසර අවසානයේ දී ශේෂය | 1,490,942 | 1,472,567 |
| ජංගම නොවන | | |
| ජංගම | 831,125 | 824,758 |
| ජංගම | 659,817 | 646,983 |
| | 1,490,942 | 1,471,741 |

සමාගම සහනදායී අනුපාත යටතේ සේවකයන්ට ණය ලබා දෙයි. ඒ හා සමාන ණය සඳහා වෙළඳපොළ ආශ්‍රිත අනුපාත භාවිත කරමින් අපේක්ෂිත අනාගත මුදල් ප්‍රවාහ වර්ධීම් කිරීම මගින් සේවක ණයවල සාධාරණ වටිනාකම තීරණය කරනු ලැබේ. සේවක ණයවල පිරිවැය සහ සාධාරණ වටිනාකම අතර වෙනස්කම් හඳුනා ගනු ලබනුයේ පෙර ගෙවූ කාර්යමණ්ඩල ප්‍රතිලාභ ලෙසය. මෙම ණය ක්‍රමක්ෂය පිරිවැයට මිනිනු ලැබේ.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

| සටහන 12 ආ - පහසු ගෙවීමේ ණය යෝජනා ක්‍රමය | සටහන් | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|---|-------|--------------------|--------------------|
| ජංගම නොවන | | | |
| දළ ආයෝජනය | 12.3 | - | 9,391 |
| අඩු කළා : නොඉපැයූ මූල්‍ය ආදායම | 12.4 | - | (163) |
| | | - | 9,228 |
| ජංගම | | | |
| දළ ආයෝජනය | 12.3 | 9,393 | 856,444 |
| අඩු කළා : නොඉපැයූ මූල්‍ය ආදායම | 12.4 | (164) | (69,667) |
| | | 9,229 | 786,777 |
| | | 9,229 | 796,005 |

| සටහන 12.3 - දළ ආයෝජනය | | | |
|---------------------------------|--|--------------|----------------|
| වසර ආරම්භයේ දී ශේෂය | | 796,006 | 2,819,206 |
| වසර තුළ දළ ආයෝජනය | | - | - |
| අඩු කළා : ලැබුණු කුලී | | (786,776) | (2,023,200) |
| | | 9,230 | 796,006 |
| එකතු කළා : නොඉපැයූ මූල්‍ය ආදායම | | 164 | 69,830 |
| වසර අවසානයේ දී ශේෂය | | 9,393 | 865,835 |
| ජංගම නොවන | | | |
| ජංගම | | - | 9,391 |
| ජංගම | | 9,393 | 856,444 |
| | | 9,393 | 865,835 |

| සටහන 12.4 - නොඉපැයූ මූල්‍ය ආදායම | | | |
|---|--|------------|---------------|
| වසර ආරම්භයේ දී ශේෂය | | 69,830 | 401,829 |
| වසර තුළ ලබා ගත් ණය | | - | - |
| අඩු කළා: වසර සඳහා පොලී ආදායම | | (69,666) | (331,999) |
| වර්ෂය අවසානයේ දී ශේෂය | | 164 | 69,830 |
| ජංගම නොවන | | - | 163 |
| ජංගම | | 164 | 69,667 |
| | | 164 | 69,830 |

| සටහන 13 - තොග | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|---|----------------------|--------------------|
| අවසන් තොගය | 682,773,397 | 439,447,849 |
| මාර්ගස්ථ භාණ්ඩ | 848,733,262 | 36,881,896 |
| හානි වූ සහ සෙමෙන් අලෙවි වන තොග සඳහා ප්‍රතිපාදනය | (33,539,626) | (43,269,916) |
| | 1,497,967,033 | 433,059,829 |

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

| සටහන 14 - වෙළඳ සහ අනෙකුත් ලැබිය යුතු දෑ | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|---|----------------------|--------------------|
| වෙළඳ ණයගැතියෝ | 995,268,965 | 544,166,336 |
| ණයගැති හානි සඳහා අඩු කිරීම් | (10,403,767) | (9,192,349) |
| | 984,865,197 | 534,973,987 |
| වෙනත් ලැබීම් | 18,700,000 | 5,100,000 |
| උත්සව අත්තිකාරම් | 69,250 | 48,000 |
| උත්සව ණය | 5,365 | 4,056,000 |
| විදුලිය සඳහා තැන්පතු | 878,000 | 828,000 |
| ආරක්ෂිත තැන්පතු - ජා.ඉ. බැංකුව | 1,037,720 | 1,039,642 |
| බහාලුම් තැන්පතු | 280,000 | 339,000 |
| කුලී මුදල් තැන්පතු | 22,528,789 | 19,764,288 |
| විවිධ තැන්පතු | 606,500 | 606,500 |
| වරාය අධිකාරිය - PVQ | 50,000 | 50,000 |
| ලංසු බැඳුම්කර ගිණුම | 29,075 | 26,840 |
| පෙර ගෙවීම් | 13,583,492 | - |
| සුළු මුදල්වලින් කාර්ය මණ්ඩල අත්තිකාරම් | 38,900 | 70,500 |
| ඇපකර - මහජන බැංකුව | 600,000 | 600,000 |
| ලැබිය යුතු පොළීය | 17,881,874 | 21,346,502 |
| ආදායම් බදු ස්වයං තක්සේරු කිරීම් මත ගෙවීම් | - | 2,776,691 |
| ලැබියයුතු රැඳවුම් බද්ද | 46,413 | 46,413 |
| අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව | 7,784,039 | 7,784,039 |
| විවිධ වියදම් අත්තිකාරම් | 451,224 | 957,502 |
| සේවා සඳහා අත්තිකාරම් | 786,551 | 543,970 |
| අනෙකුත් ගෙවිය යුතු දෑ මත අත්තිකාරම් | 4,517,081 | 4,517,081 |
| Q-Shop සඳහා අත්තිකාරම් | 275,614 | 2,410 |
| බදු කුලී අත්තිකාරම් ගෙවීම - පළමු වසර | 112,500 | 382,500 |
| ආරක්ෂිත තැන්පතු - Q-Shop | 191,128 | - |
| පොළීය මත රඳවා ගැනීමේ බද්ද | - | 6,925,363 |
| නැව් ගාස්තු ඇප සහතික ආන්තිකය - මහජන බැංකුව | 56,906,475 | 3,652,043 |
| නැව් ගාස්තු ඇප සහතික ආන්තිකය - සමීපත් බැංකුව | - | 6,186,000 |
| නැව් ගාස්තු ඇප සහතික ආන්තිකය - ලංකා බැංකුව | 8,186,178 | - |
| තෂ්ඨ වවුචර් පාලන ගිණුම | 23,000 | - |
| කාර්ය මණ්ඩල ණයගැතියෝ - වැටුප් අත්තිකාරම් | 54,250 | 2,896,680 |
| ඩේවිඩ් පීරිස් මෝටර් රථ සමාගම | 1,074,440 | 1,074,440 |
| අබලි බැංකු පාලන ගිණුම | 211,629 | 2,824,248 |
| සයන්ටර් ටෙක්නොලොජීස් (පුද්) සමාගම | 1,805,000 | 1,805,000 |
| වෙළඳ අමාත්‍යාංශය | 576,061 | - |
| වෙළඳ අමාත්‍යාංශය - ආනයනික සහල් මිල සහනාධාර ලැබීම් | 1,209,838,823 | - |
| ණය / කුලීපිට ගැනුම්, කුලී, රක්ෂණ සහ අනෙකුත් ලැබිය යුතු දෑ | 4,702,132 | 4,248,110 |
| නාම පුවරුව අයකර ගැනීම් - රජවාස | 153,000 | 432,465 |
| | 2,358,849,700 | 635,904,213 |

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

සටහන 15 - අතැති මුදල් සහ මුදලට සමාන දෑ

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|------------------------------------|--------------------|--------------------|
| බැංකුවේ ඇති මුදල් | | |
| ලංකා බැංකුව (ගි.අ. 8859546) | 270,158 | 270,158 |
| සම්පත් බැංකුව (ගි.අ. 000930000337) | 4,245,877 | 1,527,530 |
| ලංකා බැංකුව (ගි.අ. 1060) | 73,940,432 | 20,097 |
| ජා. ස. බැංකුව (ගි.අ. 101000160408) | 505,927 | - |
| මහජන බැංකුව - කුරුණෑගල | - | 1,645,122 |
| මහජන බැංකුව - මහනුවර | 1,277,555 | 889,238 |
| මහජන බැංකුව - මාතර | 1,043,286 | 1,453,042 |
| මහජන බැංකුව - කල්මුණේ | 872,305 | 1,068,091 |
| මහජන බැංකුව - පොලොන්නරුව | 382 | 974,132 |
| මහජන බැංකුව - සහල් | 467,503,401 | - |
| සුළු මුදල් අභිමය | 624,779 | 657,273 |
| අතැති මුදල් | 19,205,743 | 34,230,299 |
| | 569,489,844 | 42,734,983 |

සටහන 16 - විශ්‍රාම ප්‍රතිලාභ වගකීම්

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|-----------------------------|--------------------|--------------------|
| වසර ආරම්භයේ දී ශේෂය | 46,296,906 | 35,156,945 |
| වසර තුළ වෙන් කළ ප්‍රතිපාදනය | (1,397,512) | 19,307,077 |
| වසර තුළ සිදු කළ ගෙවීම් | (5,734,470) | (8,167,116) |
| වසර අවසානයේ දී ශේෂය | 39,164,924 | 46,296,906 |

ප්‍රතිලාභ ගණනය කිරීම පිණිස කළමනාකාරිත්වය විසින් යොදා ගනු ලැබ ඇති තක්සේරු ක්‍රමය වනුයේ ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත අංක 19 'කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ' මගින් නිර්දේශ කරනු ලැබ ඇති 'ප්‍රක්ෂේපිත ඒකක බැර ක්‍රමයයි'.

වසර මුළුල්ලෙහි විශ්‍රාම ප්‍රතිලාභ වගකීමේ සංවලනය පහත පරිදි වේ.

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|---|--------------------|--------------------|
| පොලී වියදම | 5,533,756 | 2,450,074 |
| වත්මන් සේවා වියදම | 2,242,967 | 3,398,890 |
| කාර්ය මණ්ඩල පිරිවැයේ ඇතුළත් කර ඇති මුළු ප්‍රමාණය | 7,776,723 | 5,848,964 |
| හඳුනා ගත් සත්‍ය ශුද්ධ ලාභ/අලාභ | (9,174,235) | 13,458,113 |
| හඳුනා ගත් මුළු විස්තීර්ණ ආදායම | (1,397,512) | 19,307,077 |

කළමනාකාරිත්වය විසින් භාවිත කරනු ලැබූ ප්‍රධාන උපකල්පනයන්ට පහත දෑ අන්තර්ගත වේ.

| මූල්‍ය උපකල්පන | 31.03.2022 | 31.03.2021 |
|-----------------------------|-------------------|-------------------|
| වාර්ෂික පොලී අනුපාතය | 12% | 7% |
| වැටුප් වැඩි වීමේ අනුපාතය | 1% | 1% |
| කාර්ය මණ්ඩල පිරිවැයට සාධකය | 8% | 5% |
| විශ්‍රාම යාමේ වයස (අවුරුදු) | 60 | 60 |

සමාගම ප්‍රවර්තන ව්‍යාපාරයක් ලෙස අඛණ්ඩව පවතිනු ඇත.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

සටහන 17 - ශුද්ධ විලම්භිත බදු වගකීම (වත්කම)

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|-----------------------------------|---------------------|---------------------|
| වසර ආරම්භයේ දී ශේෂය | (15,711,660) | (11,859,477) |
| වසර සඳහා ප්‍රතිපාදනය/ප්‍රතිවර්තනය | 2,061,916 | (3,852,183) |
| වසර අවසානයේ ශේෂය | (13,649,744) | (15,711,660) |

විලම්භිත බදු ගණනය කරනු ලබන්නේ ස්ථාවර වත්කම්වල ධාරණ වටිනාකම් සහ බදු අය කළ හැකි එක් එක් ක්‍රියාකාරකම් මගින් විශ්ලේෂණය කළ පරිදි විවෘත වත්කම්වල බදු ලියා හළ අගය අතර තාවකාලික වෙනස්කම් ලෙසය.

මූල්‍ය තත්ත්වය පිළිබඳ ප්‍රකාශනයේ වත්කම් සහ වගකීම්වල ධාරණ වටිනාකම් ආශ්‍රිත කාල වෙනස්කම්වලින් පැන නගින බදු බලපෑමේ සැසඳුම පහත පරිදිය.

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|--------------------------------------|--------------------|--------------------|
| සෙමින් අලෙවි වන තොග සඳහා ප්‍රතිපාදනය | 2,335,270 | (1,478,573) |
| බොල් සහ අධිමාන ණය සඳහා ප්‍රතිපාදනය | (290,364) | 39,735 |
| සේවක ප්‍රතිලාභ වගකීම | 1,711,676 | (2,673,591) |
| බදු කාර්යයන් සඳහා ත්වරිත ක්ෂය | (1,694,666) | 260,246 |
| | 2,061,916 | (3,852,183) |

සටහන 18 - කෙටිකාලීන ණය ගැනුම්

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|-----------------------------------|--------------------|--------------------|
| ජංගම නොවන වගකීම් | | |
| කාලීන ණය - මහජන බැංකුව | - | 1,310,000 |
| කාලීන ණය - සම්පත් බැංකුව - කල්බදු | - | - |
| | - | 1,310,000 |
| ජංගම වගකීම් | | |
| දිගුකාලීන | | |
| කාලීන ණය - මහජන බැංකුව | - | 15,624,000 |
| කාලීන ණය - සම්පත් බැංකුව - කල්බදු | - | - |
| | - | 15,624,000 |
| කෙටිකාලීන | | |
| කාලීන ණය - මහජන බැංකුව | - | 69,630,020 |
| උත්සව ණය - මහජන බැංකුව | - | 4,101,236 |
| කාලීන ණය - සම්පත් බැංකුව | - | 134,878,886 |
| කාලීන ණය - ජා.ස. බැංකුව | - | 346,915,480 |
| | - | 555,525,623 |
| | - | 571,149,623 |
| මුළු ණය වගකීම | - | 572,459,623 |

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

| සටහන 19 - වෙළඳ සහ අනෙකුත් ගෙවිය යුතු දෑ | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|--|----------------------|--------------------|
| වෙළඳ ණයනිමියෝ | 521,056,008 | 478,771,502 |
| විදේශ ආනයන වගකීම | 3,576,133,635 | 177,969,241 |
| උපචිත වියදම් | 57,260,929 | 58,418,580 |
| ගෙවිය යුතු ලාභාංශ | - | 11,000,000 |
| ගෙවිය යුතු එකතු කළ අගය මත බදු | 4,860,269 | 10,454,982 |
| ගෙවිය යුතු ආදායම් බදු | 40,397,033 | - |
| අනෙකුත් ණයනිමියෝ - විවිධ | 2,428,966 | 7,667,267 |
| විගණන ගාස්තු | 2,520,000 | 3,600,000 |
| ආරක්ෂිත තැන්පතුව - ජා. ඉ. බැංකුව | 1,037,720 | 1,040,054 |
| සේ. අ. අ. | 3,535,143 | 3,262,865 |
| සේ. භා. අ. | 424,217 | 391,532 |
| කාර්ය මණ්ඩල ණයනිමියෝ - නැවත බැංකු ගත කළ වැටුප් ආදිය | 586,126 | 372,215 |
| වැටුප් අඩු කිරීම් | 791,108 | 313,912 |
| වැටුප් අඩු කිරීම් - කාර්ය මණ්ඩලය සහ අනෙකුත් | 28,893 | 74,475 |
| කාර්ය මණ්ඩල සඳහා සහන ඇති කිරීමේ අරමුදල | - | 225,021 |
| ඒබීසී ට්‍රේඩ් ඇන්ඩ් ඉන්වෙස්ට්මන්ට් | 1,041,629 | 1,041,629 |
| සාලා එන්ට්‍රයිසස් | 94,507 | 94,507 |
| අඩාත්ස් (පුද්) සමාගම | 1,920,661 | 1,920,661 |
| ආපසු ගෙවිය යුතු ටෙන්ඩර් තැන්පතු | 260,000 | 132,000 |
| ඒටීසලාට් ණය කාඩ්පත් | 748,683 | 748,683 |
| නොමිලේ නිකුත් කරන භාණ්ඩ පාලන ගිණුම | 109,584 | 109,584 |
| මුද්දර ගාස්තු වියදම් අය කර ගැනීම | 28,100 | 25,900 |
| ණය/කුලීපිට ගැනුම් අත්තිකාරම | 1,191,883 | 1,196,534 |
| කල්බදු උපකරණ සඳහා ණයනිමියෝ | 165,012 | 165,012 |
| ලැබිය යුතු මුදල් - වර්ෂ අවසාන වෙළඳ ප්‍රවර්ධන වියදම් | 2,022,369 | - |
| ලැබිය යුතු මුදල් - යාපනය ප්‍රදර්ශනාගාරය | 415,128 | 415,128 |
| ණය/කුලී පිට ගැනුම් සඳහා ගෙවිය යුතු රක්ෂණය | 49,232 | 49,232 |
| ස්ටැෆ් මෝටර් (පුද්) සමාගම | 28,000 | 28,000 |
| රඳවා ගැනීම | 4,192,963 | 3,098,937 |
| සේවා කොන්ත්‍රාත් මත රඳවා ගැනීම | 2,055,864 | 1,363,112 |
| ආදායම අහිමි වීම පියවීමේ ගිණුම - යාපනය ප්‍රදර්ශනාගාරය | 238,765 | 238,765 |
| සහල් ආනයනය සඳහා කාරක ප්‍රාග්ධනය | 200,000,000 | - |
| වෙනත් ණය හිමියෝ - කාර්මික සංවර්ධන මණ්ඩලය | 200,000 | - |
| ආපසු නොගෙවියයුතු ආරක්ෂක තැන්පතු - රජවාස | 10,935,403 | 17,083,258 |
| | 4,436,757,832 | 781,272,588 |

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

සටහන 20 - බැංකු අයිරා

| | 2021 / 2022 රු. | 2020 / 2021 රු. |
|--|--------------------|--------------------|
| මහජන බැංකුව (ගිණුම් අංකය 004100120210918) | 135,154,900 | 235,770,839 |
| සම්පත් බැංකුව - DFS (ගිණුම් අංකය 002930006974) | 23,721,292 | 17,471,340 |
| ජා. ස. බැංකුව (ගිණුම් අංකය 101000160408) | - | 20,382,602 |
| මහජන බැංකුව - කුරුණෑගල | 145,709 | - |
| | 159,021,901 | 273,624,781 |

සටහන 21 - රජයේ ප්‍රදානය විලම්බිත ආදායම් ගිණුම

| | රජයේ ප්‍රදානය විලම්බිත ආදායම් ගිණුම-1 රු. | රජයේ ප්‍රදානය විලම්බිත ආදායම් ගිණුම-2 (රජවාස) රු. | රජයේ ප්‍රදානය විලම්බිත ආදායම් ගිණුම-3 (Q Shop බහාලුම් වියදම්) රු. | රජයේ ප්‍රදානය විලම්බිත ආදායම් ගිණුම-4 (Q Shop ඉදිකිරීම් වියදම්) රු. | එකතුව රු. |
|------------------------------------|--|--|---|---|--------------------|
| වසර ආරම්භයේදී ශේෂය | 44,576,330 | 86,148,949 | 6,840,000 | 1,827,360 | 139,392,638 |
| වසර තුළ රජයේ ප්‍රදාන | - | 6,443,431 | - | 24,835,091 | 31,278,522 |
| එකතුව | 44,576,330 | 92,592,380 | 6,840,000 | 26,662,451 | 170,671,160 |
| ලාභ/අලාභ ගිණුමට අය කළා (2021/2022) | 6,368,047 | 7,716,032 | - | 5,423,858 | 19,507,937 |
| වසර අවසානයේදී ශේෂය | 38,208,283 | 84,876,348 | 6,840,000 | 21,238,593 | 151,163,223 |

සටහන 22 - සම්බන්ධිත පාර්ශව සමග ගනුදෙනු

අ) ප්‍රධාන කළමනාකරණ පිරිස් සමග ගනුදෙනු

ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත 24 - 'සම්බන්ධිත පාර්ශව හෙළිදරව් කිරීම' ප්‍රකාරව, ප්‍රධාන කළමනාකරණ පිරිස් යනු අස්තිත්වයේ ක්‍රියාකාරකම් සැලසුම් කිරීම, මග පෙන්වීම සහ පාලනය කිරීම සඳහා අධිකාරිය සහ වගකීම ඇති අය වේ. ඒ අනුව අධ්‍යක්ෂ මණ්ඩලය (විධායක සහ විධායක නොවන අධ්‍යක්ෂවරුන් ඇතුළුව), අධ්‍යක්ෂ මණ්ඩලයට ආසන්නම පහළ මට්ටමේ සිටින සමාගමේ ජ්‍යෙෂ්ඨ කළමනාකරුවන් සංස්ථාවේ ප්‍රධාන කළමනාකරණ පිරිස් ලෙස වර්ගීකරණය කර තිබේ.

(i) අධ්‍යක්ෂවරුන් සඳහා ණය

සමාගමේ අධ්‍යක්ෂවරුන්ට කිසිදු ණයක් ප්‍රදානය කොට නොමැත.

(ii) ප්‍රධාන කළමනාකරණ පිරිස් සමග වෙනත් ගනුදෙනු

මෙම මූල්‍ය ප්‍රකාශනයන්හි සටහන 22(අ)හි හෙළිදරව් කර ඇති ගනුදෙනු හැර ප්‍රධාන කළමනාකරණ පිරිස් සමග වෙනත් කිසිදු ගනුදෙනුවක් සිදු කර නොමැත.

සටහන 23 - ප්‍රාග්ධන වගකීම්

2022 මාර්තු 31 දිනට අධ්‍යක්ෂ මණ්ඩලය විසින් අනුමත කරන ලද ගිවිසුම්කර ප්‍රාග්ධන වියදම් සහ අවිනිශ්චිතතාවයන් නොතිබුණි.

සටහන 24 - සංසන්දනාත්මක තොරතුරු

සංසන්දනය පහසු කිරීම පිණිස, පෙර වර්ෂය හා සම්බන්ධ අදාළ ශේෂ ප්‍රවර්තන වසරේ වර්ගීකරණයට අනුකූල වන සේ නැවත වර්ගීකරණය කර ඇත.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2021/2022

සටහන 25 - මූල්‍ය අවදානම් කළමනාකරණය

දළ විශ්ලේෂණය

මූල්‍ය උපකරණ භාවිතයෙන් පහත දැක්වෙන අවදානම්වලට සංස්ථාව නිරාවරණය වේ.

- ණය අවදානම
- ද්‍රවශීලතා අවදානම
- වෙළඳපොළ අවදානම (ව්‍යවහාර මුදල් අවදානම සහ පොළී අනුපතා අවදානම ඇතුළුව)

ඉහත එක් එක් අවදානම වෙත සංස්ථාවේ නිරාවරණය පිළිබඳ ගුණාත්මක හා ප්‍රමාණාත්මක තොරතුරු සහ අවදානම මැනීම සහ කළමනාකරණය කිරීම සඳහා සංස්ථාවේ අරමුණු, ප්‍රතිපත්ති සහ පටිපාටි මෙම සටහන ඉදිරිපත් කරයි.

අවදානම් කළමනාකරණ රාමුව

සංස්ථාවේ අවදානම් කළමනාකරණ රාමුව ස්ථාපිත කිරීම සහ අධීක්ෂණය සඳහා සමස්ත වගකීම අධ්‍යක්ෂ මණ්ඩලය සතු වේ. සංස්ථාවේ අවදානම් කළමනාකරණ ප්‍රතිපත්ති ස්ථාපනය කරනු ලබනුයේ සංස්ථාව විසින් මුහුණ දෙන අවදානම් හඳුනා ගැනීම සහ විශ්ලේෂණය කිරීමටත්, උචිත අවදානම් සීමා සහ පාලන පැන විමටත් අවදානම් සහ සීමාවන්ට අනුගත වීම අධීක්ෂණය කිරීමටත්ය. වෙළඳපොළ තත්ත්වයන් සහ සමාගමේ ක්‍රියාකාරකම් පිළිබඳව කිරීම පිණිස අවදානම් කළමනාකරණ ප්‍රතිපත්ති සහ පද්ධති නිරන්තරයෙන් සමාලෝචනය කරනු ලැබේ.

ණය අවදානම

ණය අවදානම යනු පාරිභෝගිකයකු හෝ මූල්‍ය උපකරණයක ප්‍රතිපාර්ශවය සිය ගිවිසුම්කර බැඳීම් සපුරාලීමට අපොහොසත් වුවහොත් සිදුවන මූල්‍ය අලාභය වන අතර එය මූලික වශයෙන් පැන නගිනුයේ පාරිභෝගිකයින්ගෙන් සහ ආයෝජන සුරැකුම්පත්වලින් සංස්ථාවට ලැබිය යුතු දෑවලිනි.

ද්‍රවශීලතා අවදානම

ද්‍රවශීලතා අවදානම යනු මුදල් හෝ වෙනත් මූල්‍ය වත්කමක් ලබා දීම මගින් පියවනු ලබන තම මූල්‍ය වගකීම් ආශ්‍රිත බැඳීම් සපුරාලීමේ දී සංස්ථාව මුහුණ දෙන අවදානම වේ. මෙම අවදානම කළමනාකරණය කිරීමේ දී සංස්ථාවේ ප්‍රවේශය වනුයේ, පිළිගත නොහැකි අලාභ හෝ සංස්ථාවේ කීර්තිනාමයට සිදුවන හානිවලින් තොරව, ගෙවිය යුතු අවස්ථාව වන විට තම වගකීම් සපුරාලීමට ප්‍රමාණවත් ද්‍රවශීලතාවයක් තමන් සතුව සැම විටම පවතින බව හැකිතාක් දුරට සහතික කිරීමයි.

ද්‍රවශීලතා අවදානම මැනීම සහ අවම කිරීම පිණිස සංස්ථාව තම ශුද්ධ මෙහෙයුම් මුදල් ප්‍රවාහය සමීපව අධීක්ෂණය කර, මුදල් හා මුදල් සමාන දෑ ප්‍රමාණවත් මට්ටමක පවත්වා ගත් අතර මූල්‍ය ආයතනවලින් එකක වූ අරමුදල් පහසුකම් ලබා ගන්නා ලදී.

වෙළඳපොළ අවදානම

වෙළඳපොළ අවදානම යනු විදේශ විනිමය අනුපාත, පොළී අනුපාත ආදිය වැනි වෙළඳපොළ මිල වෙනස්වීම්, සංස්ථාවේ ආදායම හෝ මූල්‍ය උපකරණවල එහි කොටස් වටිනාකම කෙරෙහි බලපෑමේ අවදානමයි. වෙළඳපොළ අවදානම කළමනාකරණය කිරීමේ අරමුණ වනුයේ ලාභ ප්‍රශස්ත කරමින් පිළිගත් පරාමිතීන් තුළ වෙළඳපොළ අවදානම් පාලනය හා කළමනාකරණය කිරීමයි.

පොළී අනුපාත අවදානම

පොළී අනුපාත අවදානම යනු වෙළඳපොළ පොළී අනුපාතවල වෙනස්කම් හේතුවෙන් මූල්‍ය උපකරණවල සාධාරණ වටිනාකම හෝ අනාගත මුදල් ප්‍රවාහ විචලනය වීමේ අවදානමයි. වෙළඳපොළ පොළී අනුපාත ප්‍රධාන කොටම සම්බන්ධ වනුයේ සංස්ථාවේ දිගුකාලීන ණය බැඳීමට සහ පාවෙන පොළී අනුපාත සහිත ආයෝජනයන්ටය. කෙසේවෙතත්, වාර්තාකරණ දිනයට සැලකිය යුතු පොළී අනුපාත අවදානමක් ඇතිකරන්නා වූ ප්‍රමාණාත්මක දිගුකාලීන පාවෙන අනුපාත ණය ගැනුම් හෝ තැන්පතු සමාගම සතුව නොමැත.



வரையறுக்கப்பட்ட இலங்கை அரசு (பொது) வர்த்தக கூட்டுத்தாபனம்

வருடாந்த அறிக்கை
2021-2022

உள்ளடக்கம்

| | |
|---|---------|
| நோக்கு, இலட்சியப் பணி மற்றும் நிறுவனசார் இலக்குகள் | 04 |
| இலக்குகள், செயற்பாடுகள், சேவைகள் மற்றும் ஆண்டிற்கான முன்னேற்றம் | 05 |
| நிறுவனம் பற்றிய தகவல்கள் | 06 |
| தலைவரின் செய்தி | 07 |
| சிரேஸ்ட முகாமைத்துவம் மற்றும் பிரிவுத் தலைவர்கள் | 08 - 09 |
| எமது உற்பத்தித் தொகுதி | 10 - 12 |
| வர்த்தக மீளாய்வு | 13 |
| தொழில் உருவாக்கம் | 14 |
| நிறுவன ஆளுகை | 15 |
| நிதிசார் சிறப்பம்சங்கள் | 16 |
| நிதிசார் சிறப்பம்சங்களின் வரைபடத் தோற்றம் | 17 - 18 |
| கூட்டுத்தாபனத்திற்கான பிரிவுகளின் செயலாற்றுகை | 19 - 20 |
| கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை | 21 - 23 |
| விரிவான வருமானக் கூற்று | 24 |
| நிதி நிலை பற்றிய அறிக்கை | 25 |
| உரிமை முதலின் மாற்றங்கள் பற்றிய கூற்று | 26 |
| நிதிப் பாய்ச்சல் கூற்று | 27 - 28 |
| நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் | 29 - 48 |

நோக்கு இலட்சியப் பணி மற்றும் நிறுவனசார் இலக்குகள்

எமது நோக்கு

தேசிய வணிகத் துறையின் முதல்வராக மாறுதல்

எமது இலட்சியப் பணி

ஆசியாவின் வணிக மையமாக அமைவதற்கும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பங்குதாரர்களின் நலன்களைப் பேணிக்கொண்டு ஏனைய அனைத்துத் துறைகளினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளை அடிப்படையில் அரசு துறையின் செயற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்துவதற்காக அரசு துறைக்குத் தேவையான அனைத்துத் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குதல்.

நிறுவனசார் இலக்குகள்

நியாயமான வருவாயை ஈட்டுதல்,
பணியாளர் மற்றும் தொழில்சார்
மேம்பாட்டிற்கு பங்களிப்பு நல்குதல்
மற்றும் விசேட வியாபாரச் சின்னங்கள்
மூலம் உற்பத்தித் தலைமையை
நிறுவுதல்

இலக்குகள், செயற்பாடுகள், சேவைகள் மற்றும் ஆண்டிற்கான முன்னேற்றம்

தொழிற்பாட்டு இலக்குகள்

- ▣ பல்வகைப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனை மூலம் சந்தையை உறுதிப்படுத்துதல்
- ▣ புகழ்பெற்ற மற்றும் நம்பகமான சர்வதேச வியாபாரச் சின்னங்களை நம் நாட்டில் பிரதிநிதித்துவப்படுத்துதல்
- ▣ நிறுவனத்தின் வருவாய் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதன் மூலம் அதன் நற்பெயரை உருவாக்குதல்
- ▣ அரசதுறையின் தேவைகளை திறம்பட வழங்குவதன் மூலம் அபிவிருத்தி இலக்குகளை அடைதல்
- ▣ நிறுவனத்தின் பிரதான உற்பத்திகளின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்
- ▣ அரசு கொள்கைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது தொடர்ச்சியான கவனம் செலுத்துவதன் மூலம் உற்பத்தியை மேம்படுத்துதல்

தொழிற்பாட்டு மூலோபாயங்கள்

- ▣ வாடிக்கையாளர் தளத்தையும் அணுகலையும் விரிவப்படுத்துதல்
- ▣ வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளின் தொகுப்பை அதிகரித்தல்
- ▣ தொழிற்பாட்டு வளத் திட்டமிடல் முறைமை மற்றும் பெறுகை ஒப்புதல் மூலம் வலைதள இயல் வணிக முகாமைத்துவம் மற்றும் தரவு முகாமைத்துவம்
- ▣ பிரதான உற்பத்தி வகைகளில் செயலூக்கமான மற்றும் பயனுள்ள பங்கேற்பு

வருடத்திற்கான முன்னேற்றம்

எமது முக்கிய வணிக வருமானமானது 8,750 மில்லியன் ரூபா மதிப்பைப் பதிவு செய்தது மீளாய்வாண்டில் ஏனைய தொழிற்பாட்டு வருமானம் 68.5 மில்லியன் ரூபாவாகும். வருடத்தில் வரிக்கு முந்திய நிகர லாபம் 481.9 மில்லியன் ரூபாவைக் காட்டியதுடன் மொத்தப் உரிமையாண்மை 1131 மில்லியன் ரூபாவை குறைவடைந்தது.

2022 மார்ச் இறுதியில் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 392 ஆகும்.

உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டாக எங்கள் சொந்த STC வியாபாரச் சின்னத்துடனான உற்பத்திகளை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளதோடு மேலும் பல வகையான உற்பத்திகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

நிறுவனம் பற்றிய தகவல்

கம்பெனியின் பெயர் :

வரையறுக்கப்பட்ட இலங்கை அரசு (பொது) வர்த்தக கூட்டுத்தாயனம்

சட்ட வடிவம் :

2007ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் எஸ்.டி.சி ஜெனரல் டிரேடிங் கம்பனி என காணப்பட்ட பெயர் 2010.10.01 ஆம் திகதி இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அரசு கம்பனிகள் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட இலங்கை ஜெனரல் டிரேடிங் கம்பனியாகத் தாபிக்கப்பட்ட நிறுவனம் அதற்கு முன்னர் 1970 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க இலங்கை அரசு வர்த்தகச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் என அழைக்கப்பட்டது. இந்த நிறுவனம் வர்த்தக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் இணைக்கப்பட்டுள்ளது.

தலைவர் /முகாமைத்துவ பணிப்பாளர் :

திரு யோகா பெரேரா : (2022.09.05 இராஜினாமா)
திரு ஆசிரி வலிசுந்தர : (2022.09.05 இணைதல்)

பணிப்பாளர் சபை :

திரு.பி.ஏ.ரீ. ரொட்றிகோ : (2020.01.20 இணைதல்)
திரு.டி.ஏ. ஹெட்டிஆர்ச்சி : (2020.01.20 இணைதல்)
திரு.யூ. திசாநாயக்க : (2020.01.20 இணைதல்)
திரு.டி.ஜே. விதானாச்சி : (2020.01.21 இணைதல்)
திருமதி.ஜி. தஹநாயக்க : (2020.02.05 இணைதல்)
திரு.ரீ.ஏ.ஐ. ரஞ்சித் : (2020.02.14 இணைதல்)

கம்பனிச் செயலாளர் :

ஏ.டபிள்யூ. மெனேஜ்மன்ட் கன்சல்டன்ஸ் பிரைவெட் லிமிடெட்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி :

கணக்காய்வாளர் தலைமை அதிபதி
தேசிய கணக்காய்வு அலுவலகம்,
இலக்கம் 306/72,
பொல்தாவ வீதி,
பத்தரமுல்லை.

வங்கியாளர்கள் :

மக்கள் வங்கி
தேசிய வளர்ச்சி வங்கி
சம்பந் வங்கி
இலங்கை வங்கி

பதிவு செய்யப்பட்ட அலுவலகம் :

100, நவம் மாவத்தை,
கொழும்பு 2,
இலங்கை.
தொலைபேசி : +94 112 422341-4, +94 112 440880
தொலைநகல் : +94 112 447970
மின்னஞ்சல் : lankagen@sltnet.lk
வலைதளம் : www.stc.lk

கம்பனி பதிவிலக்கம் :

PB 863

ஊழியர்களின் எண்ணிக்கை :

முடிவடைந்த வருடத்தில் கம்பனியினால் 392 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தலைவரின் செய்தி

தலைவரின் செய்தி

வரையறுக்கப்பட்ட இலங்கை அரசு (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் 2021/2022 ஆண்டு தொடர்பான வருடாந்த அறிக்கையை முன் வைப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.

வெளித் தர்ப்பு நோக்குகை

2020 ஆம் ஆண்டு கால கட்டத்தில் கொவிட் தொற்று நோயின் பரம்பலுடன் நாட்டினுள் வரையறுக்கப்பட்ட வகையில் வெளி நாட்டு நிதித் தேக்கத்தில் பொருளாதார பின்னடைவு நிலை ஏற்பட்டது. அதன் பலனாக 2021 ஆம் ஆண்டின் இறுதிக்கால கட்டத்தில் பொருளாதாரம் மற்றும் முழுதாக இடைநிறுத்தப்பட்டதுடன், இறக்குமதி செயற்பாடுகளும் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டது. குறுகிய காலப் பகுதியில் எரிபொருள் விலை மிக வேகமாக அதிகரித்ததுடன், பாவனையாளர் பண்டங்கள் மற்றும் மூலதப் பண்டங்களின் முழு மொத்த விலையும் அதிகரித்தமையால் போக்குவரத்துத் துறைக்கும் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. நாட்டின் பல்வேறு வர்த்தகப் பிரிவுகளின் கீழான தொழில்கள் இழக்கப்பட்டதுடன், சம்பள வெட்டுகளும் இடம் பெற்றது. இக் காலப் பகுதியில் முகங் கொடுக்க வேண்டியேற்பட்ட வருமானக் குறைவு காரணமாக சம்பள வெட்டுகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அதற்குச் சார்பாக அரசு செலவினங்களைக் குறைப்பதற்கும், மூலதன மற்றும் மீண்டு வரும் செலவினங்களை மட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தனியார்ப் பிரிவு மற்றும் அரசு பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளினதும் வர்த்தகச் செயற்பாடுகள் தொடர்பாக பாதகமான நிலை ஏற்பட்ட வண்ணம் கடன் வட்டி விகிதம் பெருமளவில் அதிகாத்தது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் நிகர உள் நாட்டு உற்பத்தி விரகத்தி வேகம் -3.7% ஆகக் காணப்பட்டதுடன், 2021 இல் 3.5% அக அதிகரிக்கப்பட்டுள்ளது முதல் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதாரச் செயற்பாடுகளின் முழு மொத்த குறை வேகம் 2020 முதலாவது காலாண்டு காலப் பகுதி வரை நீடித்தது. இது இலங்கை (அரசு) பொது வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் தொடர்ச்சியாகத் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இதன் காரணமாக 2021/2022 ஆண்டு காலப் பகுதியில் பொருளாதாரப் பின்னடைவு அவதானிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அனைத்து வகையான பிரச்சினைகளையும் சவால்களாகக் கருதிய வண்ணம் இறுதியாக உடைய வழி முறையின் வழியே இவ் இன்னல் மிக்க நிலையை முகாமைத்துவப்படுத்தக் கூடிய வாய்ப்பு இலங்கை (அரசு) பொது வர்த்தகக் கூட்டுத்தாபனத்துக்குக் கிடைக்கப் பெற்றது. இதன் காரணமாக 2021/2022 ஆண்டு காலப் பகுதியில் சாதகமான விருத்தியை நோக்கி நகரக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

செயலாற்றுகை பகுப்பாய்வு

நாட்டின் பொருளாதாரப் பின்னடைவு நிலைக்கு மத்தியிலும், 2021/2022 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வரி செலுத்தப்பட்ட பிற்பாடு இலங்கை (அரசு) பொது வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினால் ரூபா 430 மில்லியன் நிகர இலாபமீட்டல் அறிக்கையிடப்பட்டதையொட்டி நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். 2021/2022 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை (அரசு) பொது வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த விற்பனை முதல், 10% ஆன மொத்த இலாபமீட்டுகையுடன் கூடியதாக ரூபா 8750 மில்லியனாகக் காணப்பட்டது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் கிரய இலாபம் மற்றும் நிகர இலாபம் முறையே 227% இனாலும், 75% இனாலும் அதிகாத்துள்ளது. பணிப்பாளர் சபை மற்றும் இலங்கை (அரசு) பொது வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தினால் எடுக்கப்பட்ட சாயான மற்றும் காலத்துக்கேற்ற தீர்மானங்களின் ஊடாகவே இந் நிலையை அடையக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இலங்கை (அரசு) பொது வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் பெயர் டீட்டின் கீழ் நியாயமான விலையின் கீழ் உள் நாட்டு நிதியாக உற்பத்தி செய்யப்பட்ட பாவனையாளர் உற்பத்திகளை அறிமுகப்படுத்தியதன் வாயிலாகவே நாம் மிக வேகமாக வளர்ந்து வரக் கூடிய சந்தை இட வாய்ப்புகள் தோற்றுவிக்கப்பட்டதுடன், துரிதமாக நகரக் கூடிய பாவனையாளர் பண்டங்கள் சந்தையில் பாமாற்றத்துக்குள்ளாகக் கூடிய போக்கின் பிரகாரம் உற்பத்திச் செயற்பாடுகளையும் விருத்தி செய்யக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

பங்குகளைத் தங்க வைத்தல், கடனாளிகளின் கிரய தாங்கு திறன் மற்றும் ஏனைய நிர்வாக செலவுகளைக் குறைத்தல், பயணத் தடை மற்றும் இடர்ப்பாட்டு நிலை காரணமாக பணிக் குழுவிற்கான செலவுகள் மற்றும் அலுவலக பராமா ப்புச் செலவுகள் குறைவடைதல் போன்ற ஒரு சில விடயங்களை செயற்படுத்தியதன் வாயிலாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த நிதிச் செலவை 85% இனால் குறைக்கக் கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. காலம் கடந்த மற்றும் வேகம் குறைந்த பங்கு வகுதிகளை வெளியகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், கடனாளிகள் தொடர்பான புதிய கொள்கைகளை மிகத் தீவிரமாகப் பின்பற்றப்பட்டதுடன், கடன் கையளிப்புக் காலப் பகுதியைக் குறைத்து நிதியோட்டத்தை வலுப்படுத்துவதற்கு சீரான செயல் முறைகளும் பின்பற்றப்பட்டன.

மேலும், ஒரு சில வர்த்தகப் பிரிவுகளிலும், இலங்கை (அரசு) பொது வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கண்காட்சிக் கூடங்களிலும் கட்டமைப்பு நிதியாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் காண்காணிப்புத் தொகுதியொன்றை நிலை நாட்டி செயற்படுத்தியதன் ஊடாக அனைத்துப் பிரிவுகளினதும், கண்காட்சிக் கூடங்களினதும் இலாபமீட்டலைக் குறிப்பிடத்தக்களவில் அதிகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இதன் வாயிலாக வருடாந்த இலாபமீட்டல் சாதகமான நிலையை எய்தியது.

பெறுகை செயற்பாடுகள் தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயல் முறை பெருமளவில் சாதகமான விளைவுகளைத் தந்ததுடன், இலங்கை (அரசு) பொது வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு போட்டித் தன்மையுள்ள விலைகளின் கீழ் தரமுயர்ந்த உற்பத்திகளை பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

2022 மார்ச் 31 ஆம் திகதிக்கு நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை 392 ஆகக் காணப்பட்டது.

சமூகப் பொறுப்பு

பொருளாதார இடர்ப்பாட்டு நிலை மற்றும் செயற்பாடுகளின் மந்த கதி போன்ற விடயங்களுக்கு மத்தியில், இலங்கை (அரசு) பொது வர்த்தகக் கூட்டுத்தாபனம் அரசு நிர்ணயித்த விலைகளின் கீழ் பண்டங்களின் விலைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்தியதன் ஊடாக சில்லறைச் சந்தையில் நுகர்வப் பொருட்களின் விலையை நிலையாகப் பேணும் அரசுக்கு உரித்தான பிரதானமான வர்த்தகப் பிரிவாக செயற்பட்ட வண்ணம் மிகப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.

எதிர்க்காலத் திட்டங்கள்

- காண்படுகின்ற உற்பத்தித் திறனுக்கு மத்தியில் புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக மேலதிக விற்பனை செயற்பாட்டை விருத்தி செய்யக் கூடிய வாய்ப்பு கிடைத்தல்.
- நுகர்வப் பொருட்களின் அளவை அதிகாரிப்பதன் வாயிலாக அரசு பிரிவின் நிறுவனங்களுக்கும், பிற தனியார்ப் பிரிவின் நிறுவனங்களுக்கும் பண்ட விற்பனையை விலைநீர்ப்படுத்தியதன் ஊடாக விற்பனை முதல் அதிகரிக்கப்படுதல்.
- சந்தைக்கு பண்டங்களின் வழங்கல் செயற்பாட்டை அதிகரிப்பதற்கும், சந்தையின் விலைகளை நிலையாகப் பேணும் பொருட்டும் அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்து பகிர்ந்நிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதன் கீழான முதல் கட்டமாக இலங்கை (அரசு) பொது வர்த்தகக் கூட்டுத்தாபனம் அரிசியை இறக்குமதி செய்து அரசு நிர்ணயித்த விலைக்கு சில்லறை விற்பனைப் பிரிவின் ஊடாகப் பகிர்ந்நிக்கும் செயற்பாடுகள் இன்றளவிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
- இலங்கையில் வெளி நாட்டு நிதியங்களின் உள்ளடக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசுக்கு ஊன்று கோலாக அமையும் நோக்கில் ஏற்றுமதிச் சந்தையினால் உட்பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறிதல்.

நிறுவனத்தின் விருத்திக்கென எனது முது நிலை முகாமைத்துவம் மற்றும் பணிக் குழு அங்கத்தவர்களின் பங்களிப்பு பெருமளவில் எதிர்பார்க்கப்படுவதுடன், வர்த்தக, வணிக மற்றும் உணவப் பாதுகாப்பு கௌரவ அமைச்சர் மற்றும் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றக் கூடிய எனது சக அங்கத்தவர்கள், நிதி ஆண்டு முழுதும் எனது பயணத்தைப் பகிர்ந்து கொண்ட எமது வங்கியாளர்கள் மற்றும் ஏனைய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகளைத் தொவிப்பதற்கும், அவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்ப்பதற்கும் இதனை சந்தர்ப்பமாக்கக்கி கொள்கின்றேன்.

ஆசிரி வலிசுந்தர்

தலைவர் / முகாமைத்துவப் பணிப்பாளர்

சிரேஸ்ட முகாமைத்துவம் மற்றும் பிரிவுத் தலைவர்கள்

சிரேஸ்ட முகாமைத்துவம்

தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர்
பொது முகாமையாளர்
பிரதிப் பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல்
பிரதிப் பொது முகாமையாளர் - நிதி
பிரதிப் பொது முகாமையாளர் - நிர்வாகம்

பெயர்

திரு. யோகா பெரேரா
திருமதி சமிலா இத்தமல்கொட
திரு.எம்.என்.மகேஷ் மென்டிஸ்
திருமதி.ஐ.எம். தம்ம குமாரி இலங்கசிங்க
திரு.ஜே.சி.கே. மடவல

பிரிவுத் தலைவர்கள்

இரசாயனப் பொருட்கள் மற்றும் அதனுடன் இணைந்த உற்பத்திகள் பிரிவு
உதவி முகாமையாளர்

திரு.கே.எச்.குணவர்த்தன

அலுவலக வழங்கல் பிரிவு
உதவி முகாமையாளர்

திரு. ரஞ்சன் பத்மலால்

விட்டு மற்றும் பொழுதுபோக்கு உபகரணப் பிரிவு
உதவி முகாமையாளர்

செல்வி.என்.பீ.ரணசிங்க

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவு
உதவி முகாமையாளர் - விற்பனை

திரு.எம்.ரீ. பண்டார

மின் மற்றும் மின்னணுப் பிரிவு
முகாமையாளர்

திரு. கெ ஜி சி ஜனக

விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பிரிவு
உதவி முகாமையாளர்

திருமதி.மதுஷாணி அக்குருகொட

கட்டுமானம். உலோகப்பொருட்கள் மற்றும் அலுவலகத் தளபாடங்கள் பிரிவு
உதவி முகாமையாளர்

திரு.அநுராத மகேஷ்

வாகன உற்பத்திப் பிரிவு
பதில் கடமையாற்றும் உதவி முகாமையாளர்

திருமதி ரீ. எச். செனேத்ரா சந்திரகாந்தி

துரிதமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் பிரிவு
பொறுப்பதிகாரி

திரு.டி.பீ.குமார

விசேட கருத்திட்டங்கள் மற்றும் சந்தைப்படுத்தல்
உதவி முகாமையாளர்

செல்வி.மிஹிரி ஹேரத்

காட்சியறைத் தொழிற்பாடு
முகாமையாளர்

திரு. திரு கெ எல் பதிரன

சிரேஸ்ட முகாமைத்துவம் மற்றும் பிரிவுத் தலைவர்கள்

பிரிவுத் தலைவர்கள்

பெயர்

தீர்வைவரியற்ற கடை
உதவி முகாமையாளர்

திரு.கே.ஜி.சீ. ஜனக

பெறுகைப் பிரிவு
பதில் சிரேஸ்ட முகாமையாளர்
முகாமையாளர்

திரு.நிரோஷ் பண்டார
திரு.இ.கே. ஜயசூரிய

நிதிப் பிரிவு
முகாமையாளர்
உதவி முகாமையாளர்
உதவி முகாமையாளர்
உதவி முகாமையாளர்

திருமதி.ஐ.கே.பி.பி.பெரேரா
செல்வி.என்.யூ.இ. அல்விஸ்
திருமதி.பி.ஆர்.இ. பீரிஸ்
செல்வி.என்.ஈ. இல்லிபன்கமுவு

தகவல் தொழில்நுட்பப் பிரிவு
பதில் சிரேஸ்ட முகாமையாளர்

திரு.நிரோஷ் பண்டார

சேவைகள் மற்றும் வழங்கல்கள்
உதவி முகாமையாளர்

திருமதி.கே.எச். அனுபமா பீரிஸ்

போக்குலரத்து
உதவி முகாமையாளர்

திரு. மொஹமட் பஸ்னுன்

கணக்காய்வுப் பிரிவு
உதவி உள்ளக கணக்காளர்

திருமதி எம் மதுஷா அமாலி டயஸ்

மனித வளம் மற்றும் சட்டப் பிரிவு
சட்ட உத்தியோகத்தர்
முகாமையாளர் ம.வ.

திருமதி. எம் ஜி ஏ குணசேகர
திருமதி.ஏ.தசநாயக்க

கிளைகளும் காட்சியறைகளும்

1. தலைமைக் காட்சியறை நவம் மாவத்தை காட்சி யறை
2. குருநாகல் காட்சியறை
3. கண்டி காட்சியறை
4. மாத்தறை காட்சியறை
5. அநுராதபுரம் காட்சியறை
6. யாழ்ப்பாண காட்சியறை
7. செய்லென்சிற்றி கடைத் தொகுதி
8. மட்டக்களப்பு காட்சியகம்
9. Q-Shop வலைப்பின்னல்

- இல 100, நவம் மாவத்தை சொழும்பு 02.
இல 243/3/1, புத்தளம் வீதி, குருநாகல்
இல 449, வில்லியம் கொப்பல்லவ விதி, கண்டி
இல 11, YMCA கட்டிடம், புகையிரத நிலைய வீதி, மாத்தறை
இல 561-B, 38 4ஆம் குறுக்கு வீதி, அநுராதபுரம்.
இல 127, MPCS கட்டிடம் காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்
பொருளாதார நிலையம், நாராஹேன்பிட்டி
32ஏ மற்றும் 32பி, புதிய கல்முனை வீதி, மட்டக்களப்பு

எமது உற்பத்தித் தொகுதி



அலுவலக வழங்கல் மற்றும் உபகரணங்கள்

டபிள் A & ஏனைய நிழல்பட கட்டாசிகள். பலகைகள், கட்டாசி வகைகள் புத்தகங்கள், பைல்கள் மற்றும் போல்டர்கள், கடித உறைகள், அலுவலக பைகள் மற்றும் பிரி/புகேஸ்கள் பேனாக்கள் மற்றும் பென்சில்கள் வென் பலகைகள் மற்றும் மாக்கர்கள் கத்தரிக்கோல், காகித கத்திகள் மற்றும் காகித சிறு துண்டாக்கும் கருவிகள், கால்குலேட்டர்கள், ஸ்டேப்லர்கள் மற்றும் பஞ்சர்கள், இருவட்டுகள் மற்றும் டிவிடிகள் யூ.எஸ்.பி டிரைவர்கள் மற்றும் பிற காகிதாதிகள்.

வீட்டு உபகரணங்கள்

அலுமினியம் பொருட்கள், பீங்கான் தயாரிப்புகள், நான்ஸ்டிக் சமையலறை பொருட்கள், அனைத்து வகையான துப்புரவுப் பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள், அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள், கோப்பைகள் மற்றும் சாஸர்கள் முள்கரண்டி மற்றும் பீங்கான் பொருள்கள் கெட்டில்ஸ் மற்றும் ஐக்ஸ், இராக்கைகள் மற்றும் தட்டுகள் வென்னீர் குடவை (பிளாஸ்டிக்), நீர் வடிகட்டிகள் மற்றும் சுத்திகரிப்பிகள், தலையணைகள், மெத்தைகள் மற்றும் மெத்தை விரிப்புகள், ரப்பர், தும்பு தரைவிரிப்புகள், தராசுகள் மற்றும் மழை அங்கிகள், குடைகள், திசுக்கள், காடதாசி துடைப்பான்கள், ஏனைய கட்டாசி உற்பத்திகள், சுவர்க் கடிகாரங்கள்.



தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு பாகங்கள்

மடிக்கணினிகள், டெஸ்க்டாப் கணினிகள், அச்சப்பொறிகள், தொலைநகல் இயந்திரங்கள், ஸ்கேனர்கள் யு.பி.எஸ், புகைப்பட நகல் இயந்திரங்கள், பிற கணினிப் பாகங்கள்.



மின் மற்றும் மின்னணுப் பாகங்கள்

ஏர் கண்டிஷனர்கள், கே.டி.கே.மின் விசிறிகள், டிஜிட்டல் கெமராக்கள் (அசைவற்ற, விடியோ) மற்றும் ஒளிரும் விளக்குகள், மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் மற்றும் திரைகள் உட்புற மற்றும் வெளிப்புற ஒலிவாங்கிகள், ஆடியோ பெருக்கிகள், மிக்சர்கள் மற்றும் மைக்ரோபோன்கள், ஜெனரேட்டர்கள், அணுகல் கட்டுப்பாட்டு முறைமைகள், சி.சி.டி.வி முறைமைகள், விரல் அடையாள இயந்திரங்கள், பல்புகள் (சி.எ.பி.எல். ப்ளோரசன்ட்) & அவசர விளக்குகள், தொலைபேசிகள், வயரிங் பாகங்கள், பிற மின் பாகங்கள்.



எமது உற்பத்தித் தொகுதி



எமது உற்பத்தித் தொகுப்பு

துரிதமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் விட்டில் சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான தயாரிப்புகள் தனிப்பட்ட துப்பரவேற்பாட்டுப் பொருட்கள் உணவு வகைகள்

டயர் மற்றும் வாகணம் பெட்டிகள்



விவசாய உபகரணங்கள், இயந்திர கருவிகள் மற்றும் உலோகப்பொருள்கள்



முள் கம்பிகள், பற்றைகளை வெட்டும் கருவிகள், மற்றும் புல் வெட்டும் கருவிகள் மற்றும் புல் மட்டம் வெட்டும் கருவிகள், வெல்டிங் மின்மாற்றிகள், கத்திகள், அனைத்து வகையான பவர் டூள்கள், அனைத்து வகையான கைக் கருவிகள், நீர் குழாய்கள், பாதுகாப்பு உபகரணங்கள் (ஹெல்மெட், கையுறைகள் மற்றும் பூட்ஸ்) கொத்துக்கரண்டி, அலவாங்கு, சவல் மற்றும் இரேக்கைகள் பாலித்தீன் சீலர்கள், டி.போகிங் இயந்திரங்கள்

எமது உற்பத்தித் தொகுதி



உள்ளக வடிவமைப்பு மற்றும் அலுவலக தளபாடங்கள்

உருக்குத் தளபாடங்கள் (நாற்காலிகள், மேசைகள், அலுமாரி, கெபினட், புத்தக இராக்கைகள்) மர தளபாடங்கள் (நாற்காலிகள், மேசைகள், அலுமாரி, கெபினட், புத்தக இராக்கைகள்) மெலமைன் தளபாடங்கள் (நாற்காலிகள், மேசைகள், அலுமாரி, கெபினட், புத்தக இராக்கைகள்)

இரசாயனப் பொருள்கள்

கைத்தொழில் இரசாயனப் பொருள்கள், ஆய்வுகூட இரசாயனப் பொருள்கள், விசேட இரசாயனப் பொருள்கள், தெரிவு செய்யப்பட்ட வெடிக்கும் இரசாயனப் பொருள்கள்.




தீர்வைவரியற்ற கடை


இராஜதந்திரிகளினதும் இராஜதந்திர தூதுக்குழுக்களினதும் தேவைகளுக்கான வசதிகளை வழங்குகின்றன.

வர்த்தக மீளாய்வு

விற்பனை வளர்ச்சி (ரூ.மில்லியன்)



வரி வளர்ச்சிக்குப் பின்னரான நிகர இலாபம் (ரூ.மி)



தொழில் உருவாக்கம்

2017 - 2022

2017/2018 தொடக்கம் 2021/2022 தொழில்வாய்ப்புக்களின் எண்ணிக்கை

2017 - 2018



மொத்த ஊழியர்கள் 452

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 221

விற்பனை ஊழியர்கள் 231

2018 - 2019



மொத்த ஊழியர்கள் 436

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 204

விற்பனை ஊழியர்கள் 232

2019 - 2020



மொத்த ஊழியர்கள் 398

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 211

விற்பனை ஊழியர்கள் 187

2020 - 2021



மொத்த ஊழியர்கள் 374

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 169

விற்பனை ஊழியர்கள் 205

2021 - 2022



மொத்த ஊழியர்கள் 392

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 185



விற்பனை ஊழியர்கள் 207

நிறுவன ஆளுகை

கடந்த ஆண்டு எஸ்.டி.சி.யின் முகாமைத்துவமானது ஆளுகைக் கட்டமைப்பு மற்றும் சிறந்த வணிக நடைமுறைகளை மீண்டும் உயிர்ப்பூட்டுவதற்காக முயற்சித்தது. அதற்கு மேலதிகமாக, கூட்டுத்தாபனமானது ஒரு தனியான உள்ளகக் கணக்காய்வு பிரிவைக் கொண்டுள்ளதுடன் சிறந்த கட்டுப்பாட்டுச் சூழலை உறுதிப்படுத்துவதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளன மேலும், பணிப்பாளர் சபைக்கு அறிக்கையிடுகின்ற தனியான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவொன்று உள்ளது. அரசாங்கப் பெறுகை நடைமுறைக்கு ஏற்ப பெறுகை பொறிமுறையை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கேள்விப்பத்திர சபை தாபிக்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள்

கணக்காய்வுக் குழு அங்கத்தவர்கள்



வர்த்தக முகாமைத்துவக் கருவிகள் கிடைக்கக்கூடிய தன்மை



1. கூட்டுத்திட்டம் 2022/2027
2. வருடாந்த அறிக்கை 2020/2021
3. STC பெறுகை செயன்முறைகள்
4. STC செயற்பாட்டுத் திட்டம்
5. STC உற்பத்தித் தொகுப்பு
6. STC தொகுப்பு
7. STC கடனுக்கான விற்பனைக் கொள்கை
8. STC அங்கீகரிக்கப்பட்ட பதவியணி


நிதிசார் சிறப்பம்சங்கள்

| | 2021/2022 (ரூ.000'S) | 2020/2021 (ரூ.000'S) | வித்தியாசம்% ↑ -/↓ |
|--|-------------------------|-------------------------|-----------------------|
| தொழிற்பாடு | | | |
| புரள்வு | 8,750,243 | 2,676,667 | 227% |
| வட்டி மற்றும் வரிக்கு முந்திய ஈட்டல்கள் | 487,963 | 87,588 | 457% |
| வரிவிதிப்புக்கு முன்னரான இலாபம் | 481,892 | 46,924 | 927% |
| வரிவிதிப்புக்கு பின்னரான இலாபம் | 429,731 | 50,776 | 746% |
| ஐந்தொகை | | | |
| நடைமுறையல்லா சொத்துக்கள் | 491,822 | 482,498 | 2% |
| நடைமுறைச் சொத்துக்கள் | 5,425,506 | 2,032,038 | 167% |
| நடைமுறை பொறுப்புக்கள் | 4,595,780 | 1,626,047 | 183% |
| நடைமுறையல்லா பொறுப்புக்கள் | 190,328 | 187,000 | 2% |
| பிரகடனப்படுத்தப்பட்ட மூலதனம் மற்றும் ஒதுக்கங்கள் | 1,131,220 | 701,489 | 61% |
| காசுப்பாய்ச்சல் | | | |
| தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஈட்டப்பட்ட தேறிய தொகை | 1,359,770 | 448,530 | 203% |
| தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட தேறிய தொகை | 1,354,036 | 440,363 | 207% |
| முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து ஈட்டப்பட்ட தேறிய தொகை | -1,619 | -26,303 | -94% |
| நிதி நடவடிக்கைகளிலிருந்து ஈட்டப்பட்ட தேறிய தொகை | -711,059 | -336,044 | 112% |
| பங்குக்கான தரவுகள் | | | |
| பங்குக்கான ஈட்டல்கள் | 42 | 7 | 500% |
| பங்குகொன்றின் தேறிய சொத்துக்கள் | 113.12 | 70.15 | 61% |
| உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) | 0.38 | 0.07 | 425% |
| சொத்துக்கள் மீதான வருவாய் (ROA) | 0.10 | 0.02 | 403% |
| முக்கியமான விகிதங்கள் | | | |
| மொத்த இலாப விகிதம் | 10% | 20% | -10% |
| தேறிய இலாப விகிதம் | 5% | 2% | 3% |
| தூரித விகிதம் | 0.85 | 0.98 | -13% |
| நடைமுறை விகிதம் | 1.18 | 1.25 | -6% |
| கடன் உரிமை விகிதம் | 0.14 | 1.21 | -88% |

நிதிசார் சிறப்பம்சங்களின் வரைபட தோற்றம்


புரள்வு

| வருடம் | (ரூ.மி) |
|--------|---------|
| 12/13 | 2269 |
| 13/14 | 3052 |
| 14/15 | 3862 |
| 15/16 | 2949 |
| 16/17 | 3749 |
| 17/18 | 4334 |
| 18/19 | 3474 |
| 19/20 | 2454 |
| 20/21 | 2677 |
| 21/22 | 8750 |




வரிக்கு முந்திய தேறிய இலாபம்

| வருடம் | (ரூ.மி) |
|--------|---------|
| 12/13 | 97 |
| 13/14 | 74 |
| 14/15 | 11 |
| 15/16 | 31 |
| 16/17 | 61 |
| 17/18 | 82 |
| 18/19 | -32 |
| 19/20 | -125 |
| 20/21 | 47 |
| 21/22 | 482 |




மொத்தச் சொத்து

| வருடம் | (ரூ.மி) |
|--------|---------|
| 12/13 | 2059 |
| 13/14 | 2275 |
| 14/15 | 3051 |
| 15/16 | 2694 |
| 16/17 | 2650 |
| 17/18 | 2994 |
| 18/19 | 2796 |
| 19/20 | 2493 |
| 20/21 | 2515 |
| 21/22 | 5917 |




உரிமையாண்மை


| வருடம் | (ரூ.மி) |
|--------|---------|
| 12/13 | 640 |
| 13/14 | 686 |
| 14/15 | 695 |
| 15/16 | 707 |
| 16/17 | 759 |
| 17/18 | 820 |
| 18/19 | 786 |
| 19/20 | 651 |
| 20/21 | 701 |
| 21/22 | 1131 |



EPS(ரூ.)




ROE(ரூ.)



கூட்டுத்தாபனத்திற்கான பிரிவுகளின் செயலாற்றுகை

வருவாய் ஈட்டுனர்கள் 2021-2022



வருவாய் ஈட்டுனர்களின் செயலாற்றுகை 2021/2022


| பிரிவு | வருவாய் | மொ.இ | மொ.இ% |
|---------------------|----------------------|--------------------|------------|
| இர.பொ. | 1,017,779,819 | 239,853,555 | 24% |
| த.தொ.தொ | 809,072,989 | 83,291,124 | 10% |
| அ.வ. | 310,308,658 | 74,368,095 | 24% |
| மோ.வா. | 247,936,198 | 34,286,188 | 14% |
| தீ.க. | 47,311,627 | 20,346,487 | 43% |
| மி.மி | 188,930,383 | 30,964,040 | 16% |
| வி.க.பி | 383,931,252 | 51,982,586 | 14% |
| ம.வ | 641,478,998 | 71,182,448 | 11% |
| நி.உ. | 308,887,197 | 38,357,992 | 12% |
| வி.வ&இ.உ | 400,136,509 | 57,018,170 | 14% |
| சு.ச | 65,075,722 | 10,738,532 | 17% |
| அத்தியாவசிய உணவுகள் | 4,329,393,636 | 200,730,099 | 5% |
| மொத்தம் | 8,750,242,988 | 913,119,316 | 10% |

பிரிவுசார் செயலாற்றுகை ஒப்பீடு (2020-2021 / 2021-2022)


| பிரிவு | 2020/2021 (ரூபா) | | மொத்த இலாபம் % | 2021/2022 (ரூபா) | | மொத்த இலாபம் % | % ↑ / ↓ | | |
|---------------------|----------------------|--------------------|----------------|----------------------|--------------------|----------------|-------------|------------|------------|
| | விற்பனை | மொத்த இலாபம் | | விற்பனை | மொத்த இலாபம் | | விற்பனை | செ.இ. | செ.இ. % |
| | இர.பொ. | 707,639,942 | 227,575,716 | 32% | 1,017,779,819 | 239,853,555 | 24% | 44% | 5% |
| த.தொ.தொ | 422,694,685 | 53,083,563 | 13% | 809,072,989 | 83,291,124 | 10% | 91% | 57% | -2% |
| அ.வ. | 269,930,142 | 55,258,010 | 20% | 310,308,658 | 74,368,095 | 24% | 15% | 35% | 3% |
| மோ.வா. | 174,607,133 | 22,138,786 | 13% | 247,936,198 | 34,286,188 | 14% | 42% | 55% | 1% |
| தீ.க. | 19,500,636 | 5,667,377 | 29% | 47,311,627 | 20,346,487 | 43% | 143% | 259% | 14% |
| மி.மி | 173,558,668 | 30,872,105 | 18% | 188,930,383 | 30,964,040 | 16% | 9% | 0% | -1% |
| வி.க.பி | 340,321,776 | 45,235,745 | 13% | 383,931,252 | 51,982,586 | 14% | 13% | 15% | 0% |
| ம.வ | 136,380,824 | 20,018,821 | 15% | 641,478,998 | 71,182,448 | 11% | 370% | 256% | -4% |
| நி.உ. | 195,816,466 | 23,865,860 | 12% | 308,887,197 | 38,357,992 | 12% | 58% | 61% | 0% |
| வி.வ&இ.உ | 141,611,771 | 26,653,450 | 19% | 400,136,509 | 57,018,170 | 14% | 183% | 114% | -5% |
| சு.ச | 77,757,387 | 10,006,610 | 13% | 65,075,722 | 10,738,532 | 17% | -16% | 7% | 4% |
| அத்தியாவசிய உணவுகள் | 16,526,407 | 2,276,436 | 14% | 4,329,393,636 | 200,730,099 | 5% | 26097% | 8718% | -9% |
| ஒதுக்கப்படாத | 321,523 | 54,243 | 17% | - | - | - | - | - | - |
| மொத்தம் | 2,676,667,360 | 522,706,722 | 20% | 8,750,242,988 | 913,119,316 | 10% | 227% | 75% | -9% |

2021/2022 ஆம் ஆண்டு கால பகுதியில் அரிசியை இறக்குமதி செய்து பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், மேற் குறித்த அட்டவணையில் 2021/2022 கால ருகுதி தொடர்பாக உணவுத் திணைக்களம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரிவுசார் வருமான ஒப்பீடு



பிரிவுசார் மொத்த வருமான ஒப்பீடு



தலைவர்
இலங்கை அரசு (பொது) வர்த்தக கூட்டுத்தாபனம்

இலங்கை அரசு (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் 2022 மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்கள் மற்றும் ஏனைய சட்ட ரீதியான மற்றும் கண்காணிப்புத் தேவை தொடர்பில் 2018 இன் இலக்கம் 19 ஐ உடைய தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12 ஆவது பிரிவின் பிரகாரமான கணக்காய்வு அறிக்கை

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 தகுதி பெற்ற அபிப்பிராயம்

வரையறுக்கப்பட்ட இலங்கை அரசு (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ("கம்பனி") 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தின் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புகளை உள்ளடக்கிய 2022 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தின் 154 (6) ஆம் உறுப்புவரையின் பிரகாரம் எனது அறிக்கை எதிர்வரும் காலப் பகுதியில் பாராளுமன்றத்துக்கு முன் வைக்கப்படும்.

இவ் அறிக்கையின் தகுதி பெற்ற அபிப்பிராயம் பிரிவில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து கம்பனியின் 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும், அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதி சார் செயலாற்றலினையும், காசுப் பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும், நியாயமாகவும் வெளிக் காட்டுகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழிப்புள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

(அ) இலக்கம் 16 ஐ உடைய இலங்கை கணக்காய்வு தர நியமத்தின் 50 ஆவது பிரிவின் பிரகாரம், சொத்துக்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றின் தேய்மானம் தொடர்பாகக் கருதுகையில் நிறுவனம் இவற்றின் பயனுறுதி மிக்க வாழ் தகவு காலப் பகுதி தொடர்பாகக் கருத்திலெடுக்கவில்லை. இதனால் தேய்வுப் பெறுமானம் தொடர்பான கணிப்பீடாக ரூபா 1,398,067 ஆன தொகை வருடத்தினுள் மிகையாகக் கணிப்பிடப்பட்டிருப்பதுடன், இதன் காரணமாக மதிப்பீட்டின் போது இலாபம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.

(ஆ) இலக்கம் 16 ஐ உடைய இலங்கை கணக்காய்வு தர நியமத்தின் 51 ஆவது பிரிவின் பிரகாரம், சொத்துக்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் உயிர்ப்போட்டமுள்ள ஆயுட் காலப் பகுதி, மதிப்பீட்டுப் பெறுமதியை விட மாறுபடக் கூடிய வகையில் காணப்படுமாயின் அது தொடர்பில் குறைந்தளவில் ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் பகுப்பாய்வு செய்யப்படும். இலங்கை கணக்கீட்டு நியமம் 08 இன் பிரகாரம் இம் மாறுபாடுகள் கணக்கில் காட்டப்பட வேண்டும். எவ்வாறாயினும், மேலும் பாவனையிலுள்ள ரூபா 161,699,007 ஆன மொத்த தேய்வுப் பெறுமதியுள்ள சொத்துக்களின் பயனுறுதி மிக்க ஆயுட் காலப் பகுதி பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிரகாரம் கணக்குகள் காட்டப்படவில்லை.

(இ) 2021 செப்டம்பர் 01 ஆம் திகதியிலிருந்து 2022 மார்ச் 31 ஆம் திகதி வரை மட்டக்களப்பு ரஜவாச களஞ்சியசாலையின் வாடகை செலுத்துகைக்கு நிதியங்கள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் இலாபம் அதிகமாகக் காட்டப்பட்டு நடப்புப் பொறுப்புகளின் தொகையிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது.

(ஈ) கலந்தாலோசிப்பு வருட கால கட்டத்தில் வர்த்தக அமைச்சிடமிருந்து பெற வெண்டிய ரூபா 3,146,639 ஆன தொகை கணக்கிலிடப்பட்டிருக்கவில்லை.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ் எல் ஏ யூ எஸ் கள்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந் நியமங்களின் கீழான எனது பொறுப்புகள் எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வினை கணக்காய்வாளரின் பொறுப்புகள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழிப்புள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவான மற்றும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிறுவனத்தின் 2021/2022 வருடாந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள ஏனைய தகவல்கள்

கம்பனியின் 2021/2022 வருடாந்த அறிக்கையில் ஏனைய தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பினும், நிதிக் கூற்றுக்களிலும், அது தொடர்பிலான எனது கணக்காய்வு அறிக்கையிலும் அவை உள்ளடக்கப்படவில்லை. இக் கணக்காய்வு அறிக்கை முன் வைக்கப்பட்ட நாளுக்குப் பிற்பாடு அவ் ஏனைய தகவல்கள் எனக்கு முன் வைக்கப்படவுள்ளன. ஏனைய தகவல்கள் தொடர்பில் முகாமைத்துவம் பொறுப்பு கூற வேண்டியுள்ளது.

நிதிக் கூற்றுக்கள் தொடர்பிலான எனது கருத்து ஏனைய தகவல்களை உள்ளடக்காதிருப்பதுடன், நான் அது தொடர்பில் எவ்விதத்திலும் சான்றுபடுத்தப்பட்ட கருத்தை முன் வைக்கமாட்டேன்.

நிதிக் கூற்றுக்கள் தொடர்பிலான எனது கணக்காய்வின் பிரகாரம், எனது பொறுப்பாக மேற்குறித்த அடையாளம் கண்டுள்ள ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தில் அவற்றை வாசித்தல் மற்றும் அத்தகைய வகையில் செயற்படுகையில் ஏனைய தகவல்கள் நிதிக் கூற்றுக்களில் அல்லது கணக்காய்வின் போது பெறப்பட்ட எனது அறிவுத் திறனுக்குப் போதியளவில் பொருந்தாதிருக்குமா எனும் விடயம் தொடர்பில் கருத்திலெடுப்பதாகவுள்ளது. அவ்வாறின்றேல் திரவத் தன்மையில் பிழையானதென தெரிவிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணக் கூடியதாகவுள்ளது.

செயலாற்றுகையில் அடிப்படையில் இது காணப்படுமிடத்து, இக் கணக்காய்வு அறிக்கையின் நாளுக்கு முன் நான் பெற்றுக் கொண்ட ஏனைய தகவல்களின் பிரகாரம் குறித்த செயற்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ் ஏனைய தகவல்கள் அளவீட்டு ரீதியான பொய்யான கூற்றுக்களாகக் காணப்படுவதாக நான் கருதுகின்றேன் எனும் விடயத்தை நான் அறிக்கையிட விரும்புகின்றேன். இது தொடர்பாக மேலும் எக் கருத்தும் அறிக்கையிடுவதற்கில்லையென நான் தெரிவிக்கின்றேன்.

1.4 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும், அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புகள்

நிதிக் கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும், நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக் கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக் கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடை நிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயல் முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்கம் தேசிய கணக்காய்வு அதிகாரர் சட்டத்தின் 16 (1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் கால ரிதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக் கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாகப் பேணுதல் வேண்டும்.

1.5 நிதிக் கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக் கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து நிதிக் கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொள்வதும், எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாட்டென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பெரும்பான்மையான பிறழ் கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ் கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக் கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித் தனியாகவோ அல்லது கூட்டு மொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக் கூடுமென நியாயமாக எதிர்பார்க்குபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர் தொழில் திரிபுகளை நான் மேற்கொண்டு உயர் தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன், அத்துடன்,

மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக் கூற்றுக்களிற்கு ஏற்படக் கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆய்வுகளை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடங்களை எதிர் கொள்ளக் கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக் கொள்ளுதல், மோசடியானது கூட்டுச் சதி, கள்ளத் தனம், வேண்டுமென்று விட்டி விடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டிப்பிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றை விடக் கூடியதாகும்.

சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற் திறன் மீது அபிப்பிராயமொன்றை தொ விக்கும் நோக்கத்திற்காக அல்ல.

பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும், கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

பெற்றுக் கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு அதிகார சபைக்கு உள்ள ஆற்றல் தொடர்பாகவும் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவுக்கு வந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக் கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக் கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்க்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் ஆணைக் குழுவின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடை நிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக் கூற்றுக்களின் ஓட்டு மொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக் கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் மூலம் அடையாளம் காணப்பட்ட கணக்காய்வு கண்டறிவுகள், பிரதான உள்ளக நிர்வாகக் குறைப்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் நிர்வாகத் தரப்பினரை அறிவுபடுத்துகின்றேன்.

2. ஏனைய சட்ட திட்டங்கள் மற்றும் கண்காணிப்பு தேவைகள் தொடர்பான அறிக்கை

2.1 2018 இன் இலக்கம் 19 ஐ உடைய தேசிய கணக்காய்வு சட்டம் மற்றும் 2007 இன் இலக்கம் 7 ஐ உடைய கம்பனிகள் சட்டத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கப்பட்ட ஏற்பாடுகளை பின்வரும் தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னெடுத்தல்.

2.1.1 எனது அறிக்கையில், தகைமை பெற்ற அடிப்படையிலான பந்தியின் கீழ் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தைத் தவிர்த்து, கணக்காய்வு தொடர்பில் தேவையான அனைத்துத் தகவல்களும், விளக்கப்படுத்துகைகளும் என்னால் பெறப்பட்டிருப்பதுடன், எனது கணக்காய்வின் மூலம் குறித்த கணக்கு அறிக்கைகள் 2007 இன் இலக்கம் 7 ஐ உடைய கம்பனிகள் சட்டத்தின் 163 (2) பிரிவினதும், 2018 இன் இலக்கம் 19 ஐ உடைய தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12 (அ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரமும் கம்பனியினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

2.1.2 2018 இன் இலக்கம் 19 ஐ உடைய தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6 (1) (ஈ) (iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளின் பிரகாரம் நிறுவனத்தின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் பொருந்தக் கூடியவையாகவுள்ளன.

2.1.3 2018 இன் இலக்கம் 19 ஐ உடைய தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6 (1) (ஈ) (iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளின் பிரகாரம், எனது அறிக்கையின் முனைப்பின்புள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை பிரிவின் 1.2 (அ) மற்றும் (ஆ) பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத் தவிர கடந்த வருடம் என்னால் முன் வைக்கப்பட்ட சிபாரிசுகளின் ஊடாக முன் வைக்கப்பட்ட பிரேரணைகள் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2.2 பின்பற்றப்பட்ட செயல் முறைகள் மற்றும் பெற்றுக் கொள்ளப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் போதியளவான விடயங்களுக்கு வரையறுக்கப்பட்டமையால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்களை முன் வைப்பதற்குப் போதியளவான விடயங்கள் எனது கண்காணிப்பிற்கு உள்ளாகவில்லை.

2.2.1 2018 இன் இலக்கம் 19 ஐ உடைய தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12 (ஈ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளின் பிரகாரம் நிறுவனத்தின் நிர்வாக சபையின் ஏதாவதொரு அங்கத்தவருக்கு நிறுவனத்துடன் தொடர்புபட்டு ஏதாவதொரு ஒப்பந்தம் தொடர்பில் நேரடியாக அல்லது எந்தவொரு பிற அடிப்படையிலும் சாதாரண வர்த்தக நிலைகளுக்குப் புறம்பாக தொடர்புபட்டிருப்பதாக.

2.2.2 2018 இன் இலக்கம் 19 ஐ உடைய கணக்காய்வு சட்டத்தின் 12 (ஊ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளின் அடிப்படையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அவதானிப்புகளைத் தவிர ஏதாவதொரு தொடர்புடைய எழுத்து மூலமான சட்டத்திற்கு அல்லது நிறுவனத்தின் நிர்வாக சபையினால் வெளியிடப்பட்ட பிரிதொரு பொது அல்லது விசேட ஏற்பாடுகளின் பிரகாரத்துக்கு ஏற்புடையதாகாத வகையில் செயற்பட்டிருப்பதாக.

சட்டங்கள் / வழிகாட்டல்கள்
தொடர்பான குறிப்புகள்

விபரம்

- (அ) 2003 ஜூன் 02 ஆம் திகதிய இலக்கம் PED/12 ஐ உடைய போது முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.5 ஆம் பந்தி
- (ஆ) 2016 ஒக்டோபர் 27 ஆம் திகதிய PED/1/2015 (i) ஆம் இலக்க போது முயற்சிகள் சுற்றறிக்கை
- (இ) 2003 ஜூன் 12 ஆம் திகதிய PED 12 ஆம் இலக்க போது முயற்சிகள் சுற்றறிக்கை
- (i) பந்தி 7.4.5
- (ii) பந்தி 9.8.2
- (iii) பந்தி 9.10
- நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் நிதிக் கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். எவ்வாறாயினும், கம்பனி நிதிக் கூற்றுக்கள் நிதியாண்டு முடிவடைந்த 6 மாதங்களின் பின்னர் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு கணக்காய்விற்கென சமர்ப்பித்திருந்தன.
- கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட வருட கால கட்டத்தில் சுற்றறிக்கையின் ஏற்பாட்டிற்கு முரணாக, உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்துவதற்கு உரித்தற்ற 43 உத்தியோகத்தர்களுக்கு ரூபா 3,099,000 மொத்த தொகையான போக்குவரத்து கொடுப்பனவுகள் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தன.
- ரூபா 914,186,176 பெறுமதியான சொத்து, பொறித் தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பான பௌதீக மதிப்பாய்வு முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. திறைசேரியிடமிருந்து அனுமதி பெறப்படாது கலந்தாலோசிப்பு ஆண்டில் பணிக் குழு ஊக்கக் கொடுப்பனவாக ரூபா 9,978,207 ஆன தொகை செலுத்தப்பட்டுள்ளது. கலந்தாலோசிப்பு வருடத்தில் அனுமதி பெறப்படாது ஆணைக் குழுவிடமிருந்து கடன் ஒன்று சேர்ப்பாளர்களாக இரண்டு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடன் அறவிட்டு தரகக் கட்டணமாக ரூபா 609,727 ஆன பணத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூபா 26,972,927 ஆன பணத் தொகை முன் அனுமதியின்றி கடன் அறவிட்டு விற்பனை ஊக்கக் கொடுப்பனவாக முன் அனுமதியின்றி செலுத்தப்பட்டுள்ளது.

2.2.3 2018 இன் இலக்கம் 19 ஐ உடைய கணக்காய்வு சட்டத்தின் 12 (எ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்கள், செயற்பாடுகள் மற்றும் பணிகள் தொடர்பான தேவைகளின் பிரகாரம் கம்பனி செயற்படவில்லையென குறிப்பிட வேண்டியுள்ளது.

2.2.4 2018 இன் இலக்கம் 19 ஐ உடைய தேசிய கணக்காய்வு சட்டத்தின் 12 (ஏ) பிரிவின் தேவைப்பாடுகளின் அடிப்படையில் தொடர்புடைய சட்ட திட்டங்களின் பிரகாரம் குறித்த கால எல்லையினுள் கம்பனியின் வளங்களைப் பயன்படுத்தி பின்வரும் செயற்பாடுகளுக்குப் புறம்பாக பொருளாதார ரீதியாக வினைத் திறன் மிக்க மற்றும் பலன் மிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லையென குறிப்பிட வேண்டியுள்ளது.

(அ) கலந்தாலோசிப்பு வருடத்தில் இலக்கம் 2.7.4, 2.7.7 2.8.1 (அ), 5.3.10 (அ) மற்றும் 9.1.2 (ஈ) இன் ஏற்பாடுகளைப் பின்பற்றாது, ரூபா 280,732,185 ஆன கணினி உதிரிப் பாகங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

(ஆ) வரையறுக்கப்பட்ட ஊழிய கன்ஸ்டிரக்ஷன் நிறுவனம், ரூபா 47,725,462 ஆன மதிப்பீட்டுப் பெறுமதிக்கு ரஜுவாச லங்கா சதொச மெகா விற்பனை நிலையங்களை நிலை நாட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தத்துக்கு வந்துள்ளது. பெறுகை வழிகாட்டல் குறிப்பின் 4.3.1 மற்றும் 4.3.2 ஆம் ஏற்பாடுகளின் பிரகாரம் இவ் ஒப்பந்தம் தொடர்பாக கிரய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதற்கு அனுமதி பெறப்படவில்லை. மேலும், பெறுகை வழிகாட்டல் குறிப்பின் 5.4.9 ஆவது பிரிவின் பிரகாரம் செயலாற்றுகை பிணைப்பு பெறப்படாதிருப்பதுடன், 8.12.1 இன் பிரகாரம் செயற்பட்டிருக்கவில்லை.

2.3 ஏனைய விடயங்கள்

(அ) கடனாளிகளின் கணக்கில் உள்ளடக்கப்பட்டுள்ள பண்டங்களை மீள் செலுத்துவதுடன் தொடர்புடைய செலவு மீதியான ரூபா 16,603,289 ஆன தொகை 5 வருட காலத்துக்கு மேலாக சரி செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஆ) வர்த்தகக் கடனான ரூபா 995,268,964 ஆன தொகை நிலுவையாகக் காணப்படுவதுடன், 5 வருடங்கள் மற்றும் 5 வருடங்களை விடக் கூடிய கடனாளிகளின் நிலுவைத் தொகை முறையே ரூபா 35,965,830 ஆகவும், ரூபா 138,313,142 ஆன தொகையாகவும் காணப்படுகின்றது.

(இ) கலந்தாலோசிப்பு வருட கால கட்டத்தில், 2022 மார்ச் 31 ஆம் திகதிக்குப் பங்குகளின் உண்மைப் பெறுமதியின் கீழ் நிறுவனத்தினால் ரூபா 8,968,178 பெறுமதியான பங்குகள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இக் கையிருப்புத் தட்டுப்பாட்டிற்கு பொறுப்பு கூற வேண்டிய உத்தியோகத்தர்களிடமிருந்து குறித்த தொகையை அறவிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஈ) 2022 மார்ச் 31 ஆம் திகதிக்கு ரூபா 23,868,673 ஆன பயன்பாட்டுக்கு பெற்றுக் கொள்ள முடியாத கையிருப்பு காணப்படுவதுடன், அவற்றை வெளியகற்றுவதற்கு நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கவில்லை. மேற்குறித்த பெறுமதியில் நூற்றுக்கு 93.6 ஆன தொகை 01 வருட காலப் பகுதிக்கு மேலான காலப் பகுதியாக களஞ்சியசாலைகளில் தேங்கியிருந்தன.

(உ) 2023 பெப்ரவரி 15 ஆம் திகதியளவில் ஊழியர் வைத்திய பலன்கள் தொடர்பாக அனுமதிக்கப்பட்ட காப்புறுதி செயன் முறையொன்று காணப்படாதிருந்ததுடன், கலந்தாலோசிப்பு ஆண்டில் ஊழியர்களுக்கு வைத்தியக் கொடுப்பனவு, விழாக் கொடுப்பனவு மற்றும் இறப்பு நலனோம்பல் தொடர்பாக முறையே ரூபா 2,833,385, ரூபா 16,905,960 மற்றும் ரூபா 1,000,000 ஆன பணத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

(ஊ) பொரணை பஸ் வண்டி நிலையத்தில் கு - விற்பனை நிலையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பாதிருப்பினும், 2022 பெப்ரவரி 09 ஆம் திகதியிலிருந்து 2022 டிசம்பர் 09 ஆம் திகதி வரை ரூபா 300,000 ஆன தொகை வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது.

டப்ளியு. பி. சி. விக்கிரமரத்ன
கணக்காய்வாளர் தலைமை அதிபதி

விபரமான வருமானக் கூற்று

2022 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

| | குறிப்பு | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|----------|---------------------|---------------------|
| வருமானம் | 03 | 8,750,242,988 | 2,676,667,360 |
| செலவுக்கிரயம் | | (7,837,123,672) | (2,153,960,638) |
| மொத்த இலாபம் | | 913,119,316 | 522,706,722 |
| ஏனைய தொழிற்பாட்டு வருமானம் / (செலவினம்) | 04 | 68,551,847 | 24,082,805 |
| | | 981,671,163 | 546,789,527 |
| வினியோக செலவுகள் | 05 | 83,825,722 | 57,043,238 |
| நிர்வாக செலவுகள் | 06 | 419,056,526 | 388,699,840 |
| | | 502,882,248 | 445,743,078 |
| வட்டி மற்றும் வரிக்கு முந்திய ஈட்டல்கள் | | 478,788,916 | 101,046,449 |
| தேறிய நிதி வருமானம் / செலவு | 07 | (6,071,005) | (40,664,640) |
| வரிவிதிப்புக்கு முந்திய இலாபம் / நட்டம் | | 472,717,911 | 60,381,809 |
| வரிவிதிப்பு | 08 | (49,959,186) | 7,082,130 |
| வருடத்திற்கான மொத்த இலாபம் / (நட்டம்) | | 422,758,725 | 67,463,939 |
| ஏனைய விபரமான வருமானம் | | | |
| ஊழியர் நலன்கள் மீதான ஆயுட்கால இலாபம் / (நட்டம்) | | 9,174,235 | (13,458,113) |
| ஏனைய விபரமான வருமானத்தின் மீதான வரி | | (2,201,817) | (3,229,947) |
| ஏனைய விபரமான வருமானம் / (நட்டம்) - வரி தவிரந்த | | 6,972,419 | (16,688,061) |
| வருடத்திற்கான மொத்த விபரமான வருமானம்/(நட்டம்) - வரி தவிரந்த | | 429,731,144 | 50,775,878 |
| பங்குக்கான அடிப்படை ஈட்டல்(நட்டம்) | 09 | 42 | 7 |

நிதி நிலை பற்றிய அறிக்கை

2022 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

| சொத்துக்கள் | குறிப்பு | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|----------|----------------------|----------------------|
| நடைமுறையல்லாச் சொத்துக்கள் | | | |
| அதனம், பொறி மற்றும் உபகரணங்கள் | 10 | 466,200,401 | 454,518,102 |
| அருங் சொத்து | 10a | 1 | 1 |
| ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன் | 11 | 20 | 20 |
| இலகு செலுத்தல் முறை கடன் திட்டம் | 12A | 11,971,618 | 12,258,615 |
| தேறிய பிற்போடப்பட்ட வரிச் சொத்து | 12B | - | 9,228 |
| மொத்த நடைமுறையல்லாச் சொத்துக்கள் | 17 | 13,649,744 | 15,711,660 |
| நடைமுறைச் சொத்துக்கள் | | 491,821,785 | 482,497,625 |
| இருப்புகள் | | | |
| வர்த்தக மற்றும் ஏனைய கிடைக்கப்பட வேண்டியவை | 13 | 1,497,967,033 | 433,059,829 |
| ஊழியர்களுக்கான கடன் - நடப்பு கால முதிர்ச்சி | 14 | 2,358,849,700 | 635,904,213 |
| இலகு செலுத்தல் முறை கடன் திட்டம் | 12A | 5,875,877 | 5,964,270 |
| நிலையான வைப்புகளில் குறுகியகால முதலீடுகள் | 12B | 9,229 | 786,777 |
| குறுகிய கால முதலீடுகள் - உருவாக்கப்பட்ட ஆதாய அளவு - மக்கள் வங்கி | | 626,565,159 | 589,853,940 |
| குறுகிய கால முதலீடுகள் - உருவாக்கப்பட்ட ஆதாய அளவு - தே.அ வங்கி | | 364,276,347 | 323,119,498 |
| காசம் காசுக்குச் சமமானவைகளும் | | 2,473,211 | 614,543 |
| மொத்த நடைமுறைச் சொத்துக்கள் | 15 | 569,489,844 | 42,734,983 |
| மொத்த சொத்துக்கள் | | 5,425,506,400 | 2,032,038,053 |
| | | 5,917,328,166 | 2,514,535,678 |

| உரிமை முதலும் பொறுப்புக்களும் | | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|---|----|----------------------|----------------------|
| மூலதனம் மற்றும் ஒதுக்கங்கள் | | | |
| அறவிடப்பட்ட மூலதனம் ஒன்று 10 ரூபா வீதம் 10,000,000 பங்குகள் | | 100,000,000 | 100,000,000 |
| பொது ஒதுக்கங்கள் | | 45,607,646 | 45,607,646 |
| மீள்மதிப்பீட்டு ஒதுக்கங்கள் | | 241,108,234 | 241,108,234 |
| ஏனைய ஒதுக்கங்கள் | | (27,220,257) | (34,192,676) |
| தடுத்துவைக்கப்பட்ட ஈட்டல்கள் | | 771,724,662 | 348,965,936 |
| மொத்த உரிமைக் குரல் | | 1,131,220,285 | 701,489,140 |
| நடைமுறையல்லாப் பொறுப்புக்கள் | | | |
| இளைப்பாறல் நன்மை கடப்பாடுகள் | 16 | 39,164,924 | 46,296,906 |
| அரசு மானியங்கள் மற்றும் பிற்போடப்பட்ட வருமானக் கணக்கு | 21 | 151,163,223 | 139,392,638 |
| நீண்டகால கடன் | 18 | - | 1,310,000 |
| மொத்த நடைமுறையல்லாப் பொறுப்புக்கள் | | 190,328,148 | 186,999,544 |
| நடைமுறைப் பொறுப்புக்கள் | | | |
| குறுகிய கால கடன் | 18 | - | 571,149,623 |
| வர்த்தக மற்றும் ஏனைய செலுத்தப்பட வேண்டியவை | 19 | 4,436,757,832 | 781,272,588 |
| வங்கி மேலதிக பற்று | 20 | 159,021,901 | 273,624,781 |
| மொத்த நடைமுறைப் பொறுப்புக்கள் | | 4,595,779,734 | 1,626,046,992 |
| மொத்த உரிமை முதல் மற்றும் பொறுப்புக்கள் | | 5,917,328,166 | 2,514,535,678 |

கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் விளக்கக் குறிப்புகள் இந்த நிதிக்கூற்றுக்களின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்குகின்றன. (அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிபரங்கள் கழித்தல்களை குறிக்கின்றன.)

இந்த நிதிக்கூற்றுக்கள் 2007 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இசைவாக்கமுடையது.

நிதி பிரதிப் பொது முகாமையாளர்

இந்த நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கும் முன்வைப்பதற்குமான பொறுப்பு பணிப்பாளர் சபையைச் சார்ந்ததாகும்.

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்காகவும் பணிப்பாளர் சபை சார்பாகவும் ஒப்பமிடப்பட்டது.

தலைவர்

06.12.2022.

திகத

பணிப்பாளர்

உரிமை முதலின் மாற்றங்கள் பற்றிய கூற்று

2022 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்காக

| | அறிவிக்கப்பட்ட முலதனம் ரூ.ச | மீள் மதிப்பீட்டு ஒதுக்கங்கள் ரூ.ச | பொது ஒதுக்கங்கள் ரூ.ச | ஏனைய ஒதுக்கங்கள் ரூ.ச | தடுத்துவைக்கப்பட்ட இலாபம் / நட்டம் ரூ.ச | மொத்தம் ரூ.ச |
|--|-----------------------------------|---|-----------------------------|-----------------------------|---|----------------------|
| 2020 ஏப்ரல் 01 ஆம் திகதியில் நிலுவை | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (17,504,616) | 281,501,998 | 650,713,263 |
| வருடத்திற்கான தேறிய இலாபம் / (நட்டம்) | - | - | - | - | 67,463,939 | 67,463,939 |
| இளைப்பாறல் நன்மை கடப்பாடுகள் மீதான ஆயுட்கால இலாபம் / (நட்டம்) | - | - | - | (16,688,061) | - | (16,688,061) |
| 2021 மார்ச் 31 ஆம் திகதியில் நிலுவை | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (34,192,676) | 348,965,937 | 701,489,142 |
| 2020 ஏப்ரல் 01 ஆம் திகதியில் நிலுவை | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (34,192,676) | 348,965,937 | 701,489,142 |
| வருடத்திற்கான தேறிய இலாபம் (நட்டம்) | - | - | - | - | 422,758,725 | 422,758,725 |
| இளைப்பாறல் நன்மை கடப்பாடுகள் மீதான ஆயுட்கால இலாபம் / (நட்டம்) | - | - | - | 6,972,419 | - | 6,972,419 |
| 2021 மார்ச் 31 ஆம் திகதியில் நிலுவை | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (27,220,257) | 771,724,662 | 1,131,220,284 |

நிதிப் பாய்ச்சல் கூற்று

2022 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்காக

| | 2021 / 2022 ரூ.₹ | 2020 / 2021 ரூ.₹ |
|---|----------------------|----------------------|
| தொழிற்பாட்டுச் செயற்பாடுகளின் மூலமான நிதிப் பாய்ச்சல் | | |
| வரிவிதிப்புக்கு முன்னரான தேறிய இலாபம் | 472,717,911 | 60,381,809 |
| சீராக்கல்கள் | | |
| தேய்மானம் / மதிப்பிறக்கம் | 43,781,182 | 38,436,869 |
| வட்டி வருமானம் | (52,801,540) | (61,340,768) |
| நம்பிக்கைப் பொறுப்பு கடன் மற்றும் மேலதிகப்பற்று வட்டி | 58,872,545 | 102,005,408 |
| ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் விற்பனையின் இலாபம் / நட்டம் | (54,939) | (39,101) |
| கணக்காய்வுக் கட்டணங்களுக்கான ஏற்பாடுகள் | 1,308,000 | 1,296,000 |
| பதிவுகீழ்த்தப்பட்ட இருப்புகளும் கடனும் | - | 538,017 |
| கடனாளிகளுக்கான சேத இழப்பு | 1,211,418 | (165,563) |
| இருப்புக்கான சேத இழப்பு | (9,730,290) | 6,160,722 |
| இளைப்பாறல் நன்மை கட்டப்படுகளுக்கான ஒதுக்கீடுகள் | 7,979,707 | 5,848,964 |
| தொழிற்பாட்டு மூலதன மாற்றங்களுக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம் | 523,283,993 | 153,122,357 |
| இருப்புப் பொருட்கள் (அதிகரிப்பு / குறைவடைதல்) | (1,055,176,914) | 109,515,818 |
| வர்த்தக கடனாளிகள் (அதிகரிப்பு / குறைவடைதல்) | (1,735,736,778) | 11,783,737 |
| அரசாங்க மானிய பிற்போற்றப்பட்ட (அதிகரிப்பு / குறைவு) | 11,770,585 | 88,448,261 |
| இலகு செலுத்தல் கடன் முறையின் (அதிகரிப்பு / குறைவு) | 541,161 | 2,738,888 |
| வர்த்தக மற்றும் ஏனைய செலுத்தப்படவைகளின் (அதிகரிப்பு / குறைவு) | 3,615,088,211 | 82,920,729 |
| தொழிற்பாடுகளிலிருந்து ஈட்டப்பட்ட பணம் | 1,359,770,258 | 448,529,792 |
| செலுத்தப்பட்ட பணிக்கொடை | (5,734,470) | (8,167,116) |
| தொழிற்பாட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட தேறிய தொகை | 1,354,035,788 | 440,362,676 |
| முதலீட்டு செயற்பாடுகளிலிருந்தான தேறிய பணம் | | |
| ஆதனங்கள், பொறி மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படுதல் | (55,615,946) | (90,861,676) |
| விற்பனையிலிருந்து கிடைக்கப்பெற்ற பணம் | 70,067 | 74,400 |
| குறுகியகால முதலீடுகளிலிருந்து கிடைக்கப்பட்ட வட்டி | 53,926,735 | 64,484,605 |
| முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்து தேறிய பணம் | (1,619,144) | (26,302,671) |
| நிதிச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய நிதி | | |
| நிலையான வைப்புக்களில் முதலீடுகள் | (36,711,218) | (46,949,509) |
| குறுகிய கால - கட்டியெழுப்பப்பட்ட ஆதாய அளவு - மக்கள் வங்கி | (41,156,849) | (41,278,676) |
| குறுகிய கால - கட்டியெழுப்பப்பட்ட ஆதாய அளவு - தே.அ.வங்கி | (1,858,668) | 7,441,045 |
| தேறிய கடன் மீள் செலுத்தல்கள் மற்றும் வருமானம் | (572,459,623) | (153,251,263) |
| செலுத்தப்பட்ட நம்பிக்கைப் பொறுப்புக் கடன் / மேலதிக பற்று வட்டி | (58,872,545) | (102,005,408) |
| நிதித் தொழிற்பாடுகளிலிருந்து தேறிய நிதி | (711,058,903) | (336,043,811) |
| காகம் காசுக்குச் சமமானவைகளுக்குமான தேறிய அதிகரிப்பு / குறைவு | 641,357,741 | 78,016,194 |
| வருட ஆரம்பத்தில் காகம் காசுக்குச் சமமானவைகளும் | (230,889,798) | (308,905,992) |
| வருட இறுதியில் காகம் காசுக்குச் சமமானவைகளும் (குறிப்பு - அ) | 410,467,943 | (230,889,798) |

| குறிப்பு - அ - காசம் காசக்குச் சமமானவைகளுக்குமான பகுப்பாய்வு | 31.03.2022 திகதியில் ரூ.ச | 31.03.2021 திகதியில் ரூ.ச |
|--|---------------------------|---------------------------|
| வங்கியிலுள்ள பணத்தொகை | | |
| இலங்கை வங்கி (கணக்கிலக்கம் 8859546) | 270,158 | 270,158 |
| சம்பத் வங்கி (கணக்கிலக்கம் 000930000337) | 4,245,877 | 1,527,530 |
| இலங்கை வங்கி (கணக்கிலக்கம் 1060) | 73,940,432 | 20,097 |
| மக்கள் வங்கி - குருநாகல் | - | 1,645,122 |
| மக்கள் வங்கி - மாத்தறை | 1,043,286 | 1,453,042 |
| மக்கள் வங்கி - கண்டி | 1,277,555 | 889,238 |
| மக்கள் வங்கி - பொலன்னறுவை | 382 | 974,132 |
| மக்கள் வங்கி - கல்முனை | 872,305 | 1,068,091 |
| தே.அ.வ (க/இ - 101000160408) | 505,927 | - |
| மக்கள் வங்கி - அரிசி | 467,503,401 | - |
| கையிருப்புப் பணம் | | |
| சிற்றலறை செலவுல் பணம் | 624,779 | 657,273 |
| கையிருப்புத் தொகை | 19,205,743 | 34,230,299 |
| வங்கி மேலதிக பற்று | | |
| சம்பத் வங்கி - DFS (கணக்கிலக்கம் 002930006974) | (23,721,292) | (17,471,340) |
| மக்கள் வங்கி - (கணக்கிலக்கம் - 004100120210918) | (135,154,900) | (235,770,839) |
| மக்கள் வங்கி - குருநாகல் | (145,709) | - |
| தே.அ.வ (க/இ - 101000160408) | - | (20,382,602) |
| | 410,467,943 | (230,889,798) |

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

1. பொதுவான தகவல்கள்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனமானது ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கம்பனியாகும் என்பதோடு கூட்டிணைக்கப்பட்ட இலங்கையில் அமைந்துள்ளது. கம்பனியின் பதிவு செய்யப்பட்ட அலுவலக இலக்கம் 100, நவம் மாவத்தை, கொழும்பு 02 இல் அமைந்துள்ளது.

கம்பெனியானது அடிப்படையில் ஒரு வணிக வியாபாரத்தை நடத்துவதில் ஈடுபட்டுள்ளதோடு அரசாங்க நிறுவனங்களுக்கான பெறுகை முகவராகவும் உள்ளது.

2022 மார்ச் 31 ஆம் திகதியில் கம்பெனியின் பணியாளர்கள் எண்ணிக்கை 392 ஆகும். (2020/21 - 374)

2. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளின் சுருக்கம்

2.1 தயாரிப்புக்கான அடிப்படை

2.1.1 இணக்கக் கூற்று

இக்கணக்குக் கூற்றுக்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) வகுக்கப்பட்டுள்ள புதிய இலங்கை கணக்கீட்டு நியமனங்களின் (SLFRS/LKAS) பிரகாரமும் 2007 ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைப்பாடுகளின் பிரகாரமும் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.1.2 அளவீட்டின் அடிப்படை

நிதி நிலை அறிக்கையிலுள்ள பின்வரும் பொருண்மையான உருப்புகளைத் தவிர வரலாற்றுக் கிரய அடிப்படையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன:

(அ) இலங்கைக் கணக்கீட்டு நியமனம் 19 இல் குறிப்பிடப்பெற்ற எதிர்வுகூறப்பட்ட அலகுவரைமுறையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட பயன் கடப்பாடுகள் அதன் தற்போதைய மதிப்பில் அளவிடப்படுகின்றன.

எதிர்நோக்கக்கூடிய எதிர்காலத்தில் கம்பனியின் தொடர்ந்து இயங்குவதற்கான ஆற்றல் தொடர்பாக பணிப்பாளர்கள் மதிப்பீடு செய்துள்ளதோடு வர்த்தகத்தை கலைத்தல் அல்லது நிறுத்துவதற்கான தேவையை அவர்கள் முன்கூட்டிய எதிர்பார்க்கவில்லை.

2.1.3 ஒப்பீட்டு ரீதியான தகவல்கள்

நடப்பு ஆண்டுக்கான சமர்ப்பணத்திற்கு இணங்க தேவையான போதெல்லாம் முந்தைய ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் மற்றும் சொற்றொடர்கள் மீள்வகைப்படுத்தப்பட்டுள்ளன.

2.1.4 மதிப்பீடுகள் மற்றும் தீர்மானங்களின் பயன்பாடு

எஸ்.எல்.எ.ஆர்.எஸ்/எல்.கே.ஏ.எஸ் (SLFRS/LKAS) களுக்கு அமைவாக நிதிக்கூற்றுக்களை எந்த தயாரித்தல், கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் அறிக்கையிடப்பட்ட சொத்துக்கள், பொறுப்புகள், வருமானம் மற்றும் செலவுகளின் அளவுகள் பயன்படுத்தப்படுதல் மீது தாக்கம்

ஏற்படுத்தும் தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்கள் என்பவற்றை மேற்கொள்ள முகாமைத்துவத்தினை தேவைப்படுத்துகின்றது. பயன்படுத்தப்பட்ட இந்த மதிப்பீடுகளிலிருந்து உண்மையான முடிவுகள் வேறுபடலாம்.

மதிப்பீடுகள் மற்றும் அடிப்படை அனுமானங்கள் இடையறாத அடிப்படையில் மீளாய்வு செய்யப்படுகின்றன. கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கான திருத்தங்கள் ஆனவை மதிப்பீடுகள் திருத்தப்பட்ட காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதோடு, தாக்கம் ஏற்படுத்தும் பட்சத்தில் எதிர்காலப் பகுதிகளுக்காகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

நிதிக்கூற்றுக்களில் இனங்காணப்பட்டுள்ள தொகைகளின் மீது மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் கணக்கீட்டுக் கொள்கைகளைப் பயன்படுத்தும்போது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் மதிப்பீடுகள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் முடிவுகள் பற்றிய தகவல்கள் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பு 16 - இளையாறல் பயன் கடப்பாடுகள்

இந்த நிதிக்கூற்றுக்களைப் பரிசீலிக்கும் பணவீக்க காரணிகளுக்காக எந்தச் சீராக்கல்களும் மேற்கொள்ளப்படவில்லை.

பொருத்தமான தனித்துவமான கொள்கைகள் அடுத்துவரும் குறிப்புகளில் விளக்கப்பட்டுள்ளன.

2.1.5 வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள்

(அ) கம்பனியின் நிதிக்கூற்றுக்களில் சேர்க்கப்பட்டுள்ள உருப்புகள் கம்பனி செயல்படும் ஆரம்பப் பொருளாதார சூழலின் நாணயத்தைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றன (தொழிற்பாட்டு நாணயம்). இந்த நிதிக்கூற்றுக்கள் கம்பனியின் தொழிற்பாட்டிற்கும் சார்ப்பண நாணயமாகிய இலங்கை ரூபாயில் (எல்.கே.ஆர்) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

(ஆ) கொடுக்கல் வாங்கல்களும் மீதிகளும் வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள், கொடுக்கல் வாங்கல்களின் திகதியில் நிலவும் நாணய மாற்று விகிதங்களைப் பயன்படுத்தி தொழிற்பாட்டு நாணயத்திற்கு மாற்றப்படுகின்றன. அத்தகைய கொடுக்கல் வாங்கல்களைத் தீர்ப்பதன் மூலமும் வெளிநாட்டு நாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆண்டு இறுதியில் நாணய பரிமாற்ற வீதங்களுக்கு மாற்றப்படுவதன் மூலமும் ஏற்படும் அந்நியச் செலாவணி இலாபங்கள் மற்றும் நட்டங்கள் விரிவான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளுக்கான நிலுவைகள் ஆண்டு இறுதியில் காணப்படுகின்ற நாணய மாற்று விகிதத்தில் மாற்றப்படும்.

2.2 சொத்துக்களும் அவற்றுக்கான மதிப்பீட்டின் அடிப்படைகளும்

2.2.1 ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

2.2.2 இனங்காணல் மற்றும் அளவீடு

ஒரு உருப்படிக்கான கிரயமானது அதன் கொள்முதல் விலை மற்றும் அதிலிருந்து எதிர்பார்க்கப்படும் பயன்பாட்டிற்காக சொத்தை பணி நிலைக்கு கொண்டு வருவதற்கான நேரடியாக சுமத்தக்கூடிய எந்தவொரு கிரயத்தையும் உள்ளடக்கும். தம்மால் நிர்மாணிக்கப்பட்ட சொத்துகளின் கிரயமானது, பொருட்களின் விலை, நேரடி உழைப்பு மற்றும் சொத்தை அதிலிருந்து எதிர்பார்க்கப்படும் பயன்பாட்டிற்கான பணி நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஏற்பட்டதான நேரடியாக சுமத்தக்கூடிய எந்தவொரு கிரயத்தையும் உள்ளடக்கும். பொருட்களின் பகுதிகளைக் கழற்றுவதற்கும் அகற்று வதற்கும் மற்றும் அவை அமைந்துள்ள தளத்தை மீட்டமைப்பதற்கும் மற்றும் தகைமைபெறும் சொத்துக்களுக்கான கடன்படு கிரயங்கள் இதில் அடங்கும்.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் பகுதிகள் வெவ்வேறு பயனுள்ள ஆயுட்காலங்களைக் கொண்டிருக்கும் போது, அவை ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் தனித்தனி உருப்புகளாக (பிரதான கூறுகளாக) கணக்குப் பதியப்படுகின்றன.

நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானவை முன்கொண்டு செல்லும் தொகையை மீட்டெடுக்க முடியாது என்பதைக் குறிக்கும் போதெல்லாம், ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் முன்கொண்டு செல்லும் தொகை சேத இழப்பிற்காக மதிப்பாய்வு செய்யப்படும். சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை அதன் மதிப்பிடப்பட்ட அறவிடக்கூடிய தொகையை விட அதிகமாக இருக்காமாயின், சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை உடனடியாக அதன் மீட்கக்கூடிய தொகைக்கு குறைத்துக் காட்டப்படும்.

2006 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மீள்மதிப்பீட்டின் அடிப்படையில் நிலம் மற்றும் கட்டிடங்கள் கணக்குப் பதியப்பட்டுள்ளன. இருப்பினும், மீள்மதிப்பீட்டுக்காக கணிசமான செலவு ஏற்படுகின்ற போதிலும், நிலம் மற்றும் கட்டிடம் என்பவற்றை மீள்மதிப்பீடு செய்வதன் சாதகமான அனுசூலங்களைப் பெற வேண்டுமாயின் அவை மீள்மதிப்பீடு செய்யுமாறு இலங்கை கணக்கீட்டு நியமனங்கள் தேவைப்படுத்தினாலும் அதன்பின்னர் நிலம் மற்றும் கட்டிடம் மீள்மதிப்பீடு செய்யப்படவில்லை. மேலும், மேற்கூறிய நிதிசார் நியமன்களில் எதிர்மறையான தாக்கங்கள் இடம்பெறமாட்டாது.

பொறி மற்றும் உபகரணங்கள் ஆனவை திரட்டிய தேய்மானம் மற்றும் பெறுமதியின் திரட்டப்பட்ட சேத இழப்பு நட்டங்கள் கழிக்கப்பட்ட கிரயத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நிலம் மற்றும்

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

கட்டிடங்கள் ஆணவை கட்டிடங்கள் மீதான திரட்டிய தேய்மானம் மற்றும் மீள்மதிப்பீட்டுக்கான திகதிக்குப் பின்னர் பதிவாகிய சேதங்கள் கழிக்கப்பட்டு சீர்திருத்தம் பெறுமதிக்கு அளவிடப்படுகின்றன. நிலம் மற்றும் கட்டிடங்கள் பின்னர் மீள்மதிப்பீடு செய்யப்படும்போது, முன்கொண்டு செல்லும் தொகையில் ஏதேனும் அதிகரிப்பு மற்ற விபரமான வருமானத்தில் இனங்காணப்படுவதோடு சொத்தின் மீள்மதிப்பீட்டு ஒதுக்கு உரிமையாண்மையில் திரட்டப்படுகின்றது. அதே சொத்தின் முந்தைய அதிகரிப்புகளை ஈடுசெய்யும் குறைப்புகள் உரிமையாண்மையின் மீள்மதிப்பீட்டு ஒதுக்குக் கூற்றில் காட்டப்படுவதோடு ஏதேனும் மிகை மற்றும் பிற அனைத்து குறைவுகளும் விரிவான வருமானக் கூற்றில் காட்டப்படும்.

2.2.3 பிற்காலக் கிரயங்கள்

ஒரு உருப்படியில் உள்ளடங்கியுள்ள எதிர்கால பொருளாதார அனுசூலங்கள் நிறுவனத்திற்குப் பாயுமாயின் மற்றும் அதன் செலவை நம்பத்தகுந்த முறையில் அளவிட முடியுமாயின் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் ஒரு பகுதியை மாற்றிடு செய்வதற்கான செலவு பொருளின் முன்கொண்டு செல்லும் தொகையில் இனங்காணப்படும். மாற்றிடு செய்யப்பட்ட பகுதியின் முன்கொண்டு செல்லும் தொகை அகற்றப்படும்.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் அன்றாட சேவைக்கான செலவுகள் அவை மேற்கொள்ளப்படும்போது இலாபம் அல்லது நட்டங்களில் இனங்காணப்படும்.

2.2.4 ஏற்பிசைவிலிருந்து விலக்கப்படுதல்

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் ஒரு உருப்படியின் முன்கொண்டு செல்லும் தொகை விற்பனைக்குப் போது அல்லது அதன் பயன்பாடு அல்லது அகற்றலிலிருந்து எதிர்கால பொருளாதார நன்மைகள் எதுவும் எதிர்பார்க்கப்படாதபோது கணக்குக் கூற்றுக்களில் இருந்து விலக்கப்படும். அகற்றப்படும்போது ஏற்படுகின்ற இலாபம் அல்லது இழப்பில் பிற வருமானத்திற்குள் அடையாளம் காணல் மீதான இலாபங்கள் அல்லது நட்டங்கள் ஏனைய இலாபம் அல்லது நட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.

2.2.5 தேய்மானம்

தேய்மானம் என்பது ஒரு சொத்தின் ஈற்றுப் பெறுமதியைக் கழித்து சொத்தின் கிரயம் அல்லது மாற்றிடு செய்யப்படும் பிற தொகையான தேய்மானம் செய்யக்கூடிய பெறுமதி மீது கணக்கிடப்படுகின்றது.

சொத்தில் உள்ளடங்கியுள்ள எதிர்கால பொருளாதார நன்மைகளின் எதிர்பார்க்கப்பட்ட நுகர்வுப் பாங்கினை மிக நெருக்கமாக பிரதிபலிப்பதனால், ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் ஒவ்வொரு பகுதியினதும்

மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலம் பூராக நேர் கோட்டு அடிப்படையில் இலாபம் அல்லது நட்டத்தில் தேய்மானம் இனங்காணப்படுகின்றது. குத்தகை காலத்தின் இறுதிக்குள் நிறுவனம் உரிமையைப் பெறும் என்பது நியாயமான முறையில் உறுதியாகத் தெரியாவிட்டால், குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் குத்தகை காலத்தில் அல்லது அவற்றின் பயனுள்ள ஆயுட்காலம் என்பவற்றில் மிகவும் குறைந்த காலத்தில் தேய்மானம் செய்யப்படும். நிலம் தேய்மானம் செய்யப்படமாட்டாது.

தற்போதைய மற்றும் ஒப்பீட்டுக் காலங்களுக்கான மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலம் மற்றும் தேய்மான விகிதங்கள் பின்வருமாறு :

| | |
|--------------------------------|--|
| கட்டிடம் | 7.5% |
| மோட்டார் வாகனங்கள் | 20% |
| உபகரணங்கள் | 10% |
| தளபாடங்கள் மற்றும் பொருத்திகள் | 10% |
| கணினிகள் | 33.33% |
| குத்தகை கட்டிடம் | குத்தகை காலப்பகுதி அல்லது கட்டிடங்கள் தேய்மானம் செய்யப்படக்கூடிய காலப்பகுதி ஆகிய இரண்டில் மிகவும் குறைவானது. |

தேய்மான முறை, பயனுள்ள ஆயுட்காலம் மற்றும் ஈற்றுப் பெறுமதிகள் ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு பொருத்தமானதாக இருக்கும் பட்சத்தில் சீர்திருத்தப்படும்.

2.2.6 நிதிச் சொத்துக்கள் - வகைப்படுத்தப்படுதல்

நிறுவனம் அதன் நிதிச் சொத்துக்களை பின்வரும் வகைகளில் வகைப்படுத்துகின்றது. இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தம் பெறுமதி, கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவை, விற்பனைக்காகவுள்ள மற்றும் முதிர்ச்சியடையும் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளவை. இந்த வகைப்படுத்தலானது நிதிச் சொத்துக்கள் கைப்பற்றப்பட்ட பணியின் மீது அடிப்படையாக அமைந்துள்ளது. ஆரம்ப இனங்காணலின் போது அதன் நிதி சொத்துக்களின் வகைப்படுத்தலை முகாமைத்துவம் தீர்மானிக்கின்றது. அறிக்கையில் காலத்திலும், அறிக்கையில் திகதியிலும் இலாபம் அல்லது நட்டம் மூலமாக அல்லது விற்பனைக்கு உள்ளதாக அல்லது முதிர்ச்சியடையும் வரை தடுத்துவைத்திருப்பதாக நிறுவனம் நிதிச் சொத்துக்களை சீர்திருத்தம் பெறுமதிக்கு வகைப்படுத்தவில்லை அனைத்து நிதிச் சொத்துக்களும் ஆரம்பத்தில் சீர்திருத்தம் பெறுமதியில் மற்றும் கொடுக்கல் வாங்கல் கிரயத்தில் இனங்காணப்படும்.

2.2.7 கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள்

கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள் செயல்முறைப்பான சந்தையில் விலைக் கணக்குகள் முன்வைக்கப்படாத நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய செலுத்தல்களுடனான இரண்டாம் நிலை அல்லாத நிதிச் சொத்துக்கள் ஆகும். அறிக்கையில் காலம் முடிவடைந்து 12 மாதங்களுக்குப் பின்னர் கால முதிர்வுகளைக் கொண்டவற்றைத் தவிர, அவை நடைமுறைச் சொத்துகளில் உள்ளடக்கப்படும். இவை நடைமுறையில்லாத சொத்துகளாக வகைப்படுத்தப்படும். நிறுவனத்தின் கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள் நிதிக் கூற்றுக்களில் உள்ள "வர்த்தக மற்றும் பிற கிடைக்கப்பட வேண்டியவை" மற்றும் "காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்" ஆகியவற்றைக் கொண்டமைந்துள்ளன. 12 மாதங்களுக்குள் தீர்க்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் பட்சத்தில் இத்தொகுதியில் உள்ள சொத்துக்கள் நடைமுறைச் சொத்துக்களாக வகைப்படுத்தப்படுவதுடன் இல்லையெனில், அவை நடைமுறையில்லாதவைகளாக வகைப்படுத்தப்படும்.

"கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள்" பின்னர் விளைவு வட்டமுறையைப் பயன்படுத்தி காலத்தேய்மானப்படுத்தப்பட்ட கிரயத்தில் காட்டப்படும்.

2.2.8 நிதிச் சாதனங்கள் எதிரீடு செய்யப்படுதல்

இனங்காணப்பட்ட தொகைகளை எதிரீடு செய்வதற்காக சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமை உள்ளபோது நிகர அடிப்படையில் செலுத்துவதற்கு நோக்கம் இருக்குமாயின் அல்லது சொத்தை விற்பனைசெய்து ஒரே நேரத்தில் பொறுப்பு தீர்க்கப்படுமாயின் நிதி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் எதிரீடு செய்யப்பட்டு, நிகர தொகை நிதி நிலை அறிக்கையில் அறிக்கையிடப்படும்.

2.2.9 நிதிச் சொத்துக்களுக்கான சேத இழப்பு

காலத் தேய்மானப்படுத்தப்பட்ட கிரயத்தில் கொண்டு செல்லப்படும் சொத்துக்கள்

ஒவ்வொரு அறிக்கையில் காலத்தின் முடிவிலும் ஒரு நிதிச் சொத்து அல்லது நிதி சொத்துக்களின் தொகுதி சேதமடைந்துள்ளது என்பதற்கு புறநிலை ஆதாரம் உள்ளதாக என்பதை நிறுவனம் மதிப்பிடுகின்றது. ஒரு நிதிச் சொத்து அல்லது நிதிச் சொத்துக்களின் தொகுதி சேதமடைந்து, சேத இழப்புக்களை ஏற்க நேரிடுவது சொத்தின் ஆரம்ப ஏற்பிசைவின் பின்னர் நிகழ்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளின் (ஒரு "இழப்பு நிகழ்வு") விளைவாக சேதம் ஏற்பட்டுள்ளதாக புறநிலை சான்றுகள் இருப்பின் மற்றும் அந்த இழப்பு நிகழ்வு (அல்லது நிகழ்வுகள்) நிதிச் சொத்தின்

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

அல்லது நிதிச் சொத்துகளின் தொகுதியில் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களில் நம்பத்தகுந்த முறையில் மதிப்பிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமேயாகும்.

சேத இழப்புக்கான சான்றுகளில் கடனாளிகள் அல்லது கடனாளர்களின் குழு குறிப்பிடத்தக்க நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பதற்கான அறிகுறிகள், அவர்கள் திவால்-நிலை அல்லது பிற நிதி மறுசீரமைப்பிற்குள் நுழைவதற்கான நிகழ்தகவு உள்ளடங்குவதுடன் புறக்கணிப்புக்களுடன் தொடர்புபடுத்தும் நிலுவைத் தொகைகள் அல்லது பொருளாதார நிலைமைகளில் மாற்றங்கள் போன்ற மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களில் அளவீடக்கூடிய குறைவு குறைபாடுகளைக் கண்டுகாட்டுகின்றன. கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள் வகையைப் பொறுத்தவரை, இழப்பின் அளவு சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை மற்றும் நிதிச் சொத்தின் ஆரம்ப விளைவு வட்டி விகிதத்தில் கழிமானம் செய்யப்பட்ட மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் தற்போதைய மதிப்பு (மேற்கொள்ள நேரிடாதுள்ள எதிர்கால கடன் நட்டங்களைத் தவிர்த்து) ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசமாக அளவீடப்படுகின்றது.

சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை குறைக்கப்பட்டு, இழப்பின் அளவு வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

அடுத்துவரும் காலகட்டத்தில், சேத இழப்பு நட்டம் குறைந்து, அக்குறைவானது சேத இழப்பு ஏற்பிசைவு செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்கு புறநிலையாக தொடர்புடையதாக இருந்தால் (கடனாளியின் நாணயநிலை மதிப்பீட்டில் முன்னேற்றம் போன்றவை), முன்னர் ஏற்பிசைவு செய்யப்பட்ட சேத இழப்பு நட்டத்தின் புறமாற்றம் விரிவான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

2.2.10 நிதியல்லாச் சொத்துக்களுக்கான சேத இழப்பு

கால வரையறையற்ற பயனுள்ள ஆயுட்காலத்தைக் கொண்ட சொத்துக்கள் காலத்தேயமானத்திற்கு உட்படமாட்டாதென்பதோடு அவை ஆண்டுதோறும் சோதிக்கப்படுகின்றன. நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள், முன்கொண்டு செல்லும் தொகையை மீட்டெடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டுமானால் காலத்தேயமானத்திற்கு உட்பட்ட சொத்துக்கள் சேத இழப்பிற்காக மதிப்பாய்வு செய்யப்படும். சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை அதன் மீட்கக்கூடிய தொகையை மீறிய தொகைக்கு சேத இழப்பு ஏற்பிசைவு செய்யப்படும். அறவிடக்கூடிய தொகை

என்பது சொத்தின் விற்பனைக் கிரயம் கழிக்கப்பட்ட சீர் மதிப்புப் பெறுமதி மற்றும் பயன்பாட்டில் உள்ள பெறுமதி என்பவற்றில் கூடிய பெறுமதியாகும். சேத இழப்பை மதிப்பிடுவதற்கான நோக்கங்களுக்காக, தனித்தனியாக அடையாளங்காணக்கூடிய காசுப் பாய்ச்சல்களுடனான (பணப் பிறப்பாக்க அலகுகள்) மிகக் குறைந்த மட்டத்தில் சொத்துக்கள் தொகுக்கப்படுகின்றன.

2.2.11 சரக்குத் தொக்குகள்

(i) சரக்குத் தொக்குகள் கிரயம் அல்லது நிகர தேறத்தக்க மதிப்பில் குறைந்த பெறுமதிக்கு குறிப்பிடப்பட்டுள்ளன. நிறையேற்று சராசரி முறையில் மூலம் கிரயம் நிர்ணயிக்கப்படுகின்றது. நிகர தேறத்தகு பெறுமதி என்பது சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின் விற்பனை விலையிலிருந்து பூர்த்தி செய்வதற்கான கிரயம் மற்றும் விற்பனை செலவுகள் கழிக்கப்பட்டதன் பின்னரான பெறுமதியாகும். நிதி ஆண்டு இறுதிக்காக பெளதீக சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சேதமடைந்த இருப்புப் பொருட்களை அடையாளங்கண்டு நிகர தேறத்தகு பெறுமதி கணக்குப் பதியப்பட்டுள்ளது.

(ii) வருடத்தில் இலாபம் மற்றும் நட்டங்களின் விற்பனைக் கிரயமாக இனங்காணப்பட்டுள்ள சரக்குகளின் அளவு ரூபா. 7,837,123,672 ஆகும்.

(iii) ஒரு வருடத்திற்கு மேலான இருப்புகளுக்கு 5% கூட்டுச் சேத இழப்பு மற்றும் தொக்குச் சரக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பெறுமதிகளையும் தேறச்செய்ய கம்பெனிக்கு முடியாதென்பதற்கான புறநிலை சான்றுகள் இருக்கும்போது முழுமையாக சேதமடைந்துள்ளதென்ற அடிப்படையில் இருப்பு சேத இழப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(iv) புறங்கப்பட்ட கடன் வசதிகளுக்காக பின்வரும் சரக்குப் பெறுமதிகள் நிதி நிறுவனங்களுக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன.

| வங்கியின் பெயர் | அடமானத் தொகை (ரூபா) |
|-------------------------|---------------------|
| மக்கள் வடிங்கி | 220,490,000 |
| சம்பத் வங்கி | 115,000,000 |
| தேசிய அபிவிருத்தி வங்கி | 200,000,000 |

2.2.12 வர்த்தக கிடைக்கவேண்டியவைகள்

நிதி அல்லது வேறு நிதிச் சொத்தினைப் பெறுவதற்கு ஒப்பந்த உரிமை கம்பனிக்கு உள்ளபோது மற்றும் உள்ளபோது மட்டும் தமது நிதி நிலை பற்றிய கூற்றில் கம்பனியானது நிதிச் சொத்துக்களை வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகளாக இனங்காணும்.

வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகள் என்பது சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின் போது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது நிறைவேற்றப்பட்ட சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பட வேண்டிய பணமாகும். ஒரு வருடம் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் வசூல் எதிர்பார்க்கப்படுமானால் (அல்லது வியாபாரத்தின் சாதாரண தொழிற்பாட்டுச் சுழற்சியில்) அவை நடைமுறைச் சொத்துக்களாக வகைப்படுத்தப்படும். இல்லையெனில், அவை நடைமுறையல்லா சொத்துக்களாக முன்வைக்கப்படும்.

வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகள் எதிர்பார்க்கப்படும் தேறத்தகு பெறுமதியில் காட்டப்படுவதோடு ஆண்டு முடிவில் நிலுவையில் உள்ள அனைத்துத் தொகைகளையும் மதிப்பாய்வு செய்வதன் அடிப்படையில் ஐயக் கிடைக்கப்பட வேண்டியவைகளுக்காக மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன. அறவிட முடியாக கடன்கள் அவை அடையாளம் காணப்பட்ட ஆண்டில் பதிவழிக்கப்படுகின்றன.

ஒரு வருடத்திற்கு மேலாக செலுத்தாதுள்ள கடனாளிகளுக்காக 5% கூட்டுச் சேத இழப்பு அடிப்படையிலும் ஒப்பந்த உரிமைகளின் ஆரம்ப விதிமுறைகளுக்கு அமைவாகவும் கிடைக்கப்பட வேண்டிய அனைத்துப் பெறுமதிகளையும் சேகரித்துக்கொள்ளும் பெனிக்கு முடியாதென்பதற்கான புறநிலை சான்றுகள் இருக்கும்போது முழுமையாகவும் வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகளின் சேத இழப்புக்காக ஒதுக்கீடு தாமிக்கப்படும்.

2.2.13 முதலீடுகள்

(அ) நீண்ட கால முதலீடுகள்

நீண்ட கால அடிப்படையில் பிடித்துவைக்கப்பட்ட முதலீடுகள் நடைமுறையல்லா முதலீடுகள் என வகைப்படுத்தப்படுவதோடு கிரயத்தில் அளவிடப்படுகின்றன. முதலீட்டுக் கிரயம் என்பது தரகு மற்றும் கொடுக்கல் வாங்கலின் கிரயம் உள்ளிட்ட கையகப்படுத்துதல்களின் கிரயம் ஆகும்

(ஆ) குறுகிய கால முதலீடுகள்

குறுகிய கால முதலீடுகள் சந்தை மதிப்பில் இனங்காணப்படுகின்றன. எந்தவொரு இலாபம் மற்றும் நட்டமும் விரிவான வருமானக் கூற்றில் இனங்காணப்படும்.

2.2.14 காசும் காசுக்குச் சம்மானவைகளும்

காசும் காசுக்குச் சம்மானவைகளும் கையிலுள்ள பணம், கேள்வி வைப்பு மற்றும் குறுகிய கால அதிக திரவ முதலீடுகள் என வரையறுக்கப்படுகின்றன. காசுப் பாய்ச்சல் கூற்றின் நோக்கத்திற்காக, காசும் காசுக்குச் சம்மானவைகளும் கையிலுள்ள பணம் மற்றும் வங்கி மேலதிகப் பற்றுகள் கழிக்கப்பட்டு வங்கியிலுள்ள வைப்புகளைக் கொண்டமைந்திருக்கும்.

2.2.15 கூறப்பட்ட மூலதனம்

பங்கு வழங்குதலுக்குரியதாக கம்பனிக்குக் கிடைத்த அனைத்துத் தொகைகளும் கூறப்பட்ட மூலதனத்தில் அடங்கும்.

இந்த நிறுவனம் முழுமையாக இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்பதோடு வர்த்தக அமைச்சகம் விடயப்பர்ப்புக்கின் கீழ் வருகின்றது.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

2.2.16 வர்த்தக செலுத்தப்பட வேண்டியவைகள்

நிதி அல்லது வேறு நிதிச் சொத்தினைச் செலுத்துவதற்கு ஒப்பந்த உரிமை கம்பனிக்கு உள்ளபோது மற்றும் உள்ளபோது மட்டும் தமது நிதி நிலை பற்றிய கூற்றில் கம்பனியானது நிதிப் பொறுப்புக்களை வர்த்தக செலுத்தப்பட வேண்டியவைகளாக இனங்காணும்.

வர்த்தக செலுத்தப்பட வேண்டியவைகள் என்பது சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின்போது வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்காக செலுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுகளாகும். செலுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டியது ஒரு வருடம் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் எனின் (அல்லது அதனைவிட காலம் அதிகமாக இருப்பின் வியாபாரத்தின் சாதாரண தொழிற்பாட்டு சுழற்சியில்) செலுத்தப்பட வேண்டிய கணக்குகள் நடைமுறைப் பொறுப்புக்களாகவும் அதனைவிட கூடிய காலம் எனின் நடைமுறையல்லா பொறுப்புக்களாகவும் வகைப்படுத்தப்படும்.

வர்த்தக செலுத்த வேண்டியவைகள் ஆரம்பத்தில் சீரமைப்புப் பெறுமதியில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன.

2.2.17 கடன் வாங்கல்

மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் கிரயம் கழிக்கப்பட்டு சீரமைப்புப் பெறுமதியில் ஆரம்பத்தில் கடன் வாங்கல் இனங்காணப்படுகின்றன. கடன் வாங்கல் பிற்காலத்தில் காலத்தேய்மானப்படுத்தப்பட்ட கிரயத்தில் காட்டப்படுவதோடு வரவுத் தொகை (கொடுக்கல் வாங்கல் கிரயம் கழிக்கப்பட்டு) மற்றும் மீட்புப் பெறுமதி என்பவற்றுக்கிடையிலான வித்தியாசம் விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி கடன் வாங்கிய காலப்பகுதியில் விரிவான வருமானக் கூற்றில் இனங்காணப்படும்.

2.2.18 வருமான வரி

(அ) நடப்பு வரிகள்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதற்கான திருத்தங்களின்படி ஆண்டின் தொழிற்பாட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் வருமான வரிக்கான ஏற்பாடுகள் அமைந்துள்ளன.

(ஆ) பிற்போடப்பட்ட வரி விதிப்பு

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் வரி அடிப்படைகள் மற்றும் நிதி அறிக்கையிடல் நோக்கங்களுக்காக அவற்றின் முன்கொண்டு செல்லும் பெறுமதி ஆகியவற்றுக்கு இடையேயான அறிக்கையிடல் தேதியில் உள்ள அனைத்து தற்காலிக வேறுபாடுகளின் மீது பொறுப்பு முறையைப் பயன்படுத்தி பிற்போடப்பட்ட வரிவிதிப்பு வழங்கப்படுகிறது.

கழிக்கக்கூடிய அனைத்து தற்காலிக வேறுபாடுகளுக்காக பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன.

கழிக்கக்கூடிய தற்காலிக வேறுபாடுகள் முன்கொண்டு செல்லப்பட்ட பயன்படுத்தப்படாத வரி இழப்புகள் மற்றும் வரிக் கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத வரி இழப்புகள் / வரிக் கழிவுகளுக்காக வரி அறவிடக்கூடிய இலாபம் காணப்படுவதற்கு வாய்ப்புள்ள அளவிற்கு ஏற்பிசைவு செய்யப்படும்.

பிற்போடப்பட்ட வரிச் சொத்துகளின் முன்கொண்டு செல்லும் பெறுமதி ஒவ்வொரு அறிக்கையிடல் தேதியிலும் மதிப்பாய்வு செய்யப்படுவதோடு தொடர்புடைய வரி நன்மை

-மகள் தேறுவதற்கு இனி சாத்தியமில்லை என்ற அளவிற்கு குறைக்கப்படுகின்றது.

பிற்போடப்பட்ட வரி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அளவிடப்படுவது விதிக்கப்பட்டுள்ள அல்லது நிதி நிலைமை பற்றிய ஒரு கூற்று அறிக்கையிடல் தினத்தில் விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் (மற்றும் வரிச் சட்டங்கள்) மீது சொத்துக்கள் தேறப்பட்ட அல்லது பொறுப்பு தீர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த வருடத்திற்கு ஏற்புடையதாக அமைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் வரி விகிதங்களுக்காகும்.

நடப்பு வரிப் பொறுப்புகளுக்கு எதிராக நடப்பு வரி சொத்துக்களை எதிரீடு செய்வதற்கு

சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமை இருக்குமாயின் மற்றும் அதே வரி விதிக்கப்படக்கூடிய நிறுவனம் மற்றும் அதே வரிவிதிப்பு அதிகார சபையுடன் தொடர்புடைய பிற்போடப்பட்ட வரிகள் இருக்கும்போது பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் எதிரீடு செய்யப்படும்.

கடந்த காலங்களில் வரி இழப்புகளை முன்னெடுத்துச் சென்றதன் காரணமாக பிற்போடப்பட்ட வரி சொத்து கணக்கு எழுந்துள்ளது. வரி இழப்புகளை மீட்டெடுப்பது சாதாரண கால வரையறைகளுக்கு அப்பால் செல்வதால் இந்த சொத்து கணக்குகளில் உள்ளடக்கப்படவில்லை. இருப்பினும் இது குறிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

(இ) புரள்வு அடிப்படையிலான வரிகள்

புரள்வு அடிப்படையிலான வரிகளில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி உள்ளடங்கும்.

2.2.19 வேலைவாய்ப்புக்குப் பின்னான நன்மைகள்

(அ) வரையறுக்கப்பட்ட நலத் திட்டங்கள்

வரையறுக்கப்பட்ட நலத் திட்டம் என்பது வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டத்தைத் தவிரந்த வேலைவாய்ப்புக்குப் பின்னான நன்மைத் திட்டமாகும். வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டத்தைப் பொறுத்தவரையில் நிதிக் கூற்றில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பொறுப்பாக அமைவது அறிக்கையிடல் திகதியில் வரையறுக்கப்பட்ட நன்மை கடப்பாட்டின் எதிர்காலப் பெறுமதியாகும்.

வரையறுக்கப்பட்ட நன்மை கடப்பாட்டின் எந்தவொரு இலாபம் அல்லது நட்டமும் அவை எழும் காலகட்டத்தில் விரிவான வருமானக் கூற்றில் குறிப்பிடப்படும்.

1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடை செலுத்தல் சட்டத்தின் பிரகாரம் ஒரு கம்பனியில் இடையறாது ஐந்து வருடகால சேவையைப் பூர்த்தி செய்திருப்பின் மட்டும் ஊழியர்களுக்கு பணிக்கொடை செலுத்துவதற்கான பொறுப்பு ஏற்படும்.

இலங்கை கணக்கீட்டு தரநியமம் 19 இல் பரிந்துரைக்கப்பட்ட எதிர்வுகூறப்பட்ட அலகுவரை முறை; ஆண்டிற்கான பற்றாக்குறை அல்லது கட்டணத்தை அடையாளம் காண்பதற்கு பணியாளர் நன்மைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பயன்படுத்தப்பட்ட அனுமானங்கள் குறிப்பு இலக்கம் 16 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

(ஆ) வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்ட ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி

ஊழியர் சேமலாப நிதிக்கான பங்களிப்புத் தொகை மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகை என்பவற்றுக்காக தகவலைப்பெறும் சகல

ஊழியர்களும் உரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் உரிய பங்களிப்பு நிதியங்களின் மூலம் அரவணக்கப்படுகின்றனர். ஊழியர்களை உள்ளவாங்குகின்ற ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி, மேற்கொள்ளப்படும் போது விபரமான வருமானக் கூற்றில் செலவாக இனங்காணப்படும்.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

2.2.20 வருமானம் இனங்காணப்படுதல்

வருமானம் இனங்காணப்படுதல்

எப்போது பணம் செலுத்தப்படுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல் பொருளாதார நன்மைகள் நிறுவனத்திற்கு பாயும் சாத்தியம் உள்ள அளவிற்கும், வருமானத்தை நம்பத்தகுந்த முறையில் அளவிடக்கூடிய அளவிற்கும் வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது. ஒப்பந்த அடிப்படையில் வரையறுக்கப்பட்ட கட்டண விதிமுறைகள் மற்றும் வரிகள் தவிர்ந்து கிடைக்கப்பட்ட அல்லது கிடைக்கப்பட வேண்டிய தொகையின் சீர்திப்புப் பெறுமதியில் வருமானம் ஏற்பிசைவு செய்யப்படும். வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுவதற்கு முன்னர்பின் வரும் குறிப்பிட்ட ஏற்பிசைவு அளவுகோல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

(அ) பொருட்களின் விற்பனை

சாதாரணமாக பொருட்களை வழங்கும்போது, பொருட்களின் உரிமையின் குறிப்பிடத்தக்க அபாயங்கள் மற்றும் அனுசூலங்கள் வாடிையானருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளபோது பொருட்களின் விற்பனையின் மூலமான வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

(ஆ) சேவைகளை வழங்குதல்

சேவைகளை வழங்குவதற்கான வருமானம் அச்சேவைகள் வழங்கப்பட்ட அல்லது ஈடேற்றப்பட்ட கணக்கீட்டுக் காலப்பகுதியில் ஏற்பிசைவு செய்யப்படும்.

(இ) வட்டி வருமானம்

வட்டி வருமானம் திரட்டுகல் அடிப்படையில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

(ஈ) ஏனைய வருமானம்

ஏனைய வருமானம் அட்டுறு அடிப்படையில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

(உ) ஆதனம்பொறி மற்றும் உபகரணங்கள் விற்குறற்படுதல்

ஆதனம்பொறி மற்றும் உபகரணங்கள் விற்குறற்படுதல் மூலமான இலாபம்/நட்டம் விற்பனை இடம்பெற்ற மற்றும் கையளிக்கப்படும் அனுப்பாணை வழங்கப்பட்ட காலப்பகுதியில் இனங்காணப்படும்.

2.2.21 செலவினம் இனங்காணப்படுதல்

(அ) வருமானத்தின் செலவு

விரிவான வருமான அறிக்கையில் செலவுகள் ஆணைவ மேற்கொள்ளப்பட்ட செலவு மற்றும் குறிப்பிட்ட வருமானம் ஈட்டுதல் ஆகியவற்றுக்கு இடையேயான நேரடி தொடர்பின் அடிப்படையில்

ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. பயனுள்ள வகையில் வணிகத்தை நடத்துவதற்கும் மூலதன சொத்துக்களை செயல்திறன் மிக்க வகையில் பராமரிப்பதற்கும் செய்யப்படும் அனைத்து செலவினங்களும், ஆண்டுக்கான இலாபம் அல்லது நட்டம் வரை வருகையில் வருமானத்திற்கு அறவிடப்படுகின்றன.

(ஆ) மூலதனச் செலவினம்

வியாபாரத்தை தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குத் தேவையான நிரந்தர இயல்பு-டைய சொத்துக்களை வகைப்படுத்துதல், விரிவுபடுத்துதல் அல்லது மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்திற்காக அல்லது வணிகத்தின் திறனை அதிகரிக்கும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் மூலதனச் செலவாக கருதப்படும்.

(இ) கடன்பெறல் செலவுகள்

எதிர்பார்க்கப்பட்ட பயன்பாடு அல்லது விற்பனைக்குத் தயாராகவதற்கு கணிசமான காலம் எடுக்கும் சொத்துக்களை கையகப்படுத்துதல், நிர்மாணித்தல் அல்லது உற்பத்தி செய்வதற்கு நேரடியாக சுமத்தக்கூடிய கடன்பெறல் செலவுகள், அந்தந்த சொத்துகளின் கிரயத்தின் ஒரு பகுதியாக மூலதனமாக்கப்படுகின்றன. மற்ற அனைத்து கடன் செலவுகளும் அவை நிகழும் காலகட்டத்தில் செலவிடப்படுகின்றன. கடன் வாங்கும் செலவுகள், வட்டி மற்றும் நிதிக் கடன் வாங்குவது தொடர்பாக நிறுவனம் மேற்கொண்ட பிற செலவுகளைக் கொண்டிருக்கும்.

(ஈ) நிகர நிதி வருமானம் / கிரயம்

நிதி வருமானம் ஆனது முதலீடு செய்யப்பட்ட நிதிகள் மற்றும் ஊழியர்களின் கடன்களுக்கான வட்டி வருமானத்தையும், இலாபம் அல்லது நட்டம் மூலம் சீர்திப்புப் பெறுமதியில் நிதிச் சொத்துக்களின் சீர்திப்புப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்களையும் உள்ளடக்குகின்றன. விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி, இலாபம் அல்லது நட்டம் அட்டுறு ஆகும்போது வட்டி வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

கடன் பெறல் மீதான வட்டிச் செலவினங்கள், இலாபம் அல்லது நட்டம் மூலம் சீர்திப்புப் பெறுமதிக்கு நிதிச் சொத்துக்களின் சீர்திப்புப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள், நிதிச் சொத்துக்களில் இனங்காணப்பட்ட சேத இழப்பு நட்டங்கள், விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி இலாபம் அல்லது நட்டத்தில் ஏற்பிசைவு செய்யப்படும் தகுதிவாய்ந்த ஒரு சொத்தின் கையகப்படுத்தல், கட்டுமானம் அல்லது உற்பத்திக்கு நேரடியாக சுமத்த முடியாத கடன் பெறல் கிரயங்கள் என்பவற்றைக் கொண்ட நிதிக் கிரயங்கள் அமைந்துள்ளன.

(உ) அறவிட முடியாத கடன்களுக்கான ஏற்பாடுகள்

கடந்த நிகழ்வுகளின் விளைவாக நிறுவனம் சட்டரீதியான அல்லது செயற்பாட்டுக் கட்டப்பாட்டைக் கொண்டுக்கும் போது ஏற்பாடுகள் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. கட்டப்பாட்டைத் தீர்ப்பதற்கு பொருளாதார

நன்மைகளை உள்ளடக்கிய வளங்களின் வெளிப்பாய்ச்சல் தேவைப்படலாம் என்பதோடு கட்டப்பட்டின் அளவு குறித்த நம்பகமான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். தனிப்பட்ட நிலுவைகளை அறவிடுவதற்கான இயலுமை நுணுக்கமாக ஆராயப்பட்டதோடு அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட அறவிட முடியாத கடன்கள் செலவுகளாக ஏற்பிசைவு செய்யப்பட்டுள்ளன.

2.2.22 தொடர்புடைய தரப்புக்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

கட்டணம் வசூலிக்கப்படுகின்றதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு தரப்பினரின் நிதி மற்றும் தொழிற்பாட்டுக் கொள்கைகள் / முடிவுகளின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் செலுத்துவதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு மற்றத் தரப்பினர் திறன் கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக வெளிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்புடைய விவரங்கள் நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு 22 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்-தாபனத்துடன் தொடர்பான எந்த நிறுவனங்களும் இல்லை

2.2.23 காசுப் பாய்ச்சல் கூற்று

“நேரில் முறை” யைப் பயன்படுத்தி காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்பட்டுள்ளது

2.2.24 பிரிவுசார் தகவல்கள்

ஒரு தொழிற்பாட்டு பிரிவு என்பது நிறுவனத்தின் ஒரு கூறாகும் என்பதோடு அது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. அதன் மூலம் வருவாய் ஈட்டலாம் மற்றும் செலவுகளையும் மேற்கொள்ளலாம். அதில் நிறுவனத்தின் பிற கூறுகளுடனான ஏதேனும் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வருவாய் மற்றும் செலவுகள் உள்ளடங்கும். பிரிவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வளங்கள் குறித்த முடிவுகளை எடுக்கவும் அதன் செயல்திறனை மதிப்பிடவும் அனைத்து தொழிற்பாட்டுப் பிரிவுகளின் தொழிற்பாட்டு முடிவுகளும் நிறுவனத்தின் நிர்வாகத்தால் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. அதற்காக தனித்துவமான நிதிசார் தகவல்கள் கிடைக்கின்றன. தொடர்புடைய விவரங்கள் அந்தந்த நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.

2.2.25 ஒரு பங்குக்கான ஈட்டல்

நிறுவனத்தின் சாதாரண பங்குதாரர்களுக்கு உடைமையாக்கத்தக்க இலாபம் அல்லது நட்டத்தை குறிப்பிட்ட காலகட்டத்தில் நிலுவையில் உள்ள நிறையேற்று சராசரி பங்குகளின் எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் ஒரு அடிப்படை பங்குக்கான ஈட்டல் கணக்கிடப்படுகின்றது.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

2.2.26 அறிக்கையிடல் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள்

அறிக்கையிடல் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள் ஆனவை சாதகமான மற்றும் சாதகமற்ற நிகழ்வுகளாகும். அவை அறிக்கையிடல் காலத்தின் முடிவிற்கும் நிதிக் கூற்றுக்கள் வெளியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட திகதிக்கும் இடையில் நிகழ்கின்றன.

அந்த நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு, நிதிக் கூற்றுக்களில் தேவையான இடங்களில் மாற்றங்கள் அல்லது வெளிப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதிக் கூற்றுக்களில் மாற்றங்கள் அல்லது வெளிப்படுத்தல்கள் தேவைப்படும் அறிக்கையிடல் திகதிக்குப் பின்னர் எந்த நிகழ்வுகளும் இடம்பெறவில்லை.

2.2.27 கடப்பாடுகளும் எதிர்பாரா பின் நிகழ்ச்சிக் செலவுகளும்

அறிக்கையிடல் திகதியில் உள்ள கடப்பாடுகளும் எதிர்பாரா பின் நிகழ்ச்சிக் செலவுகளும், நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு 23 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2.2.28 நிதிக் கூற்றுக்களுக்கான பொறுப்பு

இலங்கை கணக்கீட்டு நியமன்களின் பிரகாரம் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமான முறையில் அவற்றை முன்வைத்தல் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் பொறுப்பாகும். மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களை வழங்குவதற்கான பொருத்தமான உள்ளகக் கட்டுப்பாடுகளை வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல், பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகளைத் தேர்ந்தெடுத்து பிரயோகித்தல் மற்றும் சூழ்நிலைகளில் நியாயமான கணக்கீட்டு மதிப்பீடுகளைத் தயாரித்தல் என்பன மேற்படி பொறுப்பில் அடங்கும்.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

குறிப்பு 03 - வருமானம்

| | 2021 / 2022 ரூ.₹ | 2020 / 2021 ரூ.₹ |
|--------------------------------------|----------------------|----------------------|
| மொத்த விற்பனை | 8,754,121,795 | 2,677,860,191 |
| கழி : விற்பனை இலாபம் | (3,878,807) | (1,192,831) |
| தேறிய விற்பனை(குறிப்பு 03.01) | 8,750,242,988 | 2,676,667,360 |

குறிப்பு 03.01 - வர்த்தக பொருட்கள் (தேறிய விற்பனை)

| | 2021 / 2022 ரூ.₹ | 2020 / 2021 ரூ.₹ |
|---|----------------------|----------------------|
| இரசாயனப் பொருட்கள் மற்றும் அதன் உற்பத்திகள் | 1,017,779,819 | 707,639,942 |
| ICT உற்பத்திகள் | 809,072,989 | 422,694,685 |
| அலுவலக வழங்கல்கள் | 310,308,658 | 269,930,142 |
| வாகன உற்பத்திகள் | 247,936,198 | 174,607,133 |
| தீர்வையற்ற சாப்பு(கடை) | 47,311,627 | 19,500,636 |
| மின்சார மற்றும் இலத்திரணியல் உபகரணங்கள் | 188,930,383 | 173,558,668 |
| விசேட கருத்திட்ட அலகு | 383,931,252 | 340,321,776 |
| வீட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள் | 641,478,998 | 136,380,824 |
| நிர்மாணம் மற்றும் உலோக உபகரணங்களும் கருவிகளும் | 308,887,197 | 195,816,466 |
| விவசாய வழங்கல்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் | 400,136,509 | 141,611,771 |
| சுவசக்தி | 65,075,722 | 77,757,387 |
| அத்தியாவசிய உணவுகள் | 4,329,393,636 | 16,526,407 |
| ஒதுக்கப்படாத (ஏனைய) | - | 321,523 |
| | 8,750,242,988 | 2,676,667,360 |

குறிப்பு 03.02 - பிரிவு தொழிற்பாட்டு பெறுபேறுகள் (மொத்த இலாபம்)

| | 2021 / 2022 ரூ.₹ | 2020 / 2021 ரூ.₹ |
|---|---------------------|---------------------|
| இரசாயனப் பொருட்கள் மற்றும் அதன் உற்பத்திகள் | 239,853,555 | 227,575,716 |
| ICT உற்பத்திகள் | 83,291,124 | 53,083,563 |
| அலுவலக வழங்கல்கள் | 74,368,095 | 55,258,010 |
| வாகன உற்பத்திகள் | 34,286,188 | 22,138,786 |
| தீர்வையற்ற சாப்பு(கடை) | 20,346,487 | 5,667,377 |
| மின்சார மற்றும் இலத்திரணியல் உபகரணங்கள் | 30,964,040 | 30,872,105 |
| விசேட கருத்திட்ட அலகு | 51,982,586 | 45,235,745 |
| வீட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள் | 71,182,448 | 20,018,821 |
| நிர்மாணம் மற்றும் உலோக உபகரணங்களும் கருவிகளும் | 38,357,992 | 23,865,860 |
| விவசாய வழங்கல்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் | 57,018,170 | 26,653,450 |
| சுவசக்தி | 10,738,532 | 10,006,610 |
| அத்தியாவசிய உணவுகள் | 200,730,099 | 2,276,436 |
| ஒதுக்கப்படாத (ஏனைய) | - | 54,243 |
| | 913,119,316 | 522,706,722 |

குறிப்பு 04 - ஏனைய தொழிற்பாட்டு வருமானம்

| | 2021 / 2022 ரூ.₹ | 2020 / 2021 ரூ.₹ |
|---|---------------------|---------------------|
| செலாவணி மீதான இலாபம் / நட்டம் | 94,335 | (7,818) |
| பல்வகை வருமானம் (குறிப்பு 04.01) | 14,197 | 4,183,401 |
| இலங்கை பொலிஸ் - தரகு வருமானம் | 5,621,132 | - |
| கடனசளி / பங்குகள் / பிற வருமானம் - கடன் / வாடகைக் கொள்வனவு | 24,291,260 | - |
| இலங்கை கடற் படை - தரகு வருமானம் | 1,754,428 | - |
| இலங்கை இராணுவம் - தரகு வருமானம் | 3,349,255 | - |
| ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் ஏனைய வருமானங்கள் - கடன்/குத்தகை மீதான கொள்வனவுகள் | 56,883 | 368,121 |
| நிலையான சொத்துக்களின் விற்பனை | 54,939 | 39,101 |
| வாடகை வருமானம் - ரஜுவாச | 12,915,417 | - |
| வாடகை வருமானம் - இராஜகிரிய வளாகம் | 20,400,000 | 19,500,000 |
| | 68,551,847 | 24,082,805 |

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

(குறிப்பு 04.01) - பல்வகை வருமானம்

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--------------------------------|---------------------|---------------------|
| சேதமான உருப்புகளுக்கான விற்பனை | 8,750 | 1,070,182 |
| சீருடைத் துணிகளின் விற்பனை | - | 3,111,888 |
| ஏனைய | 5,447 | 1,332 |
| | 14,197 | 4,183,401 |

குறிப்பு 05 - விநியோகித்தல் செலவுகள்

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|---------------------|---------------------|
| மாதிரிச் செலவினங்கள் | 1,633,710 | 2,546,668 |
| கேள்விப்பத்திர படிவங்கள் | 450,424 | 538,859 |
| வழங்குனர்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் | 2,109,290 | 3,028,400 |
| களஞ்சிய மற்றும் காட்சியறை வாடகை | 27,238,845 | 24,372,995 |
| லாரிக் கூலி/போக்குவரத்து | 5,843,386 | 1,392,818 |
| சேவைக் கட்டணங்கள் | 2,971,995 | 1,242,629 |
| விற்பனை பிரதிநிதிகளின் தரகு | 26,972,927 | 13,453,665 |
| கடன் வசூல் தரகு | 609,727 | 770,930 |
| பணிக் குழுவிற்கான ஊக்கக் கொடுப்பனவு | 9,978,207 | - |
| உரிமக் கட்டணம் - விற்பனை | 1,198 | 208,793 |
| வெளிநாட்டு விஜயங்கள் | 759,683 | - |
| வர்த்தக மேம்பாட்டுச் செலவுகள் | 3,438,110 | 615,099 |
| விளம்பரங்கள் | 2,147,158 | 2,213,606 |
| பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதலுக்கான செலவுகள் | 28,400 | 63,800 |
| அனுமதிக்கப்படாத வர்வரி | (16,255) | 42,402 |
| அரிசி இறக்குமதி / ஏற்றுமதி செலவுகள் | 1,978,144 | - |
| அறவிட முடியாக் கடன் மற்றும் ஐயக் கடன் | - | 570,787 |
| பதிவுசெலவுகளை உருப்புகள் / ஏனையவை | - | (32,770) |
| நிறுவன வாடிக்கையாளர்களுக்கான விற்பனை ஊக்குவிப்பு | 199,646 | 19,400 |
| வர்த்தகத் தள்ளுபடி | 6,000,000 | - |
| இருப்புகளுக்கான சேத இழப்பு | (9,730,290) | 6,160,722 |
| கடனாளிகளுக்கான சேத இழப்பு | 1,211,418 | (165,563) |
| | 83,825,722 | 57,043,238 |

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

| குறிப்பு 06 - நிருவாகச் செலவுகள் | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|---------------------|---------------------|
| சம்பளம் | 135,727,393 | 132,369,778 |
| ஊ.சே.நி | 23,824,061 | 23,653,847 |
| ந.பொ.நி | 4,764,834 | 4,730,749 |
| மேலதிக நேர மற்றும் விசேட கொடுப்பனவுகள் | 34,342,811 | 27,030,969 |
| புதுவருட முற்பணக் கொடுப்பனவுகள் | 16,905,960 | 11,310,000 |
| ஒப்பந்த மற்றும் அமய ஊழியர் சம்பளம் | 43,028,618 | 40,699,090 |
| தொழிலாளர் நட்டஈடுகள் | 887,114 | 944,747 |
| பதவியணி நலனோம்பல் | 7,429,446 | 9,602,724 |
| பதவியணி மருத்துவச் செலவினங்கள் | 2,833,385 | 3,621,933 |
| பணிக் குழு வாகனம், எரிபொருள், போக்குவரத்து, தொழிற் சார் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் | 10,249,978 | 11,007,860 |
| சீருடை | 723,061 | 706,082 |
| தொழிலாளர் கட்டணங்கள் | 99,600 | 13,500 |
| மரணப் பணிக்கடை | 1,000,000 | 200,000 |
| பெற்றுக்கொள்ளாத விடுமுறைக்கான தொகைகள் | 9,317,765 | 9,451,075 |
| பணிக்கொடை ஏற்பாடுகள் | 7,979,707 | 5,848,964 |
| போக்குவரத்து மற்றும் பிழைப்பூதியப்படிக்கள் | 4,460,647 | 4,427,801 |
| கணக்காய்வுக் கட்டணங்கள் | 1,308,000 | 1,296,000 |
| தொழில்சார் மற்றும் ஆலோசனக் சேவைக் கட்டணங்கள் | 120,000 | 59,000 |
| சட்டக் கட்டணங்கள் | 655,845 | 745,155 |
| செயலக நடவடிக்கைகளும் ஏனைய செலவுகளும் | 458,745 | 1,080,882 |
| பணிப்பாளர்களின் சம்பளம் | 960,000 | 960,000 |
| பணிப்பாளர்களுக்கான கட்டணங்கள் | 750,000 | 583,000 |
| பணிப்பாளர் கூட்டச் செலவுகள் | 66,628 | 47,720 |
| காப்புறுதி - சாதாரண | 1,581,809 | 1,067,184 |
| ஆதனவரி மற்றும் வரிகள் | 2,585,567 | 3,110,117 |
| அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் | 17,660 | 360,426 |
| தொலைபேசிக் கட்டணங்கள் | 9,363,845 | 9,436,940 |
| மின்சாரம் | 20,154,680 | 16,666,292 |
| தபால் கட்டணம் | 821,879 | 871,467 |
| நீர் | 1,533,063 | 1,707,197 |
| செய்தித் தாள் மற்றும் வார வெளியீடுகள் | 18,420 | 29,070 |
| அச்சு மற்றும் காகிதாதிகள் | 7,969,986 | 8,250,478 |
| பராமரிப்பு - கட்டடங்கள் | 899,660 | 113,194 |
| பராமரிப்பு - அலுவலக உபகரணங்கள் | 6,086,354 | 8,251,338 |
| பராமரிப்பு - களஞ்சிய உபகரணங்கள் | 1,969,235 | 2,484,459 |
| பராமரிப்பு - காட்சியறை | 8,756,817 | 9,695,083 |
| பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் - ராஜவாசா | 5,929,330 | 1,352,922 |
| பராமரிப்பு மற்றும் பிற செலவுகள் - Q ஷாப் | 4,106,924 | 1,232,428 |
| பராமரிப்பு - வாகனங்கள் | 6,654,997 | 3,785,695 |
| மோட்டார் வாகனப் பதிவு மற்றும் காப்புறுதி | 111,615 | 104,054 |
| எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் | 4,777,334 | 3,779,590 |
| கணினி முகாமைத்துவக் கட்டணங்கள் | 608,000 | 80,400 |
| கணினி பராமரிப்பு | 1,058,042 | 1,344,368 |
| தேய்மானம் - கட்டடங்கள் | - | 1,109,867 |
| தேய்மானம் வாகனங்கள் | 3,218 | 642,356 |
| தேய்மானம் - பொறி மற்றும் உபகரணங்கள் | 7,372,189 | 6,858,369 |
| தேய்மானம் - தளபாடங்கள் | 7,905,805 | 7,786,136 |
| தேய்மானம் - கருவிகளும் உபகரணங்களும் | 424,212 | 390,250 |
| சண்சாட்சிக் கூட உபகரணங்களின் தேய்வு | 1,082,614 | - |
| குத்தகைக்கு பெறப்பட்ட அலுவலக/காட்சியறை நிர்மாணத் தேய்மானம் | 7,485,207 | 7,285,925 |
| வாடகை கட்டணம் - வரநனம் | - | 502,553 |
| பதவியணி அபிவிருத்தி மற்றும் பயிற்சிச் செலவுகள் | 1,884,468 | 5,000 |
| மிகைக் கட்டணம் | - | 5,805 |
| | 419,056,526 | 388,699,840 |

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

குறிப்பு 07 - தேரிய நிதி வருமானம் / (செலவு)

| | 2020 / 2021 ரூ.ச | 2019 / 2020 ரூ.ச |
|---|---------------------|---------------------|
| வட்டி வருமானம் | | |
| குறுகியகால வைப்புகளின் மீதான வட்டி வருமானம் | 50,462,107 | 58,993,224 |
| பதவியணி கடன் மீதான வட்டி வருமானம் | 1,452,319 | 1,402,797 |
| முன்செலுத்தல் பதவியணி நலன் இரத்துச் செய்யப்படல் | 887,114 | 944,747 |
| | 52,801,540 | 61,340,768 |
| நிதி சார் செலவுகள் | | |
| மேலதிப் பற்றுக்கான வட்டி | 14,669,008 | 26,688,521 |
| நம்பிக்கைப் பொறுப்புக் கடன் வட்டி | 34,908,953 | 68,856,117 |
| திநவிழா கடன் வட்டி | 118,795 | 60,592 |
| வங்கிக் கட்டணங்கள் | 9,175,789 | 6,400,179 |
| | 58,872,545 | 102,005,408 |
| | (6,071,005) | (40,664,640) |

குறிப்பு 08 - வருமான வரிச் செலவு

| | குறிப்பு | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|----------|---------------------|---------------------|
| வருடத்திற்கான இலாபத்தின் மீது வருமான வரி - 2021/2022 | 08.01 | 50,099,087 | - |
| பிற்போடப்பட்ட வரிச் செலவினம் | 08.02 | (139,901) | (7,082,130) |
| | | 49,959,186 | (7,082,130) |

(குறிப்பு8.1) கணக்கீட்டு இலாபம் மற்றும் வருமான வரிக்கு இடையிலான இணக்கம்

மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்காக

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|---|---------------------|---------------------|
| வரிவிதிப்புக் முன்னரான கணக்கீட்டு இலாபம் | 472,717,948 | 60,381,809 |
| ஏனைய மூலங்களிலிருந்தான வருமானம் | (83,777,524) | (78,493,224) |
| அனுமதிக்கப்படாத ஒட்டுமொத்த உருப்புகள் | 14,890,511 | 50,296,428 |
| அனுமதிக்கப்பட்ட ஒட்டுமொத்த உருப்புகள் | (20,729,499) | (47,760,241) |
| முன்னெடுத்து வரப்பட்ட வரி இழப்புகளின் பயன்பாடு | (256,326,493) | - |
| சீர்செய்யப்பட்ட வர்த்தக இலாபம் | 126,774,943 | (15,575,229) |
| முதலீட்டு வருமானம் | 83,777,524 | 78,493,224 |
| முன்னெடுத்து வரப்பட்ட வரி இழப்புகளின் பயன்பாடு | - | (78,493,224) |
| முன்னெடுத்து வாங்கப்பட்ட வரி இழப்புகளின் பயன்பாடு | 210,552,467 | - |
| 24மூ வீத வருடத்திற்கான இலாபத்தின் மீதான வருமான வரி | 50,532,592 | - |

(குறிப்பு 8.2) பிற்போடப்பட்ட வரிச் செலவு / (மறுதலை)

பிற்போடப்பட்ட வரிச் செலவு / (மறுதலை) எழுந்தது

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|---------------------|---------------------|
| பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களுக்காக வருடத்தில் அறவிடல்/(மறுதலை) | 350,240 | (1,178,592) |
| பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகளுக்காக வருடத்தில் அறவிடல்/(மறுதலை) | 1,711,676 | (2,673,591) |
| ஆயுட்கால நடத்திற்காக வருடத்தில் அறவிடல்/(மறுதலை) | (2,201,817) | (3,229,947) |
| | (139,901) | (7,082,130) |

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

குறிப்பு 09 - ஒரு பங்குக்கான ஈட்டல்

பங்குக்கான அடிப்படை ஈட்டல்

ஒரு பங்கின் அடிப்படை ஈட்டல் ஆனது பங்குதாரர்களுக்காக நிகர இலாபம் ஆண்டில் வெளியிடப்பட்ட சாதாரண பங்குகளின் சராசரி எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

| | 2020 / 2021 ரூ. | 2019 / 2020 ரூ. |
|---|--------------------|--------------------|
| பங்குதாரர்களுக்கு சுமத்தக்கூடிய தேறிய இலாபம்(ரூ.ச) | 422,758,725 | 67,463,939 |
| விநியோகிக்கப்பட்டுள்ள நிறையேற்றுச் சராசரி சாதாரண பங்குகளின் எண்ணிக்கை | 10,000,000 | 10,000,000 |
| ஒரு பங்குக்கான அடிப்படை ஈட்டல்/(நட்டம்) (ரூ.ச) | 42 | 7 |

பங்கொன்றிற்கான ஐதாக்கப்பட்ட வருவாய்

2022 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பங்கு வருவாயில் ஐதாக்கத்தினை ஏற்படுத்தும் சாதாரண பங்குகள் காணப்படவில்லை எனவே பங்கொன்றிற்கான ஐதாக்கப்பட்ட வருவாய் ஆனது மேற்படி அறியிடப்பட்ட பங்கொன்றிற்கான அடிப்படை வருவாய்க்கு நிகராகும்..

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

குறிப்பு 10 - ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

| கிரயம் / மறுதலை | அறிமைக் காணி | அறிமை கட்டம் | அறிமை கட்டம் ரூ.ச | குத்தகைக் கட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட செலவினம் ரூ.ச | கண்காட்சிக் கூட உபகரணங்களின் செலவினம் ரூ.ச | மோட்டார் வாகனங்கள் உபகரணங்கள் ரூ.ச | அலுவலக வாகனங்கள் உபகரணங்கள் ரூ.ச | கணினிகள் உபகரணங்களும் கருவிகளும் ரூ.ச | தபாடங்களும் பாகங்களும் ரூ.ச | மொத்தம் ரூ.ச |
|--|--------------------|-------------------|-------------------|---|--|------------------------------------|----------------------------------|---------------------------------------|-----------------------------|--------------------|
| | | | | | | | | | | |
| 2021 ஏப்ரல் 01 ஆம் திகதியில் | 226,240,000 | 52,123,790 | 52,123,790 | 326,052,785 | 86,209,348 | 38,335,095 | 62,579,382 | 3,902,500 | 77,861,358 | 873,304,257 |
| சேர்த்தல்கள் | - | - | - | 13,938,863 | 28,552,434 | - | 4,021,036 | 329,733 | 1,377,232 | 55,615,946 |
| வேளி வாரி இடமாற்றம் | - | - | - | 3,979,928 | 3,979,928 | - | 14,491,580 | - | - | 18,471,508 |
| உள்ளக இடமாற்றம் | - | - | - | - | - | - | 105,100 | - | 137,348 | 3,979,928 |
| நிலையான சொத்துக்களை அகற்றுவதற்கான கிரயம் | - | - | - | - | - | - | - | - | - | 242,448 |
| 2022 மார்ச் 31 ஆம் திகதியில் | 226,240,000 | 52,123,790 | 52,123,790 | 336,011,720 | 86,209,348 | 45,731,743 | 52,003,737 | 4,232,233 | 79,101,242 | 914,186,176 |
| தேய்மானம் / சேத இழப்பு | | | | | | | | | | |
| 2021 ஏப்ரல் 01 ஆம் திகதியில் | - | 52,123,787 | 52,123,787 | 147,430,019 | - | 86,206,083 | 60,227,233 | 2,005,098 | 51,109,741 | 418,786,144 |
| வருடத்திற்கான தேய்மானக் கட்டணம் | - | - | - | 21,569,285 | 6,506,472 | 3,218 | 2,800,119 | 424,212 | 7,905,805 | 43,781,182 |
| நிலையான சொத்துக்கள் மீது செலவினம் | - | - | - | 795,986 | - | - | 14,491,579 | - | - | 15,287,565 |
| நிலையான சொத்துக்கள் உட்கிரயம் | - | - | - | 795,986 | - | - | - | - | - | 795,986 |
| நிலையான சொத்துக்கள் மீது செலவினம் | - | - | - | - | - | - | 35,033 | - | 54,939 | 89,972 |
| நிலையான சொத்துக்கள் மீது செலவினம் | - | - | - | - | - | - | 48,500,741 | - | 58,960,607 | 447,985,774 |
| 2022 மார்ச் 31 ஆம் திகதியில் | - | 52,123,787 | 52,123,787 | 168,203,319 | 7,302,458 | 86,209,313 | 48,500,741 | 2,429,310 | 58,960,607 | 447,985,774 |
| 2021 ஏப்ரல் 01 இல் முன்னெடுத்துச் செல்லப்படும் தொகை | 226,240,000 | 3 | 3 | 178,622,766 | - | 3,265 | 2,352,148 | 1,897,402 | 26,751,617 | 454,518,113 |
| 2022 மார்ச் 31 இல் முன்னெடுத்துச் செல்லப்படும் தொகை | 226,240,000 | 3 | 3 | 167,808,400 | 25,229,903 | 21,475,493 | 3,502,996 | 1,802,923 | 20,140,635 | 466,200,401 |

குறிப்பு 10 ய - தொடர் முடியாத சொத்துகளை

| செலவு / மீள் மதிப்பீடு | கணினி மென்பொருள் ரூ.ச | மொத்த ரூ.ச |
|--|-----------------------|-------------------|
| 2021 ஏப்ரல் 01 ஆம் திகதியில் இருந்த படியான | 14,491,580 | 14,491,580 |
| 2022 மார்ச் 31 ஆம் திகதியில் இருந்த படியான | 14,491,580 | 14,491,580 |
| தேய்வு / குறைப்பாடு | | |
| 2021 ஏப்ரல் 01 ஆம் திகதியில் இருந்த படியான | 14,491,579 | 14,491,579 |
| 2022 மார்ச் 31 ஆம் திகதியில் இருந்த படியான | 14,491,579 | 14,491,579 |
| 2021 ஏப்ரல் 01 ஆம் திகதியில் இருந்த படியான மதிப்பு | 1 | 1 |
| 2022 மார்ச் 31 ஆம் திகதியில் இருந்த படியான மதிப்பு | 1 | 1 |

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

குறிப்பு 11 - பங்குகளின் முதலீடு

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|---------------------|---------------------|
| ஏர்சீ மருத்துவக் கம்பனி | 49,990 | 49,990 |
| கழி: எஸ்.ரீ.சீ. மருத்துவக் கம்பனியின் முதலீட்டின் சேத இழப்புக்கான ஏற்பாடுகள் | (49,990) | (49,990) |
| | - | - |
| இலங்கை கப்பற் கம்பனி | 20 | 20 |
| | 20 | 20 |

குறிப்பு 12 அ - ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்

| | குறிப்பு | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--------------------------------|----------|---------------------|---------------------|
| நடைமுறையல்லா | | | |
| ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன் | 12.1 | 11,140,493 | 11,433,857 |
| முன்கட்டண பதவியணி நலன்கள் | 12.2 | 831,125 | 824,758 |
| | | 11,971,618 | 12,258,615 |
| நடைமுறை | | | |
| ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன் | 12.1 | 5,216,060 | 5,317,287 |
| முன்கட்டண பதவியணி நலன்கள் | 12.2 | 659,817 | 646,983 |
| | | 5,875,877 | 5,964,270 |
| | | 17,847,495 | 18,222,885 |

குறிப்பு 12.1 - ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்

| | | |
|--|-------------------|-------------------|
| வருட ஆரம்பத்தில் கடன் | 18,222,887 | 18,922,278 |
| வழங்கப்பட்ட கடன் | 7,793,500 | 8,260,500 |
| மீள் அரவிடப்பட்ட கடன் | (8,168,892) | (8,959,891) |
| | 17,847,495 | 18,222,887 |
| முன் செலுத்தப்பட்ட பதவியணி நலனுக்கான மாற்றல் | (1,490,942) | (1,471,743) |
| வருட இறுதியில் நிலுவை | 16,356,553 | 16,751,144 |
| நடைமுறையல்லா | | |
| வருட ஆரம்பத்தில் நிலுவை | 11,140,493 | 11,433,857 |
| வருடத்தில் சேகரிப்புகள் | 905,489 | 842,030 |
| மதிப்பீறக்கம் | (887,114) | (944,747) |
| வருட இறுதியில் நிலுவை | 1,490,942 | 1,472,567 |
| நடைமுறை | | |
| வருட ஆரம்பத்தில் நிலுவை | 5,216,060 | 5,317,287 |
| வருடத்தில் சேகரிப்புகள் | 659,817 | 646,983 |
| மதிப்பீறக்கம் | (887,114) | (944,747) |
| வருட இறுதியில் நிலுவை | 1,490,942 | 1,472,567 |

குறிப்பு 12.2 - முன்கட்டண பதவியணி நலன்கள்

| | | |
|------------------------------|------------------|------------------|
| வருட ஆரம்பத்தில் நிலுவை | 1,472,567 | 1,570,455 |
| வருடத்தில் சேகரிப்புகள் | 905,489 | 842,030 |
| மதிப்பீறக்கம் | (887,114) | (944,747) |
| வருட இறுதியில் நிலுவை | 1,490,942 | 1,472,567 |
| நடைமுறையல்லா | | |
| வருட ஆரம்பத்தில் நிலுவை | 831,125 | 824,758 |
| வருடத்தில் சேகரிப்புகள் | 905,489 | 842,030 |
| மதிப்பீறக்கம் | (887,114) | (944,747) |
| வருட இறுதியில் நிலுவை | 1,490,942 | 1,472,567 |

நிறுவனம் ஊழியர்களுக்கு சலுகை விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. இதேபோன்ற கடன்களுக்கான சந்தை தொடர்பான விகிதங்களைப் பயன்படுத்தி எதிர்பார்க்கப்படும் எதிர்கால பணப்புழக்கங்களை தள்ளுபடி செய்வதன் மூலம் பணியாளர் கடன்களின் நியாயமான மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. ஊழியர் கடன்களின் கிரயம் மற்றும் நியாயமான மதிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் முன்கட்டண ஊழியர்களின் நன்மைகளாக ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. இந்தகடன்கள் பின்னர் மதிப்பீறக்கம் செய்யப்பட்ட கிரயத்தில் அளவிடப்பட்டது.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

| குறிப்பு 12ஆ - இலகு கடன் செலுத்தல் திட்டம் | குறிப்பு | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|----------|---------------------|---------------------|
| நடைமுறையல்லா | | | |
| மொத்த முதலீடு | 12.3 | - | 9,391 |
| கழி : ஈட்டப்படாத நிதி வருமானம் | 12.4 | - | (163) |
| | | - | 9,228 |
| நடைமுறை | | | |
| மொத்த முதலீடு | 12.3 | 9,393 | 856,444 |
| கழி : ஈட்டப்படாத நிதி வருமானம் | 12.4 | (164) | (69,667) |
| | | 9,229 | 786,777 |
| | | 9,229 | 796,005 |

| குறிப்பு 12.3 - மொத்த முதலீடு | | | |
|---------------------------------|--|--------------|----------------|
| வருட ஆரம்பத்தில் நிலுவை | | 796,006 | 2,819,206 |
| வருடத்தில் மொத்த முதலீடு | | - | - |
| கழி : கிடைக்கப்பட்ட வாடகை | | (786,776) | (2,023,200) |
| | | 9,230 | 796,006 |
| சேர் : ஈட்டப்படாத நிதி வருமானம் | | 164 | 69,830 |
| வருட இறுதியில் நிலுவை | | 9,393 | 865,835 |
| | | | |
| நடைமுறையல்லா | | - | 9,391 |
| நடைமுறை | | 9,393 | 856,444 |
| | | 9,393 | 865,835 |

| குறிப்பு 12.4 - ஈட்டப்படாத நிதி வருமானம் | | | |
|--|--|------------|---------------|
| வருட ஆரம்பத்தில் நிலுவை | | 69,830 | 401,829 |
| வருடத்தில் சேகரிப்பு | | - | - |
| கழி : வருடத்தில் வட்டி வருமானம் | | (69,666) | (331,999) |
| வருட இறுதியில் நிலுவை | | 164 | 69,830 |
| நடைமுறையல்லா | | - | 163 |
| நடைமுறை | | 164 | 69,667 |
| | | 164 | 69,830 |

| குறிப்பு 13 - இருப்புக்கள் | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|---|----------------------|---------------------|
| இருப்புக்கள் தீர்க்கப்படுதல் | 682,773,397 | 439,447,849 |
| போக்குவரத்தில் உள்ள பொருட்கள் | 848,733,262 | 36,881,896 |
| சேதமாகியுள்ள மற்றும் மெதுவாக விற்பனையாகும் இருப்புக்களுக்கான ஏற்பாடுகள் | (33,539,626) | (43,269,916) |
| | 1,497,967,033 | 433,059,829 |

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

| குறிப்பு 14 - வர்த்தக மற்றும் ஏனைய கிடைக்கப்பட வேண்டியவை | 2021 / 2022 ரூ.₹ | 2020 / 2021 ரூ.₹ |
|--|----------------------|---------------------|
| வர்த்தக கடனாளிகள் | 995,268,965 | 544,166,336 |
| கடனாளி சேத இழப்பு | (10,403,767) | (9,192,349) |
| | 984,865,197 | 534,973,987 |
| ஏனைய கிடைக்கப்பட வேண்டியவைகள் | 18,700,000 | 5,100,000 |
| பண்டிகை முற்பணம் | 69,250 | 48,000 |
| திருவிழா கடன் | 5,365 | 4,056,000 |
| மின்சாரத்திற்கான வைப்புகள் | 878,000 | 828,000 |
| பாதுகாப்பு வைப்புகள் - தே.சே.வங்கி | 1,037,720 | 1,039,642 |
| கொள்கலன் வைப்புகள் | 280,000 | 339,000 |
| வாடகை பண வைப்புகள் | 22,528,789 | 19,764,288 |
| பல்வகை வைப்புகள் | 606,500 | 606,500 |
| துறைமுக அதிகாரசபை - PVQ | 50,000 | 50,000 |
| கேட்புவிலை பிணைமுறி கண. | 29,075 | 26,840 |
| முன்கூட்டிய செலுத்தல்கள் | 13,583,492 | - |
| சில்லறை செலவுத் தொகைகளிலிருந்து பதவியணிக்கான முற்பணம் | 38,900 | 70,500 |
| L/பிணைச் சான்றிதழ் எல்லை - மக்கள் வங்கி | 600,000 | 600,000 |
| கிடைக்கப்படவேண்டிய வட்டி | 17,881,874 | 21,346,502 |
| த.தொ.சய மதிப்பீட்டுச் செலுத்தல் | - | 2,776,691 |
| கிடைக்கப்பட வேண்டிய தடுத்துவைக்கப்பட்ட வரி | 46,413 | 46,413 |
| கல்வி அமைச்சு | 7,784,039 | 7,784,039 |
| பலவிதமான செலவுகள் முற்பணம் | 451,224 | 957,502 |
| சேவைகளுக்கான முற்பணம் | 786,551 | 543,970 |
| ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான முற்பணம் | 4,517,081 | 4,517,081 |
| க்பு கடையில் அட்வான்ஸ் | 275,614 | 2,410 |
| வாடகை முன்பணம் - ஆண்டு 01 | 112,500 | 382,500 |
| பாதுகாப்பு வைப்பு - கியூ கடை | 191,128 | - |
| வட்டி மீது தடுத்துவைத்தல் வரி | - | 6,925,363 |
| கப்பற் கட்டணம் பிணைச் சான்றிதழ் எல்லை - மக்கள் வங்கி | 56,906,475 | 3,652,043 |
| கப்பற் கட்டணம் பிணைச் சான்றிதழ் எல்லை - சம்பத் வங்கி | - | 6,186,000 |
| சந்தைப்படுத்தல் உத்தரவாத எல்லை-இலங்கைவங்கி | 8,186,178 | - |
| பரிசு வவுச்சர் கணக்கைக் கட்டுப்படுத்துதல் | 23,000 | - |
| பதவியணி கடனாளிகள் - சம்பள முற்பணம் | 54,250 | 2,896,680 |
| டேவிட் பிரிஸ் மோட்டார் வாகன கம்பனி | 1,074,440 | 1,074,440 |
| பழுதடைந்த பெற்றரி கட்டுப்பாட்டுக் கணக்கு | 211,629 | 2,824,248 |
| சையன்டர் டெக்னொலொஜி (தனியார்) கம்பனி | 1,805,000 | 1,805,000 |
| வணிக அமைச்சு | 576,061 | - |
| வணிக அமைச்சு - இந்ந்குமகி செய்யப்பட்ட அரிசி விலைக்கு மானியம் யெறப்பட்டது | 1,209,838,823 | - |
| கடன் / வாடகை மீது கொள்வனவு. காப்புறுதி மற்றும் ஏனைய கிடைக்கப்பட வேண்டியவை. | 4,702,132 | 4,248,110 |
| பெயர்ப் பதாகைகள் தொடர்பான மீள் அறவீடுகள் - ரஜுவாச | 153,000 | 432,465 |
| | 2,358,849,700 | 635,904,213 |

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

குறிப்பு 15 - கையிலுள்ள காசும் காசுக்குச் சமமானவைகளும்.

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|----------------------------------|---------------------|---------------------|
| வங்கியிலுள்ள பணம் | | |
| இலங்கை வங்கி (க.இ. 8859546) | 270,158 | 270,158 |
| சம்பத் வங்கி (க.இ. 000930000337) | 4,245,877 | 1,527,530 |
| இலங்கை வங்கி (க.இ. 1060) | 73,940,432 | 20,097 |
| தே.சே.வ. (க/இ - 101000160408) | 505,927 | - |
| மக்கள் வங்கி - குருநாகல் | - | 1,645,122 |
| மக்கள் வங்கி - கண்டி | 1,277,555 | 889,238 |
| மக்கள் வங்கி - மாத்தறை | 1,043,286 | 1,453,042 |
| மக்கள் வங்கி - கல்முனை | 872,305 | 1,068,091 |
| மக்கள் வங்கி - பொலன்னறுவை | 382 | 974,132 |
| மக்கள் வங்கி - அரிசி | 467,503,401 | - |
| சில்லறைச் செலவுப் பணம் | 624,779 | 657,273 |
| கையிருப்புத் தொகை | 19,205,743 | 34,230,299 |
| | 569,489,844 | 42,734,983 |

குறிப்பு 16 -இளைப்பாறல் நலன் கடப்பாடுகள்

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|---|---------------------|---------------------|
| வருடத்தின் ஆரம்பத்தில் நிலுவை | 46,296,906 | 35,156,945 |
| வருடத்தில் ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகள் | (1,397,512) | 19,307,077 |
| வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட செலுத்தல்கள் | (5,734,470) | (8,167,116) |
| வருடத்தின் இறுதியில் நிலுவை | 39,164,924 | 46,296,906 |

நன்மைகளை மதிப்பிடுவதற்கு நிர்வாகத்தால் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறையானது இலங்கைக் கணக்கீட்டு நியமம் 19 இன் ஊழியர் நன்மைகள் மூலம் எதிர்வுகூறப்பட்ட அலகு வரை முறை ஆகும்.

ஆண்டு முழுவதும் ஓய்வூதிய நலன் பொறுப்பின் இயக்கம் பின்வருமாறு

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|---------------------|---------------------|
| வட்டிக் கிரயம் | 5,533,756 | 2,450,074 |
| நடப்பு சேவைக் கிரயம் | 2,242,967 | 3,398,890 |
| பதவியணி கிரயத்தில் உள்ளக்கப்பட்டுள்ள மொத்த அளவு | 7,776,723 | 5,848,964 |
| உடனடியாக ஏற்பிசைவு செய்யப்பட்ட தேறிய (இலாபம்) நடடம் | (9,174,235) | 13,458,113 |
| விபரமான வருமானத்தில் இனங்காணப்பட்ட மொத்த தொகை | (1,397,512) | 19,307,077 |

முகாமைத்துவத்தினால் பயன்படுத்தப்பட்ட பிரதான அனுமானங்களில் பின்வருவன உள்ளடங்கும்

நிதிசார் அனுமானங்கள்

| | 31.03.2022 | 31.03.2021 |
|-----------------------------|------------|------------|
| வட்டி விகிதம் | 12% | 7% |
| சம்பள அதிகரிப்பு விகிதம் | 1% | 1% |
| பதவியணி புரள்வுக் காரணி | 8% | 5% |
| இளைப்பாறல் வயது (வருடங்கள்) | 60 | 60 |

கம்பனி தொடர்ந்து இயங்கு அமைப்பாக இருக்கும்

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

குறிப்பு 17 - தேறிய பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு (சொத்து)

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|-----------------------------------|---------------------|---------------------|
| வருட ஆரம்பத்தில் நிலுவை | (15,711,660) | (11,859,477) |
| வருடத்திற்கான ஏற்பாடுகள் / மறுதலை | 2,061,916 | (3,852,183) |
| வருட இறுதியில் நிலுவை | (13,649,744) | (15,711,660) |

பிற்போடப்பட்ட வரி கணக்கிடப்படுவது நிலையான சொத்துக்களின் முன்னெடுத்துச் செல்லப்படும் பெறுமதி (தொகை) மற்றும் வரி அறவிடக்கூடிய ஒவ்வொரு செயற்பாட்டின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்ட வகையில் அத்தகைய சொத்துக்களில் பதிவழிக்கப்பட்ட பெறுமதி என்பவற்றுக்கிடையிலான தற்காலிக மாற்றமாகவாகும்.

நிதிநிலை அறிக்கையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் முன்னெடுத்துச் செல்லப்படும் பெறுமதி தொடர்பான நேர வேறுபாடுகளிலிருந்து எழும் வரி விளைவின் இணக்கம் பின்வருமாறு.

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|---------------------|---------------------|
| மெதுவாக விற்பனையாகும் இருப்புகளுக்கான ஏற்பாடுகள் | 2,335,270 | (1,478,573) |
| அறவிட முடியா மற்றும் ஐயக் கடனுக்கான ஏற்பாடு | (290,364) | 39,735 |
| ஊழியர் நலன் பொறுப்பு | 1,711,676 | (2,673,591) |
| வரி நடவடிக்கைகளுக்கான துரிதப்படுத்தப்பட்ட பெறுமானத் தேய்வு | (1,694,666) | 260,246 |
| | 2,061,916 | (3,852,183) |

குறிப்பு 18 - குறுகிய கால கடன் பெறல்

| | 2021 / 2022 ரூ.ச | 2020 / 2021 ரூ.ச |
|--|---------------------|---------------------|
| நடைமுறையல்லாப் பொறுப்பு | | |
| நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - மக்கள் வங்கி | - | 1,310,000 |
| நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - சம்பத் வங்கி - குத்தகை | - | - |
| | - | 1,310,000 |
| நடைமுறைப் பொறுப்புக்கள் | | |
| நீண்டகால | | |
| நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - மக்கள் வங்கி | - | 15,624,000 |
| நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - சம்பத் வங்கி குத்தகை. | - | - |
| | - | 15,624,000 |
| குறுகிய கால | | |
| நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - மக்கள் வங்கி | - | 69,630,020 |
| திருவிழா கடன் - மக்கள் வங்கி | - | 4,101,236 |
| நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - சம்பத் வங்கி | - | 134,878,886 |
| நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - தே.சே.வ. வங்கி | - | 346,915,480 |
| | - | 555,525,623 |
| | - | 571,149,623 |
| மொத்த கடன் பொறுப்பு | - | 572,459,623 |

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2021/2022

குறிப்பு 19 - வர்த்தக மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவை

| | 2021 / 2022 ரூ.₹ | 2020 / 2021 ரூ.₹ |
|---|----------------------|---------------------|
| வர்த்தக கடனாளர் | 521,056,008 | 478,771,502 |
| வெளிநாட்டு இறக்குமதிப் பொறுப்பு | 3,576,133,635 | 177,969,241 |
| அட்டுறுச் செலவினங்கள் | 57,260,929 | 58,418,580 |
| செலுத்த வேண்டிய பங்கிலாபம் | - | 11,000,000 |
| வற்றரி | 4,860,269 | 10,454,982 |
| செலுத்த வேண்டிய வருமான வரி | 40,397,033 | - |
| ஏனைய கடனாளர்கள் - நானாவித | 2,428,966 | 7,667,267 |
| கணக்காய்வுக் கட்டணங்கள் | 2,520,000 | 3,600,000 |
| பாதுகாப்பு வைப்பீடு - தே.சே.வங்கி | 1,037,720 | 1,040,054 |
| ஊ.சே.நி | 3,535,143 | 3,262,865 |
| ஊ.ந.பொ.நிதி | 424,217 | 391,532 |
| பதவியணி கடனாளர்கள் - மீண்டும் வங்கியிலிடப்பட்ட சம்பளம் போன்றவை | 586,126 | 372,215 |
| சம்பளக் குறைப்புகள் | 791,108 | 313,912 |
| சம்பளக் குறைப்புகள் - பதவியணி மற்றும் ஏனையோர். | 28,893 | 74,475 |
| பதவியணி பொழுதுபோக்கு நிதியம் | - | 225,021 |
| ஏபீசீ ட்ரேட் அன்ட் இன்வெஸ்த்மென்ட் | 1,041,629 | 1,041,629 |
| சாலா என்டர்பிரைசஸ் | 94,507 | 94,507 |
| அபான்ஸ் தனியார் நிறுவனம் | 1,920,661 | 1,920,661 |
| மீள் செலுத்தப்பட வேண்டிய கேள்விப்பத்திர வைப்பீடுகள் | 260,000 | 132,000 |
| எட்டிசலார்ட் கடன் அட்டை வருமானம் | 748,683 | 748,683 |
| இலவச விநியோக கட்டுப்பாட்டுக் கணக்கு | 109,584 | 109,584 |
| முத்திரைக் கட்டண செலவு அறிவிடப்படுதல் | 28,100 | 25,900 |
| கடன் / வாடகை மீதான கொள்வனவு முற்பணம் | 1,191,883 | 1,196,534 |
| குத்தகை உபகரணங்களுக்கான கடனாளர்கள் | 165,012 | 165,012 |
| ஆண்டிறுதி விற்பனை ஊக்குவிப்பு செலவுகள் தொடர்பாகப் பெறப்பட்ட பணத் தொகை | 2,022,369 | - |
| யாழ் காட்சியறைக்காக கிடைத்த பணம் | 415,128 | 415,128 |
| கடன் / வாடகை மீதான கொள்வனவுக்காக செலுத்தப்படவேண்டிய காப்புறுதி | 49,232 | 49,232 |
| ஸ்டெபர்ட் மோட்டார் தனியார் கம்பனி | 28,000 | 28,000 |
| தடுத்துவைத்தல்கள் | 4,192,963 | 3,098,937 |
| சேவை ஒப்பந்தங்கள் மீதான தடுத்துவைத்தல் | 2,055,864 | 1,363,112 |
| வருமான இழப்பினை செலுத்தித் தீர்க்கும் கணக்கு - யாழ் காட்சியறை | 238,765 | 238,765 |
| அரிசி இறக்குமதிக்கான மூலதனம் | 200,000,000 | - |
| ஏனைய கடனாளிகள்-கைத்தொழில் அபிவிருத்தி சபை - IDB | 200,000 | - |
| திருப்பிச் செலுத்த முடியாத பாதுகாப்பு வைப்பு-ராஜவாசா | 10,935,403 | 17,083,258 |
| | 4,436,757,832 | 781,272,588 |

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2020/2021

குறிப்பு 20 - வங்கி மேலதிகப் பற்று

| | 2021 / 2022 ரூ.₹ | 2020 / 2021 ரூ.₹ |
|--|---------------------|---------------------|
| மக்கள் வங்கி (கணக்கிலக்கம் 004100120210918) | 135,154,900 | 235,770,839 |
| சம்பத் வங்கி - DFS (கணக்கிலக்கம் 002930006974) | 23,721,292 | 17,471,340 |
| தேசிய வளர்ச்சி வங்கி (கணக்கிலக்கம் - 101000160408) | - | 20,382,602 |
| மக்கள் வங்கி - குருநாகல் | 145,709 | - |
| | 159,021,901 | 273,624,781 |

குறிப்பு 21 - அரசாங்க மானியம் பிற்போடப்பட்ட வருமானக் கணக்கு

நாராஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் மெகா காட்சியறை நிர்மாணிக்கப்படுவது தொடர்பாக பின்வரும் அரசாங்க மானியம் பெறப்பட்டது.

| | அரசு மானியம் ஒத்திவைக்கப்பட்ட வருமானம் A/C 1 ரூ.₹ | அரசு மானியம் ஒத்திவைக்கப்பட்ட வருமானம் A/C - 2 Rajawasa ரூ.₹ | அரசு மானியம் ஒத்திவைக்கப்பட்ட வருமானம் A/C - 3 Q Shop Container Exp ரூ.₹ | அரசு மானியம் ஒத்திவைக்கப்பட்ட வருமானம் A/C - 4 Q Shop Container Exp ரூ.₹ | மொத்தம் ரூ.₹ |
|--|--|--|---|---|--------------------|
| ஆரம்ப நிலுவை | 44,576,330 | 86,148,949 | 6,840,000 | 1,827,360 | 139,392,638 |
| அரசு மானியங்கள் - வருட காலப் பகுதியில் | - | 6,443,431 | - | 24,835,091 | 31,278,522 |
| மொத்தம் | 44,576,330 | 92,592,380 | 6,840,000 | 26,662,451 | 170,671,160 |
| அறவிடப்பட்ட இலாபம் மற்றும் நட்டம் கணக்கு 2021/2022 | 6,368,047 | 7,716,032 | - | 5,423,858 | 19,507,937 |
| நிலுவை | 38,208,283 | 84,876,348 | 6,840,000 | 21,238,593 | 151,163,223 |

நாராஹேன்பிட்டியில் உள்ள மெகா காட்சியறையானது 30 வருடகால குத்தகைச் சொத்தாகும். மேற்கண்ட அரசாங்க மானியம் பின்னர் கிடைக்கப்பெற்றதோடு LKAS 20 க்கு இணங்க, சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகையை கணக்கிடுவதில் மானியத்தை கழிப்பதாக கணக்கீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. குறைக்கப்பட்ட தேய்மான செலவினங்களாக தேய்மானமிடத்தகு சொத்தொன்றின் ஆயுள் மீதான இலாபம் மற்றும் நட்டத்தில் இந்த மானியம் ஏற்பிசைவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மீதமுள்ள 8 ஆண்டு காலத்தை கருத்தில் கொண்டு 2019/20 ஆம் ஆண்டில் 6,368,047.08 வசூலிக்கப்பட்டதுடன் 2021/22 ஆண்டு வரை தொடர்கிறது.

குறிப்பு 22 - சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

அ) பிரதான முகாமைத்துவ ஆளணியுடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கைக் கணக்கீட்டு நியமம் 24 - சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கான வெளிப்பாடுகளின் பிரகாரம் பிரதான முகாமை ஆளணி எனப்படுவது நிறுவனத்தின் செயற்பாடுகளைத் திட்டமிடுதல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அதிகாரம் மற்றும் பொறுப்பு உள்ளவர்கள் ஆவார்கள். அதன்படி, பணிப்பாளர் சபைக்கு (நிறைவேற்று மற்றும் நிரைவேற்று அல்லாத பணிப்பாளர்கள் உட்பட), பணிப்பாளர் சபைக்கு அண்மித்த கீழ் மட்டத்தில் உள்ள நிறுவனத்தின் சிரேஸ்ட் முகாமையாளர்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான முகாமைத்துவ ஆளணியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

- பணிப்பாளர்களுக்கான கடன்
கம்பெனியின் பணிப்பாளர்களுக்கு எதுவித கடனும் வழங்கப்படவில்லை.
- பிரதான முகாமைத்துவ ஆளணியுடனான வேறு கொடுக்கல் வாங்கல்கள்
இந்த நிதிக்கூற்றுக்களின் குறிப்பு 22 (A) இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்களைத் தவிர பிரதான முகாமைத்துவ ஆளணியுடன் எதுவித கொடுக்கல் வாங்கலும் மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பு 23 - மூலதன கடப்பாடுகள்

2022 மார்ச் 31 ஆம் திகதியில் பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்த மூலதன செலவுகள் மற்றும் தற்செயல்கள் காணப்படவில்லை.

குறிப்பு 24 - ஒப்பீட்டு ரீதியான தகவல்கள்

ஒப்பிடுவதை எளிதாக்குவதற்காக, முந்தைய ஆண்டுடன் தொடர்புடைய நிலுவைகள் நடப்பு ஆண்டின் வகைப்படுத்தலுக்கு இணங்க மீள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2020/2021

குறிப்பு 25 - நிதி இடர் முகாமைத்துவம்

மொத்தப் பகுப்பாய்வு

நிதிக் கருவிகளைப் பயன்படுத்தி பின்வரும் அபாய நேர்வுகளுக்கு கூட்டுத்தாபனம் உட்படும்.

- கடன் அபாநேர்வு (அபாயம்)
- திரவத்தன்மை அபாயநேர்வு (அபாயம்)
- சந்தை அபாய நேர்வு (அபாயம்) (நாணய நட்ட ஆபத்து மற்றும் வட்டிவிகித ஆபத்து உட்பட)

மேற்படி ஒவ்வொரு அபாயங்களுக்கும்மான கூட்டுத்தாபனத்தின் வெளிப்பாடு பற்றிய தரம் மற்றும் அளவுசார் தகவல்கள் மற்றும் ஆபத்து அளவிடப்படுதல் மற்றும் முகாமைத்துவம் செய்யப்படுதல் என்பவற்றுக்காக கூட்டுத்தாபனத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் இந்த குறிப்பு முன்வைக்கின்றன.

இடர் முகாமைத்துவ சட்டகம்

கூட்டுத்தாபனத்தின் இடர் முகாமைத்துவ சட்டகத்தை நிறுவுவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் பணிப்பாளர் குழுவிற்கு ஒட்டுமொத்த பொறுப்பு உள்ளது. கூட்டுத்தாபனத்தின் அபாய முகாமைத்துவக் கொள்கைகளை ஆனவை கூட்டுத்தாபனம் முகங்கொடுக்கும் ஆபத்துக்களை அடையாளம் காணவும் பகுப்பாய்வு செய்யவும், பொருத்தமான இடர் வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை அமைக்கவும், ஆபத்து மற்றும் வரம்புகளை கடைபிடிப்பதை கண்காணிக்கவும் நிறுவப்பட்டுள்ளன. சந்தை நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்க இடர் முகாமைத்துவ கொள்கைகள் மற்றும் முறைமைகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

கடன் ஆபத்து

கடன் ஆபத்து என்பது ஒரு வாடிக்கையாளர் அல்லது ஒரு நிதிக் கருவியின் எதிர்த்தரப்பு அதன் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறினால் இடம்பெறுகின்ற நிதிசார் நட்டம் என்பதோடு அது அடிப்படையில் வாடிக்கையாளர்களிடமிருந்தும் முதலீட்டுப் பத்திரங்களிலிருந்தும் கூட்டுத்தாபனத்திற்குக் கிடைக்கப்பட வேண்டியவைகளிலிருந்து முக்கியமாக எழுகிறது.

திரவத்தன்மை ஆபத்து

திரவத்தன்மை ஆபத்து எனப்படுவது பணம் அல்லது வேறொரு நிதிச் சொத்தை வழங்குவதன் மூலம் தீர்க்கப்படும் அதன் நிதிப் பொறுப்புக்களுடன் தொடர்புடைய கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் அபாயமாகும். இந்த அபாயத்தை நிர்வகிப்பதற்கான கூட்டுத்தாபனத்தின் அணுகுமுறையானது, ஏற்றுக்கொள்ள முடியாத இழப்புகள் அல்லது நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் ஏற்படாமல், அதன் கடன்களை பூர்த்தி செய்ய போதுமான திரவத்தன்மை எப்போதும் கொண்டிருப்பதை உறுதி செய்வதாகும்.

திரவத்தன்மை அபாயத்தை அளவிடுவதற்கும் தணிப்பதற்கும்,கூட்டுத்தாபனம் அதன் தேரிய தொழிற்பாட்டு பணப்பாய்ச்சலை உன்னிப்பாகக் கண்காணித்து, காசும் காசுக்குச் சமமானவைகளையும் போதிய மட்டத்தில் பேணி வந்ததோடு நிதி நிறுவனங்களிலிருந்து உறுதியான நிதி வசதிகளைப் பெற்றது.

சந்தை ஆபத்து

சந்தை ஆபத்து என்பது அந்நியச் செலாவணி விகிதங்கள், வட்டி விகிதங்கள் போன்ற சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அல்லது நிதிக் கருவிகளின் பங்குப் பெறுமதி மீது பாதிப்பை ஏற்படுத்தும். சந்தை இடர் முகாமைத்துவத்தின் நோக்கம், வருமானத்தை மேம்படுத்தும் போது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகளுக்குள் சந்தை ஆபத்து வெளிப்பாடுகளை முகாமை செய்வதும் கட்டுப்படுத்துவதுமாகும்.

வட்டி விகித ஆபத்து

வட்டி விகித ஆபத்து என்பது சந்தை வட்டி வீத மாற்றங்களின் காணரமாக நிதிக்கருவிகளின் நியாயமான பெறுமதி அல்லது எதிர்கால பணப்பாய்ச்சல் மாறுபடும் ஆபத்து ஆகும்.சந்தை வட்டி விகிதங்கள் பிரதானமாக கூட்டுத்தாபனத்தின் நீண்டகால கடன் கடப்பாடு மற்றும் மிதக்கும் வட்டி விகிதங்களுடனான முதலீடுகளுடன் தொடர்புபடுகின்றது. எவ்வாறாயினும், அறிக்கையிடல் திகதியின்படி வட்டி விகித ஆபத்தினை ஏற்படுத்தும் அளவுசார் நீண்ட கால மிதக்கும் வீதக் கடன்கள் அல்லது வைப்புக்கள் கூட்டுத்தாபனத்தில் காணப்படவில்லை.



Sri Lanka State Trading (General) Corporation Ltd.

**ANNUAL REPORT
2021-2022**

Contents

| | |
|--|---------|
| Vision, Mission & Corporate Goals..... | 04 |
| Goals, Functions, Services & Progress during the year..... | 05 |
| Corporate Information..... | 06 |
| Chairman's Message..... | 07 |
| Senior Management & Heads of Divisions..... | 08 - 09 |
| Our Product Portfolio..... | 10- 12 |
| Business Review..... | 13 |
| Employment Generation..... | 14 |
| Corporate Governance..... | 15 |
| Financial Highlights..... | 16 |
| Graphical View of Financial Highlights..... | 17 - 18 |
| Divisional Performance of STC..... | 19 |
| Comparison of Divisional Performance..... | 20 |
| Auditor General's Report..... | 21 - 27 |
| Statement of Comprehensive Income..... | 28 |
| Statement of Financial Position..... | 29 |
| Statement of Changes in Equity..... | 30 |
| Statement of Cash Flow..... | 31 - 32 |
| Notes to the Financial Statements..... | 33 - 52 |

VISION, MISSION & CORPORATE GOALS

Our Vision

To be the National Business Leader.

Our Mission

To supply all products and services required primarily by the state sector to enhance its operational efficiency, while catering to all other segments, maintaining stakeholder interests with a view of supporting Sri Lanka to become the commercial hub of Asia.

Corporate Goals

To earn reasonable earning, contribute towards personnel and carrier development and establish product leadership via specific brands.

GOALS, FUNCTIONS, SERVICES & PROGRESS DURING THE YEAR

Operational Goals

- ▣ Stabilizing the market through sale of diversified goods and services.
- ▣ Represent the reputed and trusted international brands in our country.
- ▣ Establishing a reputation through enhancing the revenue and profit of the organization.
- ▣ Achieving development targets through provision of state sector needs effectively.
- ▣ Initiate actions to fulfill the consumer needs through organizations main products.
- ▣ Improving production through continuous attention on the State Policies, Customers and Staff.

Operational Strategies

- ▣ Widening customer base & accessibility.
- ▣ Increasing products portfolio as per customer requirements.
- ▣ Web enabled business management and data management through operational resource planning system and procurement approval.
- ▣ Active and effective participation in main product categories

Progress During the Year

Our core business revenue recorded a value of Rs.8,750 Million. Other operating income during the year under review was Rs.68.5 Million. The net profit before tax showed as Rs.481.9 Million and total equity increased to Rs.1131 Million during the year.

Number of employees of STC at the end of March 2022 was 392 numbers.

We planned to establish our own STC brands in partnership with manufacturing organizations and a range of products are in the pipeline.

CORPORATE INFORMATION

Name of the Company: Sri Lanka State Trading (General) Corporation Limited

Legal form: The name of STC General Trading Co. Ltd was changed to Sri Lanka State Trading General Corporation Ltd. on 01/10/2010 under the Companies Act No.07 of 2007, Lanka General Trading Co. Ltd was enacted previously under the public companies Act No.17 of 1982 and prior to that the entity was known as the Sri Lanka State Trading (General) Corporation under the Sri Lanka State Trading Act No. 33 of 1970. The company was adjunct to the Ministry of Trade, Commerce and Food Security.

Chairman/Managing Director: Mr. Yoga Perera - (Resigned 05.09.2022)
Mr. Asiri Walisundara - (Joined 05.09.2022)

Board of Directors: Mr. B.A.T Rodrigo - (Joined 20.01.2020)
Mr. D. A .Hettiarachchi - (Joined 20.01.2020)
Mr. U. Dissanayake - (Joined 20.01.2020)
Mr. D. J. Vidanachchi - (Joined 21.01.2020)
Mrs. G. Dahanayake - (Joined 05.02.2020)
Mr. T.A.D. Ranjith - (Joined 14.02.2020)

Company Secretary: A W Management Consultants (Pvt) Ltd

Auditor: Auditor General
National Audit Office,
No. 306/72,
Polduwa Road,
Battaramulla.

Bankers: People's Bank
NDB Bank
Sampath Bank
BOC

Registered office: 100, Nawam Mawatha,
Colombo 2,
Sri Lanka.
Telephone : +94 112 422341-4, +94 112 440880
Fax : +94 112 447970
Email : lankagen@sltnet.lk
Web : www.stc.lk

Company Registration No: PB 863

No. of Employees: 392 employees had been employed by the company at the year ended.

CHAIRMAN'S MESSAGE

I wish to present the Annual Report of Sri Lanka State Trading (General) Corporation Ltd for the year 2021/2022.

External Environmental Outlook

Following the onset of the covid 19 pandemic in year 2020, the country was experiencing an economic downturn with limited foreign reserves in the country. As a result the Economy came to a standstill by the latter part of 2021 and imports were restricted drastically. The transportation sector was also highly affected by the sudden increase in fuel prices as well as the overall increase in the prices of all consumer and capital goods. Many Jobs were lost and pay cuts were taken place across many business sectors of the country as a cost cutting measure due to the decline in revenues experienced during this period. In response the Government implemented many measures to reduce spending and limit both capital and recurrent expenditure. The lending rates were drastically increased further adding to the unfavourable environment for businesses in both the private and state sectors.

GDP growth rate of Sri Lanka at the end of the year 2020 stood at -3.7% and in 2021 it was increased to 3.5%. The overall slowdown in economic activities, which began towards the end of the first quarter of 2020, directly impacted the business of STC continuously and was followed by an economic recession in 2021/2022. However, I would like to inform that STC was able to manage this difficult situation strategically by taking all the threats as challenges, and finally by overcoming them and gaining a positive growth during the year 2021/2022.

Performance Review

I am delighted to report that even amidst the economic downturn in the country, STC recorded a net profit of Rs. 430 million after taxation in 2021/2022 compared to the Rs. 50M net profit recorded in the previous year. STC annual turnover was Rs. 8750 million with a GP margin of 10% in 2021/2022. When compared with the previous year, the Company turnover and gross profit have increased by 227% and 75% respectively. This was a result of accurate and timely decisions taken by the Chairman, Board of Directors and the STC Management. We enhanced the product portfolio in line with emerging market opportunities as well as the presence of FMCG market by introducing locally manufactured consumer products at reasonable rates under the STC Brand.

We managed to reduce net finance expenditure by 85% , compared to the previous year by implementing several measures such as ; reducing stocks holding , debtor's holding cost as well as the other administration expenses. The lockdown and crisis situation also contributed to the reduction of staff costs and the administration expenses. Steps were taken to dispose the obsolete and slow-moving stock items and regards to debtors, strict adhere to the new credit policy was maintained order to minimize the credit period and strengthen cash flow.

Further, structural changes were made in certain trading divisions and in STC showrooms. The implementation of a continuous monitoring system significantly improved the profitability of all divisions and showrooms which resulted in a positive outcome in terms of Annual Profit. The new system introduced to the procurement process was well affected and STC could gain maximum quality products along with competitive prices.

The Company had staff strength of 392 as at March 31, 2022.


Social Responsibilities

STC has played an active role as the major trading arm of the government in stabilizing the prices of consumables in the retail market by way of ensuring the maintenance of prices at government controlled price levels. Further, STC has successively fulfilled the customer requirement to its maximum level even amidst an economic recession.

Future Plans

- Achieve additional sales growth by introducing new products to the existing product portfolio.
- Increase turnover by expanding the customer base into more Government sector institutions and to more Private sector institutions
- Importation and distribution of essential food items, in order to streamline the market supply and stabilize the market price. As an initial step, STC has already started to import rice and distribute through government retail trading arm.
- Search possible opportunities to enter into the Export Market with an expectation to support the government in increasing Sri Lanka's foreign exchange reserves.

While expecting support from my Senior Management and Staff Members for the betterment of the Organization I wish to extend my sincere appreciation for the visionary guidance provided by Hon. Minister of Trade, Commerce and Food Security and my fellow Members of the Board. I would also like to take this opportunity to thank our Bankers and all Stakeholders who have shared our journey throughout the financial year and look forward for their continuous support.



Asiri Wali Sundara
Chairman/Managing Director

SENIOR MANAGEMENT & HEADS OF DIVISIONS

Senior Management

Name

| | |
|--|-------------------------------|
| Chairman / Managing Director | Mr. Yoga Perera |
| General Manager | Mrs. Chamila Iddamalgoda |
| Deputy General Manager - Marketing | Mr. M. N. Mahesh Mendis |
| Deputy General Manager - Finance | Mrs. I. M. D. K. Ilangasinghe |
| Deputy General Manager- Administration | Mr. J. C. K. Madawala |

Head of Divisions

Chemical & Allied Division

| | |
|---------------|-----------------------|
| Asst. Manager | Mr. K. H. Gunawardana |
|---------------|-----------------------|

Office Supply Division

| | |
|---------------|---------------------------|
| Asst. Manager | Mr. M. L. Ranjan Padmalal |
|---------------|---------------------------|

Household & Recreational Division

| | |
|---------------|------------------------|
| Asst. Manager | Miss. N. P. Ranasinghe |
|---------------|------------------------|

ICT Division

| | |
|-----------------------|-------------------|
| Asst. Manager - Sales | Mr. M. T. Bandara |
|-----------------------|-------------------|

Electrical & Electronic Division

| | |
|---------|---------------------|
| Manager | Mr. K. G. C. Janaka |
|---------|---------------------|

Agricultural, Machinery & Equipment Division

| | |
|---------------|--------------------------|
| Asst. Manager | Mrs. Madushani Akurugoda |
|---------------|--------------------------|

Construction, Hardware & Office furniture

| | |
|---------------|---------------------|
| Asst. Manager | Mr. Anurudha Mahesh |
|---------------|---------------------|

Automotive Products division

| | |
|--------------------|-----------------------------------|
| Act. Asst. Manager | Miss T. H. Sunethra Chandrakanthi |
|--------------------|-----------------------------------|

FMCG Division

| | |
|-------------------|------------------|
| Officer in Charge | Mr. D. P. Kumara |
|-------------------|------------------|

Special Projects & Marketing

| | |
|---------------|--------------------|
| Asst. Manager | Miss Mihiri Herath |
|---------------|--------------------|

Showroom Operation

| | |
|---------|---------------------|
| Manager | Mr. K. L. Pathirana |
|---------|---------------------|

SENIOR MANAGEMENT & HEADS OF DIVISIONS

Head of Divisions

Duty Free Shop

Asst. Manager

Name

Mr. K. G. C. Janaka

Procurement Division

Act. Senior Manager

Mr. Nirosh Bandara

Manager

Mrs. D. K. Jayasooriya

Finance Division

Manager

Mrs. I. K. P. P. Perera

Asst. Manager

Miss. N. U. D. Alwis

Asst. Manager

Mrs. P. R. D. Peiris

Asst. Manager

Miss. M. E. Ilipangamuwa

IT Division

Act. Senior Manager

Mr. Nirosh Bandara

Services & Supply Division

Asst. Manager

Mrs. K. H. Anupama Peiris

Transport Division

Asst. Manager

Mr. A. R. Mohomad Fasnun

Audit Division

Assistant Internal Auditor

Mrs. M. Madusha Amali Dias

Human Resources & Legal Division

Legal Officer

Mrs. S. G. A. Gunasekara

Asst. Manager - HR

Mrs. A. Dasanayaka

Branches & Showrooms

01. Nawam Mawatha Showroom

No. 100, Nawam Mawatha, Colombo 02.

02. Kurunegala Showroom

No. 243/3/1, Puttalam Road, Kurunegala.

03. Kandy Showroom

No. 449, William Gopallawa Mawatha, Kandy.

04. Matara Showroom

No. 11, YMCA Building, Station Road, Matara.

05. Anuradhapura Showroom

No. 561-B, 38, 4th Lane, Anuradhapura.

06. Jaffna Showroom

No. 127, MPCS Building, KKS Road, Jaffna.

07. Seilency Shopping Arcade

Economic Center, Narahenpita.

08. Batticaloa Showroom

No. 32A, 32B, New Kalmunai Road, Batticaloa.

09. Q-Shop Network

OUR PRODUCT PORTFOLIO



Office Supplies and Equipment

Double A & Other Photocopy Papers, Boards, Papers Books, Files & Folders, Envelops, Office Bags & Brief cases, Pens & Pencils, White Boards & Markers, Scissors, Paper Knives & Paper Shredders, Calculators, Staplers & Punchers, CDs & DVDs, USB Drives and Other Stationeries.

Home Appliances

Aluminum Items, Porcelain Products, Nonstick Kitchenware, All kinds of Cleaning Products, Sports Goods, All kinds of Plastic Products, Cups & Saucers, Cutlery & Crockery, Kettles & Jugs, Racks & Trays, Vacuum Flasks, Water Filters & Purifiers, Pillows, Mattresses & Bed sheets, Rubber, Coir Carpets, Weighting Scales, Raincoats & Umbrellas, Tissues, Paper Serviettes & Other Paper Based Products, Wall Clocks.



IT & Telecommunication Accessories

Laptops, Desktop Computers, Printers, Fax Machines, Scanners, UPS, Photocopy Machines, Other Computer Accessories.

Electrical & Electronic Accessories

Air Conditioners, KDK Fans, Digital Cameras (Still, Video) & Flashlights, Multimedia Projectors & Screens, Indoor & Outdoor Speakers, Audio Amplifiers, Mixers & Microphones, Generators, Access Control Systems, CCTV Systems, Finger Scan Attendance Systems, Bulbs (CFL, Fluorescent) & Emergency Lights, Telephones, Wiring Accessories, Other Electrical Accessories.



OUR PRODUCT PORTFOLIO



FMCGs (Fast Moving Consumer Goods)

Homecare Products, Personal Care Products, Food Brands.

Tyres & Vehicle Batteries



Agricultural Equipment, Machinery Tools & Hardware

Barbed Wires, Bush Cutters, Grass Trimmers & Lawn Mowers, Welding Transformers, Knives & Axes, All types of Power Tools, All types of Hand Tools, Water Pumps, Safety Equipment (Helmets, Gloves & Boots), Forks, Jumpers, Shovels & Rakes, Polythene Sealers, Fogging Machines.



OUR PRODUCT PORTFOLIO



Interior Design & Office Furniture

Steel Furniture (Chairs, Tables, Cupboards, Cabinets, Book Racks) Wooden Furniture (Chairs, Tables, Cupboards, Cabinets, Book Racks) Melamine Furniture (Chairs, Tables, Cupboards, Cabinets, Book Racks).

Chemicals

Industrial Chemicals, Laboratory Chemicals, Specialty Chemicals, Selected Explosive Chemicals.




Duty Free Shop


Facilitate the requirement of the diplomats and diplomatic missions.

BUSINESS REVIEW

Sales Growth (Rs. Mn)




Net Profit (after Tax) Growth (Rs. Mn)



EMPLOYMENT GENERATION

2017 - 2022

Numbers in Employment since 2017/2018 to 2021/2022




CORPORATE GOVERNANCE


During the past year management of STC strived to rejuvenate governance structure and best business practices. In addition, STC has a separate Internal Audit Division and internal controls are in place to ensure a sound control environment. Further there is a separate Audit & Management Committee which reports to the Board of Directors.

Tender board is in place to monitor and control procurement mechanism in line with the Government procurement procedure.

Board Members



Audit Committee Members



Availability of Business Managing Instruments



- 1) Corporate Plan 2022-2027
- 2) Annual Report 2020-2021
- 3) STC Procurement Procedures
- 4) STC Action Plan
- 5) STC Product Profile
- 6) STC Profile
- 7) STC Credit Sales Policy
- 8) STC Approved carder

FINANCIAL HIGHLIGHTS

| | 2021/2022 (Rs.000'S) | 2020/2021 (Rs.000'S) | Change% ↑ / ↓ |
|--|-------------------------|-------------------------|------------------|
| Operation | | | |
| Turnover | 8,750,243 | 2,676,667 | 227% |
| Earnings before interest & Tax | 487,963 | 87,588 | 457% |
| Profit before Taxation | 481,892 | 46,924 | 927% |
| Profit after Taxation | 429,731 | 50,776 | 746% |
| Balance Sheet | | | |
| Non Current Assets | 491,822 | 482,498 | 2% |
| Current Assets | 5,425,506 | 2,032,038 | 167% |
| Current Liabilities | 4,595,780 | 1,626,047 | 183% |
| Non-Current Liabilities | 190,328 | 187,000 | 2% |
| Stated Capital & Reserves | 1,131,220 | 701,489 | 61% |
| Cash Flow | | | |
| Net Cash generated from Operating Activities | 1,359,770 | 448,530 | 203% |
| Net Cash Used in Operating Activities | 1,354,036 | 440,363 | 207% |
| Net Cash generated from Investing Activities | -1,619 | -26,303 | -94% |
| Net Cash generated from Financing Activities | -711,059 | -336,044 | 112% |
| Per Share Data | | | |
| Earnings per share | 42 | 7 | 500% |
| Net Assets per Share | 113.12 | 70.15 | 61% |
| Return on Equity (ROE) | 0.38 | 0.07 | 425% |
| Return on Assets (ROA) | 0.10 | 0.02 | 403% |
| Key Ratios | | | |
| Gross Profit Ratio | 10% | 20% | -10% |
| Net Profit Ratio | 5% | 2% | 3% |
| Quick Ratio | 0.85 | 0.98 | -13% |
| Current Ratio | 1.18 | 1.25 | -6% |
| Gearing Ratio | 0.14 | 1.21 | -88% |

GRAPHICAL VIEW OF FINANCIAL HIGHLIGHTS


TURNOVER

| Year | (Rs.Mn) |
|-------|---------|
| 12/13 | 2269 |
| 13/14 | 3052 |
| 14/15 | 3862 |
| 15/16 | 2949 |
| 16/17 | 3749 |
| 17/18 | 4334 |
| 18/19 | 3474 |
| 19/20 | 2454 |
| 20/21 | 2677 |
| 21/22 | 8750 |




NET PROFIT BEFORE TAX

| Year | (Rs.Mn) |
|-------|---------|
| 12/13 | 97 |
| 13/14 | 74 |
| 14/15 | 11 |
| 15/16 | 31 |
| 16/17 | 61 |
| 17/18 | 82 |
| 18/19 | -32 |
| 19/20 | -125 |
| 20/21 | 47 |
| 21/22 | 482 |




TOTAL ASSET

| Year | (Rs.Mn) |
|-------|---------|
| 12/13 | 2059 |
| 13/14 | 2275 |
| 14/15 | 3051 |
| 15/16 | 2694 |
| 16/17 | 2650 |
| 17/18 | 2994 |
| 18/19 | 2796 |
| 19/20 | 2493 |
| 20/21 | 2515 |
| 21/22 | 5917 |




NET ASSETS


| Year | (Rs.Mn) |
|-------|---------|
| 12/13 | 640 |
| 13/14 | 686 |
| 14/15 | 695 |
| 15/16 | 707 |
| 16/17 | 759 |
| 17/18 | 820 |
| 18/19 | 786 |
| 19/20 | 651 |
| 20/21 | 701 |
| 21/22 | 1131 |



EPS (Rs)




ROE (Rs)



DIVISIONAL PERFORMANCE OF STC

Revenue Drivers 2021-2022



Performance of Revenue Drivers 2021/2022


| Division | Revenue | GP | GP% |
|---------------------------------------|----------------------|--------------------|------------|
| Chemical & Allied | 1,017,779,819 | 239,853,555 | 24% |
| ICT Products | 809,072,989 | 83,291,124 | 10% |
| Office Supplies | 310,308,658 | 74,368,095 | 24% |
| Automotive Products | 247,936,198 | 34,286,188 | 14% |
| Duty Free Shop | 47,311,627 | 20,346,487 | 43% |
| Electrical & Electronic | 188,930,383 | 30,964,040 | 16% |
| Special Project Unit | 383,931,252 | 51,982,586 | 14% |
| Household Product | 641,478,998 | 71,182,448 | 11% |
| Construction & Hardware | 308,887,197 | 38,357,992 | 12% |
| Agri. Supplies & Machinery Equipments | 400,136,509 | 57,018,170 | 14% |
| Swashakthi | 65,075,722 | 10,738,532 | 17% |
| Essential Foods | 4,329,393,636 | 200,730,099 | 5% |
| Total | 8,750,242,988 | 913,119,316 | 10% |

Comparison of Divisional Performance (2020-2021/2021-2022)


| Dept | 2020 / 2021 | | | 2021 / 2022 | | | % ↑ / ↓ | | |
|--------------|----------------------|--------------------|------------|----------------------|--------------------|------------|-------------|------------|------------|
| | Sales | GP | GP% | Sales | GP | GP% | Sales | GP | GP% |
| | | | | | | | | | |
| CA | 707,639,942 | 227,575,716 | 32% | 1,017,779,819 | 239,853,555 | 24% | 44% | 5% | -9% |
| ICT | 422,694,685 | 53,083,563 | 13% | 809,072,989 | 83,291,124 | 10% | 91% | 57% | -2% |
| OS | 269,930,142 | 55,258,010 | 20% | 310,308,658 | 74,368,095 | 24% | 15% | 35% | 3% |
| AP | 174,607,133 | 22,138,786 | 13% | 247,936,198 | 34,286,188 | 14% | 42% | 55% | 1% |
| DFS | 19,500,636 | 5,667,377 | 29% | 47,311,627 | 20,346,487 | 43% | 143% | 259% | 14% |
| EE | 173,558,668 | 30,872,105 | 18% | 188,930,383 | 30,964,040 | 16% | 9% | 0% | -1% |
| SPU | 340,321,776 | 45,235,745 | 13% | 383,931,252 | 51,982,586 | 14% | 13% | 15% | 0% |
| HR | 136,380,824 | 20,018,821 | 15% | 641,478,998 | 71,182,448 | 11% | 370% | 256% | -4% |
| CH | 195,816,466 | 23,865,860 | 12% | 308,887,197 | 38,357,992 | 12% | 58% | 61% | 0% |
| AS & ME | 141,611,771 | 26,653,450 | 19% | 400,136,509 | 57,018,170 | 14% | 183% | 114% | -5% |
| SW | 77,757,387 | 10,006,610 | 13% | 65,075,722 | 10,738,532 | 17% | -16% | 7% | 4% |
| EF | 16,526,407 | 2,276,436 | 14% | 4,329,393,636 | 200,730,099 | 5% | 26097% | 8718% | -9% |
| Unallocated | 321,523 | 54,243 | 17% | - | - | - | - | - | - |
| Total | 2,676,667,360 | 522,706,722 | 20% | 8,750,242,988 | 913,119,316 | 10% | 227% | 75% | -9% |

Started importing and distributing rice in 2021/2022 and that operation is included in Essential Food department in the table above for 2021/2022.

Divisional Revenue Comparison



Divisional Gross Profit Comparison





ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

TAC/D/STC/FA/2021/22/76

මගේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

24 March 2023

Chairman

Sri Lanka State Trading (General) Corporation Ltd

Report of the Auditor General on the Financial Statements and Other Legal and Regulatory Requirements of the Sri Lanka State Trading (General) Corporation Ltd for the year ended 31 March 2022 in terms of Section 12 of the National Audit Act, No. 19 of 2018.

1. Financial Statements

1.1 Qualified Opinion

The audit of the financial statements of the Sri Lanka State Trading (General) Corporation Ltd (“Company”) for the year ended 31 March 2022 comprising the statement of financial position as at 31 March 2022 and the statement of comprehensive income, statement of changes in equity and cash flow statement for the year then ended, and notes to the financial statements, including a summary of significant accounting policies, was carried out under my direction in pursuance of provisions in Article 154(1) of the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka read in conjunction with provisions of the National Audit Act No. 19 of 2018. My report to Parliament in pursuance of provisions in Article 154 (6) of the Constitution will be tabled in due course.

In my opinion, except for the effects of the matters described in the basis for Qualified Opinion section of my report, the accompanying financial statements give a true and fair view of the financial position of the Company as at 31 March 2022 and of its financial performance and its cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards

1.2 Basis for Qualified Opinion

- (a) As per to the paragraph 50 of Sri Lanka Accounting standard 16-PPE, the company had not considered the useful lifetime of the assets when calculating the depreciation. Therefore an over calculation of depreciation amounting to Rs.1,398,067 for the year under review which understate the profit by same amount.
- (b) As per the paragraph 51 of the Sri Lanka Accounting standard No.16 PPE, the useful life of the asset shall be reviewed at least at each financial year end and if expectations differ from previous estimates, the changes shall be accounted in accordance with Sri Lanka Accounting standard 08. However useful life of the fully depreciated assets amounting to Rs. 161,699,007 still in use had not been reviewed and accounted accordingly.
- (c) No provision was made for the arrears rent amounting to Rs.1,200,000 of Batticaloa Rajawasa warehouse from 01 September 2021 to 31 March 2022 which overstate the profit and understate the current liabilities by same amount.
- (d) Receivable from the ministry of trade amounting to Rs.3,146,639 had not been accounted for the year under review.

I conducted my audit in accordance with Sri Lanka auditing Standards (SLAuSs). My responsibilities, under those Standards are further described in the Auditor's responsibilities for the Audit of the Financial Statements section of my report. I believe that the audit evidence I have obtained is sufficient and appropriate to provide a basis for my qualified opinion.

1.3 Other information included in the Company's 2021/2022 Annual Report.

The other information comprises the information included in the Company's 2021/2022 Annual Report but does not include the financial statements and my auditor's report thereon, which I have obtained prior to the date of this Auditor's report. Management is responsible for the other information.

My opinion on the financial statements does not cover the other information and I do not express any form of assurance conclusion thereon.

In connection with my audit of the financial statements, my responsibility is to read the other information when it becomes available and, in doing so, consider whether the other information is materially inconsistent with the financial statements or my knowledge obtained in the audit or otherwise appears to be materially misstated.

If based on the work I have performed on the other information that I have obtained prior to the date of this Auditor's report, I conclude that there is a material misstatement of this other information, I am required to report that fact. I have nothing to report in this regard.

1.4 Responsibilities of Management and Those Charged with Governance for the Financial Statements

Management is responsible for the preparation of financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determine is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the financial statements, management is responsible for assessing the Company's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intends to liquidate the Company or to cease operations, or has no realistic alternative but to do so.

Those charged with governance are responsible for overseeing the Company's financial reporting process.

As per Section 16(1) of the National Audit Act No. 19 of 2018, the Company is required to maintain proper books and records of all its income, expenditure, assets and liabilities, to enable annual and periodic financial statements to be prepared of the Company.

1.5 Auditor's Responsibilities for the Audit of the Financial Statements

My objective is to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an auditor's report that includes my opinion. Reasonable assurance is a high level of assurance, but is not a guarantee that an audit conducted in accordance with Sri Lanka Auditing Standards will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these financial statements.

As part of an audit in accordance with Sri Lanka Auditing Standards, I exercise professional judgment and maintain professional scepticism throughout the audit. I also:

- Identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for my opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is higher than for one resulting from error, as

fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control.

- Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's internal control.
- Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by the management.
- Conclude on the appropriateness of the management's use of the going concern basis of accounting and based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Company's ability to continue as a going concern. If I conclude that a material uncertainty exists, I am required to draw attention in my auditor's report to the related disclosures in the financial statements or, if such disclosures are inadequate, to modify my opinion. My conclusions are based on the audit evidence obtained up to the date of my auditor's report. However, future events or conditions may cause the Company to cease to continue as a going concern.
- Evaluate the overall presentation, structure and content of the financial statements, including the disclosures, and whether the financial statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.

I communicate with those charged with governance regarding, among other matters, significant audit findings, including any significant deficiencies in internal control that I identify during my audit.

2. Report on Other Legal and Regulatory Requirements

2.1 National Audit Act, No. 19 of 2018 and Companies Act, No. 7 of 2007 include specific provisions for following requirements.

2.1.1 Except for the effects of the matters described in the basis for qualified opinion section of my report, I have obtained all the information and explanation that required for the audit and as far as appears from my examination, proper accounting records have been kept by the Company as per the requirement of section 163 (2) of the companies Act, No.7 of 2007 and section 12 (a) of the National Audit Act, No.19 of 2018.

- 2.1.2 The financial statements presented is consistent with the preceding year as per the requirement of section 6 (1) (d) (iii) of the National Audit Act, No. 19 of 2018.
- 2.1.3 The financial statements presented includes all the recommendations made by me in the previous year except the audit matters of paragraph 1.2 (a) and (b) described in the basis for Qualified Opinion section of my report as per the requirement of section 6 (1) (d) (iv) of the National Audit Act, No. 19 of 2018.
- 2.2 Based on the procedures performed and evidence obtained were limited to matters that are material, nothing has come to my attention;
- 2.2.1 to state that any member of the governing body of the Company has any direct or indirect interest in any contract entered into by the Company which are out of the normal cause of business as per the requirement of section 12 (d) of the National Audit Act, No. 19 of 2018.
- 2.2.2 to state that the Company has not complied with any applicable written law, general and special directions issued by the governing body of the Company as per the requirement of section 12 (f) of the National Audit Act, No. 19 of 2018 except for;

| Reference to law/ direction | Description |
|---|--|
| (a) Paragraph 6.5 of the Public Enterprise Circular No. PED/12 of 02 June 2003 | The financial statements should be submitted to the Auditor General within 60 days after the end of the financial year, However the company had submitted the financial statements to the, Auditor General after, 6 months from the end of the financial year. |
| (b) Public Enterprise Circular No. PED 1/2015 (i) of 27 October 2016 | Contrary to provision in the circular, transport allowances aggregating to Rs.3,099,000 had been paid to 43 officers who are not entitled to use official vehicles for the year under review. |
| (c) Public Enterprise Circular No. PED 12 of June 2003 | |
| (i) Paragraph 7.4.5 | A Physical verification was not carried out in respect of the Property plant and equipment amounting to Rs.914,186,176. |

(ii) Paragraph 9.8.2

An amount of Rs.9,978,207 had been paid as staff incentives during the year under review without obtaining the approval from General Treasury.

(iii) Paragraph 9.10

As of the year under review, two debt collectors had been recruited and paid Rs.609,727 as debt collection commission without obtaining the approval. Further amount of Rs.26,972,927 had been paid as sales incentives on debt collection without obtaining the approval.

2.2.3 to state that the Company has not performed according to its powers, functions and duties as per the requirement of section 12 (g) of the National Audit Act, No. 19 of 2018;

2.2.4 to state that the resources of the Company had not been procured and utilized economically, efficiently and effectively within the time frames and in compliance with the applicable laws as per the requirement of section 12 (h) of the National Audit Act, No. 19 of 2018 *except for*;

(a) Without following the provisions of No 2.7.4, 2.7.7, 2.8.1 (a), 5.3.10 (a) and 9.1.2 (d) of the Procurement Guidelines, Computer accessories amounting to Rs.280,732,185 had been purchased during the year under review.


(b) CWE Construction and Engineering Pvt Ltd. had entered into an agreement with the company for the establishment of Rajavasa Lanka Sathosa mega stores at an estimated cost of Rs. 47,725,462. A cost estimate had not been prepared and approved for this contract in terms of 4.3.1 and 4.3.2 of Procurement Guidelines. Further a performance bond was not obtained in accordance with section 5.4.9 of the procurement guideline and had not been acted in accordance with 8.12.1.

2.3 Other Matters

a) A debit balance amounting to Rs. 16,603,289 related to a return of goods included in the creditors account had not been adjusted for more than 5 years.

b) Out of the Trade debtors balance of Rs.995, 268,964, the debtors balances outstanding to 5 years and more than 5 years were Rs. 35,965,830 and Rs.138,313,142 respectively.

- c) During the year under review, stock variance of Rs.8,968,178 had been reported by the company base on the stock verification as at 31 March 2022. Action had not been taken to recover this stock shortage from the responsible officers.
- d) There is an unusable stock of Rs.23,868,673 as at 31 march 2022, and the company had not taken necessary action to dispose them. 93.6 percent of the above value had been remained in warehouses for more than 01 year.
- e) A sum of Rs.2,833,385, Rs.16,905,960 and Rs.1,000,000 had been paid for employee medical allowances, festival allowance and death gratuity respectively in the year under review since an approved insurance scheme for employee medical benefits had not been introduced by the date of 15 February 2023.
- f) Although the operations of the Q-Shop at Borella Bus Station had not been started, a rent amount to Rs.300,000 had been paid from 09 February 2022 to 09 December 2022.



W.P.C. Wickramaratne

Auditor General

STATEMENT OF COMPREHENSIVE INCOME

FOR THE YEAR ENDED 31ST MARCH 2022

| | Notes | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--|-------|--------------------|---------------------|
| Revenue | 03 | 8,750,242,988 | 2,676,667,360 |
| Cost of Sales | | (7,837,123,672) | (2,153,960,638) |
| Gross Profit | | 913,119,316 | 522,706,722 |
| Other Operating Income / (Expenses) | 04 | 68,551,847 | 24,082,805 |
| | | 981,671,163 | 546,789,527 |
| Distribution Expenses | 05 | 83,825,722 | 57,043,238 |
| Administration Expenses | 06 | 419,056,526 | 388,699,840 |
| | | 502,882,248 | 445,743,078 |
| Earnings Before Interest & Tax | | 478,788,916 | 101,046,449 |
| Net Finance Income / (Expenses) | 07 | (6,071,005) | (40,664,640) |
| Profit / (Loss) Before Taxation | | 472,717,911 | 60,381,809 |
| Taxation | 08 | (49,959,186) | 7,082,130 |
| Net Profit / (Loss) For the Year | | 422,758,725 | 67,463,939 |
| Other Comprehensive Income | | | |
| Actuarial Gain / (Loss) on Employee Benefits | | 9,174,235 | (13,458,113) |
| Tax on Other Comprehensive Income | | (2,201,817) | (3,229,947) |
| Other Comprehensive Income / (Loss) - Net of Tax | | 6,972,419 | (16,688,061) |
| Total Comprehensive Income / (Loss) for the Year - Net of Tax | | 429,731,144 | 50,775,878 |
| Basic Earnings / (Loss) per Share | 09 | 42 | 7 |

STATEMENT OF FINANCIAL POSITION


AS AT 31ST MARCH 2022

| ASSETS | Notes | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---|-------|----------------------------|----------------------------|
| Non-Current Assets | | | |
| Property, Plant & Equipment | 10 | 466,200,401 | 454,518,101 |
| Intangible Assets | 10a | 1 | 1 |
| Investments in Shares | 11 | 20 | 20 |
| Loans Given to Employees | 12A | 11,971,618 | 12,258,615 |
| Easy Payment Loan Scheme | 12B | - | 9,228 |
| Net Deferred Tax Asset | 17 | 13,649,744 | 15,711,660 |
| Total Non Current Assets | | 491,821,785 | 482,497,625 |
| Current Assets | | | |
| Inventories | 13 | 1,497,967,033 | 433,059,829 |
| Trade & Other Receivables | 14 | 2,358,849,700 | 635,904,213 |
| Loans Given to Employees - Current Maturity | 12A | 5,875,877 | 5,964,270 |
| Easy Payment Loan Scheme | 12B | 9,229 | 786,777 |
| Short Term Investment in Fixed Deposits | | 626,565,159 | 589,853,940 |
| Short Term Investment - Build up Margin -Peoples Bank | | 364,276,347 | 323,119,498 |
| Short Term Investment - Build up Margin -NDB Bank | | 2,473,211 | 614,543 |
| Cash & Cash Equivalents | 15 | 569,489,844 | 42,734,983 |
| Total Current Asset | | 5,425,506,400 | 2,032,038,053 |
| Total Assets | | 5,917,328,166 | 2,514,535,678 |
| EQUITY & LIABILITIES | | | |
| | | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
| Capital & Reserves | | | |
| Stated Capital 10,000,000 Ordinary Shares Rs. 10/- each | | 100,000,000 | 100,000,000 |
| General Reserves | | 45,607,646 | 45,607,646 |
| Revaluation Reserves | | 241,108,234 | 241,108,234 |
| Other Reserves | | (27,220,257) | (34,192,676) |
| Retained Earnings | | 771,724,662 | 348,965,936 |
| Total Equity | | 1,131,220,285 | 701,489,140 |
| Non-Current Liabilities | | | |
| Retirement Benefit Obligations | 16 | 39,164,924 | 46,296,906 |
| Government Grants Deferred Income A/C | 21 | 151,163,223 | 139,392,638 |
| Long Term Borrowings | 18 | - | 1,310,000 |
| Total Non-Current Liabilities | | 190,328,148 | 186,999,544 |
| Current Liabilities | | | |
| Short Term Borrowings | 18 | - | 571,149,623 |
| Trade & Other Payables | 19 | 4,436,757,832 | 781,272,588 |
| Bank Overdrafts | 20 | 159,021,901 | 273,624,781 |
| Total Current Liabilities | | 4,595,779,734 | 1,626,046,992 |
| Total Equity & Liabilities | | 5,917,328,166 | 2,514,535,678 |


The Accounting Policies and Explanatory Notes form an integral part of these Financial Statements. (Figures in brackets indicate deductions.)
These Financial Statements are in Compliance with the requirements of the Companies Act No.07 of 2007.


.....
DGM Finance

The Board of Directors is responsible for the preparation and presentation of these Financial Statements. Approved & Signed for and on behalf of the Board of Directors of Sri Lanka State Trading (General) Corporation Limited.


.....
Chairman

Date : 06.12.2022.


.....
Director

STATEMENT OF CHANGES IN EQUITY

FOR THE YEAR ENDED 31ST MARCH 2022

| | Stated Capital Rs. | Revaluation Reserves Rs. | General Reserves Rs. | Other Reserves Rs. | Retained Profit/(Loss) Rs. | Total Rs. |
|--|--------------------------|--------------------------------|----------------------------|--------------------------|----------------------------------|----------------------|
| Balance as at 1st April 2020 | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (17,504,616) | 281,501,998 | 650,713,263 |
| Net Profit / (Loss) for the year | - | - | - | - | 67,463,939 | 67,463,939 |
| Actuarial Gain / (Loss) on Retirement Benefit Obligations | - | - | - | (16,688,061) | - | (16,688,061) |
| Balance as at 31st March 2021 | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (34,192,676) | 348,965,937 | 701,489,142 |
| Balance as at 01st April 2021 | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (34,192,676) | 348,965,937 | 701,489,142 |
| Net Profit / (Loss) for the year | - | - | - | - | 422,758,725 | 422,758,725 |
| Net of Actuarial Gain / (Loss) on Retirement Benefit Obligations | - | - | - | 6,972,419 | - | 6,972,419 |
| Balance as at 31st March 2022 | 100,000,000 | 241,108,234 | 45,607,646 | (27,220,257) | 771,724,662 | 1,131,220,284 |

STATEMENT OF CASH FLOWS

FOR THE YEAR ENDED 31ST MARCH 2022

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--|----------------------|----------------------|
| Cash Flow from Operating Activities | | |
| Net Profit Before Taxation | 472,717,911 | 60,381,809 |
| Adjustments for | | |
| Depreciation / Amortization | 43,781,182 | 38,436,869 |
| Interest Income | (52,801,540) | (61,340,768) |
| Trust Receipt Loan & Overdraft Interest | 58,872,545 | 102,005,408 |
| Disposal Profit / (Loss) of PPE | (54,939) | (39,101) |
| Provision of Audit Fees | 1,308,000 | 1,296,000 |
| Stocks & Debts Written Off | - | 538,017 |
| Impairment of Debtors | 1,211,418 | (165,563) |
| Impairment of Stocks | (9,730,290) | 6,160,722 |
| Provision for Retirement Benefit Obligations | 7,979,707 | 5,848,964 |
| Operating Profit Before Working Capital Changes | 523,283,993 | 153,122,357 |
| (Increase) / Decrease in Inventories | (1,055,176,914) | 109,515,818 |
| (Increase) / Decrease in Trade Debtors | (1,735,736,778) | 11,783,737 |
| (Increase) / Decrease in Government Grants Deferred Income | 11,770,585 | 88,448,261 |
| (Increase) / Decrease in Easy Payment Loan Scheme | 541,161 | 2,738,888 |
| Increase / (Decrease) in Trade & Other Payables | 3,615,088,211 | 82,920,729 |
| Cash Generated From Operations | 1,359,770,258 | 448,529,792 |
| Gratuity Paid | (5,734,470) | (8,167,116) |
| Net Cash Used in Operating Activities | 1,354,035,788 | 440,362,676 |
| Cash Flows from Investing Activities | | |
| Acquisition of Property, Plant & Equipment | (55,615,946) | (90,861,676) |
| Disposal Proceed Received | 70,067 | 74,400 |
| Interest Received from Short Term Investments | 53,926,735 | 64,484,605 |
| Net Cash from Investing Activities | (1,619,144) | (26,302,671) |
| Cash Flows from Financing Activities | | |
| Investments in Fixed Deposits | (36,711,218) | (46,949,509) |
| Short Term Investment - Build up Margin - People's Bank | (41,156,849) | (41,278,676) |
| Short Term Investment - Build up Margin - NDB Bank | (1,858,668) | 7,441,045 |
| Net Loan Repayments & Proceeds | (572,459,623) | (153,251,263) |
| Trust Receipt Loan & Overdraft Interest Paid | (58,872,545) | (102,005,408) |
| Net Cash from Financing Activities | (711,058,903) | (336,043,811) |
| Net Increase / (Decrease) in Cash & Cash Equivalents | 641,357,741 | 78,016,194 |
| Cash & Cash Equivalents at the beginning of the year | (230,889,798) | (308,905,992) |
| Cash & Cash Equivalents at the End of the year - (Note A) | 410,467,943 | (230,889,798) |

| Note A - Analysis of Cash & Cash Equivalents | As at 31.03.2022 Rs. | As at 31.03.2021 Rs. |
|---|---------------------------------|---------------------------------|
| Cash at Bank | | |
| BOC (A/C No 8859546) | 270,158 | 270,158 |
| Sampath Bank (A/C No 000930000337) | 4,245,877 | 1,527,530 |
| BOC (A/C No 1060) | 73,940,432 | 20,097 |
| People's Bank - Kurunegala | - | 1,645,122 |
| People's Bank - Matara | 1,043,286 | 1,453,042 |
| People's Bank - Kandy | 1,277,555 | 889,238 |
| People's Bank - Polonnaruwa | 382 | 974,132 |
| People's Bank - Kalmunai | 872,305 | 1,068,091 |
| NDB (A/C - 101000160408) | 505,927 | - |
| People's Bank - Rice | 467,503,401 | - |
| Cash in Hand | | |
| Petty Cash Imprest | 624,779 | 657,273 |
| Cash in Hand | 19,205,743 | 34,230,299 |
| Bank Overdrafts | | |
| Sampath Bank - DFS (A/C No 002930006974) | (23,721,292) | (17,471,340) |
| People's Bank (A/C No - 004100120210918) | (135,154,900) | (235,770,839) |
| People's Bank - Kurunegala | (145,709) | - |
| NDB (A/C - 101000160408) | - | (20,382,602) |
| | 410,467,943 | (230,889,798) |

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

1. GENERAL INFORMATION

Sri Lanka State Trading (General) Corporation Ltd is a limited liability Company, incorporated and domiciled in Sri Lanka. The registered office of the Company is located at No. 100, Nawam Mawatha, Colombo 02.

The Company primarily involved in operating a trading business and is a Procurement agent for government institutions.

The staff strength of the company as at 31st March 2022 was 392. (2020/21 – 374)

2. SUMMARY OF SIGNIFICANT ACCOUNTING POLICIES

2.1 Basis of Preparation

2.1.1 Statement of Compliance

The financial statements have been prepared in accordance with new Sri Lanka Accounting Standards (SLFRS / LKAS) as laid down by the Institute of Chartered Accountants of Sri Lanka (ICASL) and the requirements of the Companies Act No. 07 of 2007.

2.1.2 Basis of measurement

The Financial Statements have been prepared on the historical cost basis except for the following material items in the statement of financial position:

- (a) Defined benefit obligations are measured at its present value, based on the projected unit credit method prescribed in Sri Lanka Accounting Standard 19.

The Directors have made an assessment of the Company's ability to continue as a going concern in the foreseeable future and they do not foresee a need for liquidation or cessation of trading.

2.1.3 Comparative Information

The previous year figures and phrases have been reclassified whenever necessary to conform to current year presentation.

2.1.4 Use of estimates and judgments

The preparation of the financial statements in conformity with SLFRS / LKAS requires Management to make judgments, estimates and assumptions that affect the application of accounting policies and the reported amounts of assets, liabilities, income and expenses. Actual results may differ from these estimates.

Estimates and underlying assumptions are reviewed on an ongoing basis. Revisions to accounting estimates are recognized in the period in which the estimates are revised and in any future periods affected.

Information about significant areas of estimation, uncertainty and judgments in applying accounting policies that have the most significant effect on the amounts recognized in the financial statements is included in notes;

Note 16 – Retirement Benefit Obligations

No adjustments are made for inflationary factors affecting these Financial Statements.

Appropriate significant policies are explained in succeeding notes.

2.1.5 Foreign Currency Translation

(a) Functional and presentation currency

Items included in the financial statements the company are measured using the currency of the primary economic environment in which the entity operates (the functional currency). The financial statements are presented in Sri Lanka Rupees (LKR), which is the Company's functional and presentation currency.

(b) Transactions and balances

Foreign currency transactions are translated into the functional currency using the exchange rates prevailing at the dates of the transactions. Foreign exchange gains and losses resulting from the settlement of such transactions and from the translation

at year-end exchange rates of monetary assets and liabilities denominated in foreign currencies are recognized in the statement of comprehensive income. Monetary assets and liabilities balances are translated at year end exchange rate.

2.2 Assets and the bases of their valuation

2.2.1 Property, plant and equipment

2.2.2 Recognition and Measurement

The cost of an item of property, plant and equipment comprise its purchase price and any directly attributable costs of bringing the asset to working condition for its intended use.

The cost of self-constructed assets includes the cost of materials, direct labour, and any other costs directly attributable to bringing the asset to the working condition for its intended use. This also includes cost of dismantling and removing the items and restoring the site on which they are located and borrowing costs on qualifying assets.

When parts of an item of property, plant and equipment have different useful lives, they are accounted for as separate items (major components) of property, plant and equipment.

Carrying amounts of property plant and equipment are reviewed for impairment whenever events or changes in circumstances indicate that the carrying amount may not be recoverable. An asset's carrying amount is written down immediately to its recoverable amount if the asset's carrying amount is greater than its estimated recoverable amount.

Land and Buildings are accounted on the basis of revaluation done in 2006. However Land and Building were not revalued thereafter although Sri Lanka Accounting Standards required to do so since positive benefit of revaluing Land and Building may not be materialized

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

despite substantial cost to be incurred on revaluing. Further there is no negative impact likely appearing in the above financial standards.

Plant and equipment are stated at cost less accumulated depreciation and any accumulated impairment loss. Land and buildings are measured at fair value less accumulated depreciation on buildings and impairment charged subsequent to the date of the revaluation. Where land and buildings are subsequently revalued, any increases in the carrying amount is recognized in other comprehensive income and accumulated in equity in the asset revaluation reserve. Decreases that offset previous increases of the same asset are charged against the revaluation reserve statement of equity, any excess and all other decreases are charged to the statement of comprehensive income.

2.2.3 Subsequent Costs

The cost of replacing part of an item of property, plant and equipment is recognized in the carrying amount of the item if it is probable that the future economic benefits embodied within the part will flow to the company and its cost can be measured reliably. The carrying amount of the replaced part is derecognized.

The costs of the day to day servicing of property, plant and equipment are recognized in profit or loss as incurred.

2.2.4 De-recognition

The carrying amount of an item of property, plant and equipment is derecognized on disposal or when no future economic benefits are expected from its use or disposal. Gains or losses on de-recognition are recognized within other income in profit or loss.

2.2.5 Depreciation

Depreciation is calculated over the depreciable amount, which is the cost of an asset, or other amount substituted for cost, less its residual value.

Depreciation is recognized in profit or loss on a straight line basis over the estimated useful lives of each part of an item of property, plant and equipment, since this most closely reflects the expected pattern of consumption of the future economic benefits embodied in the asset. Leased assets are depreciated over the shorter of the lease term and their useful lives unless it is reasonably certain that the Company will obtain ownership by the end of the lease term. Land is not depreciated.

The estimated useful lives and rates of depreciation for the current and comparative periods are as follows:

| | |
|----------------------|--------|
| Building | 7.5% |
| Motor Vehicles | 20% |
| Equipment | 10% |
| Furniture & Fittings | 10% |
| Computers | 33.33% |

Leasehold Building - Over the lease period or building depreciable period whichever is lower.

Depreciation method, useful lives and residual values are reviewed at each financial year end and adjusted if appropriate.

2.2.6 Financial assets - classification

The Company classifies its financial assets in the following categories; at fair value through profit or loss, loans and receivables, available for sale and held to maturity. The classification depends on the purpose for which the financial assets were acquired. Management determines the classification of its financial assets at initial recognition. During the reporting period and as at the reporting date the Company did not have financial asset classified as fair value through profit or loss, available for sale and held to maturity. All financial assets are initially recognized at fair value plus transaction cost.

2.2.7 Loans and receivables

Loans and receivables are non-derivative financial assets with fixed or determinable payments that are not quoted in an active market. They are included in current assets, except for maturities greater than 12 months

after the end of the reporting period. These are classified as non-current assets. The Company's loans and receivables comprises of 'trade and other receivables' and 'cash and cash equivalents' in the statements of financial position. Assets in this category are classified as current assets if expected to be settled within 12 months; otherwise, they are classified as non-current.

'Loans and receivables are subsequently carried at amortized cost using the effective interest method.

2.2.8 Offsetting financial instruments

Financial assets and liabilities are offset and the net amount reported in the statement of financial position when there is a legally enforceable right to offset the recognized amounts and there is an intention to settle on a net basis or realize the asset and settle the liability simultaneously.

2.2.9 Impairment of financial assets

Assets carried at amortized cost

The Company assesses at the end of each reporting period whether there is an objective evidence that a financial asset or group of financial assets is impaired. A financial asset or a group of financial assets is impaired and impairment losses are incurred only if there is objective evidence of impairment as a result of one or more events that occurred after the initial recognition of the asset (a 'loss event') and that loss event (or 'events') has an impact on the estimated future cash flows of the financial asset or group of financial assets that can be reliably estimated.

Evidence of impairment may include indications that the debtors or a group of debtors is experiencing significant financial difficulty, the probability that they will enter bankruptcy or other financial reorganization, and where

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

observable data indicate that there is a measurable decrease in the estimated future cash flows, such as changes in arrears or economic conditions that correlate with defaults. For loans and receivables category, the amount of the loss is measured as the difference between the asset's carrying amount and the present value of estimated future cash flows (excluding future credit losses that have not been incurred) discounted at the financial asset's original effective interest rate.

The carrying amount of the asset is reduced and the amount of the loss is recognized in the income statement.

If, in a subsequent period, the amount of the impairment loss decreases and the decrease can be related objectively to an event occurring after the impairment was recognized (such as an improvement in the debtor's credit rating), the reversal of the previously recognized impairment loss is recognized in the statement of comprehensive income.

2.2.10 Impairment of non-financial assets

Assets that have an indefinite useful life are not subject to amortization and are tested annually for impairment. Assets that are subject to amortization are reviewed for impairment whenever events or changes in circumstances indicate that the carrying amount may not be recoverable. An impairment loss is recognized for the amount by which the asset's carrying amount exceeds its recoverable amount. The recoverable amount is the higher of an asset's fair value less costs to sell and value in use. For the purposes of assessing impairment, assets are grouped at the lowest levels for which there are separately identifiable cash flows (cash generating units).

2.2.11 Inventories

- (i) Inventories are stated at the lower of cost or net realizable value. Cost is determined by the Weighted Average method, Net realizable value is the estimate of the selling price in the ordinary course of business less the cost of completion and selling expenses. Physical verification has been carried out for the financial year end and damaged stock items have been identified and net realizable value accounted.
- (ii) The amount of inventories recognized as cost of sales in the Profit and Loss during the year is Rs. 7,837,123,672.
- (iii) A provision for impairment of inventory is established on the basis of collective impairment of 5 % for inventories, that are more than 1 year and damaged stock items have been included in full when there is objective evidence that the Company will not be able to realize all amounts status in the inventory.
- (iv) The following inventory values have been mortgaged to financial institutions as for credit facilities, provided.

| Name of Bank | Mortgage Amount (Rs.) |
|---------------------------|-----------------------|
| People's Bank | 220,490,000 |
| Sampath Bank | 115,000,000 |
| National Development Bank | 200,000,000 |

2.2.12 Trade Receivables

Company recognizes trade receivables as financial assets in its statement of financial position when, and only when, the Company has a contractual right to receive cash or another financial asset.

Trade receivables are amounts due from customers for commodities sold or services performed in the ordinary course of business. If collection is expected in one year or less (or in the normal operating cycle of the business) if longer, they are classified as current assets. If not, they are presented as non-current assets.

Trade receivable is carried at anticipated realizable value and estimates are made for doubtful receivable based on a review of all outstanding amounts at the year end. Bad debts are written off during the year in which they are identified.

A provision for impairment of trade receivables is established on the basis of collective impairment of 5 % for debtors, outstanding more than 1 year and in full when there is objective evidence that the Company will not be able to collect all amounts due according to the original terms of the contractual right.

2.2.13 Investments**(a) Long Term Investments**

Investment held on long term basis is clarified as non-current investment and are measured at cost. The cost of investment is the cost of acquisitions inclusive of brokerage and cost of transaction.

(b) Short Term Investments

Short term investments are recognized at market value. Any gain or loss is recognized in the statement of comprehensive income.

2.2.14 Cash & Cash Equivalents

Cash & Cash Equivalent are defined as cash in hand, demand deposits and short term highly liquid investments. For the purpose of Cash Flow Statement, Cash & Cash Equivalent consist of Cash in hand deposits in banks net of outstanding bank overdrafts.

2.2.15 Stated Capital

The stated capital includes the total of all amounts received by the Company in respect of the issue of Shares.

The entity is fully owned by the Government of Sri Lanka and comes under the purview of The Ministry of Trade.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

2.2.16 Trade Payables

Company recognizes trade payables as financial liabilities in its statement of financial position when, and only when, the Company has a contractual obligation to deliver cash or another financial asset.

Trade payables are obligations to pay for goods or services that have been acquired in the ordinary course of business from suppliers. Accounts payable are classified as current liabilities if payment is due within one year or less (or in the normal operating cycle of the business) if longer, they are presented as non-current liabilities.

Trade payables are recognized initially at fair value.

2.2.17 Borrowings

Borrowings are recognized initially at fair value, net of transaction costs incurred. Borrowings are subsequently carried at amortized cost; any difference between the proceeds (net of transaction costs) and the redemption value is recognized in the statement of comprehensive income over the period of the borrowings using the effective interest method.

2.2.18 Income Tax**(a) Current Taxes**

The provision for income tax is based in the results of the operation during the year according to the Inland Revenue Act no.24 of 2017 and amendments thereto.

(b) Deferred Taxation

Deferred taxation is provided, using the liability method, on all temporary differences at the reporting date between the tax bases of assets and liabilities and their carrying amounts for financial reporting purposes.

Deferred tax assets are recognized for all deductible temporary differences, carry forward of unused tax losses and unused tax credits to the extent that it is probable that future taxable profits will be available against which the deductible temporary differences and carry forward of unused tax losses / credits can be utilized.

The carrying amount of deferred tax assets is reviewed at each reporting date and reduced to the extent that it is no longer probable that the related tax benefit will be realized.

Deferred tax assets and liabilities are measured at the tax rates that are expected to apply to the year when the asset is realized or the liability is settled, based on tax rates (and tax laws) that have been enacted or substantively enacted as at the reporting date.

Deferred tax assets and deferred tax liabilities are offset if legally enforceable right exists to set off current tax assets against current tax liabilities and when the deferred taxes relate to the same taxable entity and the same taxation authority.

A deferred tax asset account has arisen due to brought forward tax losses in the past. This asset was not taken into accounts since recoverability of tax losses is beyond the normal time limits. However this has been disclosed in the notes.

(c) Turnover Based Taxes

Turnover based tax includes Value Added Tax (VAT).

Projected unit credit method prescribed in Sri Lanka Accounting Standard 19; Employee Benefits has been used to identify Deficit or Charge for the year and assumptions used are disclosed in Note No 16.

(b) Defined Contribution Plan – EPF & ETF

All employees who are eligible for the Employee Provident Fund (EPF) and Employees Trust Fund (ETF) contribution are covered by relevant contribution fund in line with respective statutes and regulation.

EPF & ETF covering the employees are recognized as expenses in the statement of comprehensive income in the period in which it is incurred.

2.2.19 Post-Employment Benefits**(a) Defined Benefit Plan**

A defined benefit plan is a post - employment benefit plan other than a defined contribution plan. The liability recognized in the statement of financial position in respect of defined benefit plan is the future value of the defined benefit obligation at the reporting date.

Any gain and loss of the defined benefit obligation are charged or credited to statement of comprehensive income in the period in which they arise.

According to the payment of Gratuity Act No. 12 of 1983, the liability for the gratuity payment to an employee arises only on the completion of 05 years of continued service with the company.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

2.2.20 Revenue Recognition

Revenue recognition

Revenue is recognized to the extent that it is probable that the economic benefits will flow to the Company and the revenue can be reliably measured, regardless of when the payment is being made. Revenue is measured at the fair value of the consideration received or receivable, taking into account contractually defined terms of payment and excluding taxes. The following specific recognition criteria must also be met before revenue is recognized.

(a) Sale of goods

Revenue from the sale of goods is recognized when the significant risks and rewards of ownership of the goods have passed to the buyer, usually on delivery of the goods.

(b) Rendering of Services

Revenue of the rendering of services are recognized in the accounting period in which the services are rendered or performed.

(c) Interest Income

Interest income is recognized on an accrual basis.

(d) Other Income

Other income is recognized on an accrual basis.

(e) Disposal of property, plant and equipment

Profit / (loss) from sale of property, plant and equipment is recognized in the period in which the sale occurs and the delivery order is issued.

2.2.21 Expenditure Recognition

(a) Revenue Expenditure

Expenses are recognized in the statement of comprehensive income on the basis of a direct association between the cost incurred and the earning of specific items of income. All expenditure incurred in the running of the business and the maintaining the capital assets in the state of efficiency, has been

charged to revenue in arriving at the profit or loss for the year.

(b) Capital Expenditure

Expenditure incurred for the purpose of squaring, extending or improving Assets of a permanent nature by means of which to carry on business or for the purpose of increasing the capacity of business has been treated as capital expenditure.

(c) Borrowing Costs

Borrowing costs directly attributable to acquisition, construction or production of assets that necessarily takes a substantial period of time to get ready for its intended use or sale are capitalized as part of the cost of the respective assets. All other borrowing costs are expensed in the period they occur. Borrowing costs consist of interest and other costs that Company incurs in connection with the borrowing of funds.

(d) Net Finance Income / Cost

Finance income comprises interest income on funds invested and staff loans, and changes in the fair value of financial assets at fair value through profit or loss. Interest income is recognized as it accrues in profit or loss, using the effective interest method.

Finance costs comprise interest expense on borrowings, changes in the fair value of financial assets at fair value through profit or loss, impairment losses recognized on financial assets, borrowing costs that are not directly attributable to the acquisition, construction or production of a qualifying asset are recognized in profit or loss using the effective interest method.

(e) Provisions for Bad Debts

Provisions are recognized when the company has present legal or constructive obligation as a result of past events. It is probable that an outflow of resources embodying economic benefits will be required to settle the obligation, and a reliable estimate of the amount of obligation can be made. Recoverability of individual

balances have been scrutinized and specific bad debts which were identified have been recognized as expenses.

2.2.22 Related Party Transactions

Disclosure has been made in respect of the transactions in which one party has the ability to control or exercise significant influence over the financial and operating policies/ decisions of the other, irrespective of whether a price is being charged or not. The relevant details are disclosed in the Note 22 to the Financial Statements.

Transactions with Related Entities

There are no any related entities of Sri Lanka State Trading (General) Corporation Limited.

2.2.23 Statement of Cash Flows

Statement of cash flows has been prepared using "Indirect Method".

2.2.24 Segmental Information

An operating segment is a component of the Company that engages in business activities from which it may earn revenues and incur expenses, including revenues and expenses that relate to transactions with any of the Company's other components. All operating segments' operating results are reviewed regularly by the Company's Management to make decisions about resources to be allocated to the segment and assess its performance, and for which discrete financial information is available. The relevant details are disclosed in the respective notes to the Financial Statements.

2.2.25 Earning Per Share

Basic EPS is calculated by dividing the profit or loss attributable to ordinary

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

shareholders of the Company by the weighted average number of shares outstanding during the period.

2.2.26 Events after the Reporting Date

Events after the reporting date are events, favorable and unfavorable, that occur between the end of the reporting period and the date of the financial statements were authorized for issue.

Those events have been considered and where necessary appropriate adjustments or disclosures have been made in the financial statements. There are no any events occurring after the reporting date that require adjustments to or disclosure in the Financial Statements.

2.2.27 Commitments and Contingencies

Commitments and contingencies as at the reporting date, is disclosed in Note 23 to the Financial Statements.

2.2.28 Responsibility for the Financial Statements

The Board of directors of the company is responsible for the preparation and fair presentation of these Financial Statements in accordance with Sri Lanka Accounting Standards. This responsibility includes: designing, implementing and maintaining internal controls relevant to the presentation of financial statements that are free from material misstatements, whether due to fraud or error, selecting and applying appropriate accounting policies and making accounting estimates that are reasonable in the circumstances.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 03 - REVENUE

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|-------------------------------|----------------------|----------------------|
| Gross Sales | 8,754,121,795 | 2,677,860,191 |
| Less : Sales Returns | (3,878,807) | (1,192,831) |
| Net Sales (Note 03.01) | 8,750,242,988 | 2,676,667,360 |

Note 03.01 - Business Segments (Net Sales)

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--|----------------------|----------------------|
| Chemical & Allied | 1,017,779,819 | 707,639,942 |
| ICT Products | 809,072,989 | 422,694,685 |
| Office Suppliers | 310,308,658 | 269,930,142 |
| Automotive Products | 247,936,198 | 174,607,133 |
| Duty Free Shop | 47,311,627 | 19,500,636 |
| Electricals & Electronics | 188,930,383 | 173,558,668 |
| Special Project Unit | 383,931,252 | 340,321,776 |
| Household Products | 641,478,998 | 136,380,824 |
| Construction & Hardware | 308,887,197 | 195,816,466 |
| Agricultural Supplies & Machinery & Equipments | 400,136,509 | 141,611,771 |
| Swashakthi | 65,075,722 | 77,757,387 |
| Essential Foods | 4,329,393,636 | 16,526,407 |
| Unallocated (Others) | - | 321,523 |
| | 8,750,242,988 | 2,676,667,360 |

Note 03.02 - Segmental Operating Results (Gross Profits)

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--|--------------------|--------------------|
| Chemical & Allied | 239,853,555 | 227,575,716 |
| ICT Products | 83,291,124 | 53,083,563 |
| Office Suppliers | 74,368,095 | 55,258,010 |
| Automotive Products | 34,286,188 | 22,138,786 |
| Duty Free Shop | 20,346,487 | 5,667,377 |
| Electricals & Electronics | 30,964,040 | 30,872,105 |
| Special Project Unit | 51,982,586 | 45,235,745 |
| Household Products | 71,182,448 | 20,018,821 |
| Construction & Hardware | 38,357,992 | 23,865,860 |
| Agricultural Supplies & Machinery & Equipments | 57,018,170 | 26,653,450 |
| Swashakthi | 10,738,532 | 10,006,610 |
| Essential Foods | 200,730,099 | 2,276,436 |
| Unallocated (Others) | - | 54,243 |
| | 913,119,316 | 522,706,722 |

NOTE 04 - OTHER OPERATING INCOMES

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--|--------------------|--------------------|
| Gain / (Loss) on Exchange | 94,335 | (7,818) |
| Miscellaneous Income (Note 04.01) | 14,197 | 4,183,401 |
| S L Police - Commission Income | 5,621,132 | - |
| Debtor / Stocks / Others Written Off | 24,291,260 | - |
| S L Navy - Commission Income | 1,754,428 | - |
| S L Army - Commission Income | 3,349,255 | - |
| Earned Income & Other Income - Loan / Hire Purchases | 56,883 | 368,121 |
| Sale of Fixed Assets | 54,939 | 39,101 |
| Rent Income - Rajawasa | 12,915,417 | - |
| Rent Income - Rajagiriya Premises | 20,400,000 | 19,500,000 |
| | 68,551,847 | 24,082,805 |

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

(Note 04.01) - Miscellaneous Income

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---------------------------|--------------------|--------------------|
| Sale of Damages Items | 8,750 | 1,070,182 |
| Sale of Uniform Materials | - | 3,111,888 |
| Others | 5,447 | 1,332 |
| | 14,197 | 4,183,401 |

NOTE 05 - DISTRIBUTION EXPENSES

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---|--------------------|--------------------|
| Sample Expenses | 1,633,710 | 2,546,668 |
| Tender Forms | 450,424 | 538,859 |
| Expenses of Registration of Suppliers | 2,109,290 | 3,028,400 |
| Stores & Showroom Rent | 27,238,845 | 24,372,995 |
| Lorry Hire /Transport | 5,843,386 | 1,392,818 |
| Servicing Charges | 2,971,995 | 1,242,629 |
| Sales Rep Commission | 26,972,927 | 13,453,665 |
| Debt Collection Commission | 609,727 | 770,930 |
| Staff Incentives | 9,978,207 | - |
| License Fees - Selling | 1,198 | 208,793 |
| Overseas Travelling | 759,683 | - |
| Trade Promotional Expenses | 3,438,110 | 615,099 |
| Advertising | 2,147,158 | 2,213,606 |
| Loading & Unloading Expenses | 28,400 | 63,800 |
| Disallowed VAT | (16,255) | 42,402 |
| Rice Import / Export Expenses | 1,978,144 | - |
| Bad & Doubtful Debts | - | 570,787 |
| Stocks / Others Written Off | - | (32,770) |
| Sales Promotion to Co-Operate Customers | 199,646 | 19,400 |
| Trade Discount | 6,000,000 | - |
| Imparement loss of Stocks | (9,730,290) | 6,160,722 |
| Imparement loss of Debtors | 1,211,418 | (165,563) |
| | 83,825,722 | 57,043,238 |

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 06 - ADMINISTRATIVE EXPENSES

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---|--------------------|--------------------|
| Salaries | 135,727,393 | 132,369,778 |
| EPF | 23,824,061 | 23,653,847 |
| ETF | 4,764,834 | 4,730,749 |
| Overtime & Special Allowances | 34,342,811 | 27,030,969 |
| New Year Festival Allowances | 16,905,960 | 11,310,000 |
| Contract & Casual Employee Salaries | 43,028,618 | 40,699,090 |
| Staff Benefits Cost | 887,114 | 944,747 |
| Staff Welfare | 7,429,446 | 9,602,724 |
| Staff Medical Expenses | 2,833,385 | 3,621,933 |
| Staff Vehicle, Fuel, Transport, Professional & Other Allowances | 10,249,978 | 11,007,860 |
| Uniforms | 723,061 | 706,082 |
| Labour Charges | 99,600 | 13,500 |
| Death Gratuity | 1,000,000 | 200,000 |
| Leave Encashments | 9,317,765 | 9,451,075 |
| Gratuity Provision | 7,979,707 | 5,848,964 |
| Travelling & Subsistence | 4,460,647 | 4,427,801 |
| Audit Fees | 1,308,000 | 1,296,000 |
| Professional & Consultancy Fees | 120,000 | 59,000 |
| Legal Fees | 655,845 | 745,155 |
| Secretarial & Other Expenses | 458,745 | 1,080,882 |
| Directors Salaries | 960,000 | 960,000 |
| Directors Fees | 750,000 | 583,000 |
| Board Meeting Expenses | 66,628 | 47,720 |
| Insurance - General | 1,581,809 | 1,067,184 |
| Rates & Taxes | 2,585,567 | 3,110,117 |
| License Fees | 17,660 | 360,426 |
| Telephone Charges | 9,363,845 | 9,436,940 |
| Electricity | 20,154,680 | 16,666,292 |
| Postage | 821,879 | 871,467 |
| Water | 1,533,063 | 1,707,197 |
| News Papers & Periodicals | 18,420 | 29,070 |
| Printing & Stationery | 7,969,986 | 8,250,478 |
| Maintenance - Building | 899,660 | 113,194 |
| Maintenance - Office Equipment | 6,086,354 | 8,251,338 |
| Maintenance - Stores Equipment | 1,969,235 | 2,484,459 |
| Maintenance - Showrooms | 8,756,817 | 9,695,083 |
| Maintenance & Other Expenses - Rajawasa | 5,929,330 | 1,352,922 |
| Maintenance & Other Expenses - Q Shop | 4,106,924 | 1,232,428 |
| Maintenance - Motor Vehicles | 6,654,997 | 3,785,695 |
| Motor Vehicle Registration & Insurance | 111,615 | 104,054 |
| Fuel & Lubricant | 4,777,334 | 3,779,590 |
| Computer Management Fees | 608,000 | 80,400 |
| Computer Maintenance | 1,058,042 | 1,344,368 |
| Depreciation - Building | - | 1,109,867 |
| Depreciation - Motor Vehicle | 3,218 | 642,356 |
| Depreciation - Plant & Equipment | 7,372,189 | 6,858,369 |
| Depreciation - Furniture | 7,905,805 | 7,786,136 |
| Depreciation - Tools & Equipments | 424,212 | 390,250 |
| Depreciation of Showroom Equipments | 1,082,614 | - |
| Depreciation of Office / Showroom Construction on Leasehold Premises & Rajawasa projects & Q Shop Constructions | 7,485,207 | 7,285,925 |
| Hire of Vehicles | - | 502,553 |
| Staff Training & Development Expenses | 1,884,468 | 5,000 |
| Surcharges & Panalty Expenses | - | 5,805 |
| | 419,056,526 | 388,699,840 |

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 07 - NET FINANCE INCOME / (EXPENSE)

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---|--------------------|---------------------|
| Interest Income | | |
| Interest Income on Short Term Deposits | 50,462,107 | 58,993,224 |
| Interest on Staff Loans | 1,452,319 | 1,402,797 |
| Un - winding of Pre-Paid Staff Benefits | 887,114 | 944,747 |
| | 52,801,540 | 61,340,768 |
| Finance Expenses | | |
| Overdraft Interest | 14,669,008 | 26,688,521 |
| Trust Receipt Loan Interest | 34,908,953 | 68,856,117 |
| Festival Loan Interest | 118,795 | 60,592 |
| Bank Charges | 9,175,789 | 6,400,179 |
| | 58,872,545 | 102,005,408 |
| | (6,071,005) | (40,664,640) |

NOTE 08 - INCOME TAX EXPENSE

| | Note | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--|-------|--------------------|--------------------|
| Income Tax on Profits for the year - 2021/2022 | 08.01 | 50,099,087 | - |
| Deferred Tax Expense (Reversal) | 08.02 | (139,901) | (7,082,130) |
| | | 49,959,186 | (7,082,130) |

(Note 8.1) Reconciliation between Accounting Profit to Income Tax

For the year ended 31st March

| | 2022 Rs. | 2021 Rs. |
|---|--------------------|---------------------|
| Accounting Profit Before Taxation | 472,717,948 | 60,381,809 |
| Income From Investment Income | (83,777,524) | (78,493,224) |
| Aggregate Deduction not allowed | 14,890,511 | 50,296,428 |
| Aggregate Allowable Items | (20,729,499) | (47,760,241) |
| Utilisation of carry forward tax losses | (256,326,493) | - |
| Adjusted Business Income | 126,774,943 | (15,575,229) |
| Investment Income | 83,777,524 | 78,493,224 |
| Utilisation of carry forward tax losses | - | (78,493,224) |
| Assesable Income | 210,552,467 | - |
| Income Tax on Profits for the year @ 24% | 50,532,592 | - |

(Note 8.2) Deferred Tax Expense / (Reversal)

Deferred tax expense / (reversal) arises from :

| | | |
|--|------------------|--------------------|
| Charge / (Reversal) during the year for Deffered Tax Assets | 350,240 | (1,178,592) |
| Charge / (Reversal) during the year for Deffered Tax Liabilities | 1,711,676 | (2,673,591) |
| Charge / (Reversal) during the year for Actuarial Loss | (2,201,817) | (3,229,947) |
| | (139,901) | (7,082,130) |

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 09 - EARNINGS PER SHARE**Basic Earning per share**

Basic earnings per share is calculated by dividing the net profit attributable to shareholders by the weighted average number of ordinary shares in issue during the year.

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--|--------------------|--------------------|
| Net profit attributable to shareholders - (Rs. Cts.) | 422,758,725 | 67,463,939 |
| Weighted average number of ordinary shares in issue | 10,000,000 | 10,000,000 |
| Basic earnings / (Loss) per share (Rs. Cts.) | 42 | 7 |

Diluted Earning per share

There were no potential dilutive ordinary shares outstanding at any time during the year ended 31st March 2022.

Therefore, Diluted Earnings per Share is same as Basic Earnings per Share reported above.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 10 - PROPERTY, PLANT & EQUIPMENT

| Cost / Revaluation | Freehold Land | | Freehold Building | | Expenditure incurred on Leasehold Building | | Showroom Equipment | | Motor Vehicles | | Office Equipments | | Computers | | Tools & Equipments | | Furniture & Fittings | | Total |
|---|--------------------|-------------------|--------------------|--------------------|--|-------------------|--------------------|------------------|-------------------|--------------------|-------------------|-----|-----------|-----|--------------------|-----|----------------------|-----|-------|
| | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | Rs. | |
| As at 01st April 2021 | 226,240,000 | 52,123,790 | 52,123,790 | 326,052,785 | 86,209,348 | 38,335,095 | 62,579,382 | 3,902,500 | 77,861,358 | 873,304,257 | | | | | | | | | |
| Additions | - | - | - | 13,938,863 | - | 7,396,649 | 4,021,036 | 329,733 | 1,377,232 | 55,615,946 | | | | | | | | | |
| Transfer Out | | | | 3,979,928 | | | 14,491,580 | | | 18,471,508 | | | | | | | | | |
| Transfer In | | | | | | | | | | 3,979,928 | | | | | | | | | |
| Cost of Disposal of Fixed Assets | | | | - | | | 105,100 | | | 137,348 | | | | | | | | | |
| As at 31st March 2022 | 226,240,000 | 52,123,790 | 52,123,790 | 336,011,720 | 86,209,348 | 45,731,743 | 52,003,737 | 4,232,233 | 79,101,242 | 914,186,176 | | | | | | | | | |
| Depreciation / Impairment | | | | | | | | | | | | | | | | | | | |
| As at 01st April 2021 | - | 52,123,787 | 147,430,019 | - | 86,206,083 | 19,684,181 | 60,227,233 | 2,005,098 | 51,109,741 | 418,786,144 | | | | | | | | | |
| Depreciation Charge for the year | | | | 21,569,285 | 3,218 | 4,572,069 | 2,800,119 | 424,212 | 7,905,805 | 43,781,182 | | | | | | | | | |
| Cum. Depreciation of Transfer Out of Fixed Assets | | | | 795,986 | | | 14,491,579 | | | 15,287,565 | | | | | | | | | |
| Cum. Depreciation of Transfer In of Fixed Assets | | | | | | | | | | 795,986 | | | | | | | | | |
| Cum. Depreciation of Disposals of Fixed Assets | | | | | | | | | | | | | | | | | | | |
| As at 31st March 2022 | - | 52,123,787 | 168,203,319 | 7,302,458 | 86,209,313 | 24,256,251 | 48,500,741 | 2,429,310 | 58,960,607 | 447,985,774 | | | | | | | | | |
| Carrying Value as at 01st April 2021 | 226,240,000 | 3 | 178,622,766 | - | 3,265 | 18,650,913 | 2,352,148 | 1,897,402 | 26,751,617 | 454,518,113 | | | | | | | | | |
| Carrying Value as at 31st March 2022 | 226,240,000 | 3 | 167,808,400 | 25,229,903 | 35 | 21,475,493 | 3,502,996 | 1,802,923 | 20,140,635 | 466,200,401 | | | | | | | | | |

NOTE 10a - INTANGIBLE ASSETS

| Cost / Revaluation | Computer Software | | Total |
|---|-------------------|-------------------|-------------------|
| Rs. | Rs. | Rs. | Rs. |
| As at 01st April 2021 | 14,491,580 | 14,491,580 | 14,491,580 |
| As at 31st March 2022 | 14,491,580 | 14,491,580 | 14,491,580 |
| Depreciation / Impairment | | | |
| As at 01st April 2021 | 14,491,579 | 14,491,579 | 14,491,579 |
| As at 31st March 2022 | 14,491,579 | 14,491,579 | 14,491,579 |
| Carrying Value as at 01st April 2021 | 1 | 1 | 1 |
| Carrying Value as at 31st March 2022 | 1 | 1 | 1 |

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 11 - INVESTMENTS IN SHARES

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---|--------------------|--------------------|
| STC Medical Ltd. | 49,990 | 49,990 |
| Less : Provision for Impairment of STC Medical Company Investment | (49,990) | (49,990) |
| | - | - |
| Ceylon Shipping Lines | 20 | 20 |
| | 20 | 20 |

NOTE 12A - LOANS GIVEN TO EMPLOYEES

| | Note | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--------------------------|------|--------------------|--------------------|
| Non - Current | | | |
| Loans given to employees | 12.1 | 11,140,493 | 11,433,857 |
| Pre paid Staff Benefits | 12.2 | 831,125 | 824,758 |
| | | 11,971,618 | 12,258,615 |
| Current | | | |
| Loans given to employees | 12.1 | 5,216,060 | 5,317,287 |
| Pre paid Staff Benefits | 12.2 | 659,817 | 646,983 |
| | | 5,875,877 | 5,964,270 |
| | | 17,847,495 | 18,222,885 |

NOTE 12.1 - LOANS GIVEN TO EMPLOYEES

| | | |
|---------------------------------------|-------------------|-------------------|
| Balance at the beginning of the year | 18,222,887 | 18,922,278 |
| Loans granted | 7,793,500 | 8,260,500 |
| Loans recovered | (8,168,892) | (8,959,891) |
| | 17,847,495 | 18,222,887 |
| Transfer to prepaid staff benefit | (1,490,942) | (1,471,743) |
| Balance at the end of the year | 16,356,553 | 16,751,144 |
| | | |
| Non Current | 11,140,493 | 11,433,857 |
| Current | 5,216,060 | 5,317,287 |
| | 16,356,553 | 16,751,144 |

NOTE 12.2 - PREPAID STAFF BENEFITS

| | | |
|---------------------------------------|------------------|------------------|
| Balance at the beginning of the year | 1,472,567 | 1,570,455 |
| Additions during the year | 905,489 | 842,030 |
| Amortization | (887,114) | (944,747) |
| Balance at the end of the year | 1,490,942 | 1,472,567 |
| | | |
| Non Current | 831,125 | 824,758 |
| Current | 659,817 | 646,983 |
| | 1,490,942 | 1,471,741 |

The Company provide loans to employees at concessionary rate. The fair value of the employee loans are determined by discounting expected future cash flows using market related rates for the similar loans . The differences between cost and fair value of employee loans are recognised as pre-paid staff benefits. These loans have been subsequently measured at amortised cost.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 12 B - EASY PAYMENT LOAN SCHEME

| | Note | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--------------------------------|------|--------------------|--------------------|
| Non - Current | | | |
| Gross Investment | 12.3 | - | 9,391 |
| Less : Unearned Finance Income | 12.4 | - | (163) |
| | | - | 9,228 |
| Current | | | |
| Gross Investment | 12.3 | 9,393 | 856,444 |
| Less : Unearned Finance Income | 12.4 | (164) | (69,667) |
| | | 9,229 | 786,777 |
| | | 9,229 | 796,005 |

NOTE 12.3 - Gross Investment

| | | | |
|---------------------------------------|--|--------------|----------------|
| Balance at the beginning of the year | | 796,006 | 2,819,206 |
| Gross Investment during the year | | - | - |
| Less : Rentals Received | | (786,776) | (2,023,200) |
| | | 9,230 | 796,006 |
| Add : Unearned Finance income | | 164 | 69,830 |
| Balance at the end of the year | | 9,393 | 865,835 |
| Non - Current | | | |
| | | - | 9,391 |
| Current | | | |
| | | 9,393 | 856,444 |
| | | 9,393 | 865,835 |

NOTE 12.4 - Unearned Finance Income

| | | | |
|---------------------------------------|--|------------|---------------|
| Balance at the beginning of the year | | 69,830 | 401,829 |
| Additions during the year | | - | - |
| Less : Interest income for the year | | (69,666) | (331,999) |
| Balance at the end of the year | | 164 | 69,830 |
| Non - Current | | | |
| | | - | 163 |
| Current | | | |
| | | 164 | 69,667 |
| | | 164 | 69,830 |

NOTE 13 - INVENTORIES

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---|----------------------|--------------------|
| Closing Inventory | 682,773,397 | 439,447,849 |
| Goods in Transits | 848,733,262 | 36,881,896 |
| Impairment Provision for Damage & Slow Moving Stock | (33,539,626) | (43,269,916) |
| | 1,497,967,033 | 433,059,829 |

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 14 - TRADE & OTHER RECEIVABLES

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--|----------------------|--------------------|
| Trade Debtors | 995,268,965 | 544,166,336 |
| Impairment of debtors | (10,403,767) | (9,192,349) |
| | 984,865,197 | 534,973,987 |
| Other Receivables | 18,700,000 | 5,100,000 |
| Festival Advance | 69,250 | 48,000 |
| Festival Loan | 5,365 | 4,056,000 |
| Electricity Deposits | 878,000 | 828,000 |
| Security Deposits - NSB | 1,037,720 | 1,039,642 |
| Container Deposits | 280,000 | 339,000 |
| Rent Deposits | 22,528,789 | 19,764,288 |
| Sundry Deposits | 606,500 | 606,500 |
| Port Authority - PVQ | 50,000 | 50,000 |
| Bid Bond Ac. | 29,075 | 26,840 |
| Prepayments | 13,583,492 | - |
| Advance to Staff on Petty Cash | 38,900 | 70,500 |
| L/Guaranty Margin - People's Bank | 600,000 | 600,000 |
| Interest Receivable | 17,881,874 | 21,346,502 |
| IT Self Assessment Payment | - | 2,776,691 |
| With Holding Tax Receivable | 46,413 | 46,413 |
| Ministry of Education | 7,784,039 | 7,784,039 |
| Advance on Sundry Expenses | 451,224 | 957,502 |
| Advance on Services | 786,551 | 543,970 |
| Advance on Other Payments | 4,517,081 | 4,517,081 |
| Advance on Q Shop | 275,614 | 2,410 |
| Rent Advance Payment - Year 01 | 112,500 | 382,500 |
| Security Deposits - Q Shops | 191,128 | - |
| WHT on Interest | - | 6,925,363 |
| Shipping Guaranty Margin - People's Bank | 56,906,475 | 3,652,043 |
| Shipping Guaranty Margin - Sampath Bank | - | 6,186,000 |
| Shipping Guaranty Margin - Bank of Ceylon | 8,186,178 | - |
| Control A/C of Gift Vouchers | 23,000 | - |
| Staff Debtors - Salary Advance | 54,250 | 2,896,680 |
| David Pieris Mortor Co.Ltd | 1,074,440 | 1,074,440 |
| Scrap Battery Control A/C | 211,629 | 2,824,248 |
| Scienter Technologies (Pvt) Ltd | 1,805,000 | 1,805,000 |
| Ministry of Trade | 576,061 | - |
| Ministry of Trade - Imported Rice Price Subsidy Receivable | 1,209,838,823 | - |
| Loan / Hire purchases Rent, Insurance & Other Receivable | 4,702,132 | 4,248,110 |
| Reimbursement of Name Board - Rajawasa | 153,000 | 432,465 |
| | 2,358,849,700 | 635,904,213 |

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 15 - CASH HAND CASH EQUIVALENTS

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--|--------------------|--------------------|
| Cash at Bank | | |
| BOC (A/C No 8859546) | 270,158 | 270,158 |
| Sampath Bank (A/C No 000930000337) | 4,245,877 | 1,527,530 |
| BOC (A/C No 1060) | 73,940,432 | 20,097 |
| NDB - New - Reg.Current (A/C - 101000160408) | 505,927 | - |
| People's Bank - Kurunegala | - | 1,645,122 |
| People's Bank - Kandy | 1,277,555 | 889,238 |
| People's Bank - Matara | 1,043,286 | 1,453,042 |
| People's Bank - Kalmunai | 872,305 | 1,068,091 |
| People's Bank - Polonnaruwa | 382 | 974,132 |
| People's Bank - Rice | 467,503,401 | - |
| Petty Cash Imprest | 624,779 | 657,273 |
| Cash in Hand | 19,205,743 | 34,230,299 |
| | 569,489,844 | 42,734,983 |

NOTE 16 - RETIREMENT BENEFIT OBLIGATIONS

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---------------------------------------|--------------------|--------------------|
| Balance at the beginning of the year | 46,296,906 | 35,156,945 |
| Provision made during the year | (1,397,512) | 19,307,077 |
| Payments made during the year | (5,734,470) | (8,167,116) |
| Balance at the end of the year | 39,164,924 | 46,296,906 |

The Valuation method used by the management to value the benefit is the 'Projected Unit Credit Method', the method recommended by the Sri Lanka Accounting Standard No.19 ((LKAS - 19) , 'Employee Benefits'

The movement in the retirement benefit obligations over the year is as follows.

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---|--------------------|--------------------|
| Interest Cost | 5,533,756 | 2,450,074 |
| Current Service Costs | 2,242,967 | 3,398,890 |
| Total included in the staff cost | 7,776,723 | 5,848,964 |
| Net Actuarial (Gain)/Loss recognized immediately | (9,174,235) | 13,458,113 |
| Total recognized in the comprehensive income | (1,397,512) | 19,307,077 |

The Key Assumptions used by the management include the following.

Financial Assumptions

| | 31.03.2022 | 31.03.2021 |
|------------------------------|------------|------------|
| Rate of Interest | 12% | 7% |
| Rate of Increase of Salaries | 1% | 1% |
| Staff Turnover Factor | 8% | 5% |
| Retiring Age (Years) | 60 | 60 |

The Company will continue as a going concern.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 17 - NET DEFERRED TAX LIABILITY (ASSET)

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---------------------------------------|---------------------|---------------------|
| Balance at the beginning of the year | (15,711,660) | (11,859,477) |
| Provision / (Reversal) for the year | 2,061,916 | (3,852,183) |
| Balance at the end of the year | (13,649,744) | (15,711,660) |

Deferred tax is calculated on temporary differences between carrying value of fixed assets and tax written down value of such assets, as analysed by each taxable activity.

The reconciliation of tax effect arising from the timing differences related to carrying amounts of assets and liabilities of the statement of financial position is as follows:

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|--|--------------------|--------------------|
| Provision for slow moving stocks | 2,335,270 | (1,478,573) |
| Provision for bad & doubtful debts | (290,364) | 39,735 |
| Employee Benefit Liability | 1,711,676 | (2,673,591) |
| Accelerated depreciation for tax purpose | (1,694,666) | 260,246 |
| | 2,061,916 | (3,852,183) |

NOTE 18 - SHORT TERM BORROWINGS

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|----------------------------------|--------------------|--------------------|
| Non Current Liabilities | | |
| T.R. Loans - Peoples' Bank | - | 1,310,000 |
| T.R. Loans - Sampath Bank -Lease | - | - |
| | - | 1,310,000 |
| Current Liabilities | | |
| Long Term | | |
| T.R. Loans - Peoples' Bank | - | 15,624,000 |
| T.R. Loans - Sampath Bank -Lease | - | - |
| | - | 15,624,000 |
| Short Term | | |
| T.R. Loans - Peoples' Bank | - | 69,630,020 |
| Festival Loan - Peoples Bank | - | 4,101,236 |
| T.R. Loans - Sampath Bank | - | 134,878,886 |
| T.R. Loans - NDB Bank | - | 346,915,480 |
| | - | 555,525,623 |
| | - | 571,149,623 |
| Total Loan Liability | - | 572,459,623 |

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 19 - TRADE OTHER PAYABLES

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---|----------------------|--------------------|
| Trade Creditors | 521,056,008 | 478,771,502 |
| Foreign Import Liability | 3,576,133,635 | 177,969,241 |
| Accrued Expenses | 57,260,929 | 58,418,580 |
| Dividend Payable | - | 11,000,000 |
| VAT | 4,860,269 | 10,454,982 |
| Income Tax Payable | 40,397,033 | - |
| Other Creditors - Sundry | 2,428,966 | 7,667,267 |
| Audit Fees | 2,520,000 | 3,600,000 |
| Security Deposit - NSB | 1,037,720 | 1,040,054 |
| EPF | 3,535,143 | 3,262,865 |
| ETF | 424,217 | 391,532 |
| Staff Creditors - Re Banked Salaries etc. | 586,126 | 372,215 |
| Salary Deductions | 791,108 | 313,912 |
| Salary Deductions - Staff & Others | 28,893 | 74,475 |
| Staff Recreation Fund | - | 225,021 |
| ABC Trade & Investment | 1,041,629 | 1,041,629 |
| Sala Enterprises | 94,507 | 94,507 |
| Abans (Pvt) Ltd | 1,920,661 | 1,920,661 |
| Refundable Tender Deposits | 260,000 | 132,000 |
| Etisalat Credit Card Proceed | 748,683 | 748,683 |
| Free Issues Contro A/C | 109,584 | 109,584 |
| Stamp Recoveries | 28,100 | 25,900 |
| Loan / Hire Purchases Advance | 1,191,883 | 1,196,534 |
| Creditor for Lease Equipment | 165,012 | 165,012 |
| Money Received for Year End Sales Promotional Exp. | 2,022,369 | - |
| Money Received for Jaffna SR | 415,128 | 415,128 |
| Insurance Payable for Loan / Hire Purchases | 49,232 | 49,232 |
| Stafford Mortor (Pvt) Ltd | 28,000 | 28,000 |
| Retention | 4,192,963 | 3,098,937 |
| Retention on Service Contracts | 2,055,864 | 1,363,112 |
| Settlement Account of loss of Revenue - Jaffna SR | 238,765 | 238,765 |
| Working Capital for Rice Importation | 200,000,000 | - |
| Other Creditor - Industrial Development Board - IDB | 200,000 | - |
| Non Refundable Security Deposit- Rajawasa | 10,935,403 | 17,083,258 |
| | 4,436,757,832 | 781,272,588 |

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 20 - BANK OVERDRAFTS

| | 2021 / 2022 Rs. | 2020 / 2021 Rs. |
|---|--------------------|--------------------|
| People's Bank - (A/ C No 004100120210918) | 135,154,900 | 235,770,839 |
| Sampath Bank - DFS (A/C No 002930006974) | 23,721,292 | 17,471,340 |
| NDB - (A/C - 101000160408) | - | 20,382,602 |
| People's Bank - Kurunegala | 145,709 | - |
| | 159,021,901 | 273,624,781 |

NOTE 21 - GOVERNMENT GRANT DEFERRED INCOME

| | Government Grant Deffered Income A/C 1 Rs. | Government Grant Deffered Income A/C - 2 Rajawasa Rs. | Government Grant Deffered Income A/C - 3 Q Shop Container Exp Rs. | Government Grant Deffered Income A/C - 4 Q Shop Contruccion Exp Rs. | Total Rs. |
|------------------------------------|---|--|---|---|--------------------|
| Opening Balance | 44,576,330 | 86,148,949 | 6,840,000 | 1,827,360 | 139,392,638 |
| Government Grant - During the Year | - | 6,443,431 | - | 24,835,091 | 31,278,522 |
| Total | 44,576,330 | 92,592,380 | 6,840,000 | 26,662,451 | 170,671,160 |
| Charged P & L A/C 2021/2022 | 6,368,047 | 7,716,032 | - | 5,423,858 | 19,507,937 |
| Balance | 38,208,283 | 84,876,348 | 6,840,000 | 21,238,593 | 151,163,223 |

NOTE 22 - TRANSACTIONS WITH RELATED PARTIES

A) Transactions with Key Managerial Personnel

According to Sri Lanka Accounting Standards LKAS 24 - Related Party Disclosures, Key Management personnel, are those having authority and responsibility for planning, directing and controlling the activities of the entity. Accordingly, the Board of Directors (including Executive and Non-Executive Directors), Senior Managers of the Company who are in the very next level to the Board of Directors have been classified as Key Management Personnel of the Corporation.

(i) Loans to the Directors

No loans have been granted to the Directors of the Company.

(ii) Other Transactions with Key Management Personnel

There were no other transactions with key Managerial Personnel other than those disclosed in Note 22A to these Financial Statements.

NOTE 23 - CAPITAL COMMITMENTS

There were no contracted capital expenditure and contingencies approved by the Board of Directors as at 31st March 2022.

NOTE 24 - COMPARATIVE INFORMATION

To facilitate comparison, relevant balances pertaining to the previous year have been re-classified to conform to current year's classification.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2021/2022

NOTE 25 - FINANCIAL RISK MANAGEMENT**Overview**

The Corporation has exposure to the following risks from its use of financial instruments:

- * Credit Risk
- * Liquidity Risk
- * Market Risks (Including Currency Risk and Interest Rate Risk)

This note presents qualitative and quantitative information about the Corporation's exposure to each of the above risks, the Corporation's objectives, policies and procedures for measuring and managing risk.

Risk Management Framework

The Board of Directors has overall responsibility for the establishment and oversight of the Corporation's risk management framework. The Corporation's risk management policies are established to identify and analyze the risk faced by the Corporation's, to set appropriate risk limits and controls, and to monitor risk and adherence to limits. Risk management policies and systems are reviewed regularly to reflect changes in market conditions and the Company's activities.

Credit Risk

Credit risk is the risk of financial Loss to the Corporation's if a customer or counter party to a financial instrument fails to meet its contractual obligations, and arises principally from the Corporation's receivables from customers and investment securities.

Liquidity Risk

Liquidity risk is the risk that the Corporation will encounter difficulty in meeting the obligations associated with its financial liabilities that are settled by delivering cash or another financial asset. The Corporation's approach to managing this risk is to ensure, as far as possible, that it will always have sufficient liquidity to meet its liabilities when due, under normal or stressed conditions, without incurring unacceptable Losses or damages to the Company's reputation.

To measure and mitigate liquidity risk, the Corporation closely monitored its net operating cash flow, maintained a level of Cash and Cash equivalents and secured committed funding facilities from financial institutions.

Market Risk

Market risk is the risk that changes in market prices, such as foreign exchange rates, Interest rates, etc; will affect the Corporation's income or the value of its holdings of financial instruments. The objective of the market risk management is to manage and control market risk exposures within acceptable parameters while optimizing the returns.

Interest Rate Risk

Interest rate risk is the risk that the fair value or future Cash Flows of financial instruments fluctuate because of changes in market interest rates. The Corporation's exposure to the risk of changes in market interest rates relates primarily to the Corporation's long term debt obligation and Investments with floating Interest rates. However the Corporation does not have material long-term floating rate borrowings or deposits as at the reporting date which results a material interest rate risk.